



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,549 — FRIDAY, JULY 10, 1953

Published by Authority

PART III—LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE.
Land Settlement Notices —		Land Sales by the Settlement Officers —	
Preliminary Notices	1293	Western Province	—
Final Orders	—	Central Province	—
		Southern Province	—
		Northern Province	—
		Eastern Province	—
		North-Western Province	—
Land Sales by the Government Agents —		North-Central Province	—
Western Province	—	Province of Uva	—
Central Province	—	Province of Sabaragamuwa	—
Southern Province	—		
Northern Province	—	Land Acquisition Notices	1301
Eastern Province	—	Notices under the Land Development Ordinance	—
North-Western Province	—	Land Redemption Notices	1311
North-Central Province	—	Land Resumption Notices	—
Province of Uva	—	Miscellaneous Land Notices	1316
Province of Sabaragamuwa	1301	Lands under Peasant Proprietor Scheme	—

PART VI published with this Issue contains List of Jurors and Assessors

Preliminary Notices

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,890 (Anuradhapura)

NOTICE is hereby given under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 10th day of July, 1953 such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 20th day of April, 1953

RAJAH CADIRAMEN,
Assistant Settlement Officer

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot

Schedule

The following lots, situated in the village of Mahawewa in the Ihala Kalpe Tulana of the Kalpe Korale of the Hinulu Palata of the Nuvarakalawiya District (now part of Anuradhapura District) in the North-Central Province all of which lots fall within the boundaries —

North The village limit of Wirandagollewa
East The village limit of Pattilapuwewa in Mahapotana Korale the village limit of Galhoruwewa,

1293—J N B 27744-847 (7/53)

E 1

South The village limit of Galhoruwewa, part of minor road from Kahatagasdigiliya to Konwewa (the village limit of Kohombagaskada),

West The village limit of Kuda Mossalawa, the village limit of Kahatagasdigiliya in Uddiyankulama Korale

Block Survey Village Plan No 1,318

Lot No	Name of Land	Extent		
		A	B	P
1	— Ela (dry)	0	0	31
2	Mahawewemukalana, Katuwanagalamukulana, Weeragahamukulana	507	2	33
3	— Ela (dry)	0	2	31
4	Mincepitiya (cemetery)	0	3	5
5	— Footpath	0	0	39
6	Katuwaragalamukulana, Weeragahamukulana	19	3	24
7	Haddawakkagahahena, Moragahahena, Milla-gahahena, Palugahahena, Dambagahahena	44	3	19
8	— Bund (abandoned)	0	3	11
9	— Footpath	0	0	3
10	Nikawewekelo	2	1	4
11	— Footpath	0	0	1
12	Boradamunugahahena, Nikawewehena, Palu-gahahena	21	2	16
13	— Bund (abandoned)	0	1	11
14	Horrow Ela (channel)	0	1	21
15	— Footpath	0	0	12
16	Wan Ela (stream) (dry)	0	0	5
17	Horrow Ela (channel)	0	0	19
18	Horrow Ela (channel)	0	0	31
19	Baduakkare	1	0	3
20	— Ela	0	0	5
21	Badudama	0	3	21
22	Horrow Ela (channel)	0	0	29
23	Welakkare	0	1	17
24	— Ela	0	0	33
25	Horrow Ela (channel and branch)	0	0	26
26	Wan Ela (stream) (dry)	0	0	37
27	Millagahawatta	0	1	16
28	Millagahawatta (reservation along Ela)	0	0	6
29	Millagahadama (reservation along Horrow Ela)	0	0	23
30	Millagahawatta (reservation for path)	0	0	23
31	Baduwatta	1	0	1
32	Mahawewemukalana Weeragahamukulana	1	3	6
33	Mahawewa (tank and bund)	37	1	22

Lot No	Name of Land	Extent A R P	Lot No.	Name of Land	Extent A R P
43	— Cart track and reservation	1 3 7	25	Kongahaidama	2 3 14
44	Mahawewemukulana, Weeragahamukulana	8 3 22	26	Kongahaidama	1 1 25
45	— Footpath	0 0 4	27	Kongahaidama	2 2 5
46	Weeragahahena, Anuuehena, Kongahahena, Mahawewehena, Nikawewehena	77 3 37	28	Meegahaidama, Kongahahena, Siyambalahahena, Ehatugahahena, Dambagahahena, Meegahaidamatisbambe	15 0 25
47	— Minor road and reservation (half area)	4 2 20	29	Wan Ela (stream) (dry)	0 2 19
	Total	737 1 34	30	— Footpath	0 0 28
			31	Italwetunuwewa (tank and bund)	148 1 18
			32	— Cart track	0 3 12
			33	Meegahaidama	0 3 14
			35	Meegahaidama (means of access)	0 0 25
			38	Ehatugahaidama (cemetery)	2 0 10
			39	Halmillagahamukulana, Kongahamukulana, Helambagahaidama	8 1 20
			40	— Footpath	0 0 10
			41	Meegahaidama (reservation for road)	0 1 18
			43	Helambagahaidama, Helambagahaaccare	2 0 6
			44	Timbulagahahena, Dulgahahena, Helambagahaidama, Helambagahahena, Kongahahena	15 2 30
			45	Palugahamukulana, Kongahamukulana	29 2 20
			46	Palugahamukulana, Meegahamukulana, Timbulagahamukulana	6 3 5
			47	Timbulagahahena, Dulgahahena, Veeragahahena, Dambagahahena, Veeranthagahahena, Mailagahahena	53 3 8
			48	— Footpath	0 0 18
			50	Hollow Ela (stream)	0 1 5
			51	Meegahaaccare	0 0 38
			51	— Footpath	0 0 5
			55	Meegahaidamatisbambe	1 0 25
			57	Ambagahaidama, Meegahaidama (means of access)	0 0 18
			59	Siyambalagahaidama (reservation for Hollow Ela)	0 1 32
			60	Siyambalagahaidama, Meegahaidama (reservation for tank bund)	1 2 12
			63	Hollow Ela (stream)	0 1 34
			65	Palugahaaccare	0 0 12
			66	Mailagahaebbe (water hole)	0 0 34
			67	Mailagahakumbura	0 2 38
			68	Ehatugahakumbura	0 0 20
			69	Dambagahakumbura	0 2 3
			70	Dambagahakumbura	0 0 24
			71	Dambagahakumbura	0 0 27
			72	Dambagahakumbura	1 0 9
			73	Dambagahakumbura	0 2 4
			74	Kongahamukulana, Dambagahamukulana	4 3 22
			75	Dambagahaaccare	0 0 6
			76	Dambagahaidama, Halmillagahaidama	1 3 1
			77	Halmillagahamukulana	0 2 10
			78	Veeranthagahamukulana, Kongahamukulana	7 2 1
			79	— Minor road and reservation (half area)	1 3 32
				Total	620 2 17

Anuradhapura S O No 1—1952

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,891 (Anuradhapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 10th day of July, 1953, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 20th day of April, 1953

RAJAH CADIRAMEN,
Assistant Settlement Officer

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots, situated in the village of Italwetunuwewa in the Thala Kalpe Tulana of the Kalpe Korale of the Hurulu Palata of the Nuwarakalawiya District (now part of Anuradhapura District), in the North-Central Province, all of which lots fall within the boundaries—

North	The village limit of Welnewewa.
East	Part of Yan Oya the village limit of Kokebe in Mahapotana Korale).
South	The village limit of Demala Hammilewa in Mahapotana Korale.
West	Part of minor road and reservation (the village limit of Talattewa in Mahapotana Korale), the village limit of Talattewa in Mahapotana Korale and the village limit of Pattilapuwewa in Mahapotana Korale.

Block Survey Village Plan No 1,321

Lot No	Name of Land	Extent A R P
1	Kongahahena, Veeragahahena	83 3 10
2	Palugahamukulana, Kongahamukulana	5 2 9
3	— Minor road and reservation	3 2 28
4	Kongahahena, Dambagahahena, Millagahahena, Ehatugahahena	68 3 3
5	Karuwalagahahena, Kongahahena, Dambagahahena	7 0 38
6	Moragodamukulana, Dambagahamukulana, Dulgahamukulana, Ehatugahamukulana, Halmillagahamukulana, Meegahamukulana, Karuwalagahamukulana	60 2 20
7	Moragodamukulana	0 2 21
8	Galmadu (water hole)	1 0 36
9	Helambagahahena, Palugahahena, Dulgahahena, Dambagahahena, Halmillagahahena	30 1 26
10	— Footpath	0 1 10
11	Helambagahahena, Dulgahahena, Dambagahahena, Kongahahena	8 1 15
12	Palugahamukulana, Helambagahamukulana, Kongahamukulana, Timbulagahamukulana	15 1 29
13	Yan Oya (stream) (half area)	6 1 8
14	Wan Ela (stream) (dry)	1 3 38
15	Dulgahahena, Helambagahahena, Dambagahahena, Kongahahena	11 3 15
16	Dambagahaebbe (water hole)	0 1 31
18	Galpotteaccare, Mahawela	0 1 26
19	Dulgahamukulana, Helambagahamukulana, Galpottekele, Kongahamukulana	3 1 12
20	Halmillagahamukulana, Meegahamukulana, Dambagahamukulana	2 0 25
23	Kongahahena, Karuwalagahahena, Siyambalahahena, Dambagahahena	5 0 17
24	— Cart track and reservation	2 1 30

Anuradhapura S O No 2—1953.

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,892 (Anuradhapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 10th day of July, 1953, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 20th day of April 1953

RAJAH CADIRAMEN,
Assistant Settlement Officer

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots, situated in the village of Mekichhawa in the Thala Kalpe Tulana of the Kalpe Korale of the Hurulu Palata of the Nuwarakalawiya District (now part of Anuradhapura District), in the North-Central Province, all of which lots fall within the boundaries—

North	The village limits of Diwalwewa, Karuwalagaswewa, Gamuuehewewa and Kalpe
East	The village limits of Kalpe and Moragahadigilwa.

South The village limit of Moragahadigiliya, part of Maha Ela (the village limits of Moragahadigiliya and Pahala Kuda-pattiya)

West Part of Maha Ela (the village limit of Pahala Kuda-pattiya), the village limit of Diwulwewa

Block Survey Village Plan No 1311

Lot No	Name of Land	Extent	
		A	R P
1	Polkatuwalekele	11	2 33
2	Polkatuwalekele	9	3 6
3	Polkatuwalekele, Mahatumbiruwalekele	56	2 11
4	Tumbiruwalekele	28	0 30
5	Yoda Ela (stream) (dry)	0	1 16
6	Pandithayawewekele	1	2 33
7	Pandithayawewekele	0	0 25
8	— Bund (abandoned)	0	2 2
9	— Bund (abandoned)	0	0 10
10	Pansalalangahena, Kongolichena Nillahena, Waigalehena	230	0 27
11	— Gansabhawa road	6	3 19
12	Nillagahapitiya (cemetery)	0	2 20
13	Polkatuwalekele, Nillahena Kongahahena	62	0 15
14	Alutwewehena	1	0 35
15	Ela (stream) (dry)	1	2 3
16	Nugagahahena, Polkatuwalehena	64	1 17
17	— Footpath	0	0 27
18	Wambothuhena, Nugagahahena, Alutwewehena Gakaragalehena	205	0 18
19	Heemmoragodahenekele, Kadawalalangakele Talgahagodawalehenekele	15	1 33
20	Kadawalalangakele	8	0 18
21	— (stream) (dry)	0	0 11
22	Maha Ela (stream) (dry) (half area)	3	3 28
23	— Footpath	0	0 38
24	Dambagahahena	5	3 18
25	Wanchena (reservation along footpath)	0	0 26
26	Horror Ela (channel)	0	0 1
27	— Reservation for tank and bund	0	1 13
28	Mekichhawewewa (tank and bund)	52	2 17
29	Kongahadama	0	2 19
30	Kurundagahadama	0	1 19
31	Waragalehena	0	0 30
32	Wagalehena	0	0 28
33	Dambagahadama	0	1 9
34	Pansalalangahena	1	2 26
35	Kadurugahadama, Lotugahadama	0	0 15
36	Bogahadama (Thambaba)	0	3 18
37	— Reservation along tank bund	0	0 20
38	Kadurugahadama	0	0 18
39	Horror Ela (channel)	0	0 1
40	Migahakumbura (Encroachment on old un-lotted reservation along tank bund)	0	2 20
41	Horror Ela (channel)	0	0 14
42	Horror Ela (channel)	0	0 8
43	Horror Ela (channel)	0	0 2
44	Siyambalagahadama	1	3 33
45	Siyambalagahadama	1	3 36
46	Katuhena, Kahambiliyehena, Diulgahahena	56	2 28
	Total	836	3 17

Anuradhaputta S O No 3—1953

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,893 (Anuradhaputta)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 10th day of July, 1953, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 20th day of April, 1953

RAJA CADIRAMEY,
Assistant Settlement Officer

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots, situated in the village of Trinappukadawala (part of) in the Pahala Kalpe Tulana of the Kalpe Korale of the Hunulu Palata of the Nuwarakalawiya District (now part of Anuradhaputta District), in the North-Central Province, all of which lots fall within the boundaries —

North The village limit of Horowupotana, part of Wan Ela (the village limit of Horowupotana), the village limits of Horowupotana and part of Rambewa

East The boundary of Anaolondewa Forest Reserve—F S P P 50, D R C minor road and reservation (boundary of Anaolondewa Forest Reserve—F S P P 50) part of Yan Oya (the village limit of part of Parangiyawadiya in Mahapottana Korale)

South Part of Yan Oya (the village limit of part of Parangiyawadiya in Mahapottana Korale), the village limit of Patanayagama or Kuda Hambarayagama

West The village limits of Olugaskada, Paradehiyakada and Horowupotana

Block Survey Village Plan No 1,361

Lot No	Name of Land	Extent	
		A	R P
1	Dambagahahenyaya, Serugahahenyaya, Kongahahenyaya, Galpotuhenyaya	123	1 1
2	Kongahayaya, Kongahahenyaya	16	0 18
3	— Footpath	0	1 10
4	— D R C minor road and reservation	0	3 21
5	Kongahahenyaya	6	1 2
6	Kongahahenyaya (reservation along stream)	4	2 9
7	Wan Ela (stream) (dry) (half area)	0	3 27
8	Wan Ela (stream) (dry)	0	3 1
9	Kongahahenyaya, Kongahayaya (reservation along tank bund)	0	3 32
10	— D R C main road and reservation	5	2 11
11	Kongahayaya, Kongahadama, Siyambalagahadama (reservation along tank bund)	4	1 31
12	Kongahayaya	1	1 24
13	Kongahakerakoppuwa (cemetery)	1	2 6
14	Kongahayaya, Gansuriyagalpitiyaya, Kongahahenyaya, Palugahayaya, Veeagahahenyaya	63	1 31
15	Gansuriyagalpitiyaya (reservation along ela)	0	2 20
16	— Footpath	0	1 3
17	Palugahayaya, Veeagahahenyaya, Kongahahenyaya (reservation along streams)	23	2 23
18	Wan Ela (stream) (dry)	3	1 12
19	Palugahayaya (reservation along stream)	8	1 34
20	Palugahayaya	6	2 14
21	— Footpath	0	0 9
22	Palugahayaya	5	1 7
23	Palugahayaya (reservation along stream)	11	0 6
24	— Stream (dry)	0	3 8
25	— Footpath	0	0 4
26	Palugahayaya	3	0 24
27	Palugahayaya	9	1 28
28	Palugahayaya, Palugahahenyaya (reservation along stream)	10	2 24
29	Palugahayaya (reservation along stream)	6	3 8
30	Palugahayaya	9	3 17
31	Palugahayaya (reservation along stream)	1	0 8
32	Wan Ela (stream) (dry)	0	0 11
33	— Stream (dry)	2	0 8
34	Palugahayaya (reservation along stream)	6	2 8
35	Palugahayaya	20	1 36
36	Palugahayaya	2	2 24
37	— Stream (dry)	1	1 14
38	Thummoderahena, Palugahayaya (reservation along stream)	8	1 25
39	Palugahayaya, Thummoderahena	22	3 8
40	Palugahayaya (reservation along ela)	0	2 25
41	Horror Ela (ela)	0	3 35
42	Nikahena (reservation along Horror Ela)	0	0 20
43	Nikahena	0	1 3
44	Kongahayaya (reservation along Horror Ela)	0	1 31
45	Horror Ela (ela)	0	0 1
46	Kongahayaya, Kongahahenyaya	17	1 30
47	Kongahahenyaya, Kongahayaya	4	3 29
48	Kongahadama, Siyambalagahadama (sanitary reserve)	2	1 20
49	— Footpath	0	0 11
50	Siyambalagahadama	0	0 36
51	Meegahadama	0	1 21
52	Veeagahadama (reservation along Horror Ela)	0	1 21
53	Meegahadama (reservation along Horror Ela)	0	0 9
54	Horror Ela (ela)	0	1 11
55	Helambagahakumbura (reservation along tank bund)	1	1 21
56	Mayilagahadama	0	3 6
57	Weehena	0	0 7
58	Helambagahadama	0	0 37
59	Thehambugalahena	2	1 9
60	Weehena, Thehambugalahena (reservation along Horror Ela)	0	2 24
61	Horror Ela (ela)	0	1 3
62	Siyambalagahadama (reservation along Horror Ela)	0	0 36
63	Horror Ela (ela)	0	2 26
64	Helambagahadama	1	0 10
65	Helambagahadama	1	0 8

Lot No	Name of Land	Extent			Description	Lot No	Name of Land	Extent		
		A	B	P				A	B	P
75	— Ela	0	1	30	Paradehiyakada, part of Wan Ela (the village limit of Paradehiyakada), part of Horrow Ela (the village limit of Paradehiyakada), the village limit of Paradehiyakada					
76	Holambagahaidama (reservation along ela)	0	2	35	East The village limit of part of Tirappankadawala					
77	Kongahaidama (reservation along ela)	0	0	6	South The village limits of Patanavagama or Kuda Hambata					
78	Palugahayaya (reservation along ela)	0	0	24	vagama and Wilewe					
79	Palugahayaya, Rafimalchena Kiriyegahayaya	48	0	16	West The village limits of Elawissagoda and Rada Hammillewa, part of main road and reservation (the village limit of Rada Hammillewa) the village limit of Rada Hammillewa					
80	Ratmalemukalana	39	2	14						
81	— Bund (abandoned)	1	0	8						
82	Kongahaidama	0	2	3						
85	Malagahaidama	4	3	10						
86	Palugahaidama <i>alias</i> Kongahaidama (reservation along water hole)	0	1	11						
87	Palugahaidama (reservation along water hole)	0	1	19						
88	— Water hole	0	2	1						
89	Thelambugala (rock)	1	1	37						
90	Thelambugalahena (reservation along water hole)	0	2	19						
91	Dulgahakumbura	0	0	25		1	Panakkasmukalana, Veeragahamukalana	17	0	32
93	Thelambugalahena	107	1	1		2	— Main road and reservation	2	1	8
94	Thelambugalahena (reservation along tank bund)	5	3	19		3	— Main road and reservation (half area)	0	3	5
95	Thelambugalahena (rock)	1	1	19		4	Dambagahayaya, Dambagahahena	45	3	9
96	Mahamukalana, Thelambugalakele	22	0	15		5	Dambagahawatta	1	0	5
97	Thelambugalakele (reservation along tank bund)	1	1	23		6	Dambagahawatta	1	0	3
98	Wewagawegala (rock—contains inscriptions)	4	3	14		7	Dambagahawatta	1	0	6
99	Tirappankadawala Wowa (tank and bund)	276	1	8		8	Dambagahawatta	1	0	1
100	Palugahahenyaya	5	3	14		9	Dambagahawatta	1	0	5
101	Palugahahenyaya (reservation along Wan Ela)	1	2	27		10	Dambagahawatta	1	0	3
102	Wan Ela (stream) (dry)	0	1	4		11	— Footpath	0	0	9
103	Mahamukalana, Palugahahenyaya (reservation along Wan Ela)	1	2	98		12	Veeragahamukalana	12	1	19
104	Palugahahenyaya	6	2	27		13	— Main road and reservation (half area)	0	3	32
105	Mahamukalana, Thelambugalakele	398	1	10		14	Dambagahayaya (reservation along Wan Ela)	3	3	20
106	Veheragala (rock)	10	3	24		15	— Cart track and reservation	1	0	3
107	Hugala (rock)	2	2	32		16	Dambagahayaya, Meegahayaya, Thimbrigalahena, Meegalahena	9	0	28
108	Veheragala (rock)	5	1	8		17	— Footpath	0	0	7
109	Mekichchawehena	50	1	29		18	Thimbrigalahena, Meegalahena (reservation along Wan Ela)	1	0	38
110	Mahamukalana	283	2	30		19	Thimbrigalahena (reservation along Wan Ela)	1	1	17
111	— D R C minor road and reservation	10	0	21		20	Wan Ela (stream) (half area)	0	0	8
112	Tirappankadawalakele	24	0	2		21	Wan Ela (stream)	0	0	1
113	Tirappankadawalakele (reservation along stream)	6	3	13		21	Ehotugahaidama, Kumbukgahahena	2	2	31
114	Tirappankadawalakele (reservation along stream)	0	2	33		25	Ehotugahaidama (reservation along Horrow Ela)	0	1	11
115	Yau Oya (stream) (half area)	13	1	39		26	Horrow Ela (ela)	0	0	19
116	— Stream (dry)	0	1	27		27	Ehotugahaidama (reservation along Horrow Ela)	0	0	31
117	Tirappankadawalakele (reservation along streams)	26	2	20		28	Horrow Ela (ela) (half area)	0	0	16
118	— Stream (dry)	0	2	33		31	Horrow Ela (ela)	0	0	11
119	— Water hole	0	2	11		32	Horrow Ela (ela)	0	0	13
120	Mahamukalana (reservation along streams)	5	2	7		33	Lindagawamukalana (reservation along Horrow Ela)	0	0	25
121	— Stream (dry)	1	1	22		34	Diwulgahaidama	2	2	30
122	Mahamukalana (reservation along stream)	12	2	20		37	Lindagawamukalana	3	3	0
123	Mahamukalana (reservation along Yan Oya)	35	0	7		39	Pinkumbura (reservation along Wan Ela)	0	0	22
	Total	1,857	2	31		40	Wan Ela (stream)	0	3	11
						41	Dambagahayaya Meegahaidama (reservation along Wan Ela)	2	2	32
						42	Dambagahayaya (reservation along tank bund)	1	0	8
						43	Wekandodana (reservation along tank bund)	0	3	37
						44	— Cart track and reservation	0	1	17
						45	Meegahaidama (Sanitary reserve)	0	2	35
						46	Meegahaidama (Sanitary reserve)	0	1	27
						48	Horrow Ela (ela)	0	0	38
						48½	Meegalahena (reservation along Horrow Ela)	0	0	8
						50	Pansalokumbura (reservation along tank bund)	1	0	38
						51	Pansalokumbura (reservation along Horrow Ela)	0	1	21
						52	Horrow Ela (stream)	0	3	30
						53	Dambagahayaya Lindagawamukalana (reservation along Horrow Ela)	1	1	25
						54	Lindagawamukalana (reservation along Horrow Ela)	1	3	3
						55	Palugahahena, Dambagahayaya, Lindagawamukalana (reservation along Horrow Ela)	4	0	2
						56	Palugahahena	1	1	39
						57	Lindagawamukalana	79	0	31
						58	Palugahayaya	9	0	12
						59	Dambagahayaya, Palugahayaya Lindagawamukalana (reservation along Wan Ela)	8	3	35
						60	Dambagahayaya, Halambagahayaya	17	0	16
						61	Korakoppuwa (cemetery)	1	0	6
						62	Dambagahayaya, Halambagahayaya (reservation along tank bund)	4	2	10
						63	Olgaskadawewa (tank and bund)	136	0	24
						64	— Footpath	0	2	2
						66	Wan Ela (stream)	1	0	8
						67	Palugahayaya, Dambagahayaya Lindagawamukalana (reservation along Wan Ela)	8	0	31
						68	Palugahayaya	2	0	30
						69	Lindagawamukalana	8	1	0
						70	Dambagahayaya, Lindagawamukalana (reservation along stream)	3	2	20
						71	— Stream (dry)	0	2	30
						72	Dambagahayaya, Lindagawamukalana (reservation along stream)	4	2	16
						73	Dambagahayaya	3	2	6

Anuradhapura S O No 4—1953.

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,894 (Anuradhapura)

NOTICE is hereby given under section 4 of the Land Settlement Ordinance, that it is no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 10th day of July, 1953, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 20th day of April, 1953

RAJA CADIRAMEN
Assistant Settlement Officer

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots, situated in the village of Olgaskada in the Pahala Kalpe Talana of the Kalpe Korale of the Hurulu Palata of the Nuwarakalawya District (now part of Anuradhapura District) in the North-Central Province, all of which lots fall within the boundaries—

North The village limit of Ihalagama, part of main road and reservation (the village limit of Ihalagama), the village limit of

Lot No	Name of Land	Extent A R P	Lot No	Name of Land	Extent A R P
74	Kudawewekande (bund) (abandoned)	0 3 11	32	— Bund (abandoned)	0 3 37
75	Lundagawamukalana	3 1 12	33	Kumbukgahamukalana (reservation along Wan Ela)	1 3 37
76	Dambagahayaya	247 1 6	31	Wan Ela (stream) (dry)	0 2 20
77	Dambagahayaya Kongahayaya	23 2 31	35	Galabinda-wewegala (rock)	1 0 14
78	Palugahayaya, Dambagahayaya	23 3 23	36	— Bund (abandoned)	1 2 14
79	Motagahamukalana, Nugagahamukalana	180 0 22	37	Kongahahenyaya, Palugahayaya (reservation along stream)	4 0 24
80	— Bund (abandoned)	0 1 36	38	— Stream (dry) (half area)	0 1 23
	Total	932 2 12	39	Palugahayaya	12 0 36
	Anuradhapura S O No 5—1953		40	Palugahayaya (reservation along Wan Ela)	1 2 18
			41	Kumbukgahakakopuwa (cemetery)	1 1 19
				Total	441 0 27

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,896 (Anuradhapura)

NOTICE is hereby given under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 10th day of July, 1953, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office Colombo this 20th day of April 1953

RAJAH CADIRAMEN
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots, situated in the village of Rambewa (Part of) in the Pahala Kalpe Tulana of the Kalpe Korale of the Hurulu Palata of the Nuwarakalawiya District (now part of Anuradhapura District), in the North-Central Province, all of which lots fall within the boundaries —

North The village limit of (Part of) Maradankadawala,
East The village limit of (Part of) Maradankadawala, Anaolondewa Forest Reserve (F S P P 50),
South The village limit of (Part of) Trinappankadawala,
West Part of dry stream (the village limit of Horowupotana),
the village limit of Horowupotana The village limit of (Part of) Maradankadawala

Block Survey Village Plan No 1,389

Lot No	Name of Land	Extent A R P
1	Lahagalahenyaya, Godawalayaya, Lahagalahena	19 3 27
2	Lunalagalamukalana, Hatugahamukalana	34 3 18
3	Lunalagalayaya, Veeragahahena	10 1 5
4	Rambewewewa (tank and bund)	59 1 10
5	Veeragahahena, Nugagahamukalana, Siyambalagahayaya, Kumbukgahadama, Meegahahena (reservation along tank bund)	2 2 16
6	— Footpath	0 2 1
7	Kudacemukulana, Nugagahamukalana	18 3 24
8	Meegahahena	19 2 18
9	Nugagahamukalana	1 1 19
10	Nugagahamukalana, Kumbukgahamukalana, Meegahahena (reservation along stream)	9 3 28
11	Ebe Ela (stream) (dry)	2 3 4
12	Kudacemukulana, Nugagahamukalana (reservation along stream)	9 1 31
13	Kudacemukulana, Nugagahamukalana	41 0 35
14	Nugagahamukalana (reservation along stream)	3 0 8
15	Galpalama Ela (stream) (dry)	0 2 2
16	Kudacemukulana, Palugahamukalana (reservation along stream)	2 0 32
17	Kudacemukulana	1 1 21
19	Meegahahena Kongahahena	14 2 35
20	Palugahawatte	1 1 3
21	Palugahawatte	1 0 19
22	Palugahadama, Meegahahena (reservation along tank bund)	2 3 5
23	— Footpath	0 0 1
24	— Village Committee cart track and reservation	2 2 22
25	Lahagalahenyaya	14 0 22
26	Kongahahenyaya	25 0 9
27	Rambewemukulana, Hatugahamukalana, Veeragalalamukalana	72 1 17
28	Hatugahamukalana, Veeragalalamukalana (reservation along Wan Ela)	2 2 6
29	Wan Ela (stream) (dry)	0 1 28
30	Kumbukgahamukalana (reservation along Wan Ela)	2 0 36
31	Kumbukgahamukalana	38 0 3

Anuradhapura S O No 6—1953

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,896 (Anuradhapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 10th day of July, 1953, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 20th day of April, 1953

RAJAH CADIRAMEN,
Assistant Settlement Officer.

**The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note.—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots, situated in the village of Maradankadawala (part of) in the Pahala Kalpe Tulana of the Kalpe Korale of the Hurulu Palata of the Nuwarakalawiya District (now part of Anuradhapura District), in the North-Central Province, all of which lots fall within the boundaries —

North The village limits of Puhulewewa, Relapanawa and Medagama, part of road from Anuradhapura to Trincomalee (the village limit of Medagama)
East Anaolondewa Forest Reserve (F. S P P 50)
South The village limit of Rambewa (part of)
West The village limit of Horowupotana, the village limit of Puhulewewa

Block Survey Village Plan No 1,390

Lot No	Name of Land	Extent A R P
1	Moragodemukalana (reservation along stream)	2 3 1
2	Moragodemukalana (reservation along stream)	2 2 39
3	Moragodemukalana (contains parts of the beds of two abandoned tanks)	85 1 9
4	— Bund (abandoned)	0 2 6
5	Moragodemukalana (reservation along stream)	1 3 29
6	— Stream (dry)	0 0 12
7	Batalayaya (contains part of the bed of an abandoned tank)	107 1 16
8	Batalayayemukalana, Moragodemukalana	21 3 35
9	— P W D main road and reservation (half area)	2 3 6
10	Anaolondewamukalana, Kekunawemukalana (contains part of the bed of Kekunawewa abandoned tank)	20 2 8
11	Kekunawegalwala (metal quarry)	0 1 34
12	— cart track and reservation	0 1 5
13	Kekunawemukalana, Anaolondewamukalana	5 0 18
14	Kekunawemukalana (reservation along stream)	2 3 27
15	— Stream (dry)	0 2 14
16	Kekunawemukalana (reservation along stream)	2 0 32
17	Kekunawemukalana	3 2 13
18	Bund (abandoned)	2 1 9
19	Kekunawehenyaya	0 2 23
20	Kekunawekadawala (water hole)	0 0 23
21	Kekunawehenyaya (reservation along stream)	1 0 24
22	— Stream (dry)	0 1 25

Lot No	Name of Land	Extent		Lot No	Name of Land	Extent	
		A	R P			A	R P
23	Kekunawemukalana (reservation along stream)	1	1 28	96	Horror Ela (channel)	0	0 9
24	Kekunawemukalana (contains part of the bed of Kekunawewa abandoned tank)	0	3 4	97	Horror Ela (channel)	0	0 8
25	Kekunawemukalana	4	2 19	98	Kongahahena (reservation along Horror Ela)	0	0 21
26	Weveebe (water hole)	0	3 29	99	Kongahahena, Hedokgahadama	1	0 15
27	Dikgalethdanduwa	6	1 26	100	Keeniyagahahena	0	1 89
28	Kekunawehenyaya, Mincegaleyaya, Kongahadama, Waneleyaya, Dambagahadama, Minceptiyehena (contains part of the bed of Kekunawewa abandoned tank)	170	2 9	101	Keeniyagahakumbura	0	0 27
29	Kekunawemukalana, Minceptiyemukalana, Anolondewamukalana, Kekunawehenyaya (reservation along stream)	13	1 9	102	Horror Ela (channel)	0	0 22
30	—Stream (dry)	0	2 39	103	Horror Ela (channel)	0	0 22
31	Dambagahadama (cemetery)	1	0 7	104	Maradankadawalakelle, Mincegaleyaya (reservation along Horror Ela)	0	2 3
32	—Footpath	0	0 1	105	Maradankadawalakelle	1	3 7
33	—Footpath	0	0 12	106	Mincegalemukalana	29	1 12
34	Dambagahadama, Minceptiyemukalana, Dambagahamukalana	6	3 15	107	—Stream (dry)	0	0 9
35	—V C road and reservation	0	1 30	108	Kumbulgaweyaya, Siyambalagasyaya, Mahabeneagodahena, Mahaabemukalana, Dikgalemukalana (reservation along stream) (dry) (and Mahaebe, water hole)	22	0 25
36	Dambagahadama alias Maradankadawalakelle	3	0 14	109	—Stream (dry)	2	0 27
37	Maradankadawalakelle, Gangodchena	3	1 28	110	Nikahenyaya, Kumbulgaweyaya, Mahaabeyaya, Mahaabemukalana, Dematagalemukalana, Dikgalemukalana (reservation along stream) (dry) (and Mahaebe, water hole)	24	1 12
38	Alut Gangoda	1	0 0	111	Mahaabeyaya, Nikahenyaya, Mincegaleyaya, Kumbulgaweyaya	41	0 31
39	Alut Gangoda	0	3 39	112	Maitagahadama alias Maradankadawalakelle	3	2 6
40	Alut Gangoda	1	0 1	113	Dambagahakumbura (reservation along Horror Ela)	0	0 25
41	Alut Gangoda	1	0 3	114	Dambagahakumbura (reservation along Horror Ela)	0	0 9
42	Alut Gangoda	1	0 1	115	Dambagahakumbura (reservation along Horror Ela)	0	0 6
43	Gangodchena	1	1 89	116	Dambagahakumbura (reservation along Horror Ela)	0	0 16
44	Gangodemukalana, Maradankadawaladama	7	0 7	117	Dambagahakumbura (reservation along Horror Ela)	0	0 37
45	—P W D main road, and reservation	7	2 36	118	Horror Ela (channel)	0	1 2
46	Maradankadawalawewe (part of tank)	2	2 22	119	—Footpath	0	0 13
47	Batalayaya, Moragodemukalana (reservation along stream)	5	2 28	120	Horror Ela (channel)	0	1 34
48	—Bund (abandoned)	1	0 0	121	Horror Ela (channel)	0	0 27
49	—Stream (dry)	0	3 22	122	Dambagahadama, Palugahadama (reservation along Horror Ela)	4	3 30
50	Batalayaya, Moragodemukalana (reservation along stream)	5	0 21	123	Migahamukalana, Migahadama, Palugahadama	14	3 34
51	Batalayaya	1	3 15	124	Kudaweweyaya, Timbungahadama, Migahadama	1	1 29
52	Moragodemukalana (contains part of the bed of an abandoned tank)	52	3 35	125	Kudaweweyaya, Bogahayaya (reservation along tank and bund)	3	1 34
53	Moragodemukalana (reservation along stream)	2	0 14	126	Lahagalammukalana, Maradankadawalemukalana	3	0 30
54	—Stream (dry)	0	0 14	127	Lahagalammukalana	6	1 2
55	Batalayaya	5	3 7	128	Lahagalammukalana, Maradankadawalemukalana	0	2 8
56	—Stream (dry)	0	0 11	129	Lahagalammukalana	5	3 31
57	Batalayaya (reservation along stream)	1	2 6	130	Lahagalammukalana	82	2 32
58	Batalayaya	1	0 6	131	—V C cart road and reservation	1	3 31
59	Thelambugahamukalana	9	2 29	132	Lahagalammukalana	7	3 26
60	Thelambugahayaya, Godahonyaya	32	0 25	133	Lahagalammukalana	2	0 1
61	Thelambugahayaya	18	1 13	134	Migaha Idama	2	0 2
62	Footpath	0	1 19	135	Kongahadama	3	3 9
63	Maradankadawalawewa tank (part of) and bund	102	3 16	136	Kudaweweyaya, Kongahadama, Dambagahadama, Lunagalayaya, Mencegalehena, Mahaabeyaya (reservation along Horror Ela)	1	0 2
64	—Footpath	0	0 33	137	Daubagahadama	2	0 1
65	—V C Cart road	0	1 1	138	Lunagalayaya, Kadungaha Idama	22	0 23
66	Waneleyaya, Kekunawehenyaya, Millagahahena (reservation along bund)	2	2 1	139	Mencegalekamatha	0	2 16
67	Meegahawatta	0	0 33	140	Mencegalemukalana, Dematagalemukalana	15	2 8
68	Meegahawatta (reservation along bund)	0	1 8	141	—Footpath	0	1 22
69	Tisbamba (reservation along bund)	0	3 6	142	Mahaabe (water hole)	4	2 39
70	Banamaduweewatta (reservation along bund)	0	0 1	143	Mahaabeneagodahena, Siyambalagasyaya	35	2 29
71	—V C Cart road and reservation	0	1 26	144	Dikgalemukalana, Dematagalemukalana, Mahaabemukalana	56	3 24
72	Viharawatta	0	0 20	145	Dematagalemukalana (reservation along Dematagale Ela)	12	3 6
73	Siyambalagahadama	0	3 0	146	Dematagale Ela (stream) (dry)	2	1 2
74	Waneleyaya	0	1 3	147	Dematagale Ela (stream) (dry)	0	1 2
75	Waneleyaya, Siyambalagahadama, Keeniyagahahena, Kongahadama (reservation along wan ela)	1	0 35	148	Dematagalemukalana, Mahaabemukalana, Dematagalehena (reservation along streams)	8	1 16
76	Wan Ela stream (dry)	0	1 39	149	Dematagalemukalana	0	3 39
77	Waneleyaya, Kongahadama, Keeniyagahahena (reservation along Wan-ela)	1	3 18	150	Dematagalehena	5	1 30
78	Mincegaleyaya, Keeniyagahahena (reservation along Horror Ela)	0	1 32	151	Dematagalemukalana, Mahaabemukalana	1	3 17
79	Horror Ela (channel)	0	0 5	152	—Stream (dry)	0	1 36
80	Dambagahakumbura	0	0 14	153	Mahaabemukalana, Dematagalemukalana (reservation along streams)	6	1 11
81	Dambagahakumbura	0	0 25	154	Dematagalemukalana	5	2 1
82	Dambagahakumbura (reservation along Wan Ela)	0	0 8	155			
83	Horror Ela (channel)	0	0 1				
84	Kongahadama	0	1 35				
85	Meegahawatta	0	2 0				
86	Tisbamba (sanitary reserve)	1	0 38				
87	Keeniyagahahena, Tisbamba (reservation along Horror Ela)	0	1 27				
88	Tisbamba (sanitary reserve)	0	0 35				
89	Dambagahawatta	0	1 14				
90	Dambagahawatta (reservation along bund)	0	0 29				
91	Horror Ela (channel)	0	0 11				
92	Horror Ela (channel)	0	0 19				
93							
94	Theruwa, Maradankadawalawewaaddena Kele Kudaweweyaya, Dambagahadama, Migahamukalana (reservation along bund)	2	2 0				1,209 1 13

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,897 (Anuradhapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 10th day of July, 1953 such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo this 20th day of April, 1953

RAJAH CADIRAMEN
Assistant Settlement Officer

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Medagama in Pabala Kalpe Talana of the Kalpe Korale in the Hurulu Palata of the Nuwara Kalawaya District (now part of Anuradhapura District) in the North Central Province all of which lots fall within the boundaries—

North The village limit of Relapanawa

East The village limit of Panwewa

South Anaolondewa Forest Reserve (F.S.P.P. 50) Part of Main Road from Anuradhapura to Timmalce (The village limit of Part of Maradankadawala)

West The village limit of Part of Maradankadawala The village limit of Relapanawa

Block Survey Village Plan No 1,391

Lot No	Name of Land	Extent		
		A	R	P
1	Medagamakanda (rock—contains ruins of an ancient temple)	40	3	17
2	Medagamaheemukulana, Koschenemukulana, Galgemukulana	60	2	4
3	Galgemukulana (reservation along stream)	2	2	15
4	—Stream (dry)	0	1	13
5	Galgemukulana (reservation along stream)	2	2	16
6	Galgemukulana	2	1	14
7	Kolongasyaya	7	2	28
8	Do Hadagahayaya Kongahayaya	31	0	37
9	Galgodemukulana	11	2	3
11	Kolongasyaya, Hadagahayaya	29	2	33
12	Kekunawemukulana	0	3	22
13	Do	2	0	28
14	Do (reservation along stream)	9	2	32
15	Kekunawa Ela (stream div)	2	1	19
16	Kekunawemukulana (reservation along stream)	9	0	11
17	—Footpath	0	0	31
18	Kekunawemukulana	22	1	35
19	—Main road and reservation	5	3	14
20	Kekunawemukulana	22	0	31
21	—Footpath	0	0	33
22	Hadagahayaya, Kongahayaya	17	1	8
23	Kekunawemukulana, Wirandagamukulana, Wekandepaulamukulana	49	3	16
24	Wekandepaulamukulana, Kongahayaya	3	0	34
25	Horow Ela (channel)	0	1	15
26	Wekandepaulamukulana	23	2	26
27	Do (reservation along bund)	3	1	10
28	—Gansabhawa path	0	1	6
29	—Footpath	0	1	13
30	Medagamewewa (tank and bund)	48	1	24
31	Galkaruheha	34	0	27
32	Galkaruheha	24	1	29
33	Wirandagamukulana	34	0	35
34	—Main road and reservation (half area)	2	3	6
Total		515	3	0

Anuradhapura S O No 8—1953

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,898 (Anuradhapura)

NOTICE is hereby given under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the

10th day of July, 1953, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown.

Given at the Settlement Office, Colombo, this 20th day of April, 1953

RAJAH CADIRAMEN,
Assistant Settlement Officer.

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice.

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General.

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands.

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots situated in the village of Panwewa in the Pabala Kalpe Talana of the Kalpe Korale in the Hurulu Palata of the Nuwara Kalawaya District (now part of Anuradhapura District) in the North Central Province all of which lots fall within the boundaries—

North The village limit of Kuda Ambagawewa in Mahapotana Korale

East Part of Yan Oya (the village limit of part of Ratmale in Mahapotana Korale),

South Anaolondewa Forest Reserve (F.S.P.P. 50),

West The village limit of Medagama, the village limit of Relapanawa, part of Nambadawa Ela (the village limit of Relapanawa) the village limit of Relapanawa The village limit of Nambadawewa

Block Survey Village Plan No 1,392

Lot No	Name of Land	Extent		
		A	R	P
1	Palugahamukulana, Panwewekanda, Dambagahamukulana, Moragahamukulana, Pahalawewamukulana	467	3	32
2	Siyambalagahayaya, Dambagahahena	20	2	20
3	Panwewa (tank and bund)	15	3	6
4	Siyambalagahayaya, Palugahamukulana (reservation along bund)	6	0	0
5	—Footpath	0	0	21
6	Moragahamukulana, Siyambalagahayaya (reservation along stream)	5	3	2
7	Nebada Ela (stream) (dry)	0	1	0
8	Moragahamukulana, Siyambalagahamukulana, (reservation along streams)	2	0	20
9	Nambadawa Ela (stream) (dry) (half area)	0	1	3
10	Dambagahamukulana, Moragahamukulana, Siyambalagahayaya (reservation along stream)	7	2	2
11	Nobada Ela (stream) (dry)	0	1	37
12	Horow Ela (channel)	0	0	16
13	Palugahamukulana	0	2	18
14	Do (reservation along stream)	0	1	2
15	Holambagahahena, Dambagahahena	20	1	18
16	—Bund (abandoned)	0	3	25
17	—Bund (do)	0	0	6
18	Palugahamukulana (reservation along stream)	35	1	10
19	Kalunela Ela (stream)	6	2	34
20	Palugahamukulana (reservation along streams)	3	0	23
21	—Stream (dry)	0	2	52
22	Palugahamukulana (reservation along streams)	31	1	10
23	Kalunela Ela (stream)	2	3	3
24	Palugahamukulana (reservation along streams)	59	3	24
25	—Stream (dry)	1	2	4
26	Palugahamukulana (reservation along streams)	15	2	31
27	—Stream (dry)	0	1	38
28	Palugahamukulana (reservation along streams)	37	0	0
29	Monaruhitiyaebba (water hole)	0	1	12
30	Do (do)	0	3	6
31	Palugahamukulana (reservation along streams)	26	3	14
32	Wadhitiya Ela (stream—part dry)	2	2	20
33	Kekunawa Ela (do)	4	2	5
34	Palugahamukulana (reservation along stream)	10	1	25
35	Palugahamukulana, Thigwannapotane, Panwewemukulana, Dambagahamukulana	173	2	14
36	Palugahamukulana, Thigwannapotane (reservation along stream)	11	3	0
37	Kumbukgaha Ela (stream—dry)	1	2	30
38	Galkanda (rock)	20	3	23
39	Palugahamukulana (reservation along stream)	10	3	14
40	Palugahamukulana Thigwannapotane	137	3	20
41	Palugahamukulana (reservation along stream)	27	2	30
42	Yan Oya (stream) (half area)	14	0	38
43	—P.W.D. Main road, reservation and part of bridge	6	3	32
44	Thigwannapotanawala (water hole)	0	0	30
45	Total	1,194	3	30

Anuradhapura S. O. No. 9—1953

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No. 2,899 (Anuradhapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 10th day of July, 1953 such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office Colombo this 20th day of April, 1953

RAJAH CADIRAMEN
Assistant Settlement Officer

Lot No	Name of Land	Extent		
		A	R	P
30	— Irrigation channel (half area)	0	0	4
31	Palugahahena	3	0	32
32	Palugahahena (reservation along Horrow Ela)	2	1	32
33	Palugahamukalana (reservation along Horrow Ela)	1	3	16
34	Palugahahena	9	2	20
35	Palugahamukalana (reservation along stream)	1	1	20
36	— Stream (dry)	0	1	0
37	Palugahamukalana (reservation along stream)	1	1	13
38	— Bund (abandoned)	0	2	0
	Total	814	8	36

Anuradhapura S O No 10—1953

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lots, situated in the village of Nambadawewa in the Pahala Kalpe Tulana of the Kalpe Korale of the Hurulu Palata of the Nuwarakalawiya District (now part of Anuradhapura District), in the North-Central Province, all of which lots fall within the boundaries—

North The village limit of Ambagaswewa in Mahapotana Korale

East The village limits of Ambagaswewa and Kuda Ambagaswewa in Mahapotana Korale, the village limit of Panuwewa,

South The village limit of Relapanawa

West The village limits of Relapanawa, Morawewa, Olugas-kalawala and Palugaswewa

Block Survey Village Plan, No 1,394

Lot No	Name of Land	Extent		
		A	R	P
1	Millegahamukalana, Millegalemukalana, Meegahamukalana	168	1	12
2	Millagahamukalana (reservation along stream)	15	0	38
3	— Stream (dry)	2	0	13
4	Millagahamukalana (reservation along stream)	14	2	31
5	Millegalemukalana Nambadawewemukalana	128	1	31
6	Palugahamukalana, Millagahamukalana	0	2	7
7	Nambadawewemukalana, Weeragahamukalana, Palugahamukalana	280	0	18
8	Nambadawewa (tank and bund)	56	3	32
9	Millagahamukalana, Meegahamukalana (reservation along stream)	4	0	13
10	— Stream (dry)	0	2	25
11	Meegahamukalana Palugahamukalana (reservation along stream and Wan Ela)	6	1	8
12	Wan Ela (stream (dry))	0	0	39
13	Meegahamukalana Palugahamukalana (reservation along tank bund)	0	1	39
14	Palugahamukalana (reservation along tank bund)	0	1	20
15	Nambadawewawela (reservation along tank bund)	1	0	38
16	— Footpath	0	0	2
17	Palugahamukalana (reservation along tank bund)	1	1	9
18	Nambadawewawela	1	1	32
19	Nambadawewawela (reservation along Horrow Ela)	1	0	32
20	Horrow Ela (ela)	1	1	0
21	Nambadawewawela (reservation along Horrow Ela)	1	1	26
22	Nambadawewawela	29	0	16
23	Nambadawewawela (reservation for footpath)	0	2	4
24	Nambadawewawela	5	0	36
25	Nambadawewawela (reservation along Wan Ela)	0	2	33
26	Palugahamukalana, Meegahamukalana	49	0	26
27	Kolongahayaya	22	3	34
28	— Footpath	0	0	13
29	Nambadawewawela (reservation along channel)	0	0	32

LAND SETTLEMENT ORDINANCE

Settlement Notice No 2,900 (Anuradhapura)

NOTICE is hereby given, under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned** within a period of three months from the 10th day of July, 1953 such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown, and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 19th day of March, 1953

M W F ABYAKOON
Settlement Officer

** The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

Schedule

The following lot, situated in Anaolondewa Forest Reserve in the Pahala Kalpe Tulana of the Kalpe Korale and in the Adampane Tulana North and South, of the Mahapotana Korale of the Hurulu Palata of the Nuwarakalawiya District (now part of Anuradhapura District), in the North-Central Province, and which lot falls within the boundaries—

North The road from Puttalam to Trincomalee, Ratmalekele, the road from Puttalam to Trincomalee,

East The boundary of Trincomalee District in the Eastern Province, Yodu Ela, Nelu Oya, Anaolondewakele the boundary of Trincomalee District in the Eastern Province,

South Lot 2 in F S P P 50,

West The road from Horowupotana to Alut Oya, Dematawewakele, the road from Horowupotana to Alut Oya, Trippankadawakele, Brahakmanawawakele, Koluwwalakele Parangiyawadiyakele Nikawewakele, Kumbukwewakele Kotupotanakole Diyattitawewakele, the road from Horowupotana to Alut Oya, Maradankadawakele, Rambewakele, Trippankadawakele, Horowupotanakole

Forest Survey Preliminary Plan No 50

Lot No	Name of Land	Extent		
		A	R	P
1	Anaolondewamukalana Parangiyawadiyamukalana, Ratmalemukalana, Diyattitawewamukalana, Dematawewamukalana, U-gallewamukalana, Silembewakele, Ratmalai (part) Silembewawewa, Nagollewawakele, Nagollewawewa, Thaniketulpota, Katussapennawewa, Kaluwanduraulpotakele, Maradankadawakele, Trippankadawakele, Madawachchiyakele, Pathuaddewakele, Brahakmanayaganakele, Kaluwwala, Parangiyawadiya, Bandarakumbukwewakele, Anaulundewakele, Usgollewawakele, Holidutuwewakele, Mahaserunnawa, Angunachchiyakele, Talpatkulamakele, Dematawewakele Bellankadawakele	60,795	0	0
	Forest, damana, jungle chena and abandoned tanks			

Anuradhapura S O. No 11—1953

Land Sales by the Government Agents

PROVINCE OF SABARAGAMUWA

LB 654/LB 379.

Kegalla, No. 91.—The Assistant Government Agent, Kegalla, will on Monday, August 31, 1953, at 10 a.m., at the Kacheheri, Kegalla, put up to auction the leases of the under-mentioned portions of Crown land, in accordance with the Regulations of Government regarding land sales. Three allotments of land situated in the under-mentioned divisions of the Kegalla District.—

Preliminary plan No 3,093 Village—Peherambe, Beligal Korale Division

Lot No.	Name of Land	Name of Claimant and/or Applicant	Description	Extent		Upset Rent			
				A.	R.	P.	per Acre Rs. c.		
5	Korambulemukalana	Crown	Rubber, 25 years	0	3	10	9	60	
Final village plan No 93. Village—Gabbala, Kimgoda Korale Division									
87	Unagalakele	Claimant Crown; Applicant Mr A T En-diris Singho	Rubber, 30 years	6	1	29	10	20	
87c	Do.	do.	Rubber, 10 to 30 years	6	2	21	10	20	

Office of the Land Commissioner,
Colombo, May 26, 1953.

E. K. R. ASERAPPA,
for Land Commissioner.

Land Acquisition Notices

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

(1) A portion, in extent about 0 A. 3 R. 1.1 P., out of the land called Kusumbuwa, situated at Palalla, Weligam Korale, Matara District; and bounded as follows:—

North by Duwekumbura;
East by Polwatte Ganga;
South by Kongahawila;
West by a portion of the same land

(2) A portion, in extent about 3 A. 2 R. 15.8 P., out of the land called Kongahawila, situated at Palalla, Weligam Korale, Matara District; and bounded as follows:—

North by Kusumbuwa Kumbura;
East by Polwatte Ganga;
South by Polwatte Ganga;
West by Ilwattewatte.

(3) A portion, in extent about 0 A. 0 R. 6.6 P., out of the land called Ilwattewatte, situated at Palalla, Weligam Korale, Matara District; and bounded as follows:—

North, south and west by portions of the same land;
East by Kongahawila.

(4) A portion, in extent about 0 A. 1 R. 22.4 P., out of the land called Duwekumbure, situated at Palalla, Weligam Korale, Matara District, and bounded as follows:—

North and east by Polwatte Ganga;
South and west by Kusumbuwa Kumbura.

(5) A portion, in extent about 0 A. 0 R. 11 P., out of the land called Galagahawila, situated at Watagedaramulla, Weligam Korale, Matara District; and bounded as follows:—

North and south by portions of the same land;
East by Hena;
West by Polwatte Ganga.

(6) A portion, in extent about 0 A. 1 R. 9.6 P., out of the land called Hena, situated at Watagedaramulla, Weligam Korale, Matara District; and bounded as follows:—

North, east and south by portions of the same land;
West by Galagahawila

Ref. No. J/LLD/2778—L. B. 2151,
Colombo, June 17, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

L. D. 4715.

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion, in extent about 1/8th acre, out of the paddy field known as Alakolaliyadde, situated in Daskara Village, Daskara Wasama, Udu Nuwara and Yati Nuwara Division, Kandy District; and bounded as follows:—

North and west by portions of the same land;
East by water course known as Galkona Oya;
South by Gansabhawa road.

Ref. No. J/LLD/232/53,
Colombo, June 20, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

Reference No LA/7704/J/LG/2735.

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

Seventeen allotments of land situated in the villages of Welikare and Nallure, Galgamuwa Palata, Dambadeniya Hatpattuwa, Kurunegala District; and described hereunder:—

Lot No.	Name of Land	Extent	Boundaries
1	Paragahakumbura ..	190' x 16'	North by field of Sirimalhamy and others, East by V. C. road, South by the field of Subatheris, West by the field of Perera Hamine.
2	Ehalagamshena ..	200' x 16'	North by the balance portion of the land, East by Paragahakumbura owned by Subatheris, South by land of Suwaris, West by the balance portion of the land.
3	Kolongahamulawatte ..	320' x 16'	North by the land of Perera Hamine, East by Egodayakotuwevela, South by the land of Perera Hamine, West by village boundary of Galgamuwa.
4	Kabatagahamulawatta	165' x 16'	North by land of Suwaris and others, East by paddy field of Gunarathamy and others, South by paddy field of Gunarathamy and others, West by village boundary of Galgamuwa.
5	Polkotuwa	150' x 16'	North by same land, East by paddy field of Perera Hamine and others, South by same land, West by same land.
6	Meegahamulawatta ..	125' x 16'	North by land of Gunarathamy and others, East by paddy field of Perera Hamine, South by land of Rammenika, West by land of Gunarathamy and others.
7	Innawatta ..	130' x 16'	North by paddy field of Perera Hamine and others, East by paddy field of Perera Hamine and others, South by paddy field of Sirimalhamy and others, West by paddy field of Gunarathamy and others.
8	Kolongahamulawatta ..	140' x 16'	North by W. Rammenika's Innawatta, East by paddy field of the owner of this land, South land of Kusahamy and others, West by Kadurugollehena.
9	Kolongahamulawatta ..	192' x 16'	North by land of Sirimalhamy and others, East by paddy field of Kusahamy and others and paddy field of Sirimalhamy and others, South by the land of Somawathie and others, West by Kadurugolle Crown chena.
10	Kolongahamulawatta ..	155' x 16'	North by portion of Humbuluweralagewela owned by Kiribanda and others, East by Malaela, South by portion of owner's land, West by land of Dasanayake Mudalithuma and Somawathie.
11	Heenbutiyawakumbura..	50' x 16'	North by land of Kusahamy and others, East by paddy field of Podiappuhamy and others, South by Dasanayake Mudalithumage's land, West by Kadurugolle chena.
12	Heenbutiyawe Welepillewa	65' x 16'	North by land of Kusahamy and others, East by paddy field of Humbuluweralage, South by land of Dasanayake Mudalithuma, West by Kadurugolle Crown chena.
13	Belgollewatta ..	2,560' x 33'	North by village boundary of Galgamuwa and Kadurugolla, East by Welikarekumburuyaya, South by Welikarewela and ela, West by Welekumbura and village boundary of Nallure.
14	Mahawatta alias Paranawatta	160' x 16'	North by Bandulhamy's Udahagederawatta, East by Dasanayake Mudalithuma's Belgollewatta, South by Midellakumbura, West by Kotakalagahawatta.
15	Ketakalagahawatta ..	465' x 16'	North by Serugaha Hena, East by Mahawatta alias Paranawatta, South by Midellakumbura, West by Bogahamulawatta.
16	Bogahamulawatta ..	160' x 16'	North by Lmdagawakumbura, East by Ketakalagahawatta, South by Ehetugahakumbura, West by Ambagahamulahena.
17	Ambagahamulawatta ..	180' x 16'	North by same Gorkaliyadda, East by Bogahamulawatta, South by Ambagahakumbura, West by Gorakaliyadda.

Ref. No. J/LG/2735,
Colombo, June 8, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

(1) A portion, in extent about 8-31/38 kulies, out of the land called Kunchupanikanchima, Kottachuma and Iyaddaiadi, situated in the village of Palali, Valikamam North, Jaffna District; and bounded as follows:—

North by the property of Achippillai, wife of Nadarajah and others and by the property of Sinnathankam, widow of Kandavanam;
East by the property of Sinnachchi, wife of Kaippillai and others,
South and west by private lane.

(2) A portion, in extent about 1 lachcham and 4 kulies, out of the land called Kakkamarvalavu *alias* Kamimseema *alias* Kottuseema situated in the village of Palali, Valikamam North, Jaffna District; and bounded as follows:—

North by the property of Eliapillai, wife of S. Sinnar;
East by ditto, S. Elathamby and Sunnapodichchi, wife of Mutter;
South by the property of P. Kailayapillai and private lane;
West by the property of P. Kailayapillai.

Ref No J/LG/2902,
Colombo, May 15, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

[No. LD 4133.]

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

A portion of land in extent about 19 perches from the land called Walliwelawatte *alias* Mahingodawatte and a portion in extent about 6 perches from the land called Kirmetiawatte, described as lots 2 and 5 in P. P. 8,048, situated respectively in the villages of Tirappuwa and Daulagala, Modapalata Koralo, Udunuwara and Yatunuwara Division, Kandy District, and bounded as follows:—

North by edge of the tea plantation on the land called Walliwelawatte *alias* Mahingodawatte;
East by edge of the tea plantation on the land called Walliwelawatte and Kirmetiawatte,
South by edge of the tea plantation on the land called Kirmetiawatte;
West by Daulagala P. W. D. road.

Ref. No. J/HLG/508,
Colombo, June 22, 1953

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

An allotment of land in extent about 2 acres, situated in the village of Malagahayatakumbura (Ampitigoda area) Dunukebedda Udahewaheta D. R. O's Division, Nuwara Eliya District; and bounded as follows:—

North by road from Maturata Mandaram;
East by M. D. Appuhamy's field;
South and west by Diyamolliya Ela and road to Wellaguriya.

Signified by me

S. F. AMERASINGHE,
Permanent Secretary.

Ref. No. J/LG/138/53 (LD 1217),
Colombo, June 19, 1953.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

LH 275.

HAVING been duly directed by the Executive Committee for Local Administration under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, the construction of a bund, drainage sluice and collecting drains, Badugoda Tract, Kalutara District, to wit:—

Lot	Name of Land	Final village plan No. 78—Sup. No. 4. Village—Ittapana Description	Extent		
			A.	R.	P.
337	Hakurugewattaaddara	Paddy field containing part of a bund and channel claimed by P. D. Endoris, P. D. Sesanaham, B. D. B. Nanayakkara and M. Martin, all of Ittapana	0	1	0.4
338	Adipudigewattaaddara	do.	0	0	5
339	Diulelaowita	Paddy field containing parts of a bund and channel claimed by P. D. Endoris, P. D. Sesanaham, P. D. Pedrick Appu and D. L. Kannagara, all of Ittapana	1	1	19
340	Addaraowita	Paddy field containing parts of a bund and channel and claimed by P. Carolis, P. M. D. John Singho, G. D. Babasingho, M. V. Liyansingho and M. V. Brampy, all of Ittapana	0	3	14.3
341	Karijapitiya	Paddy field containing parts of a bund and channel and claimed by P. Carolis, P. Baby Singho, G. D. Babasingho and W. T. Suwaris, all of Ittapana	0	2	11.8
Final village plan No. 78—Sup. No. 5. Village—Ittapana					
342	Kadalakearawa	Paddy field containing parts of a bund and channel and claimed by S. Pelis Silva, S. Eralis Silva, B. W. Fernando and K. D. P. Jayatilaka, all of Ittapana	0	1	39.5

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Matugama Resthouse, on August 8, 1953, at 9.30 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kalutara, July 1, 1953.

A. E. GOGEBLY MORAGODA,
Assistant Government Agent.

LH 171.

HAVING been duly directed by the Executive Committee for Local Administration under a delegation from His Excellency the Governor, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap. 203)", section 5, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for the construction of a bund, drainage sluices and collecting drains, Loolbadduwa Tract, Ittapana Salt Water Exclusion Scheme, Kalutara District, to wit:—

Lot	Name of Land	Description	Extent		
			A.	R.	P.
Supplement No. 1 to final village plan No. 80. Village—Loolbaddawa					
46	Kadolakorawa	Paddy field contains a channel and a bund, said to be owned by K. D. F. Jayatileka of Loolbaddawa	0	3	6.4
47	Do.	Paddy field contains a channel and a bund said to be owned by J. Kula ekeru and K. K. Catharine Jayatileka, both of Pinhena, Beruwala	0	1	36.6
51	Do.	Paddy field contains a channel, bund and a masonry sluice, said to be owned by D. C. Gunasekera of Halwala	4	1	25
Supplement No. 1 to final village plan No. 81. Village—Halwala					
272	Bogahaowita	Paddy field contains a channel and bund, said to be owned by D. W. D. C. Dassanayaka of Ittapana, D. W. de Alwis Gunawardena, D. A. Munasinghe, K. V. D. A. Gunawardena, all of Halwala	1	0	14.3

Lot	Name of Land	Description	Extent A. B. P.
273	Halgahaowita	.. Paddy field contains a channel and bund, said to be owned by D. W. de Alwis Gunawardena, S. de Alwis Gunawardena, U. K. Justin and B. D. Alwis Gunawardena, all of Halwala	0 1 23.8
274	Do.	.. Paddy field contains a channel and bund, said to be owned by K. K. John Singho, K. K. Peter, K. K. Podimona, D. A. Patiraja, all of Halwala	0 2 1.6
275	Do.	.. Paddy field contains a channel and bund, said to be owned by D. M. Gunawardena and D. G. E. Gunawardena, both of Halwala	0 1 25.6
276	Do.	.. Paddy field contains a channel and bund, said to be owned by D. M. Gunawardena, and D. P. Tewarapperuma, both of Halwala	0 1 14.6
277	Duwagawaowita	.. Paddy field contains a channel and bund, said to be owned by H. de Alwis Kulasekera of Halwala	0 1 11.5
278	Gankandewela	.. Paddy field contains a channel and bund, said to be owned by N. A. Carolis, D. H. de Alwis Kulasekera, both of Halwala, and D. A. Sirmanna of Pitigala	0 0 35
279	Do.	.. Paddy field contains a channel and part of bund, said to be owned by D. A. Gunawardena of Halwala	0 0 4
280	Gankandewela	.. Paddy field contains a channel and bund, said to be owned by K. D. E. Gunawardena, K. D. Sophaya Gunawardena, both of Halwala, and A. Madanayaka of Itapana	0 2 27.6
Supplement No. 2 to Final village plan No. 87. Village—Gammana			
115	Diganeowita	.. Paddy field contains a channel and bund, said to be owned by M. K. Haramanis, H. Sardiell, O. V. Wilham, B. V. Adiryan, K. V. Bempu, P. D. Hendrick, P. D. Podisingho, G. N. D. Richard, P. D. Singhoappu, S. D. Sadiris and K. T. Podisonappu, all of Gammana	1 3 38.2
116	Dediyaowita	.. Paddy field contains a channel and bund, said to be owned by W. N. Podirra, W. N. Pinda, S. N. Dana and S. N. Sedirise, all of Gammana	0 2 7.4
117	Gammanwelaowita	.. Paddy field contains a channel and bund, said to be owned by G. K. D. Haramanis, K. K. Peiris, K. K. James, K. K. Haramanis, K. K. Martin and K. K. Lewis, all of Gammana	0 3 28.8
118	Do.	.. Paddy field contains a channel and bund, said to be owned by G. K. Podimona, and G. K. Sopimona, both of Gammana	0 1 19.2
119	Do.	.. Paddy field contains a channel and bund, said to be owned by W. G. Charlis and H. Hendricksingho of Gammana	0 0 34
120	Do.	.. Paddy field contains a channel and bund, said to be owned by K. L. Pedrick, K. L. Johans, W. G. Aron and K. L. Brampy, all of Gammana	0 0 31.9
121	Do.	.. Paddy field contains a channel and bund, said to be owned by N. P. D. Amaris of Gammana	0 0 26.8
122	Diganagekumbura Gammanwelaowita	.. Paddy field contains a channel and a bund, said to be owned by G. D. Hendy, G. K. D. Haramanis and W. T. G. Aron, all of Gammana	0 1 6.6
123	Gangaaddaradeniya	.. Paddy field contains a channel, a bund and a masonry sluice, said to be owned by G. L. William Singho and G. L. Nimalasena, both of Gammana	1 1 7
124	Gangaaddaradeniya Kadolakerawa	.. Paddy field contains a channel and bund, said to be owned by K. K. Peter Jayatileka of Loolbaddawa, G. L. William Singho and G. L. Nimalasena, both of Gammana	0 1 19.7
128	Do.	.. do.	0 0 9

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at the Matugama Resthouse, on August 15, 1953, at 9.30 a.m., and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Kalutara, July 1, 1953.

A. E. GOGGERLY MORAGODA,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. L. D. 4193.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

An allotment of land called Kahambiliyawahena in extent 6 A 1 R. 0.9 P., situated in Pahala Iriyagama Village, Gangapalata Korale (Yatnuwara) Ratemahatmaya's Division of Udunuwara and Yatnuwara, Kandy District, Central Province; surveyed and described as lots 1, 2, 3 and 5 in P. P. A. 1,754.

Lot
No.

Name of Claimant

- | | |
|---|---|
| 1 | .. A. R. Stembo, Mrs. J. A. Fernando, Mrs. Victor Fernando, Mrs. Walter Mendis and Mrs. A. M. de Silva of Iriyagama |
| 2 | .. Ditto and K. V. S. Jayasinghe of Hingula, Mawanella |
| 3 | .. R. R. Stembo, Mrs. J. A. Fernando, Mrs. Victor Mendis and Mrs. A. M. de Silva of Iriyagama |
| 5 | .. A. R. Stembo, Mrs. J. A. Fernando, Mrs. Victor Fernando, Mrs. Walter Mendis, Mrs. A. M. de Silva of Iriyagama, and K. V. S. Jayasinghe of Hingula, Mawanella |

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on August 13, 1953, at 2 p.m. and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before August 11, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, July 7, 1953.

OSWIN RAINE WRIGHT,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LD. 4584.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

All that allotment of land in extent 46 A. 2 R. 32 P., called and known as Ullandupitiya Estate, situated in Gonigoda and Ullandupitiya Villages, Kalugammanasiya Pattu, Harispattuwa Division, Kandy District, Central Province; and more fully described as lots 1, 2, 3, 4, 5 and 6 in P. P. A. 1,970.

Name of Claimant

T. C. de Silva of 10, Colombo Road, Kandy

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on August 13, 1953, at 11 a.m. and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before August 6, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, July 6, 1953.

OSWIN RAINE WRIGHT,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LD. 4127/J/HLG/114.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose.—

Description of the land to be acquired.

All those two allotments of land in extent 16 1 perches out of Kahatattennewalawwewatta and 00 9 perches out of Kahatattennewatta, situated in Gunnepana Pallegammedda, Udagampaha Korale, Pata Durnbara, Kandy District, and more fully described as lots 1 and 2 respectively in P. P. A. 1,969.

Claimants

Lot 1 claimed by D. M. P. Banda of Gunnepana
Lot 2 by P. B. Etanda, Mahayawa, Kandy.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at the Kandy Kachcheri, on August 18, 1953, at 9 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 10, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, July 4, 1953.

OSWIN RAINE WRIGHT,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LD. 4542.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose.—

Description of the land to be acquired

A portion out of the land called and known as Kossinna Estate, in extent 31 A 3 R 5 P., situated at Kossinna, Delpitiya and Hippola Villages, Pata Hewaheta, Kandy District, Central Province, and more fully described as lots 1 to 9 in P. P. A. 1,860

Name of Claimants

Lots 1 to 9: claimed by R. G. Johnstone of Galekele Estate, Urugala.
Lot 2: Disputed by H. Schokman of Kossinna, Ampitiya.
Lot 3: Disputed by Wangasuriya Arachchige Mary Nona of Ampitiya.
Lot 7: Disputed by Hangilgedara Heon Appu, Hangilgedara Rannaide, Hangilgedara Tikiru Appu and Hangilgedara Punchhami jointly, all of Kossinna, Ampitiya.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on August 25, 1953, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 18, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kandy, July 6, 1953.

OSWIN RAINE WRIGHT,
Assistant Government Agent.

HAVING been duly directed by the Executive Committee for Local Administration under a delegation from the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap 203)", section 5, to take order for the acquisition of the following lands, required for a public purpose, namely, the lands getting submerged under the Nalanda Oya Reservoir Scheme, to wit:—

Supplement No. 1 to Final Village Plan No. 35. Village—Demada-oya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
265	Udagederawatta	Garden (abandoned) contains 1 jak and 1 Siyambala trees 50 years, 3 kekuna trees 15 years and 2 plantain bushes 3 years	Adikaramnayake Mudiyansele Karunatilake, and ditto Panchamma	0 1 6
266	Do.	Garden contains 2 jak trees 50 years	Mellawagedera Abeyratne, ditto Ukku Banda, ditto Panchirala	0 0 15
267	Mellawagederawatte	Garden contains 1 jak and 1 coconut trees 50 years and 1 arecanut plant 3 years	Mellawagedera Dingiri Banda	0 0 7
268	Dunumadalagahawatte	Garden contains 1 coconut tree 50 years and 1 jambola tree 25 years	Mellawagedera Abeyratne	0 0 6
269	Mellawagederawatte	Garden contains 2 coconut trees 40 years, 3 kappok trees 4 years, 3 plantain bushes 3 years and 1 thatched mud hut	Adikaramnayake Mudiyansele Wijeratne	0 0 14
270	Dunumadalagahamulawatte	Coconut garden contains 4 jak trees 40 years, 4 coconut trees 30 years, 3 coconut trees 10 years, 4 kitul trees 8 years, 5 kappok trees 8 years, 13 arecanut and 1 gansuriya trees 15 years, 2 halmilla trees 10 years, 26 plantain bushes 3 years and a thatched mud hut	Claimed by Mellawagedera Panchirala	0 1 9
271	Dunumadalagahamulawatte	Coconut garden contains 5 coconut, 6 jak and 1 mee trees 40 years	Mellawagedera Loku Dingiri Banda, ditto Ukku Menika, ditto Ukku Banda, ditto Dingiramma, ditto Panchirala, ditto Dingiri Banda and ditto Kalu Banda	0 1 7
272	Dunumadalagahawatte	Coconut garden contains 13 coconut, 7 jak, 1 mango trees 40 years, 1 mango plant and 4 plantain bushes 2 years, and a thatched mud hut	Mellawagedera Ukku Banda, ditto Dingiri Banda and ditto Banda. Hut claimed by Mellawagedera Dingiri Banda alone	0 0 34
273	Lolugahamulawatte	Garden contains 10 jak, 3 mango, 3 coconut trees 30 years	Adikaramnayake Mudiyansele Dingiri Amma and ditto Lokumenika	0 0 13
274	Lolugahamulawatta	Coconut garden contains 2 coconut and 1 jak trees 40 years and 1 thatched mud hut	Mellawagedera Ukku Menika and ditto Ukku Banda	0 0 21
275	Do.	Coconut garden contains 4 coconut and 1 jak trees 40 years and 1 diul tree 15 years	Mellawagedera Ukku Menika and Mellawagedera Ukku Banda	0 0 29
276	Galgodehena	Open land	Adikaramnayake Mudiyansele Karunatilake	0 0 11
277	Do.	Chena	Adikaramnayake Mudiyansele Karunatilake	0 1 25
278	Oyagawawatta	Chena contains 3 arecanut and 1 bamboo bush 8 years	Mellawamudiyanselegedera Yasomenika	0 3 16
280	Mullagahamulawatte	Coconut garden contains 30 coconut, 6 jak, 1 mango, 2 tamarind trees 30 years, 1 wood-apple, 3 belly and 1 orange trees 10 years	Mellawagedera Dingiri Banda, ditto Ukku Menika and ditto Karunawathy	0 1 12

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A B. P.
281	Millagahamulawatta	Coconut garden contains 13 coconut, 2 mango, 16 jak trees 40 years, 1 mee tree 15 years, 2 kappok trees 6 years, 6 betel creepers 5 years, 1 pepper creeper 4 years, 13 coconut plants 1 year, 70 plantain bushes 3 years and a thatched mud hut	Mellawagedera Kalubanda	0 1 39
282	Bogahawela Weeragahagoda	Paddy field and open land ..	Adikaramnayake Mudiyansele Dingiri Amma and ditto Lokumenika	0 3 5
283	Weeragahagoda	Garden contains 7 kappok, 2 kaju and 6 lunumidella trees 6 years	Mellawagedera Kalu Banda, ditto Ukku Menika, ditto Dingiri Banda and ditto Karunawathy, the last from Piluhudugollo, Naula Post	0 0 24
284	Bogahamulakamatha	Threshing floor contains 1 tamarind tree 50 years, and 4 kappok trees 10 years	Adikaramnayake Mudiyansele Premaratne, ditto Kalu Banda (ex-Arachi) and Mellawa, Mudiyansele Bandirala, Vel Vidane	0 0 20
285	Ahatugahagodakumbura	Paddy field contains 1 mee tree 40 years (trunk decayed)	Adikaramnayake Mudiyansele Karunatilake and ditto Pinchamma	0 2 15
286	Bogahawelemegahagodakumbura	Paddy field ..	Mellawagedera Kiri Monika, ditto Dingiri Amma	0 1 15
287	Bogahawela Edandamulakumbura	Paddy field contains 1 arecanut and 1 mee trees 15 years	Mellawagedera Ukku Amma, Mellawagedera Dingiri Banda, ditto Kalu Banda and ditto Karuna	1 1 29
288	Bogahawelekabaragoyyangekumbura	Paddy field ..	Mellawagedera Ukku Banda, ditto Panchirala, ditto Kalu Banda and ditto Dingiri Amma	0 0 19
289	Do.	do. ..	Mellawagedera Ukku Menika and ditto Dingiri Banda	0 0 13
290	Do.	do. ..	Mellawagedera Mudiyansele Ukku Banda	0 0 9
291	Do.	do. ..	Mellawagedera Ukku Banda, ditto Panchirala, ditto Kalu Banda and ditto Dingiri Amma	0 0 23
292	Bogahawelamedabiddarapela and Bogahagodawela	do. .	Mellawagedera Mudiyansele Bandirala, Vel Vidane, and ditto Yasorrenika	0 3 2
293	Bogahagoda	do. .	Mellawagedera Abeyratne, ditto Tikiri Banda, ditto Kalu Banda, ditto Panchi Banda and ditto Rum Banda	0 0 15
294	Bogahawelawagalekumbura	do. .	Mellawagedera Abeyratne, ditto Tikiri Banda, ditto Kalu Banda, ditto Panchi Banda and ditto Rum Banda	0 0 29
295	Bogahawelekabaragoyyangekumbura	do. .	Adikaramnayake Mudiyansele Karunatilake	0 1 30
296	Do.	do. .	Mellawagedera Dingiri Amma	0 2 5
297	Bogahawelawagalekumbura	do. .	Mellawa Mudiyansele Bandirala, Vel Vidane	0 2 12
298	Bogahaweleyakkurawagala	do. ..	Mellawagedera Ukku Banda and ditto Panchirala	0 3 20
299	Bogahawelalundewela	do. .	Adikaramnayake Mudiyansele Karunaratne, and ditto Pinchamma	0 3 16
300	Bogahawelahunwalekumbura	do. .	Mellawagedera Abeyratne, ditto Tikiri Banda, ditto Kalu Banda and ditto Panchi Banda	0 0 10
301	Bogahawela Lundewela	do. .	Adikaramnayake Mudiyansele Karunatilake	0 0 32
302	Bogahawela	do. .	Mellawa Mudiyansele Bandirala, Vel Vidane, and Mellawa Mudiyansele Ukku Menika	0 1 24
303	Lindewelehena	Garden contains 10 plantain bushes, 3 months	Adikaramnayake Mudiyansele Karunatilake and ditto Pinchamma	0 0 3
306	Kalundekumbura	Paddy field ..	Mellawagedera Ukku Amma, ditto Dingiri Banda, ditto Dingiri Amma, ditto Ukku Banda, ditto Panchirala and ditto Kalu Banda	0 1 25
307	Kalundekumburawatta	Coconut garden contains 1 coconut 3 jak, 1 kitul, 4 arecanut trees 6 years	Mellawagedera Ukku Banda Mellawagedera Dingiri Amma Mellawagedera Panchirala and Mellawagedera Kalu Banda	0 0 3
309	Kokkitiyawelakalundekumbura, Kalundekumburepillawa	Paddy field and chena ..	Adikaram Nayake, Mudiyansele Karunatilake and Adikaram Nayake Mudiyansele Pinchamma	0 2 3
310	Kokkitiyawela	Paddy field .	Koralegedera Ukku Amma and ditto Panchirala	0 1 9
311	Do.	do. .	Koralegedera Appuhamy	0 0 26
Total				14 0 20

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the lands. All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agent before me at the Nalanda Resthouse, on August 28, 1953, at 9 30 a.m., and to state the nature of their respective interests in the lands, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,
Matale, July 4, 1953.

A. R. RATNAVALE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. My No. LP 6515.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose for G/Bentota Gamini College (drinking water well).

Description of the land to be acquired :

P. P. A. 1,444. Village—Angagoda

Lot Name of Land	Description	Name of Claimants	Extent		
			A.	R.	P.
1 Magawatte	Garden 50 years contains 3 coconut trees, 6 breadfruit trees, 2 mara trees and an earth well	Abraham Baddevitana, Aranolis ditto, both of Komala, Bentota, U. K. B. D. A. Karuneratne, G. P. Podinona Karuneratne, G. P. Chulasena ditto, H. K. Podihamy, all of Angagoda, Bentota, Welneera Elizabeth Alwis of Pahurumulla, Bentota and Eva Srimana of Nikepe (held in common)	0	0	9.2
2 Do.	Garden 50 years, contains 2 coconut trees and 2 breadfruit trees	do.	0	0	3.6
Total			0	0	12.8

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Resthouse, Bentota, on August 12, 1953, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 5, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Galle, July 3, 1953.

C. VISWASAM,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LP 6435.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the leasehold rights of the following land which is required for a public purpose :—Acquisition of land for G/Igalatalawa Government Sinhalese Mixed School.

Description of the land to be acquired :

Preliminary plan A 254. Village—Igala

Lot Name of Land	Description	Name of Claimants	Extent		
			A.	R.	P.
57 Talawa	Garden contains 1 masonry well, 1 masonry tiled house, 1 temporary cadjan shed, 59 coconut, 12 jak, 4 lime and 18 orange trees 5-15 years, 12 mango trees 3-15 years, 90 arecanut trees 1-15 years, 1 ambarella tree, 5 years, 1 murunga tree 15 years, 1 del tree 10 years, 1 beling tree 3 years, 1 delun tree 5 years, 1 breadfruit tree 5 years, 3 coffee plants 2-4 years, 2 ehela trees 5-7 years, 1 rambutan tree 10 years, 2 madu trees 3-5 years, 15 cinnamon bushes and 3 plantain bushes	Crown lease rights to R. R. de Alwis of Talawa	0	3	31
Total			0	3	31

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Galle Kachcheri, on August 14, 1953, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 7, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Galle, July 6, 1953.

C. VISWASAM,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. My No. LP 6414.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land for a public purpose :—Acquisition of land for G/Kalaha Yatagala Government Junior School.

Description of the land or servitude to be acquired :

Preliminary plan No. A 1,460. Village—Migoda, Talpe Pattu, Galle District

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Elukketiya	Coconut garden 30 years	K. William of Circular Road, Magalle, Galle	4	3	21
2	Do.	do.	do.	0	3	2.5
Total				5	2	23.5

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Galle Kachcheri, on August 10, 1953, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 3, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Galle, July 3, 1953.

C. VISWASAM,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LP 6485.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose :—Acquisition of land for G/Dangahawila Government Sinhalese Mixed School.

Description of the land to be acquired :

Preliminary plan No. A 1,454. Village—Dangahawila North

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Gorakagahawatte	Garden contains 44 rubber trees 1-2 years, 21 kital trees 5-10 years, 15 malpedda 5-15 years, 21 godapara trees 10-40 years, 24 coconut trees 3-20 years, 12 jak trees 3-60 years, 4 ketahela trees 20-50 years, 1 goraka tree 15 years, 3 del trees 10-40 years, 1 pepiliya tree 10 years, 5 dewata trees 3-15 years, 2 mulla trees 5-50 years, 3 mango trees 5-15 years, 5 arecanut trees 3-15 years, 6 lime trees 5-15 years, 1 murunga tree 20 years, and about 1,300 cinnamon bushes	I. D. Erolis of Dangahawila, Watagedera	0	3	10.2

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
2	Delgahawatte	Cinnamon contains 4 coconut trees 3-5 years, 1 coconut tree 50 years, 1 bel 15 years, 2 kaju trees 15-25 years, and 1 mango tree 15 years	I. D. Malichcho, Dangahawila, Watugedera	0	1	23.4
3	Godellaudawatte <i>alias</i> Gorakagahawatte	Garden contains 7 coconut trees 15-40 years, 1 jak tree 20 years, and 1 arecanut tree 15 years	K. D. Gosaneris and K. D. Janis, both of Dangahawila, Watugedera	0	0	15.2
Total ..				1	1	8.8

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at the Ambalangoda Resthouse, on August 27, 1953, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 20, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Galle, July 6, 1953.

C. VISWASAM,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LP 6516.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—Acquisition of land for G/Lanumodera Government Junior School.

Description of the land to be acquired:

Preliminary plan No A 1,452. Village—Lanumodera, Talpe Pattu

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Kockwatte	Garden contains coconut and jak tree 50 years, 1 permanent house, 1 temporary house, a well and part of a foot path	Amarawera Kankanange Hinnihamy and K. V. Almis Silva, both of Lanumodera, Habaraduwa	1	0	8.2
Total ..				1	0	8.2

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Galle Kachcheri, on August 10, 1953, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 3, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Galle, July 6, 1953.

C. VISWASAM,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LW 3600.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which are required for a public purpose:—

Description of the land to be acquired:

Peelipotagama—Preliminary plan A 265

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Godunnearawa part of Assessment No. 14/5, Judge's Hill Path	Paddy field	Weerasinghe Mudiyansele Sudubanda of Uguresagahawattegedera, Pingarawa, Badulla and Weerasinghe Mudiyansele Kuribanda of the D. J.'s bungalow, Judge's Hill, Badulla	0	0	0.5
2	Nandearawa part of Assessment No. 14/4, Judge's Hill Path	do.	L. C. C. Wangasekera, Dammeria Estate, Passara	0	0	1.8

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Badulla Kachcheri, on August 28, 1953, at 2.30 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 21, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount. All deeds and other documents in support of the claim should be produced before me at the inquiry.

The Kachcheri,
Badulla, June 30, 1953.

A. I. MOHIDEEN,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LW. 3633.

I, hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Supplement No. 10 to final village plan 90. Alutwela

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
53	Lindewatta Assessment No. 13 Ward No. 2	Garden contains 1 mango tree 12 years, and 1 masonry well	Dissanayake Mudiyansele Hudubanda of Alutwela Badulla The well has been constructed by the U. C., Badulla	0	0	6.54

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Badulla Kachcheri, on August 27, 1953, at 10 o'clock and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 20, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land the amount of compensation and the details of the computation of such amount. All deeds and other documents in support of your claims should be produced before me at the inquiry.

The Kachcheri,
Badulla, June 30, 1953.

A. I. MOHIDEEN,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. LW 3667.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired.

Supplement No. 3 to final village plan 39. Village—Katugallu

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. B. P.
26	Galgdiyepatana	Patana	The Wolmada Tea Co, Ltd, Welimada, Agents. Shaw Wallace and Co Ltd, Colombo	2 3 39 6

All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agents duly authorized in writing, before me at Badulla Kachcheri, on August 28, 1953, at 10 o'clock and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 21, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount. All deeds and other documents in support of the claim should be produced before me at the inquiry.

The Kachcheri,
Badulla, June 30, 1953.

A. I. MOHIDEEN,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. J/HLG/425/LM LM 5034

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Preliminary plan No. A 711. Village—Warakapola

Lot	Name of Land	Description	Claimants	Extent A. B. P.
1	Kansawatta	Garden over 50 years	W. M. Kiribanda, W. M. Gunasekara, and S. Wickramasinghe, all of Warakapola	0 3 37
Total				0 3 37

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Ambepussa Resthouse, on September 2, 1953, at 9 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 26, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kegalla, July 1, 1953.

M. G. V. P. W. SAMARASINGHE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

Reference No. J/E/2558/LM 5492.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950; that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired.

Preliminary plan No. A 766. Village—Arambegama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. B. P.
1	Kajugahamulawatta	Coconut garden contains 57 coconut trees 15 years and plantain bushes	W. M. B. Seneviratne, Deliwela, Kegalla	0 3 4 3
Total				0 3 4 3

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kegalla Kachcheri, on August 28, 1953, at 9 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 21, 1953, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kegalla, July 1, 1953.

M. G. V. P. W. SAMARASINGHE,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

Notice under Section 7

MA/AC/2884/51.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose:—

Description of the lands or servitudes to be acquired

Preliminary plan No. A 3,298—Sections 1 and 2, Borella, Ward No. 24—Cinnamon Gardens and Borella, Ward No. 23, Borella, within the Municipal limits of Colombo, Colombo District, Western Province

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. B. P.
1	Parts of premises bearing assessment Nos 956, 976 and 990, Maradana Road	Garden contains 9 coconut trees 50 years, 1 jak tree 50 years, 2 bel trees 50 years 17 mara trees 10 to 50 years, 1 dawata tree 30 years 2 sapu trees 10 and 30 years, 40 plantain bushes, parts of 2 tiled masonry buildings, 1 zinc wood watcher's hut, 2 cement floors, masonry walls, parts of a metalised roadway, 2 gravel roadways and a wire fence	His Grace the Archbishop of Colombo	0 2 31 98
2	Part of premises bearing assessment No. 1,089, Maradana Road	Garden contains 7 croton trees 6 years and parts of masonry walls	F. E. Bartels of 1089, Maradana Road, Maradana	0 0 0 80

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
3	Part of premises bearing assessment No 1,091, Maradana Road	Garden contains 1 mango tree 10 years, 1 jak tree 4 years, 1 atta tree 10 years, 1 kitul tree 20 years, 1 palm bush 10 years and parts of masonry walls	St Luke's Church, Borella, Sinhalese Congregation (Trustee C C V Welikala of Tickel Road, Borella	0	0	1 02
4	Part of premises bearing assessment No 996, Maradana Road	Garden contains 2 coconut trees 40 years, 1 bel tree 20 years, 3 plantain bushes, parts of masonry walls and a gravel road	A S Karunaratna of 5, Colombo Street, Kandy	0	0	8 44
5	Part of premises bearing assessment No 998, Maradana Road	Garden contains 9 coconut trees 30 to 50 years, 3 araliya trees 10 years, 1 bel tree 2 years, 1 palm tree 3 years, parts of masonry walls and a gravel road.	H S Gunasekera of Kotahena Mills, Kotahena	0	0	10 66
6	Parts of premises bearing assessment Nos. 1000-1002, 1008 and 1006, Maradana Road	Garden contains 7 coconut trees 50 years, 1 sepadilla tree 20 years, 1 bomb tree 10 years, 1 atteriya tree 8 years, 1 kitul tree 15 years, 1 mango tree 30 years, 5 araliya trees 10 years, parts of masonry walls, 2 masonry drains, 2 wire fences, 4 gravel roads and lawns and parts of apron of masonry wall	Crown	0	0	38 55
7	Part of premises bearing assessment No 1012, Maradana Road	Garden contains 8 coconut trees 50 years, 2 nannan trees 15 years, 2 mango trees 20-40 years, 3 mango trees 2-8 years, 1 breadfruit tree 6 years, 4 jak trees 6 years, 1 orange tree 6 years, 1 papaw tree 3 years, 1 sal tree 20 years, 1 katurumurunga tree 6 years, 1 palm tree 6 years, 8 araliya trees 6 years, parts of masonry walls, 2 gravel roads and 4 ornamental fences	D A Gunawardana of 1012, Maradana Road, Maradana	0	0	19 73.
Total				1	0	31 18

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agents duly authorised in writing, before me at the Municipal Office, Town Hall, Colombo, on August 18, 1953, at 2 15 p m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 8, 1953, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

Town Hall,
Colombo, July 2, 1953.

WILLIAM GOPALLAWA,
Municipal Commissioner.

Notices under the Land Development Ordinance

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT A PERSON TO RECEIVE GRANT

NOTICE is hereby given that the Government Agent, Eastern Province, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 9 a m on Thursday, August 6, 1953, at the Divisional Revenue Officer's Office at Kalmunai, Batticaloa, to select a person to receive grant for the Crown land, particulars of which are given below.

2. The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance, as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent, Eastern Province.

July 6, 1953.

A C L. ABEYESUNDERE,
Assistant Land Commissioner.

Particulars of Land referred to above

Preliminary plan No. A 966. Village—Karativu East

Lot No.	Name of Permit-holder or Applicant	Extent	A. R. P.		
			A.	R.	P.
1	Ponampalamkangany, Chellathurai of Karativu, Division No. 2	0 2 18	0	2	18

LRO/APL 1483

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Northern Province, Jaffna, will hold a Land Kachcheri, under the Land Development Ordinance at 12 noon on Monday, September 14, 1953, at the Office of the Divisional Revenue Officer, Vadamardachi Division, to select a person to receive a grant for the Crown Land, particulars of which are given below.

2. The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No 61 of 1942, and by regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent

Colombo, July 7, 1953.

A C L. ABEYESUNDERE,
Assistant Land Commissioner.

Particulars of Land referred to above

Preliminary plan No. A 1,602. Village—Udupiddi

Lot No.	Name of Permit-holder or Applicant	Extent	A. R. P.		
			A.	R.	P.
1	Velupillai Kandiah of Kerudavil, Tondamanar	0 0 17	0	0	17

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Northern Province, Jaffna, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 11 a.m on Monday, September 14, 1953, at the Office of the Divisional Revenue Officer, Vah-East, Kopay, to select a person to receive a grant for the Crown land, particulars of which are given below.

2. The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No. 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent

Colombo, July 6, 1953

A C L. ABEYESUNDERE,
Assistant Land Commissioner.

Particulars of Land referred to above

Preliminary plan No A 1,675. Village—Achchuvely

Lot No.	Name of Permit-holder or Applicant	Extent	A. R. P.		
			A.	R.	P.
1	S. Nagamany, of Achchuvely South, Achchuvely	0 1 6 7	0	1	6 7
2	do.	0 2 28.2	0	2	28.2
Total		0 3 34.9	0	3	34.9

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Northern Province, Jaffna, will hold a Land Kachcheri, under the Land Development Ordinance, at 10 a m, on Monday, September 14, 1953, at the Office of the Divisional Revenue Officer Vah-West to select a person to receive a grant for the Crown Land, particulars of which are given below.

2. The Grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent

Colombo, July 6, 1953

A C L. ABEYESUNDERE,
Assistant Land Commissioner.

Particulars of Land referred to above

Preliminary plan No. A 1,709. Village—Navali

Lot No.	Name of Permit-holder or Applicant	Extent	A. R. P.		
			A.	R.	P.
1	Kandiah Thamotheerampilla of Navali North, Manpay	0 2 21 1	0	2	21 1

Land Redemption Notices

L D—B 49/50

No. LD 4620/LRO/APL 4766/J/LLD/2403

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Oswin Raine Wright, Assistant Government Agent of the Kandy District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on August 18, 1953, at 10 a.m., and
 - (b) notify to me in writing (in duplicate) on or before August 11, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

Kandy, July 7, 1953

OSWIN RAINE WRIGHT,
Assistant Government Agent.

Schedule

Preliminary plan No. 1,786 Village—Karamada

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Kurukohewatte	Tea and garden (interplanted) 3-50 years.	K. B. Amarasinghe of Gehoya	1 3 22
Total				1 3 22

No. LRO/APL/5615—J/LLD/2950/LP 6548.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Christopher Viswasam, Assistant Government Agent of the Galle District, do hereby give notice, under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Resthouse, Hikkaduwa, on August 18, 1953, at 9 30 a.m.; and
 - (b) notify to me in writing on or before August 11, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Galle, July 6, 1953.

C. VISWASAM,
Assistant Government Agent.

Schedule

Preliminary plan No. A 1,391. Village—Gonapinuwa East

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Kaluwagahawatta	Coconut garden contains 1 jak and 2 coconut trees 50 years	Laebuna Hewage Jane Nona of Gonapinuwa, Hikkaduwa, dis- puted by Kaluappuwa, Henedige Soysa of Gonapinuwa East	0 0 4
2	Do	Coconut garden 50 years	Laebuna Hewage Jane Nona of Gonapinuwa, Hikkaduwa	1 2 20
3	Do.	do.	do.	0 0 7
4	Do.	do.	do.	0 0 8
5	Do.	do.	do.	2 1 31
Total				4 0 30

L. D.—B 49/50

No. LRO/APL/5607—J/LLD/317/53—L. B. 2194.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Edmund Mahinda Wijesaike, Assistant Government Agent of the Matara District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Matara Kachcheri, on November 6, 1953, at 10 a.m., and
 - (b) notify to me in writing on or before October 30, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

Matara, July 7, 1953.

E. M. WIJESAIKE,
Assistant Government Agent.

Schedule

Preliminary plan No. A 1,443. Village—Hettyawala

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A. R. P.
1	Atmagewatta	Garden contains coconut, jak, breadfruit and arecanut trees and a temporary building	Koralege Sityhami of Hettyawala and Wanda- nayaka Andrayas of Kirunda-Magin-Ihala	2 1 23
Total				2 1 23

L. D —B 49/50.

LA/LRO/53/31/LRO/APL. 1891/J/LLD/177/53.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Nariman Nasserwanji Dadabhoy Jilla, Assistant Government Agent of Kurunegala District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—

- (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on August 27, 1953, at 9.30 a.m., and
- (b) notify to me in writing on or before August 20, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kurunegala, July 3, 1953.

N. N. D. JILLA,
Assistant Government Agent.

Schedule

Supplement No. 3 to final village plan No. 14. Village—Muruthenge

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
134	Ihalagama Estate <i>alias</i> Innawatta	Coconut garden 15-50 years, contains a temporary building with eadjan roof and mud walls and part of cart track	P M P. Ratnayake, Proctor S. C., Kurunegala	6	0	1
135	Do.	Coconut garden contains 29 coconut trees 15-50 years and 1 arecanut tree 25 years	do.	0	1	5
136	Jakadayakumbura	Paddy field	do.	0	3	1
137	Gederakumbura	do.	do.	0	1	11
Total				7	1	18

L. D —B 49/50

LA/LRO/53/22/LRO/APL 5746/J/LLD/193/53

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Nariman Nasserwanji Dadabhoy Jilla, Assistant Government Agent of Kurunegala, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—

- (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on August 27, 1953, at 9.30 a.m., and
- (b) notify to me in writing on or before August 20, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kurunegala, July 3, 1953.

N. N. D. JILLA,
Assistant Government Agent.

Schedule

Preliminary plan No. A 1,220 Village—Indulgoda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Ratmalagalga Murutha- gahamulahena	Coconut garden 40 years	Inguruwatta Dewage Hawwa of Indulgoda, Indulgodakanda, and Lankapura Dewage Gunawardena of Werewella, Indulgodakanda	4	2	27
Total				4	2	27

L. D.—B. 49/50.

LA/LRO/53/18/LRO/APL 5622/J/LLD/184/53.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Nariman Nasserwanji Dadabhoy Jilla, Assistant Government Agent of Kurunegala District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—

- (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on August 31, 1953, at 9.30 a.m., and
- (b) notify to me in writing on or before August 24, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kurunegala, July 6, 1953.

N. N. D. JILLA,
Assistant Government Agent.

Schedule

Supplement No. 1 to final village plan No. 216 Village—Dethawa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
24	Bogahamulahena	Coconut garden 5-60 years contains a mud thatched house	W. A. Danawardena Weerasinghe of Dethawa, Metiyangane, and A. M. Baron Sungho <i>alias</i> Kirnada of Dekirikewa, Metiyangane	1	1	0
25	Do	Coconut garden contains 1 coconut tree 60 years, 1 coconut tree 5 years and 5 arecanut trees 25 years	do.	0	0	3
26	Do.	Coconut garden contains 3 coconut trees 60 years	do.	0	0	3
27	Do	Coconut garden 5-60 years contains a water hole	do.	0	1	24
Total				1	2	30

L D —B 49/50

LA/LRO/53/18/LRO/APL 3637/J/LLD/174/53.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Nariman Nasserwanji Dadabhoy Jilla, Assistant Government Agent of Kurunegala District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on August 27, 1953, at 9 30 a m, and
 - (b) notify to me in writing on or before August 20, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kurunegala, July 3, 1953

N N D JILLA,
Assistant Government Agent.

Schedule

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P.
Combined Supplement No 1 to final village plans Nos 394 and 395 Village—Pahala Katugampola and Mathawa						
8	Rukkattanagahamulawatta	Coconut garden contains 2 coconut trees 60 years	Mrs Eni Meenachchi, C/o M M Arnolds Appu, Pahala Katugampola, Dambadeniya	0	0	4
23	Do	Coconut garden 25-60 years	do	2	1	27
				Total	2	1 31

L D —B 49/50

LA/LRO/53/21/LRO/APL 5270/J/LLD/224/53.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Nariman Nasserwanji Dadabhoy Jilla, Assistant Government Agent of Kurunegala, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on August 27, 1953, at 9 30 a m, and
 - (b) notify to me in writing on or before August 20, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kurunegala, July 3, 1953

N N D JILLA,
Assistant Government Agent.

Schedule

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P.
Supplement No 1 to final village plan No 479 Village—Abbowwa						
100	Illukkehehenawatta formerly known as Illukehenawatta	Coconut garden 2-50 years, contains an earth well	K Tenna Maha Duraya of Abbowwa, Alawwa	1	3	32
101	Do	Coconut garden contains 3 coconut plants 2 years, and 1 jak tree 30 years	do	0	0	8
				Total	2	0 0

L D —B. 49/50

LA/LRO/53/24A/LRO/APL 1958A & 1958B/J/LLD/213/53.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Nariman Nasserwanji Dadabhoy Jilla, Assistant Government Agent of Kurunegala, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—
 - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on August 31, 1953, at 9 30 a m, and
 - (b) notify to me in writing on or before August 24, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, July 3, 1953

N. N. D. JILLA,
Assistant Government Agent.

Schedule

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P.
Preliminary plan No A 1,203 Village—Pahalagama						
1	Deriyandenyakumbura	Paddy field	J M Bakmeewewa, Mawewa, Narammala	0	1	3
2	Do	do	do	0	2	3
3	Do	do	do	0	0	17
				Total	0	3 23

L. D.—B. 49/50.

LA/LRO/53/26/LRO/APL. 5795/J/LLD/226/53

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Nariman Nasserwanji Dadabhoy Jilla, Assistant Government Agent of Kurunegala District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on August 27, 1953, at 9 30 a.m., and

(b) notify to me in writing on or before August 20, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, July 3, 1953.

N. N. D. JILLA,
Assistant Government Agent.

Schedule

Supplement No. 2 to final village plan No 362 Village—Bopitiya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
52	Rukattankumbura	Paddy field	P. M. Charles Appuhamy of Wewelwala, Bopitiya, Griulla	1	0	18
53	Do.	do.	do.	0	0	24
54	Meegahamulawatta	Coconut garden contains coconut and arecanut trees	do.	0	0	18
55	Do.	Coconut garden contains a temporary building	do.	0	1	9
56	Do	Coconut garden contains a limo tree	do.	0	0	9
Total				1	2	38

L. D.—B. 49/50

LA/LRO/53/24/LRO/APL. 1953/J/LLD/214/53.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Nariman Nasserwanji Dadabhoy Jilla, Assistant Government Agent of Kurunegala District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on August 27, 1953, at 9 30 a.m., and

(b) notify to me in writing on or before August 20, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, July 4, 1953

N. N. D. JILLA,
Assistant Government Agent.

Schedule

Preliminary plan No. A 1,224 Village—Ganegoda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Agalawatta alias Bulugahawatta	Coconut garden contains cocoput 10 to 35 years, a cadjan mud hut and cadjan shed	D. D. Siriwardena, Ganegoda, Naranimala.	2	1	2
2	Do.	Coconut garden contains 3 coconut trees over 30 years and 1 jak tree over 30 years	do.	0	0	8
3	Do.	Coconut garden contains 1 coconut tree 35 years, 1 jak tree, 1 mee tree and 1 halmilla tree 20 years and 1 mango tree 5 years	do.	0	0	9
Total				2	1	19

L. D.—B. 49/50.

LA/LRO/53/32/LRO/APL 5577/J/LLD/185/53

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Nariman Nasserwanji Dadabhoy Jilla, Assistant Government Agent of Kurunegala District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on August 31, 1953, at 9.30 a.m., and

(b) notify to me in writing on or before August 24, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,
Kurunegala, July 3, 1953

N. N. D. JILLA,
Assistant Government Agent.

Schedule

Supplement No 1 to final village plan No 341. Village—Ingaradawula

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
80	Kadurugahamulahena Kahatagahawatta	Coconut garden 2-35 years contains part of a cadjan shed	A. M. Ukku Banda of Ingaradawula, Yakwila	5	2	37
81	Do.	Coconut garden contains 41 coconut trees 35 years, 1 coconut plant 1 year, 3 mango trees 4 years, 7 arecanut trees 1 year, and part of a cadjan shed	do.	0	1	30
Total				6	0	27

L D —B 49/50

No LRO/APL/4540—J/AL/1652—LM 5417.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, M G V P W Samarasinghe, Assistant Government Agent of the Kegalla District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the land described in the schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorised in writing, before me at Hewadiwela, Rural Development Society Hall on August 17, 1953, at 9 a m, and

(b) notify to me in writing (in duplicate) on or before August 10, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

Kegalla, June 23, 1953

M G V P W SAMARASINGHE,
Assistant Government Agent.**Schedule**

Supplement No. 3 to F V P No 127 Village—Hewadiwela

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	F.
774	Kahatakumbura	Paddy field	Yodago E Samuel Wimalasiri of C. C. School, Aragoda, Polgahawela	0	2	2
Total ..				0	2	2

L D.—B 49/50.

No LRO/APL 5536—J/LLD/2674—LG 13.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, M. G. V. P W Samarasinghe, Assistant Government Agent of the Kegalla District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—

(a) appear, personally or by agent duly authorised in writing before me at the Circuit Bungalow of Rambukkana, on August 19, 1953, at 9 a m; and

(b) notify to me in writing (in duplicate) on or before August 12, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

Kegalla, June 24, 1953.

M. G. V. P. W SAMARASINGHE,
Assistant Government Agent.**Schedule**

Supplement No. 2 to final village plan No 150. Village—Puwakmote

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	F.
152	Asweddumakumbura	Paddy field	Kaluarachchigedara alias M. A. Dingiri Appuhami of Puwakmote, Rambukkana	0	1	3
153	Do	do	do	0	0	10
Total ..				0	1	13

L D.—B. 49/50.

No. LRO/APL. 5618—J/LLD/2526—LG/2.

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, M. G. V. P. W. Samarasinghe, Assistant Government Agent of the Kegalla District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me and
- (3) every person interested in such lands shall—

(a) appear, personally or by agent duly authorized in writing, before me at Rambukkana Circuit Bungalow, on August 13, 1953, at 9 a m., and

(b) notify to me in writing (in duplicate) on or before August 6, 1953, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount.

Kegalla, July 2, 1953.

M. G. V. P. W. SAMARASINGHE,
Assistant Government Agent.**Schedule**

Supplement 2 to final village plan No 138. Village—Uda Galadeniya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	F.
86	Ihalapolunumuwekumbura and Ihalapolunumuwekumburepillawa	Paddy field and vegetable garden	Yodmge Enaina and Ranthirange Mary, both of Uda Galadeniya, C/o Village Headman, Uda Galadeniya, Rambukkana	0	3	39
87	Ihalapolunumuwekamatha	Threshing floor	do.	0	0	7
88	—	Footpath	do.	0	0	8
Total ..				0	3	54

Miscellaneous Land Notices

No. L. K 2377/13.

TENDERS FOR A LEASE OF THE RIGHT TO TAKE THE PRODUCE ON SIRIYAKANDE ESATE ACQUIRED FOR ARMY CANTONMENT AT PANAGODA, HABARAKADA, HOMAGAMA AND PITIPANA VILLAGES

TENDERS are invited for a lease of the right to take the produce on Siriyakande Estate acquired for Army Cantonment and fully described in the schedule hereto, situated in Panagoda, Habarakada, Homagama and Pitipana villages.

2 All tenders should be sealed and addressed to the Government Agent, W P., Colombo 12.

3 Tenders should be either deposited in the Tender Box which will be kept at the Kachcheri on the date of closing or should be sent by registered post.

4. Tenders should be marked "Tender for the Lease of Produce on Army Cantonment, Siriyakande Estate" in the left-hand top corner of the envelope and should reach the Government Agent before 11 a.m. on July 24, 1953.

5. Tenders are to be made upon forms which will be supplied upon application at the Colombo Kachcheri, and no tender will be considered unless it is on the recognized form.

6. All alterations and erasures must be initialed by the tenderers.

7. A deposit of Rupees two hundred (Rs 200) will be required to be made at the Colombo Kachcheri, and a receipt produced for the same before any form of tender is issued. Should any person decline or fail to execute an indenture of Lease within ten days of its being presented to him by the Government Agent, Western Province (hereinafter referred to as the Government Agent), or fail to furnish the security specified in condition 9 below within ten days of receiving notice in writing that his tender has been accepted, such deposit will be forfeited to the Crown. Notice of acceptance will be deemed to have been received by the tenderer if it has been sent by post addressed to, or left at, the address given by the tenderer. Tenderers must make their deposits for tender forms before 3 p.m. on the day prior to the closing date for tenders and obtain the necessary forms as tender forms will not be issued on the day the tenders are due.

8. Each tender must be accompanied by a letter signed by two responsible persons whose addresses must be given engaging to become surety for the due fulfilment of the contract.

9. The tenderer, whose tender is accepted, will be required to deposit, within ten days of receiving notice that his tender has been accepted, one-fourth of the amount tendered as cash security for the due fulfilment of the conditions of the lease, and sign Conditions of Sale. In the event of breach of any of the conditions of the lease, this sum will be forfeited to the Crown.

10. The indenture of Lease, which the lessee will be required to execute will contain the following conditions amongst others —

- (i) The term of the lease shall be one year commencing from August 1, 1953.
- (ii) The lessee shall be entitled to the option of paying the amount tendered in full or in equal monthly instalments. Each monthly instalment shall be payable in advance on or before the first day of each month.
- (iii) The lessee shall not make any use of the soil of the land.
- (iv) The lessee shall pay any rates and taxes whatsoever in respect of the lease.
- (v) The lessee shall not assign, transfer, sublet or otherwise dispose of his rights under the lease without the permission of the Government Agent previously obtained in writing.
- (vi) Neither the lessee nor his workmen shall pick up any immature nuts from the coconut trees on the land.
- (vii) Neither the lessee nor his workmen shall lop the branches of, or fell or otherwise damage, any trees standing on the leased land without the permission of the Government Agent previously obtained.
- (viii) The lessee shall not erect any buildings or other structures on the land without the permission of the Government Agent previously obtained in writing.
- (ix) The lessee shall not occupy or in any way use any buildings on the land, or cause any damage thereto or remove any material therefrom.
- (x) The Government Agent shall be entitled to fell any trees on the land or to resume possession of the whole or any part of the land in respect of which the lease is issued. In that event, the lessee shall be entitled to proportionate reduction of the rent. The decision of the Government Agent regarding the amount of any such reduction of rent will be final.

(xi) The Government Agent reserves the right to appoint any watchers and other necessary staff to safeguard Crown interests in the land and the buildings thereon.

(xii) The lease shall be liable to termination on one calendar month's notice being served on the lessee or left on the land. In such event, the lessee shall be entitled to a proportionate reduction of the rent in respect of the unexpired portion of the lease, but no compensation whatsoever.

(xiii) Any breach of any of the conditions of the lease shall render the lease liable to immediate cancellation without compensation on the orders of the Government Agent.

(xiv) The lessee shall pay inspection and assessment fees in respect of the rubber trees, if and when he is required by the Rubber Controller to do so.

(xv) The lessee shall be entitled to receive the coupons, if such coupons are issued by the Rubber Controller in respect of the rubber trees on the land.

(xvi) On the expiry or cancellation of the lease the lessee shall deliver quiet possession of the land to any person acting under the orders of the Government Agent and such person may on such expiry or cancellation enter upon the land and take possession thereof on behalf of the Government Agent.

(xvii) The lessee shall not have or make any claim for compensation for improvements effected or expense incurred, or for damages, or for any other cause or reason whatsoever.

(xviii) The lessee shall permit the Government Agent or the Director of Public Works, or any officer authorised by the Government Agent or the Director of Public Works in writing at any time to enter and inspect the land and execute any work thereon.

(xix) The lessee shall permit the P. W. D. Staff and labour, contractor's staff and labour to have access to the leased area in order to carry out any works that may be necessary in connection with the construction of the new Army Cantonment.

(xx) The lessee to undertake that large scale construction works will be in progress on the land adjacent to the leased area, and this work must not be interfered with in any way.

(xxi) The lessee shall have access to the leased area only from the Panagoda side and from the Village Road on the eastern boundary of the leased area and he and his employees to be prohibited from entering the Dambakande Estate.

(xxii) The lessee or his workmen should not use bullock carts on the land or on any road in the area.

11 No tender will be considered unless in respect of it all the conditions above laid down have been strictly fulfilled.

12 The Government reserves to itself the right, without question, rejecting any or all tenders and the right of accepting any portion of a tender.

13 The plan of the lease land will be available for examination at the Kachcheri, Colombo.

14. Further particulars can be obtained from the Government Agent at the Kachcheri, Colombo.

Schedule

Siriyakande Estate Area—Preliminary Plan No. A. 2,543

Lot No	Extent			Description
	A.	R.	P.	
36	14	3	10	Coconut, rubber and other plantations area to the south of the road
49	0	0	32	Coconut and other plantations
50	0	1	17	Coconut and vegetables
52	125	1	33	Coconut, rubber and other plantations excluding the area within the fenced compound of the P. W. D. building and also the work site in extent approx. 7½ acres
56	4	1	24	Coconut and other plantations
57	1	3	4	Cinnamon, coconut and other plantations
58	0	2	38	Coconut and other plantations
64	3	3	20	Coconut and other plantations

Lot No	Extent A R P	Description
65	2 1 29	Coconut and other plantations—excluding the area within the fenced compound of the P. W. D. building
66	1 0 19	Coconut
67	3 3 23	Do.
68	17 1 17	Coconut, rubber and other plantations—excluding the area within the fenced compound of the P. W. D. building
69	5 1 18	Coconut
70	14 0 18	Coconut—excluding the area within the fenced compound of the P. W. D. building

Total extent of the lease land is approximately 158½ acres

The Kachcheri,
Colombo, July 4, 1953.

E. M. D. WICKRAMESINGHE,
for Government Agent, W. P.

No LK 2377/14

TENDERS FOR A LEASE OF THE RIGHT TO TAKE THE PRODUCE ON DAMBAKANDE ESTATE ACQUIRED FOR ARMY CANTONMENT AT PANAGODA, HABARAKADA, HOMAGAMA AND PITIPANA VILLAGES

TENDERS are invited for a lease of the right to take the produce on Dambakande Estate acquired for Army Cantonment and fully described in the schedule hereto situated in Panagoda, Habarakada, Homagama and Pitipana villages

2 All tenders should be sealed and addressed to the Government Agent, W. P., Colombo 12

3 Tenders should be either deposited in the Tender Box which will be kept at the Kachcheri on the date of closing or should be sent by registered post

4 Tenders should be marked 'Tender for the Lease of Produce on Army Cantonment, Dambakande Estate' in the left-hand top corner of the envelope and should reach the Government Agent before 11 a.m. on July 24, 1953

5 Tenders are to be made upon forms which will be supplied upon application at the Colombo Kachcheri, and no tender will be considered unless it is on the recognized form

6 All alterations and erasures must be initialed by the tenderers

7 A deposit of Rupees two hundred (Rs. 200) will be required to be made at the Colombo Kachcheri, and a receipt produced for the same before any form of tender is issued. Should any person decline or fail to execute an indenture of lease within ten days of its being presented to him by the Government Agent, Western Province (hereinafter referred to as the Government Agent), or fail to furnish the security specified in condition 9 below within ten days of receiving notice in writing that his tender has been accepted, such deposit will be forfeited to the Crown. Notice of acceptance will be deemed to have been received by the tender if it has been sent by post addressed to, or left at, the address given by the tenderer. Tenderers must make their deposits for tender forms before 3 p.m. on the day prior to the closing date for tenders and obtain the necessary forms as tender forms will not be issued on the day the tenders are due

8 Each tender must be accompanied by a letter signed by two responsible persons whose addresses must be given engaging to become surety for the due fulfilment of the contract

9 The tenderer, whose tender is accepted, will be required to deposit within ten days of receiving notice that his tender has been accepted, one fourth of the amount tendered as cash security for the due fulfilment of the conditions of the lease, and sign Conditions of Sale. In the event of breach of any of the conditions of the lease, this sum will be forfeited to the Crown.

10 The indenture of lease, which the lessee will be required to execute will contain the following conditions amongst others —

(i) The term of the lease shall be one year commencing from August 1, 1953

(ii) The lessee shall be entitled to the option of paying the amount tendered in full or in equal monthly instalments. Each monthly instalment shall be payable in advance on or before the first day of each month

- (iii) The lessee shall not make any use of the soil of the land
- (iv) The lessee shall pay any rates and taxes whatsoever in respect of the lease
- (v) The lessee shall not assign, transfer, sublet or otherwise dispose of his rights under the lease without the permission of the Government Agent previously obtained in writing
- (vi) Neither the lessee nor his workmen shall pick up any immature nuts from the coconut trees on the land.
- (vii) Neither the lessee nor his workmen shall lop the branches of, or fell or otherwise damage, any trees standing on the leased land without the permission of the Government Agent previously obtained
- (viii) The lessee shall not erect any buildings or other structures on the land without the permission of the Government Agent previously obtained in writing
- (ix) The lessee shall not occupy or in any way use any buildings on the land, or cause any damage thereto or remove any material therefrom.
- (x) The Government Agent shall be entitled to fell any trees on the land or to resume possession of the whole or any part of the land in respect of which the lease is issued. In that event, the lessee shall be entitled to proportionate reduction of the rent. The decision of the Government Agent regarding the amount of any such reduction of rent will be final
- (xi) The Government Agent reserves the right to appoint any watchers and other necessary staff to safeguard Crown interests in the land and the buildings thereon
- (xii) The lease shall be liable to termination on one calendar month's notice being served on the lessee or left on the land. In such event, the lessee shall be entitled to a proportionate reduction of the rent in respect of the unexpired portion of the lease, but no compensation whatsoever.
- (xiii) Any breach of any of the conditions of the lease shall render the lease liable to immediate cancellation without compensation on the orders of the Government Agent.
- (xiv) The lessee shall pay inspection and assessment fees in respect of rubber trees, if and when he is required by the Rubber Controller to do so.
- (xv) The lessee shall be entitled to receive the coupons if such coupons are issued by the Rubber Controller in respect of the rubber trees on the land.
- (xvi) On the expiry or cancellation of the lease the lessee shall deliver quiet possession of the land to any person acting under the orders of the Government Agent and such person may on such expiry or cancellation enter upon the land and take possession thereof on behalf of the Government Agent.
- (xvii) The lessee shall not have or make any claim for compensation for improvements effected or expense incurred, or for damages, or for any other cause or reason whatsoever
- (xviii) The lessee shall permit the Government Agent or the Director of Public Works, or any officer authorized by the Government Agent or the Director of Public Works in writing at any time to enter and inspect the land and execute any work thereon
- (xix) The lessee shall permit the P. W. D. staff and labour contractors' staff and labour to have access to the leased area in order to carry out any works that may be necessary in connection with the construction of the new Army Cantonment
- (xx) The lessee to understand that large scale construction works will be in progress on the land adjacent to the leased area, and this work must not be interfered with in any way.
- (xxi) The lessee shall have access to the leased area only from the Panagoda side and from the Village Road on the eastern boundary of the leased area and he and his employees to be prohibited from entering the Siriya-kande Estate
- (xxii) The lessee or his workmen shall not use bullock carts on the land or on any road in the area
11. No tender will be considered unless in respect of it all the conditions above laid down have been strictly fulfilled.
12. The Government reserves to itself the right, without question, rejecting any or all tenders and the right of accepting any portion of a tender
13. The plan of the lease land will be available for examination at the Kachcheri, Colombo.

Schedule

Dambakande Estate—Preliminary Plan No. A. 2,543

Lot No.	Extent A. B. P.	Description
2 ..	1 1 26	Coconut and other plantations
3 ..	1 1 25	Coconut, rubber and other plantations
4 ..	1 2 9	Rubber and other plantations
6 .	0 0 16	Vegetables
7 } 8 }	0 3 7	Coconut, rubber and other plantations
9 .	0 0 7	Plantain bushes
14 } 15 } 16 } 17 }	1 0 8	Coconut and other plantations
18 .	1 0 8	Cinnamon, coconut and other plantations
19 .	1 0 5	Rubber and other plantations
21 } 22 } 24 }	2 0 34	Coconut and other plantations
30 .	0 0 9	Jak, breadfruit and arecanut
31 .	0 0 10	4 coconut trees
32 ..	0 0 34	1 jak tree
33 ..	0 0 35	Coconut
34 .	0 0 11	Plantains
35 .	0 0 14	Vegetables
36 } 37 }	145 3 12	Coconut, rubber and other plantations— excluding the areas of about 2½ acres within the fenced compounds of the P. W. D. buildings, an area of about 14½ acres of lot 36 which falls to the south of the road and also the work site in extent about 38 acres
38 .	0 0 39	2 coconut trees
39 } 40 } 41 } 42 } 44 }	0 2 13	Coconut and other plantations
45 .	0 0 14	Rubber
46 ..	0 0 20	4 coconut trees and other plantations
47 .	0 2 16	Paddy and coconut
48 .	0 3 38	Paddy

The total extent of the lease land is about 78 acres.

The Kachcheri,
Colombo 12, July 4, 1953

E. M. D. WICKREMASINGHE,
for Government Agent, W. P.

TENDERS FOR THE RIGHT TO GEM

NOTICE is hereby given that the Government Agent of the Province of Sabaragamuwa, will receive sealed tenders up to 10.30 a.m. on July 17, 1953, for the lease of the right to gem for a period of one year from July 17, 1953, in the under-mentioned Crown lands, situated in the Ratnapura District, in the Province of Sabaragamuwa

2. The amount of the tender should be expressed, both in figures and letters and where the amount given in figures differs from the amount in words or no amount is stated in words the tender is liable to rejection

3. A deposit of Rs. 25 should be made in advance at the Ratnapura Kachcheri in respect of each land or bed of stream and the Kachcheri receipt in support of such deposit should be attached to the tender form.

4. Tenders should be enclosed in sealed envelopes superscribed "Tender for the right to gem". Tenders must be made for each land or bed of stream separately, and the deposit receipt annexed thereto.

5. Any person making tenders will be required to be present in person or satisfy the Government Agent by some duly accredited agent, that the tender is bona fide at the time the tenders are

opened and registered. In the event of no satisfactory tenders being received, the Government Agent will immediately thereafter consider the sale of leases by public auction

6. The Government Agent reserves to himself the right, without question, of rejecting any or all tenders and the right of accepting any portion of a tender

7. The person whose tender is accepted will be required to pay the full amount of tender at once in cash and to enter into a lease permit on form G. A. A. 133 for the due fulfilment of the conditions on which the tender is accepted. The deposit of Rs. 25 will be forfeited if the successful tenderer fails to pay the full purchase amount immediately after the sale. The deposit made by unsuccessful tenderers will be refunded.

8. The tenderers whose tenders are accepted should deposit within thirty days from the date of lease sale such security not exceeding Rs. 100 in respect of each land as is approved by the Government Agent, for filing up of pits and for the due observance of the conditions set out in the lease permit and in the tender notice before issue of the permit.

9. The extents given are only approximate and if the total extent of any land should hereafter be found to be less than the extent set forth below no claim for refund or rebate on account of shortage in extent will be considered unless the variation exceeds ten per centum of the stated extent.

10. The lessee shall be liable to pay for any trees in the land damaged, felled or uprooted during the occupancy of the said lease.

11. The lessees should notify the Government Mineralogist, Colombo, the date on which they commence gemming operations and should stop work and give access to the working at any time when required for inspection.

12. Further particulars can be obtained from the Government Agent, Province of Sabaragamuwa.

Lands referred to

A portion of the bed of the stream called Kana Dola, about 16 chains in length, situated at Amuwala, F. V. P. 81, in Nawaduru Korale within the following boundaries —

North by the right bank of the stream ;
East by the remaining portion of the same stream and lot 4 in F. V. P. 81,
South by the left bank of the stream ;
West by the reservation for Palawela-Ratnapura Main road.

The Kachcheri,
Ratnapura, July 7, 1953

M. J. M. MUHSIN,
Assistant Government Agent,
for Government Agent.

No. LS 2953.

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that the Batticaloa Co-operative Transport Society, Ltd., has applied for a lease of a piece of Crown land, about 1½ acres in extent, situated at Veddakadu within the Urban Limits of Batticaloa, as a site for a garage.

2. The land is bounded on the North by a road, South by Crown land, East by a lane, and West by land leased to the Eastern Province Co-operative Agricultural Societies Union, Batticaloa. The site is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- Term - 30 years, with the option of renewal for two further terms of 10 years each ;
- Rent : Rs. 6 per annum, subject to revision if the lease is renewed ;
- The lessee shall, within six months from the commencement of the lease, erect a garage on the land to the satisfaction of the Government Agent, Eastern Province ;
- The lessee shall use the land as a site for a garage and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, July 10, 1953.

E. K. R. ASERAPPA,
for Land Commissioner.

ඉඩම් නිරවුල්කිරීම පිළිබඳ දැන්වීමයි

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතයි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,890 (අනුරාධපුර)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන් ඉඩම වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1953නේ ජූලි මස 10වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥා පනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරණු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

වම් 1953නේ අප්‍රේල් මස 20වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය.

රාජා කදිරාමන්,

නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

"නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම් කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම් වලට අයිතිකම් කීම හැටියට භාරගනු ලැබේ

(c) මෙම දැන්වීම යටතේ පලවෙන බිම්කවචි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම් කවචියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවු නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරනු නොලැබේ. එබඳු කිසිම බිම් කවචියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

උතුරු මැද පළාතේ නුවරකලාවිය දිස්ත්‍රික්කයේ (දැනට අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ කොටසක් වන) හුරුලු පළාතේ කල්පේ කෝරළේ ඉහළ කල්පේ තුලනේ මහවැව යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවු පහත දැක්වෙන සියලුම බිම්කවචි, එනම් —

උතුරට: විරදගොල්ලා ගමේ මායිම;

තැගොනහිරට: මහපොතාන කෝරළේ පව්වලාපුවා ගමේ මායිම, ගල්තොරුවා ගමේ මායිම;

දකුණට: ගල්තොරුවා ගමේ මායිම, කහටගස්දිගිලියේ සිට කොන්වැවට ගෙන සුළුපානේ කොටසක් (කොහොඹගස් කඩ ගමේ මායිම);

බස්නාහිරට: කුඩා මැස්සලා ගමේ මායිම, උඩහියන් කුලම කෝරළේ කහටගස්දිගිලිය ගමේ මායිම ද වේ.

ලංකා මැණීමේ ගම් සිතියම නො. 1,318

බිම්කවචිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
1	ඇල (හිදිව්ව)	0 0 31
2	මහවැවේමුකලාන, කටුවානගලමුකලාන, විරගහමුකලාන	507 2 33
3	ඇල (හිදිව්ව)	0 2 31
4	මිණිපිටිය (මිණිපිටිටතිය)	0 3 5
5	අභිපාර	0 0 39
6	කටුවාරගලමුකලාන, විරගහමුකලාන	19 3 24
7	හද්දවක්කගහහේන, මොරගහහේන, මිල්ලගහහේන, පලුගහහේන, දඹගහහේන	44 3 19
8	කණ්ඩිය (අත්හැරපු)	0 3 11
9	අභිපාර	0 0 3
10	නිකවැවේකැලේ	2 1 4

බිම්කවචිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
11	අභිපාර	0 0 1
12	බොරදමුණුගහහේන, නිකවැවේහේන, පලුගහහේන	21 2 16
13	කණ්ඩිය (අත්හැරපු)	0 1 11
15	හොරොවිඇල (ඇල)	0 1 21
17	අභිපාර	0 0 12
19	වන්ඇල (දියපාර) (හිදිව්ව)	0 0 5
20	හොරොවිඇල (ඇල)	0 0 19
22	එම (එම)	0 0 31
25	බදුඅක්කරේ	1 0 3
26	ඇල	0 0 5
27	බදු ඉඩම	0 3 21
28	හොරොවිඇල (ඇල)	0 0 20
29	වෙල්අක්කරේ	0 1 17
30	ඇල	0 0 33
31	හොරොවිඇල (ඇල සහ අත්ත)	0 0 26
32	වන්ඇල (දියපාර) (හිදිව්ව)	0 0 37
33	මිල්ලගහහේන	0 1 10
34	එම (ඇල දියේ ඉතුරු කරපු බිම)	0 0 6
35	මිල්ලගහඉඩම (හොරොවි ඇල දියේ ඉතුරු කරපු බිම)	0 0 23
36	මිල්ලගහහේන. (පටුපාරට ඉතුරු කරපු බිම)	0 0 23
37	බදුවත්ත	1 0 1
41	මහවැවේමුකලාන, විරගහමුකලාන	1 3 6
42	මහවැව (වැව සහ කණ්ඩිය)	37 1 22
43	කරත්තපාර සහ ඉතුරු කරපු බිම	1 3 7
44	මහවැවේමුකලාන, විරගහමුකලාන	8 3 22
45	අභිපාර	0 0 4
46	විරගහහේන, අමුනෝහේන, කෝන්ගහහේන, මහවැවේහේන, නිකවැවේහේන	77 3 37
47	සුළුපාර සහ ඉතුරු කරපු බිම (හජි කොටසක්)	4 2 20
මුළු ගණන		737 1 34

අනුරාධපුර නි. නි. 1—1953.

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතයි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,891 (අනුරාධපුර)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තර වෙන් ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1953නේ ජූලි මස 10වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥා පනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරණු ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

වම් 1953නේ අප්‍රේල් මස 20වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය.

රාජා කදිරාමන්,

නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා

"නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම් වලට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පළවෙන බිම්කඩවි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම් කඩවියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිහිල්ලු නමුදු ඒ පිළිබඳව යටෝක්ත දැන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ. එබඳු කිසිම බිම් කඩවියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

උතුරුමැද පළාතේ නුවරකලාවිය දිස්ත්‍රික්කයේ (දැනට අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ කොටසක් වන) හුරුළු පළාතේ කල්පේ කෝරළේ ඉහළ කල්පේ තුලානේ ඊතල්වැටුනුවාව යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිහිල්ලු පහත දක්වන සියළුම බිම්කඩවි, එනම්:—

- උතුරු: වෙලනේවැව ගමේ මායිම;
- නැගෙනහිර: යාන්මයේ කොටසක් (මහපොතාන කෝරළේ කොකුබේ ගමේ මායිම);
- දකුණු: මහාපොතාන කෝරළේ දෙමල හම්මිල්ලුව ගමේ මායිම;
- බස්නාහිර: සුළු පාදේ කොටසක් සහ ඉතුරුකර තිබෙන බිම (මහාපොතාන කෝරළේ තලුන්තුව ගමේ මායිම), මහ පොතාන කෝරළේ තලුන්තුව ගමේ මායිම සහ පව්වලාපු වැව ගමේ මායිම.

ලංකා මැණිමේ ගම් සිතියම නො. 1,321

බිම්කඩවිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප
1	කෝන්ගහහේන, වීරගහහේන	83 3 10
2	පළහනමුකලාන, කෝන්ගහමුකලාන	5 2 9
3	සුළුපාර සහ ඉතුරුකර තිබෙන බිම	3 2 26
4	කෝන්ගහහේන, දඹගහහේන, මිල්ලගහ	03 3 3
5	කරුවලගහහේන, කෝන්ගහහේන, දඹ ගහහේන	7 0 38
6	මොරගොඩමුකලාන, දඹගහමුකලාන, දිවුල් ගහමුකලාන, ඇහැටුගහමුකලාන, හල් මිල්ලගහමුකලාන, මීගහමුකලාන, කරු වලගහමුකලාන	60 2 20
7	මොරගොඩමුකලාන	0 2 21
8	හල්මඩු (වතුර වල)	1 0 36
9	හෙලඹගහහේන, පළහනහේන, දිවුල්ගහ හේන, දඹගහහේන, හල්මිල්ලගහහේන	30 1 26
10	අභිපාර	0 1 10
11	හෙලඹගහහේන, දිවුල්ගහහේන, දඹගහ හේන, කෝන්ගහහේන	8 1 15
12	පළහනමුකලාන, හෙලඹගහමුකලාන, කෝන්ගහමුකලාන, තිඹිරිගහමුකලාන	15 1 29
13	යාන්මය (දියපාර) (හරිකොටසක්)	6 1 8
14	වෘන්ඇල (දියපාර) (හිඳිවිව)	1 3 38
15	දිවුල්ගහහේන, හෙලඹගහහේන, දඹගහ හේන, කෝන්ගහහේන	11 3 15
16	දඹගහඇබ්බේ (වතුර වල)	0 1 31
18	ගල්පොත්තේඅක්කරේ, මහවෙල	0 1 26
19	දිවුල්ගහමුකලාන, හෙලඹගහමුකලාන, ගල්පොත්තේකැලේ, කෝන්ගහ මුකලාන	3 1 12
20	හල්මිල්ලගහමුකලාන, මීගහමුකලාන, දඹ ගහමුකලාන	2 0 25
23	කෝන්ගහහේන, කරුවලගහහේන, සියඹලගහහේන, දඹගහහේන	5 0 17
24	කරත්ත පාර සහ ඉතුරුකර තිබෙන බිම	2 1 30
25	කෝන්ගහ ඉඩම	2 3 14
26	එම	1 1 25
27	එම	2 2 5
28	මීගහඉඩම, කෝන්ගහහේන, සියඹලගහ හේන, ඇහැටුගහහේන, දඹගහහේන, මීගහඉඩම, තිස්බිබේ	15 0 25
29	වෘන්ඇල (දියපාර) (හිඳිවිව)	0 2 10
30	අභිපාර	0 0 28
31	ඊතල්වැටුනුවාව (වැව සහ කණ්ඩිය)	143 1 18
32	කරත්ත පාර	0 3 12
33	මීගහඉඩම	0 3 14
35	එම (යාම ඊමව තිබෙන මාගිය)	0 0 25
38	ඇහැටුගහඉඩම (මිණිපිට්ටිය)	2 0 10

බිම්කඩවිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
39	හල්මිල්ලගහමුකලාන, කෝන්ගහමුකලාන, හෙලඹගහඉඩම	3 1 20
40	අභිපාර	0 0 10
41	මීගහඉඩම (පාරට වෙන්කර තිබෙන ඉඩම)	0 1 18
43	හෙලඹගහඉඩම, හෙලඹගහඅක්කරේ	2 0 6
44	තිඹිරිගහහේන, දිවුල්ගහහේන, හෙලඹගහ ඉඩම, හෙලඹගහහේන, කෝන්ගහ හේන	15 2 30
45	පළහනමුකලාන, කෝන්ගහමුකලාන	20 2 20
46	පළහනමුකලාන, මීගහමුකලාන, තිඹිරිගහ මුකලාන	6 3 5
47	තිඹිරිගහහේන, දිවුල්ගහහේන, වීරගහ හේන, දඹගහහේන, වීරදගහහේන, මයිලගහහේන	53 0 8
48	අභිපාර	0 0 13
50	හොරොච්ඡැල (දියපාර)	0 1 5
51	මීගහඅක්කරේ	0 0 38
54	අභිපාර	0 0 5
55	මීගහඉඩම, තිස්බිබේ	1 0 25
57	අඹගහඉඩම, මීගහඉඩම (යාම ඊමව තිබෙන මාගිය)	0 0 13
59	සියඹලගහඉඩම (හොරොච්ඡැලට ඉතුරු කර තිබෙන බිම)	0 1 32
60	සියඹලගහඉඩම, මීගහඉඩම (වැව කණ්ඩියට ඉතුරුකර තිබෙන බිම)	1 2 12
63	හොරොච්ඡැල (දියපාර)	0 1 34
65	පළහනඅක්කරේ	0 0 12
66	මයිලගහඇබ්බේ (වතුර වල)	0 0 34
67	මයිලගහකුඹුර	0 2 38
68	ඇහැටුගහකුඹුර	0 0 20
69	දඹගහකුඹුර	0 2 3
70	එම	0 0 24
71	එම	0 0 27
72	එම	1 0 9
73	එම	0 2 4
74	කෝන්ගහමුකලාන, දඹගහමුකලාන	4 3 22
75	දඹගහඅක්කරේ	0 0 6
76	දඹගහඉඩම, හල්මිල්ලගහඉඩම	1 3 1
77	හල්මිල්ලගහමුකලාන	0 2 10
78	වීරදගහමුකලාන, කෝන්ගහමුකලාන	7 2 1
79	සුළුපාර සහ ඉතුරුකර තිබෙන බිම (හරි කොටසක්)	1 3 32
මුළු ගණන		620 2 17

අනුරාධපුර නි නි 2—1953.

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතයි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,892 (අනුරාධපුර)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තර වෙන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1953නේ ජූලි මස 10වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණය * මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥා පනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරණ ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

වම් 1953නේ අප්‍රේල් මස 20වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවෙදීය

රාජා කදිෂාමන්,

නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

* * * නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක් යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස යටහත් කළ යුතුයි.

(a) මෙම ඉඩම ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම් වලට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පළවෙන බිම්කවටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් ප්‍රධාන කිසිම බිම් කවටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ. එබඳු කිසිම බිම් කවටියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

උතුරුමැද පළාතේ නුවරකලාවිය දිස්ත්‍රික්කයේ (දැනට අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ කොටසක් වන) හුරුලු පළාතේ කල්පේ කෝරළේ ඉහල කල්පේ තුලානේ මැකිව්වාව යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දැක්වෙන සියලුම බිම්කවටි, එනම්:—

උතුරට · දිවුල්වැව, කරුවලගස්වැව, ගම්මහේගේවැව සහ කල්පේ යන ගම්වල මායිම්;

· නැගෙනහිරට: කල්පේ සහ මොරගහදිගිලිය යන ගම්වල මායිම්;

දකුණට · මොරගහදිගිලිය ගමේ මායිම, මහ ඇලේ කොටසක් (මොරගහදිගිලිය සහ පහළ කුඩාපව්විය යන ගම් වල මායිම්);

බස්නාහිරට: මහඇලේ කොටසක් (පහළ කුඩාපව්විය ගමේ මායිම), දිවුල්වැව ගමේ මායිමද වේ

ලංකා මැණිමේ ගම් සිතියම නො 1,341

බිම්කවටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
1	පොල්කවුවලේකැලේ ..	11 2 33
2	එම ..	9 3 6
3	පොල්කවුවලේකැලේ, මහනිඹිට්ටලේ කැලේ ..	56 2 14
4	නිඹිට්ටලේකැලේ ..	28 0 30
5	යෝධඇල (දියපාර) (හිඳිව්ව) 9	0 1 16
6	පණ්ඩිතයාවැවේකැලේ ..	1 2 33
7	එම ..	0 0 25
8	කණ්ඩිය (අත්හැරපු) ..	0 2 2
9	කණ්ඩිය (අත්හැරපු) ..	0 0 10
10	පන්සලලහහේන, කෝන්ගොල්ලේහේන, නිල්ලහේන, වරාගලේහේන ..	230 0 27
11	ගම්සභා පාර ..	6 3 19
12	නිල්ලහහපිටිය (මිණිපිට්ටනිය) ..	0 2 20
13	පොල්කවුවලේකැලේ, නිල්ලහේන, කෝන්ගහහේන ..	62 0 15
14	අළුත්වැවේහේන ..	4 0 35
15	ඇල (දියපාර) (හිඳිව්ව) ..	1 2 3
16	නුගහහහේන, පොල්කවුවලේහේන ..	64 1 17
17	අභිපාර ..	0 0 27
18	වම්බොවුහේන, නුගහහහේන, අළුත්වැවේ හේන, ගාකරගලේහේන ..	205 0 18
19	හීන්මොරගොඩහේනේකැලේ, කඩවලලහ කැලේ, තල්ගහහොඩවලේහේනේ කැලේ ..	15 1 33
20	කඩවලලහකැලේ ..	8 0 18
21	දියපාර (හිඳිව්ව) ..	0 0 11
22	මහඇල (දියපාර) (හිඳිව්ව) (හරි කොටසක්) ..	3 3 28
23	අභිපාර ..	0 0 38
24	දඹගහහේන ..	5 3 18
25	වනේහේන (අභිපාර දිගේ ඉතුරුකරපු බිම) ..	0 0 26
29	හොරොව් ඇල (ඇල) ..	0 0 1
30	වැවට සහ කණ්ඩියට ඉතුරු කරපු බිම ..	0 1 13
31	මැකිව්වාවේවැව (වැව, සහ කණ්ඩිය) ..	52 2 17
32	කෝන්ගහඉඩම ..	0 2 19

බිම්කවටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
34	කුරුදුගහඉඩම ..	0 1 19
35	වරාගලේහේන ..	0 0 30
37	වගලේඉඩම ..	0 0 28
38	දඹගහඉඩම ..	0 1 9
40	පන්සලලහහේන ..	1 2 26
41	කුරුදුගහඉඩම, ලෝලුගහඉඩම ..	0 0 15
42	බෝගහඉඩම (නිස්බඹ) ..	0 3 18
43	වැවකණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම ..	0 0 20
44	කුරුදුගහඉඩම ..	0 0 18
46	හොරොව්ඇල (ඇල) ..	0 0 1
47	මීගහකුඹුර (වැව් කණ්ඩිය දිගේ බිම්කවටි වෙන් නොකළ කල්පේ ඉතුරුකර තිබෙන බිමෙන් වැඩිපුර අල්ලාගෙන තිබෙන බිම) ..	0 2 20
48	හොරොව්ඇල (ඇල) ..	0 0 14
49	එම (ඇල) ..	0 0 8
50	එම (ඇල) ..	0 0 2
52	සියඹලාගහඉඩම ..	1 3 33
53	එම ..	1 3 36
54	කටුහේන, කහඹිලියාහේන, දිවුල්ගහහේන	56 2 28

මුළු ගණන ... 836 3 17

අනුරාධපුර නි. නි. 3—1953

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්ණසි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො 2,893 (අනුරාධපුර)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තර වෙන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1953නේ ජූලි මස 10වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ * මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥා පණ්ණේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරණු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණ්ණේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1953නේ අප්‍රේල් මස 20වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය.

රාජා කදිරාමන්,

නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

* “ නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක් ” යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම් වලට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පළවෙන බිම්කවටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් ප්‍රධාන කිසිම බිම් කවටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ. එබඳු කිසිම බිම් කවටියකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ.

උප ලේඛනය

උතුරුමැද පළාතේ නුවරකලාවිය දිස්ත්‍රික්කයේ (දැනට අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ කොටසක් වන) හුරුලු පළාතේ කල්පේ කෝරළේ පහළ කල්පේ තුලානේ තිරප්පත්කඩවල (කොටසක්) යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දැක්වෙන සියලුම බිම්කවටි, එනම්:—

උතුරට · හොරොව්පොතාන ගමේ මායිම, වාන්ඇලේ කොටසක් (හොරොව්පොතාන ගමේ මායිම), හොරොව් පොතාන සහ රඹැව (කොටසක්) යන ගම්වල මායිම්;

නැගෙනහිරට. අනාමලොක්දඬු ආණ්ඩුවේ ඉතුරු කරපු කැලේ මායිම—F. S. P. P. 50, D. R. C. සුළුපාර සහ ඉතුරු කරපු බිම (අනාමලොක්දඬු ආණ්ඩුවේ ඉතුරු කරපු කැලේ මායිම—F.S.P.P. 50), යාන්මයේ කොටසක් (මහ පොතාන නිකේතලේ පරංගියාවාසිය (කොටසක්) ගමේ මායිම);

දකුණට: යාන්මයේ කොටසක් (මහපොතාන කේතලේ පරංගියාවාසිය (කොටසක්) ගමේ මායිම), පතනායාගම හෝ කුඩාහම්බරයාගම ගමේ මායිම;

බස්නාහිරට: ඕලුගස්කඩ, පරදෙහියාකඩ සහ හොරොච්ච පොතාන යන ගම්වල මායිම්ද වේ.

ලංකා මැණිමේ ගම් සිතියම නො. 1,361

බිම්කථාව	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
1	දඹගහහේන්කොට්ටය, සේරුගහහේන්කොට්ටය, කෝන්ගහහේන්කොට්ටය, ගල්පොතුහේන්කොට්ටය	123 1 1
2	කෝන්ගහහේන්කොට්ටය, කෝන්ගහහේන්කොට්ටය	16 0 18
3	අභිපාර	0 1 10
4	D. R. C. සුළුපාර සහ ඉතුරු කරපු බිම	0 3 24
5	කෝන්ගහහේන්කොට්ටය	0 1 2
6	එම (දියපාරවල දිගේ ඉතුරු කරපු බිම)	4 2 9
7	වෘන්දාල (දියපාර) (හිඳිව) (හපි කොටසක්)	0 3 27
8	එම (එම) (එම)	0 3 1
9	කෝන්ගහහේන්කොට්ටය, කෝන්ගහහේන්කොට්ටය (වැව් කණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 32
10	D. R. C. මහපාර සහ ඉතුරු කරපු බිම	5 2 11
11	කෝන්ගහහේන්කොට්ටය, කෝන්ගහහේන්කොට්ටය, සියඹලා ගහඉඩම (වැව් කණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)	4 1 31
12	කෝන්ගහහේන්කොට්ටය	1 1 24
13	කෝන්ගහහේන්කොට්ටය (මිණිපිට්ටනිය)	1 2 0
14	කෝන්ගහහේන්කොට්ටය, ගන්සුපියගල්පිටිය, කෝන්ගහහේන්කොට්ටය, පලුගහහේන්කොට්ටය, වීරගහහේන්කොට්ටය	63 1 31
15	ගන්සුපියගල්පිටිය (ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 20
16	අභිපාර	0 1 3
17	පලුගහහේන්කොට්ටය, වීරගහහේන්කොට්ටය, කෝන්ගහහේන්කොට්ටය (දියපාරවල දිගේ ඉතුරු කරපු බිම)	23 2 23
18	වෘන්දාල (දියපාර) (හිඳිව)	3 1 12
19	පලුගහහේන්කොට්ටය (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	8 1 34
20	එම	0 2 14
21	අභිපාර	0 0 9
22	පලුගහහේන්කොට්ටය	5 1 7
23	පලුගහහේන්කොට්ටය (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	11 0 6
24	දියපාර (හිඳිව)	0 3 8
25	අභිපාර	0 0 4
26	පලුගහහේන්කොට්ටය	3 0 24
27	එම	9 1 28
28	එම, පලුගහහේන්කොට්ටය (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	10 2 24
29	පලුගහහේන්කොට්ටය (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	6 3 8
30	එම	9 3 17
31	එම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	1 0 8
32	වෘන්දාල (දියපාර) (හිඳිව)	0 0 11
33	දියපාර (හිඳිව)	2 0 8
34	පලුගහහේන්කොට්ටය (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	6 2 8
35	එම	20 1 36
36	එම	2 2 24
37	දියපාර (හිඳිව)	1 1 14
38	තුම්මෝදරහේන්කොට්ටය, පලුගහහේන්කොට්ටය (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	8 1 25

බිම්කථාව	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
39	පලුගහහේන්කොට්ටය, තුම්මෝදරහේන්කොට්ටය	22 3 8
40	පලුගහහේන්කොට්ටය (ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 25
42	හොරොච්චාල (ඇල)	0 3 35
43	නිකහේන්කොට්ටය (හොරොච්චාල දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 20
44	නිකහේන්කොට්ටය	0 1 3
45	කෝන්ගහහේන්කොට්ටය (හොරොච්චාල දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 31
47	හොරොච්චාල (ඇල)	0 0 1
49	කෝන්ගහහේන්කොට්ටය, කෝන්ගහහේන්කොට්ටය	17 1 30
50	කෝන්ගහහේන්කොට්ටය, කෝන්ගහහේන්කොට්ටය	4 3 29
51	කෝන්ගහහේන්කොට්ටය, සියඹලාගහඉඩම (සනීපාරකොට්ටය පිණිස වෙන්කරපු බිම)	2 1 20
52	අභිපාර	0 0 11
53	සියඹලාගහඉඩම	0 0 36
54	මිහඉඩම	0 1 21
55	වීරගහඉඩම (හොරොච්චාල දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 21
56	මිහඉඩම (එම)	0 0 9
58	හොරොච්චාල (ඇල)	0 1 14
59	හෙලඹගහකුඹුර (වැව් කණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)	1 1 21
63	මයිලගහඉඩම	0 3 6
64	විහේන්කොට්ටය	0 0 7
66	හෙලඹගහඉඩම	1 0 37
67	තෙලඹගහඉඩම	2 1 9
69	විහේන්කොට්ටය, තෙලඹගහඉඩම (හොරොච්චාල දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 24
70	හොරොච්චාල (ඇල)	0 1 2
71	සියඹලාගහඉඩම (හොරොච්චාල දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 36
72	හොරොච්චාල (ඇල)	0 2 26
73	හෙලඹගහඉඩම	1 0 10
74	එම	1 0 8
75	ඇල	0 1 30
76	හෙලඹගහඉඩම (ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 35
77	කෝන්ගහඉඩම (ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 6
78	පලුගහහේන්කොට්ටය (එම)	0 0 24
79	පලුගහහේන්කොට්ටය, රත්මලේහේන්කොට්ටය, කීරියගහහේන්කොට්ටය	48 0 16
80	රත්මලේහේන්කොට්ටය	30 2 14
81	කණ්ඩිය (අත්හැරපු)	1 0 8
82	කෝන්ගහඉඩම	0 2 3
85	මයිලගහඉඩම	4 3 10
86	පලුගහඉඩම නොහොත් කෝන්ගහඉඩම (වතුර වල දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 11
87	පලුගහඉඩම (වතුර වල දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 19
88	වතුර වල	0 2 1
89	තෙලඹගහඉඩම (ගල)	1 1 37
90	තෙලඹගහඉඩම (වතුර වල දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 19
91	දිවුල්ගහකුඹුර	0 0 25
93	තෙලඹගහඉඩම	107 1 1
94	එම (වැව් කණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)	5 3 19
95	එම (ගල)	1 1 19
96	මහඹුකලාන, තෙලඹගහකැලේ	22 0 15
97	තෙලඹගහකැලේ (වැව් කණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)	1 1 23
98	වැවහාවගල (ගල-ඹලා ලේඛන සහිත)	4 3 14
99	නිරප්පත්කඩවලවැව (වැව සහ කණ්ඩිය)	276 1 8
100	පලුගහහේන්කොට්ටය	5 3 14
101	එම (වෘන්දාල දිගේ ඉතුරු කරපු බිම)	1 2 27
102	වෘන්දාල (දියපාර) (හිඳිව)	0 1 4
103	මහඹුකලාන, පලුගහහේන්කොට්ටය (වෘන්දාල දිගේ ඉතුරු කරපු බිම)	1 2 38

බිම්කට්ටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
104	පලුගහහේන්සියාය	6 2 27
105	මහමුකලාන, තෙලමුකලායලේ	398 1 10
106	වෙහෙරගල (ගල)	10 3 24
107	හුස්ගල (ගල)	2 2 32
108	වෙහෙරගල (ගල)	5 1 8
109	මැකිවිලාවේහේන	50 1 20
110	මහමුකලාන	383 2 30
111	දිස්ත්‍රික් රෝඩ් කොමිටි සුළුපාර සහ ඉතුරු කරපු බිම	10 0 21
112	නිරප්පත්කඩවලකාලේ	24 0 2
113	එම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	6 3 13
114	එම (එම)	0 2 33
115	යාන්මය (දියපාර) (හරි කොටසක්)	13 1 39
116	දියපාර (හිඳිවිට)	0 1 27
117	නිරප්පත්කඩවලකාලේ (දියපාරවල් දිගේ ඉතුරු කරපු බිම)	26 2 20
118	දියපාර (හිඳිවිට)	0 2 33
119	වතුර වල	0 2 11
120	මහමුකලාන (දියපාරවල් දිගේ ඉතුරු කරපු බිම)	5 2 7
121	දියපාර (හිඳිවිට)	1 1 22
122	මහමුකලාන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	12 2 20
123	එම (යාන්මය දිගේ ඉතුරු කරපු බිම)	35 0 7
මුළු ගණන		1,857 2 31

අනුරාධපුර නි. නි. 4—1953.

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණතයි

නිරවුල්කිරීමේ දන්වීම නො. 2,894 (අනුරාධපුර)

මට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තර වෙන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වර්ෂ 1953නේ ජූලි මස 10වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම් රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥා පණතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරණු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ

වර්ෂ 1953නේ අප්‍රේල් මස 20වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය

රාජා කදිරාමන්,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරියා.

* * * "නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරියාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම ඒ ඉඩමට නොහොත් ඉඩම් වලට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ

(c) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කට්ටි අංශ උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම් කට්ටියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ. එබඳු කිසිම බිම් කට්ටියකට අයිතිකම්-කියා සිටීම උවමනා නොවේ.

උපලේඛනය
උතුරුමැද පළාතේ නුවරකලාවිය දිස්ත්‍රික්කයේ (දැනට අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ කොටසක් වන) හුරුළු පළාතේ කල්පේ කෝරළේ පහළ කල්පේ තුලානේ බිඳගස්කඩ යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියළුම බිම්කට්ටි, එනම්—
උතුරට: ඉහළගම ගමේ මායිම, මහාපාරේ කොටසක් සහ ඉතුරුකර තිබෙන බිම (ඉහළගම ගමේ මායිම), පරදෙහියා කඩ ගමේ මායිම, වාන්ඇලේ කොටසක් (පරදෙහියාකඩ ගමේ මායිම) හොරොච්ඡාලේ කොටසක් (පරදෙහියාකඩ ගමේ මායිම), පරදෙහියාකඩ ගමේ මායිම,
නැගෙනහිරට: නිරප්පත්කඩවල (කොටසක්) ගමේ මායිම;
දකුණට: පනතයාගම නොහොත් කුඩාහම්බරයාගම සහ විලේචුව යන ගම්වල මායිම්;
බස්නාහිරට: ඇලවිස්සගොඩ සහ රදහම්මිල්ලාව යන ගම්වල මායිම්, මහාපාරේ කොටසක් සහ ඉතුරුකර තිබෙන බිම (රදහම්මිල්ලාව ගමේ මායිම), රදහම්මිල්ලාව ගමේ මායිම.

ලංකා මැණිමේ ගම් සිතියම නො. 1,377

බිම්කට්ටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
1	පනක්කස්මුකලාන, විරගහමුකලාන	47 0 32
2	මහපාර සහ ඉතුරුකර තිබෙන බිම	2 1 8
3	එම (හරිකොටසක්)	0 3 5
4	දඹගහයාය, දඹගහහේන	45 3 0
5	දඹගහවත්ත	1 0 5
6	එම	1 0 3
7	එම	1 0 6
8	එම	1 0 1
9	එම	1 0 5
10	එම	1 0 3
11	අඹිපාර	0 0 9
12	විරගහමුකලාන	12 1 10
13	මහපාර සහ ඉතුරුකර තිබෙන බිම (හරි කොටසක්)	0 3 32
14	දඹගහයාය (වාන්ඇල දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	3 3 20
15	කරත්ත පාර සහ ඉතුරුකර තිබෙන බිම	1 0 3
16	දඹගහයාය, මීගහයාය, නිඹිරිගහහේන, මීගහහේන	9 0 28
17	අඹිපාර	0 0 7
18	නිඹිරිගහහේන, මීගහහේන (වාන් ඇල දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	4 0 38
19	නිඹිරිගහහේන (වාන්ඇල දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	1 1 17
20	වාන්ඇල (දියපාර) (හරිකොටසක්)	0 0 8
21	වාන්ඇල (එම)	0 0 3
24	ඇභැටුගහ ඉඩම, කුඹුක්ගහහේන	2 2 21
25	එම (හොරොච්ඡාල දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	0 1 11
26	හොරච්ඡාල (ඇල)	0 0 19
27	ඇභැටුගහ ඉඩම (හොරොච්ඡාල දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	0 0 31
28	හොරොච්ඡාල (ඇල) (හරිකොටසක්)	0 0 16
31	එම (එම)	0 0 11
32	එම (එම)	0 0 13
33	ලීදහාවමුකලාන (හොරොච්ඡාල දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	0 0 25
34	දිවුල්ගහ ඉඩම	2 2 30
37	ලීදහාවමුකලාන	3 3 0
39	පින්කුඹුර (වාන්ඇල දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	0 0 22
40	වාන්ඇල (දියපාර)	0 3 11
41	දඹගහයාය, මීගහ ඉඩම (වාන් ඇල දිගේ, ඉතුරුකර තිබෙන බිම)	2 2 32
42	දඹගහයාය (වැවකන්ඩිය දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	1 0 8
43	වැකන්දේ ඉඩම (එම)	0 3 37

බිම්කවච්චය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු. ප.
44	කරන්තපාර සහ ඉතුරුකර තිබෙන බිම	0 1 17
45	මීගහ ඉඩම (සනීපභාරකෂාව පිණිස ඉතුරුකර තිබෙන ඉඩම) ...	0 2 35
46	එම (එම)	0 1 27
48	හොරොච්ඡාල (ඇල) ...	0 0 38
48½	මීගහහේන (හොරොච්ඡාල දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	0 0 8
50	පන්සලේකුඹුර (වැවකන්ඩිය දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ..	1 0 38
51	එම (හොරොච්ඡාල දිගේ ඉතුරුකර තිබෙන බිම) .	0 1 24
52	හොරොච්ඡාල (දියපාර) ...	0 3 30
53	දඹගහයාය, ලීදගාවමුකලාන (හොරොච්ඡාල දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	1 1 25
54	ලීදගාවමුකලාන (එම) ..	1 3 3
55	පළඟහහේන, දඹගහයාය, ලීදගාව මුකලාන (හොරොච්ඡාල දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ..	4 0 2
56	පළඟහහේන .	1 1 39
57	ලීදගාවමුකලාන ..	70 0 31
58	පළඟහහේන ..	0 0 12
59	දඹගහයාය, පළඟහහේන, ලීදගාවමුකලාන (වෘන්ඤාල දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	8 3 35
60	දඹගහයාය, හලඹගහයාය ...	17 0 16
61	කැරකෝප්පුව (මිනිපිට්ටනිය) ..	1 0 6
62	දඹගහයාය, හලඹගහයාය (වැවකන්ඩිය දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ..	4 2 10
63	බළුපහේන වැව (වැව සහ කන්ඩිය) ...	136 0 24
64	අභිපාර ...	0 2 2
66	වෘන්ඤාල (දියපාර) .	1 0 8,
67	පළඟහහේන, දඹගහයාය, ලීදගාවමුකලාන (වෘන්ඤාල දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ..	8 0 31
68	පළඟහහේන ..	2 0 30
69	ලීදගාවමුකලාන ..	8 1 0
70	දඹගහයාය, ලීදගාවමුකලාන (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ..	3 2 20
71	දියපාර (හිඳිව්ව) ...	0 2 30
72	දඹගහයාය, ලීදගාවමුකලාන (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම) ...	4 2 16
73	දඹගහයාය ...	3 2 6
74	කුඩාවැව්වැවකන්ද (කන්ඩිය) (අතහැර දමනලද) ...	0 3 11
75	ලීදගාවමුකලාන ...	3 1 12
76	දඹගහයාය ...	247 1 6
77	එම, කෝන්ගහයාය ...	23 2 31
78	පළඟහහේන, දඹගහයාය ...	23 3 23
79	මොරගහමුකලාන, නුගහමුකලාන ..	180 0 22
80	කන්ඩිය (අතහැර දමනලද) ...	0 1 36
	මුළුගණන	932 2 12

අනුරාධපුර නි කි. 5—1953.

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්‍යය

නිරවුල්කිරීමේ දන්වීම නො. 2,895 (අනුරාධපුර)

මට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තර වෙන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1953නේ ජූලි මස 10වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත

අත්සන්කරණ ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකි. ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥා පණ්‍යේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරණ ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණ්‍යේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1953නේ අප්‍රේල් මස 20වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය

රාජා කදිරාමන්,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

" " නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක් " යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකි වේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම් ඒ ඉඩමට නොහොත් ඉඩම් වලට අයිතිකම්කීම් ගැටියට භාරගනු ලැබේ.

(c) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කවච්ච අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම් කවච්චයක් පහත දක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විභාග කරනු නොලැබේ. එබඳු කිසිම බිම් කවච්චයකට අයිතිකම් කියා සිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

උතුරුමැද පළාතේ නුවරකලාවිය දිස්ත්‍රික්කයේ (දැනට අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ කොටසක් වන) හුරුලු පළාතේ කල්පේ කෝරළේ පහළ කල්පේ තුලානේ රැඹව (කොටසක්) යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම් වලට මැදිවූ පහත දක්වන සියලුම බිම්කවච්ච, එනම් —

උතුරට : මරදන්කඩවල (කොටසක්) ගමේ මායිම ;
නැගෙනහිරට මරදන්කඩවල (කොටසක්) ගමේ මායිම,
අනමලොත්දූව ආණ්ඩුවේ ඉතුරුකරපු කැලේ (F. S. P. P. 50),

දකුණට : තිරප්පන්කඩවල (කොටසක්) ගමේ මායිම ;
බස්නාහිරට : හිඳිව්ව දියපාරේ කොටසක් (හොරොච්ඡාල පොහොන ගමේ මායිම) හොරොච්ඡාලපොහොන ගමේ මායිම,
මරදන්කඩවල (කොටසක්) ගමේ මායිම ද වේ

ලංකා මැණීමේ ගම් සිතියම නො. 1,389

බිම්කවච්චය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු. ප.
1	ලාහලගේන්ද්‍රයාය, ගොඩවලයාය, ලාහලගේන	19 3 27
2	ලුනාලගලමුකලාන, හතුගහමුකලාන	34 3 18
3	ලුනාලගලයාය, වීරගහහේන	10 1 5
4	රඹාවේවැව (වැව සහ කණ්ඩිය)	50 1 10
5	වීරගහහේන, නුගහමුකලාන, සියඹලාගහයාය, කුඹුක්ගහ ඉඩම, මීගහහේන (වැවකණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)	2 2 16
6	අභිපාර	0 2 1
7	කුඩාඇබේමුකලාන, නුගහමුකලාන	18 3 24
8	මීගහහේන	19 2 18
9	නුගහමුකලාන	1 1 19
10	නුගහමුකලාන, කුඹුක්ගහමුකලාන, මීගහහේන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	9 3 28
11	ඇබේආල (දියපාර) (හිඳිව්ව)	2 3 4
12	කුඩාඇබේමුකලාන, නුගහමුකලාන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	9 1 31
13	කුඩාඇබේමුකලාන, නුගහමුකලාන	41 0 35
14	නුගහමුකලාන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	3 0 8
15	ගල්පාලමආල (දියපාර) (හිඳිව්ව)	0 2 2
16	කුඩාඇබේමුකලාන, පලුගහමුකලාන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	2 0 32

බිම්කවරිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
17	කුඩාභේමුකලාන ..	1 1 21
19	මිහගහේන, කෝන්ගහහේන	14 2 35
20	පපුගහවත්ත	1 1 3
21	එම ..	1 0 19
22	පපුගහඉඩම, මිහගහේන (වැව් කණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)	2 3 5
23	අභිපාර ..	0 0 1
24	ගම්කායාසිසා කරත්තපාර සහ ඉතුරු කරපු බිම ..	2 2 22
25	ලාහගලහේන්යාය ..	14 0 22
26	කෝන්ගහහේන්යාය ..	25 0 0
27	රඹාවේමුකලාන, හතුගහමුකලාන, වීර ගලමුකලාන	72 17
28	හතුගහමුකලාන, වීරගලමුකලාන (වත් ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	2 2 6
29	වත්ඇල (දියපාර) (හිදිව්ව)	0 1 28
30	කුඹුක්ගහමුකලාන (වත්ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	2 0 36
31	කුඹුක්ගහමුකලාන	38 0 3
32	කණ්ඩිය (අත්හැරපු)	0 3 37
33	කුඹුක්ගහමුකලාන (වත්ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	1 3 37
34	වත්ඇල (දියපාර) (හිදිව්ව)	0 2 20
35	ගලබිත්දව්වේගල (ගල)	1 0 14
36	කණ්ඩිය (අත්හැරපු) ..	1 2 14
37	කෝන්ගහහේන්යාය, පපුගහයාය (දිය පාර දිගේ ඉතුරු කරපු බිම)	4 0 24
38	දියපාර (හිදිව්ව) (හරිකොටසක්)	0 1 23
39	පපුගහයාය	12 0 30
40	එම (වත්ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	1 2 18
41	කුඹුක්ගහකැරකෝප්පුව (මිණිපිට්ටනිය)	1 1 19
මුළු ගණන		441 0 27

අතුරුධුරු නි නි 6-1953

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්‍යායි

නිරවුල්කිරීමේ දන්වීම නො. 2,896 (අතුරුධුරු)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන් ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1953නේ ජූලි මස 10වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණය මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්‍යේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගණන් ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපණ්‍යේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දනුම්දෙනු ලැබේ

වම් 1953නේ අප්‍රේල් මස 20වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය

රාජා කදිරාමන්,
නිරවුල්කිරීමේ සභකාර නිලධාරීතුමා

* "නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(a) මෙම ඉඩම් ගැණ වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම; ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම හැටියට හාරගනු ලැබේ

(c) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කවරි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවරියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ එබඳු කිසිම බිම්කවරියකට අයිතිකම් කියාපිටිම උවමනා නොවේ.

උපලේඛනය

උතුරුමැද පළාතේ නුවරකලාවිය දිස්ත්‍රික්කයේ (දැනට අතුරුධුරු දිස්ත්‍රික්කයේ කොටසක් වන) නුරුපු පළාතේ කල්පේ කෝරළේ පහළ කල්පේ තුලානේ මරදන්කඩවල (කොටසක්) යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියලුම බිම්කවරි, එනම්:—

උතුරට. පුහුලේවැව, රැලපනාව සහ මැදගම යන ගම්වල මැයිම්, අතුරුධුරු සිට ත්‍රිකුණාමලේට යන පාරේ කොටසක්, (මැදගම ගමේ මායිම),
නැගෙනහිරට. ආනම්ලොන්දුවේ ආකුඹුවේ ඉතුරුකරපු කැලේ (F. S. P. P. 50),
දකුණට. රඹාව ගමේ මායිම (කොටසක්);
බස්නාහිරට හොරොව්වපොත්ත ගමේ මායිම, පුහුලේවැව ගමේ මායිම ද වේ

ලංකා මැණිමේ ගම් සිතියම නො. 1,300

බිම්කවරිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
1	මොරගොබේමුකලාන (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	2 3 1
2	එම (එම)	2 2 30
3	එම (පාළුවැව් දෙකක පතුල්වල කොටස සහිත)	85 1 9
4	කණ්ඩිය (අත්හැර දමනලද)	0 2 0
5	මොරගොබේමුකලාන (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම) ..	1 3 20
6	දියපාර (හිදිව්ව)	0 0 12
7	බතලයාය (පාළු වැවක පතුල් කොටසක් සහිත)	107 1 16
8	බතලයායේමුකලාන, මොරගොබේමුකලාන	21 3 35
9	ප්‍රසිඬ වැඩදෙපාර්තමේන්තුවේ මහපාර සහ ඉතුරුකර තිබෙන බිම (හරිකොටසක්)	2 3 6
10	ආනම්ලොන්දුවේමුකලාන, කැකුනාවේ මුකලාන (කැකුනාවේ පාළුවැවේ පතුල් කොටසක් සහිත)	20 2 8
11	කැකුනාවේ ගල්වල (ගල්වල)	0 1 34
12	කරත්ත පාර සහ ඉතුරුකර තිබෙන බිම	0 1 5
13	කැකුනාවේමුකලාන, ආනම්ලොන්දුව මුකලාන	5 0 18
14	කැකුනාවේමුකලාන (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම) ..	2 3 27
15	දියපාර (හිදිව්ව)	0 2 14
16	කැකුනාවේමුකලාන (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	2 0 32
17	කැකුනාවේමුකලාන ..	3 2 13
18	කණ්ඩිය (අත්හැරදපු) ..	2 1 9
19	කැකුනාවේහේන්යාය	0 2 23
20	කැකුනාවේකඩවල (වතුරවල)	0 0 23
21	කැකුනාවේහේන්යාය (දියපාර දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	1 0 24
22	දියපාර (හිදිව්ව)	0 1 25
23	කැකුනාවේමුකලාන (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම) ..	1 1 28
24	එම (කැකුනාවේපාළුවැවේ පතුල් කොටසක් සහිත) ..	0 3 4
25	කැකුනාවේමුකලාන	4 2 19
26	වැවේඇබේ (වතුරවල) ..	0 3 29
27	දික්ගල්අත්දන්වුවාව ..	6 1 26
28	කැකුනාවේහේන්යාය, මිනිගල්ලියාය, කෝන්ගහඉඩම, වත්ඇලේයාය, දඹගහඉඩම, මිනිපිටියේහේන (කැකුනාවේ පාළුවැවේ පතුල් කොටසක් සහිත)	170 2 90

බිම්කම්පිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.	බිම්කම්පිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
29	කැකුනාවේ මුකලාන, මිනිපිටියේ මුකලාන, අනෝලොන්දුව මුකලාන, කැකුනාවේ හේන්යාය (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	13 1 0	77	වාන්ඇලේයාය, කෝන්ගහඉඩම, කීනිය ගහහේන (වාන්ඇල දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	1 3 18
30	දියපාර (හිදිව්ව)	0 2 30	78	මිනිගලේයාය, කිනියගහහේන, (හොරොව ඇල දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	0 1 32
31	දඹගහඉඩම (මිනිපිටිටනිය)	1 0 7	79	හොරොවිඇල (ඇල)	0 0 5
32	අභිපාර	0 0 1	80	දඹගහකුඹුර	0 0 14
33	එම	0 0 12	81	එම	0 0 25
34	දඹගහඉඩම, මිනිපිටියේ මුකලාන, දඹගහ මුකලාන	6 3 15	82	එම (වාන්ඇල දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	0 0 8
35	ගම්කායඝිසභාපාර සහ ඉතුරු කර තිබෙන බිම	0 1 30	83	හොරොවිඇල (ඇල)	0 0 1
36	දඹගහඉඩම නොහොත් මරදන්කඩවල කැලේ	3 0 14	84	කෝන්ගහඉඩම	0 1 35
37	මරදන්කඩවලකැලේ, ගන්ගොඩෙහේන	3 1 28	85	මීගහවත්ත	0 2 0
38	අළුත්ගන්ගොඩ	1 0 0	86	තිස්බඩ (සනීපාරකෂාව පිණිස වෙන් කර තිබෙන බිම)	1 0 38
39	එම	0 3 30	87	කිරියගහහේන, තිස්බඩ (හොරොවි ඇල දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	0 1 27
40	එම	1 0 1	88	තිස්බඩ (සනීපාරකෂාව පිණිස ඉතුරු කර තිබෙන බිම)	0 0 35
41	අළුත්ගන්ගොඩ	1 0 3	89	දඹගහවත්ත	0 1 14
42	එම	1 0 1	90	එම (කණ්ඩිය දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	0 0 29
43	ගන්ගොඩෙහේන	1 1 30	91	හොරොවිඇල (ඇල)	0 0 11
44	ගන්ගොඩෙහේන, මරදන්කඩවල ඉඩම	7 0 7	93	එම (එම)	0 0 19
45	ප්‍රසිද්ධ වැඩ දෙපාර්තමේන්තුවේ මහපාර සහ ඉතුරු කර තිබෙන බිම	7 2 36	94	තෝරුව, මරදන්කඩවල වැඩද්දරකැලේ, කුඩාවැවේයාය, දඹගහඉඩම, මීගහ මුකලාන (කණ්ඩිය දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	2 2 0
46	මරදන්කඩවලවැව (වැවේ කොටසක්)	2 2 22	96	හොරොවි ඇල (ඇල)	0 0 9
47	බතලයාය, මොරගොඩෙහේන (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	5 2 28	97	එම (එම)	0 0 3
48	කණ්ඩිය (අතහැර දමන ලද)	1 0 0	98	කෝන්ගහහේන (හොරොවි ඇල දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	0 0 20
49	දියපාර (හිදිව්ව)	0 3 22	99	කෝන්ගහහේන, හැඩොක්ගහ ඉඩම	1 0 15
50	බතලයාය, මොරගොඩෙහේන (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	5 0 21	100	කිරියගහහේන	0 1 30
51	බතලයාය	1 3 15	101	කිරියගහ කුඹුර	0 0 17
52	මොරගොඩෙහේන (එළවැවක පතුලේ කොටසක් සහිත)	52 3 35	102	හොරොවි ඇල (ඇල)	0 0 22
53	එම (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	2 0 14	103	එම (එම)	0 0 22
54	දියපාර (හිදිව්ව)	0 0 14	104	මරදන්කඩවල කැලේ, මිනිගලේයාය, (හොරොවි ඇල දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	0 2 3
55	බතලයාය	5 3 7	105	මරදන්කඩවල කැලේ	1 3 7
56	දියපාර (හිදිව්ව)	0 0 11	106	මිනිගලේ මුකලාන, දික්ගලේ මුකලාන	29 1 12
57	බතලයාය (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	1 2 6	107	දියපාර (හිදිව්ව)	0 0 9
58	එම	1 0 6	108	කිඹුල්ගේවලේයාය, සියඹලාගස්යාය, මහඇබෙහේනගොඩහේන, මහඇබේ මුකලාන, දික්ගලේ මුකලාන (දියපාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	22 0 25
59	තෙලඹුගහමුකලාන	9 2 20	109	දියපාර (හිදිව්ව)	2 0 27
60	තෙලඹුගහයාය, ගොඩහේන්යාය	32 0 25	110	තිකහේන්යාය, කිඹුල්ගේවලයාය, මහ ඇබේයාය, මහඇබේ මුකලාන, දෙමට ගලේ මුකලාන, දික්ගලේ මුකලාන (දිය පාර දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	24 1 12
61	එම	13 1 13	111	මහඇබේයාය, තිකහේන්යාය මිනිගලේ යාය, කිඹුල්ගේවලේයාය	41 0 31
62	අභිපාර	0 1 19	112	මයිලගහඉඩම නොහොත් මරදන්කඩවල කැලේ	3 2 6
63	මොරදන්කඩවලවැව, (වැව) (කොටසක්) සහ (කණ්ඩිය)	102 3 16	114	දඹගහකුඹුර (හොරොවිඇල දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	0 0 25
64	අභිපාර	0 0 33	115	එම (එම)	0 0 9
65	ගම්කායඝිසභා කරත්තපාර	0 1 1	116	එම (එම)	0 0 6
66	වාන්ඇලේයාය, කැකුනාවේ හේන්යාය, මිලිලගහහේන (කණ්ඩිය දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	2 2 1	117	එම (එම)	0 0 16
67	මීගහවත්ත	0 0 33	119	හොරොවිඇල (ඇල)	0 0 37
68	එම (කණ්ඩිය දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	0 1 8	120	අභිපාර	0 1 2
69	තිස්බඩ (එම)	0 3 6	121	හොරොවිඇල (ඇල)	0 0 13
70	බතමඩුවේවත්ත (කණ්ඩිය දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	0 0 4	122	එම (එම)	0 1 34
71	ගම්කායඝි සභා කරත්තපාර සහ ඉතුරු කර තිබෙන බිම	0 1 26			
72	විහාරේවත්ත	0 0 20			
73	සියඹලාගහඉඩම	0 3 0			
74	වාන්ඇලේයාය	0 1 3			
75	වාන්ඇලේයාය, සියඹලාගහඉඩම, කීනිය ගහහේන, කෝන්ගහඉඩම (වාන්ඇල දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	1 0 35			
76	වාන්ඇල (දියපාර, හිදිව්ව)	0 1 39			

බිම්කවිටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
123	දඹගහ ඉඩම, පළාත ඉඩම, (හොරොච්චි ඇල දිගේ ඉතුරු කර තිබෙන බිම) ..	0 0 27
124	මීගහමුකලාන, මීගහඉඩම, පළාතඉඩම	4 3 30
125	කුඩාවැවේයය, තිබිරිගහඉඩම, මීගහඉඩම	14 3 34
126	කුඩාවැවේයය, බෝගහයය (වැව සහ කණ්ඩිය දිගේ ඉතුරු කර තිබෙන බිම)	1 1 29
127	ලාහගලමුකලාන, මරදන්කඩවලමුකලාන	3 1 34
128	එම, එම ..	3 0 30
129	ලාහගලහේන්යය ..	6 1 2
130	ගම්කායඞී සහ කරත්ත පාර සහ ඉතුරුකර තිබෙන බිම ..	0 2 3
131	ලාහගලහේන්යය ..	5 3 31
132	කුඩාවැවේයය, බෝගහයය, ගොඩහේන්යය (කුඩාවැව පාවැවේ පතුලේ කොටසක් සහිත) ..	82 2 32
133	කණ්ඩිය (අත්හැර දමනලද)	1 3 31
134	ලුනාලගමුකලාන ..	7 3 26
135	පළාතඉඩම ..	2 0 1
136	මීගහඉඩම ..	2 0 2
137	කෝන්ගහඉඩම ..	3 3 9
138	කුඩාවැවේයය, කෝන්ගහ ඉඩම, දඹගහ ඉඩම, ලුනාලගලයය, මෙතෝරිගලේ හේන, මහආබේයය (හොරොච්චි ඇල දිගේ ඉතුරු කර තිබෙන බිම) ..	1 0 2
139	දඹගහඉඩම ..	2 0 1
140	ලුනාලගලයය, කදුරුගහඉඩම ..	22 0 23
141	මෙතෝරිගලේකමන ..	0 2 16
142	මෙතෝරිගලේමුකලාන, දෙමටගලේ මුකලාන ..	15 2 8
143	අඞීපාර ..	0 1 22
144	මහආබේ (වතුරවල) ..	4 2 39
145	මහආබේහේගොඩහේන, සියඹලගස්යය	35 2 29
146	දික්ගලේමුකලාන, දෙමටගලේමුකලාන, මහආබේමුකලාන ..	56 3 24
147	දෙමටගලේමුකලාන (දෙමටගලේ ඇල දිගේ ඉතුරු කර තිබෙන බිම) ..	12 3 0
148	දෙමටගලේ ඇල (දියපාර) (හිදිව) ..	2 1 2
149	එම (එම) (එම) ..	0 1 2
150	දෙමටගලේමුකලාන, මහආබේමුකලාන, දෙමටගලේහේන (දියපාරවල් දිගේ ඉතුරු කර තිබෙන බිම) ..	8 1 16
151	දෙමටගලේමුකලාන ..	0 3 39
152	දෙමටගලේහේන ..	5 1 30
153	දෙමටගලේමුකලාන, මහආබේමුකලාන ..	1 3 17
154	දියපාර (හිදිව) ..	0 1 36
155	මහආබේමුකලාන, දෙමටගලේමුකලාන, (දියපාරවල් දිගේ ඉතුරුකර තිබෙන බිම)	6 1 11
156	දෙමටගලේමුකලාන ..	5 2 1

මුළු ගණන 1,209 1 13

අනුරාධපුර නි. නි. 7—1953

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණතයි

නිරවුල්කිරීමේ දන්වීම නො. 2,897 (අනුරාධපුර)

මිට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන් ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1953නේ ජූලි මස 10වෙනි දින පටන් තුන්මසක් ඇතුළත මෙහි පහත

අත්සන්කරණ* * මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥා පණතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙණ ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපණතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1953නේ අප්‍රේල් මස 20වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය.

රාජා කදිරාමන්,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

“ නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක් ” යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරි පත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැණ වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ.

(c) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කවිටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවිටියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ. එබඳු කිසිම බැරකටයකට අයිතිකම් කියාසිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

උතුරුමැද පළාතේ නුවරකලාවිය දිස්ත්‍රික්කයේ (දැනට අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ කොටසක්වන) හුරුලු පළාතේ කල්පේ කෝරළේ පහළ කල්පේ තුලානේ මැදගම යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දක්වන සියළුම බිම්කවිටි, එනම්:—

උතුරට: රැලපනාව ගමේ මායිම;

නැගෙනහිරට: පන්වැව ගමේ මායිම;

දකුණට: අනමලොන්දුව ආණ්ඩුවේ ඉතුරු කරපු කැලේ (F. S. P. P. 50), අනුරාධපුර සිට ත්‍රිකුණාමලයට යන මහ පාරේ කොටසක් (මරදන්කඩවල (කොටසක්) ගමේ මායිම);

බස්නාහිරට: මරදන්කඩවල (කොටසක්) ගමේ මායිම, රැලපනාව ගමේ මායිමද වේ.

ලංකා මැණීමේ ගම් සිතියම නො. 1,391

බිම්කවිටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
1	මැදගමකන්ද (ගල—පුරාණ විහාරස්ථාන යක නටබුන් වස්තු සහිත) ..	40 3 17
2	මැදගමහිනෙමුකලාන, කොස්හිනෙ මුකලාන, ගල්ගේමුකලාන ..	69 2 4
3	ගල්ගේමුකලාන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම) ..	2 2 15
4	දියපාර (හිදිව) ..	0 1 13
5	ගල්ගේමුකලාන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම) ..	2 2 16
6	ගල්ගේමුකලාන ..	2 1 14
7	කොලොන්ගස්යය ..	7 2 28
8	එම, හදක්ගහයය, කෝන්ගහයය ..	31 0 37
9	ගල්ගොඩේමුකලාන ..	11 2 3
11	කොලොන්ගස්යය, හදගහයය ..	29 2 33
12	කැකුනාවේමුකලාන ..	0 3 22
13	එම ..	2 0 23
14	එම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම) ..	9 2 32
15	කැකුනාවේඇල (දියපාර) (හිදිව) ..	2 1 19

බිම්කම්පිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
16	කැකුනාවේ මූලිකලාන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	9 0 11
17	අභිපාර	0 0 31
18	කැකුනාවේ මූලිකලාන	22 1 35
19	මහපාර සහ ඉතුරු කරපු බිම	5 3 14
20	කැකුනාවේ මූලිකලාන	22 0 31
21	අභිපාර	0 0 33
22	හදගහයාය, කෝන්ගහයාය	17 1 8
23	කැකුනාවේ මූලිකලාන, විරදගහමූලිකලාන, වැකන්දේ පාර මූලිකලාන	49 3 16
24	වැකන්දේ පාර මූලිකලාන, කෝන්ගහයාය, හදගහයාය (ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	3 0 34
25	හොරොවි ඇල (ඇල)	0 1 15
26	වැකන්දේ පාර මූලිකලාන	23 2 26
27	එම (කණ්ණිය දිගේ ඉතුරු කරපු බිම)	3 1 10
28	ගම්සභා පාර	0 1 6
29	අභිපාර	0 1 13
30	මැදගමේ වැව (වැව සහ කණ්ණිය)	48 1 24
31	ගල්කරුණේන	34 0 27
32	ගල්කරුණේන	24 1 20
33	විරදගහමූලිකලාන	34 0 35
34	මහපාර සහ ඉතුරු කරපු බිම (හරි කොටසක්)	2 3 6
මුළු ගණන		515 3 0

අනුරාධපුර නි. නි. 8—1953

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්ණසි

නිරවුල්කිරීමේ දන්වීම නො. 2,898 (අනුරාධපුර)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1953නේ ජූලි මස 10වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණ්ණසේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගණන් ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපණ්ණසේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1953නේ අප්‍රේල් මස 20වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය.

රාජා කදිරාමන්,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

** "නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැණ වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම හැටියට හාරගනු ලැබේ.

(c) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කට්ටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කට්ටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යදොක්න දන්වීම් යටතේ විභාගකරණු නොලැබේ. එබඳු කිසිම බිම්කට්ටියකට අයිතිකම් කියායිවිම උවමනා නොවේ.

උතුරු මැද පළාතේ නුවරකලාපීය දිස්ත්‍රික්කයේ (දැනට අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ කොටසක්වන) හුරුපු පළාතේ කල්පේ කෝරළේ පහළ කල්පේ තුලානේ පත්වැව යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දැක්වෙන සියලුම බිම්කට්ටි, එනම්:—
උතුරට: මහපොතාන කෝරළේ කුඩා අඹගස්වැව ගමේ මායිම;
නැගෙනහිරට: යාන්ඔයේ කොටසක් (මහපොතාන කෝරළේ රත්මලේ (කොටසක්) ගමේ මායිම);
දකුණට: අනම්ලොන්දුව ආණ්ඩුවේ ඉතුරු කරපු කැලේ (F. S. P. P. 50);
බස්නාහිරට: මැදගම ගමේ මායිම, උලපනාව ගමේ මායිම, නබඩාවේ ඇලේ කොටසක් (උලපනාව ගමේ මායිම), උලපනාව ගමේ මායිම, නබඩා වැව ගමේ මායිමද වේ.

ලංකා මැණිමේ ගම් සිතියම නො. 1,392

බිම්කම්පිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
1	පලුගහමූලිකලාන, පත්වැවේකන්ද, දඹගහ මූලිකලාන, මොරගහමූලිකලාන, පහලවැව මූලිකලාන	407 3 32
2	සියඹලාගහයාය, දඹගහහේන	20 2 20
3	පත්වැව (වැව සහ කණ්ණිය)	15 3 6
4	සියඹලාගහහේන, පලුගහමූලිකලාන (කණ්ණිය දිගේ ඉතුරු කරපු බිම)	6 0 0
5	අභිපාර	0 0 21
6	මොරගහමූලිකලාන, සියඹලාගහයාය (දිය පාර දිගේ ඉතුරු කරපු බිම)	5 3 2
7	නැබඩඇල (දියපාර) (හිඳිව්ව)	0 1 0
8	මොරගහමූලිකලාන, සියඹලාගහමූලිකලාන (දියපාරවල් දිගේ ඉතුරු කරපු බිම)	2 0 20
9	නබඩාවේ ඇල (දියපාර, හිඳිව්ව) (හරි කොටසක්)	0 1 3
10	දඹගහමූලිකලාන, මොරගහමූලිකලාන, සියඹලාගහයාය (දියපාරවල් දිගේ ඉතුරු කරපු බිම)	7 2 2
11	නැබඩඇල (දියපාර) (හිඳිව්ව)	0 1 37
12	හොරොවි ඇල (ඇල)	0 0 16
13	පලුගහමූලිකලාන	0 2 18
14	එම (ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 2
16	හෙලඹගහහේන, දඹගහහේන	20 1 18
17	කණ්ණිය (අත්හැරපු)	0 3 25
18	කණ්ණිය (එම)	0 0 6
19	පලුගහමූලිකලාන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	35 1 10
20	කලුනිල ඇල (දියපාර)	6 2 34
21	පලුගහමූලිකලාන (දියපාරවල් දිගේ ඉතුරු කරපු බිම)	3 0 23
22	දියපාර (හිඳිව්ව)	0 2 32
23	පලුගහමූලිකලාන (දියපාරවල් දිගේ ඉතුරු කරපු බිම)	31 1 10
24	කළුනිල ඇල (දියපාර)	2 3 3
25	පලුගහමූලිකලාන (දියපාරවල් දිගේ ඉතුරු කරපු බිම)	59 3 24
26	දියපාර (හිඳිව්ව)	1 2 4
27	පලුගහමූලිකලාන (දියපාරවල් දිගේ ඉතුරු කරපු බිම)	15 2 31
28	දියපාර (හිඳිව්ව)	0 1 38
29	පලුගහමූලිකලාන (දියපාරවල් දිගේ ඉතුරු කරපු බිම)	37 0 0
30	මොනරුගිටිය ඇබ්බේ (වතුරවල)	0 1 12
31	එම (එම)	0 3 6
32	පලුගහමූලිකලාන (දියපාරවල් දිගේ ඉතුරු කරපු බිම)	26 3 14
33	වාහිහිටිය ඇල (දියපාර-කොටසක් හිඳිව්ව)	2 2 20
34	කැකුනාවේ ඇල (එම)	4 2 5

බිම්කවරිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
35	පලුගහමුකලාන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	10 1 25
36	පලුගහමුකලාන, තිත්වත්තපොතන, පත්වැවේමුකලාන, දඹගහමුකලාන	173 2 14
37	පලුගහමුකලාන, තිත්වත්තපොතන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	11 3 0
38	කුඹුක්ගහ ඇල (දියපාර-හිදිව්ව)	1 2 30
39	ගල්කන්ද (ගල)	20 3 23
40	පලුගහමුකලාන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	10 3 14
41	පලුගහමුකලාන, තිත්වත්තපොතන	137 3 20
42	පලුගහමුකලාන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	27 2 30
43	යාන් මය (දියපාර) (හරිකොටසක්)	14 0 38
44	ප්‍රසිඬ වැඩ දෙපාර්තමේන්තුවේ මහපාර, ඉතුරු කරපු බිම සහ පාලමෙන් කොටසක්	6 3 32
45	තිත්වත්තපොතනවල (වතුරවල)	0 0 30
මුළු ගණන		1,194 3 30

අනුරාධපුර නි. නි. 9—1953

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණතයි

නිරවුල්කිරීමේ දන්වීම නො. 2,899 (අනුරාධපුර)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1953නේ ජූලි මස 10වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥා පණතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරන බවද එකී ආඥාපණතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1953නේ අප්‍රේල් මස 20වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්රෝරුවේදීය.

රාජා කදිරාමන්,
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා.

** "නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරි පත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැණ වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම්, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම් හැටියට භාරගනු ලැබේ.

(c) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කවරිය අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවරියක් පහත දක්වෙන මායිම්වලට මැදිවු නමුදු ඒ පිළිබඳව යටෝක්ත දන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවරියකට අයිතිකම් කියාසිටීම උවමනා නොවේ.

උපලේඛනය

උතුරුමැද පළාතේ නුවරකලාවිය දිස්ත්‍රික්කයේ (දැනට අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ කොටසක් වන) හුරුලු පළාතේ කල්පේ කෝරළේ පහළ කල්පේ තුලානේ නඹබාවැව යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවු පහත දක්වන සියලුම බිම්කවරි, එනම්:—

උතුරට: මහපොතන කෝරළේ අඹගස්වැව ගමේ මායිම;

තැගෙනහිරට: මහපොතන කෝරළේ අඹගස්වැව සහ කුඹා අඹගස්වැව යන ගම්වල මායිම්, පත්වැව ගමේ මායිම;

දකුණට: රැළපනාව ගමේ මායිම;

බස්නාහිරට: රැළපනාව, මොරවැව, මිලුගස්කඩවල සහ පලුගස්වැව යන ගම්වල මායිම්ද වේ.

ලංකා මැණිමේ ගම් සිතියම නො. 1,394

බිම්කවරිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප.
1	මිල්ලෙගහමුකලාන, මිල්ලෙගල්ලමුකලාන, මිහගමුකලාන	168 1 12
2	මිල්ලෙගහමුකලාන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	15 0 38
3	දියපාර (හිදිව්ව)	2 0 13
4	මිල්ලෙගහමුකලාන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	14 2 31
5	මිල්ලෙගල්ලමුකලාන, නඹබාවැවේ මුකලාන, පලුගහමුකලාන, මිල්ලෙගහ මුකලාන	128 1 31
6	අභිපාර	0 2 7
7	නඹබාවැවේමුකලාන, විරගහමුකලාන, පලුගහමුකලාන	280 0 18
8	නඹබාවැව (වැව සහ කණ්ඩිය)	56 3 32
9	මිල්ලෙගහමුකලාන, මිහගමුකලාන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	4 0 13
10	දියපාර (හිදිව්ව)	0 2 25
11	මිහගමුකලාන, පලුගහමුකලාන (දියපාර සහ වාන්ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	6 1 8
12	වාන් ඇල (දියපාර) (හිදිව්ව)	0 0 39
13	මිහගමුකලාන, පලුගහමුකලාන (වැව, කණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 39
14	පලුගහමුකලාන (වැව කණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 20
15	නඹබාවැවවෙල (එම)	1 0 38
16	අභිපාර	0 0 2
17	පලුගහමුකලාන අවැව කණ්ඩිය දිගේ ඉතුරු කරපු බිම	1 1 9
18	නඹබාවැවවෙල	1 1 32
19	එම (හොරොච් ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	1 0 32
20	හොරොච් ඇල (ඇල)	1 1 0
21	නඹබාවැවවෙල (හොරොච් ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	1 1 26
22	එම	29 0 16
23	එම (අභිපාරට ඉතුරු කරපු බිම)	0 2 4
24	එම	5 0 36
25	එම (වාන් ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 33
26	පලුගහමුකලාන, මිහගමුකලාන	49 0 26
27	කොලොන්නහය	22 3 34
28	අභිපාර	0 0 13
29	නඹබාවැවවෙල (ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 32
30	වැරිමාගේ ඇල (හරිකොටසක්)	0 0 4
31	පලුගහගේන	3 0 32
32	එම (හොරොච් ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	2 1 32
33	පලුගහමුකලාන (එම)	1 3 16
34	පලුගහගේන	9 2 20
35	පලුගහමුකලාන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	1 1 20
36	දියපාර (හිදිව්ව)	0 1 0
37	පලුගහමුකලාන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	1 1 13
38	කණ්ඩිය (අත්හැරපු)	0 2 0
මුළු ගණන		814 3 36

අනුරාධපුර නි. නි. 10—1953

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපණතයි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,900 (අනුරාධපුර)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන් ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිති වාසිකමක් ඇත්නම් එය වම් 1953නේ ජූලි මස 10වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ** මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජසත්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥා පණතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණු ලබන බවද රාජසත්තක ඉඩමක් වශයෙන් ගෙන ඊට කටයුතු කරණ බවද එකී ආඥාපණතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1953නේ අප්‍රේල් මස 20වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කන්තෝරුවේදීය.

ඇ.ම. බලිලිච්චි. ඇෆ් අබයකෝන්, නිරවුල්කිරීමේ නිලධාරීතුමා.

** “නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්” යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරි පත්කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(a) මෙම ඉඩම් ගැණ වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන්ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන්ද ලබාගත හැකිවේ.

(b) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම හැටියට භාරගනු ලැබේ.

(c) මෙම දැන්වීම යටතේ පළවෙන බිම්කඩවි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කඩවියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිවූ නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාගකරණු නොලැබේ. එබඳු කිසිම බිම්කඩවියකට අයිතිකම් කීයායිවිම උවමනා නොවේ.

උපලේඛනය

උතුරුමැද පළාතේ නුවරකලාවිය දිස්ත්‍රික්කයේ (දනට අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ කොටසක් වන) හුරුලු පළාතේ මහපොහාන කෝරළේ උතුරු සහ දකුණු ආදම්පනේ තුලානේ සහ කල්පේ කෝරළේ පහළ කල්පේ තුලානේ

අනමලොන්දුව ආණ්ඩුවේ ඉතුරු කරපු කැලේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිවූ පහත දැක්වෙන බිම්කඩවිය, එනම්—

උතුරට: පුත්තලමේ සිට ත්‍රිකුණාමලේට යන පාර, රත්මලේකැලේ, පුත්තලමේ සිට ත්‍රිකුණාමලේට යන පාර;

නැගෙනහිරට: නැගෙනහිර පළාතේ ත්‍රිකුණාමලේ දිස්ත්‍රික්කයේ මායිම, යෝධි ඇල, නෙලු ඔය, අනමලොන්දුව කැලේ, නැගෙනහිර පළාතේ ත්‍රිකුණාමලේ දිස්ත්‍රික්කයේ මායිම;

දකුණට: F. S. P. P. නො. 50, නො 2 දරන බිම්කඩවිය;

බස්නාහිරට: හොරොච්චපොහානේ සිට අළුත් ඔයට යන පාර, දෙමටවැවකැලේ, හොරොච්චපොහානේ සිට අළුත් ඔයට යන පාර, තිරප්පත්කඩවල කැලේ, බ්‍රාහ්මණවැවකැලේ, කොළොවකැලේ, පරංගියාවාසියකැලේ, නිකවැවකැලේ, කුඹුක්වැවකැලේ, කොටුපොහානකැලේ, දියත්තවැවකැලේ හොරොච්චපොහාන සිට අළුත් ඔයට යන පාර, මරදන්කඩවල කැලේ, රඹුවකැලේ, තිරප්පත්කඩවලකැලේ, හොරොච්ච පොහානකැලේද වේ.

කැල මැණීමේ මුල් සිතියම නො. 50

බිම්කඩවිය ඉඩමේ නම ප්‍රමාණය, අ. රු. ප

1	අනමලොන්දුව මුකලාන, පරංගියාවාසිය මුකලාන, රත්මලේ මුකලාන, දියත්ත වැව මුකලාන, දෙමටවැව මුකලාන, උස් ගල් ලැව මුකලාන, සිලුම්බාවකැලේ, රත්මලේ (කොටසක්), සිලුම්බාවවැව, නාගොල් ලැවකැලේ, නාගොල් ලැවවැව, නතිකැටුල් පොහාන, කවුස්සාපාත්ත වැව, කළුමුල්ලාල් පොහානකැලේ, මරදන් කඩවලකැලේ, තිරප්පත්කඩවලකැලේ, මඩවව්වියකැලේ, පතිරද්දේවකැලේ, බ්‍රාහ්මණයාගමකැලේ, කළුවැවල, පරංගියාවාසිය, බණ්ඩාර කුඹුක්වැව කැලේ, අනඋලුන්දුවකැලේ, උස් ගොල් ලැවකැලේ, හෙලිදුටුවකැලේ, මහසේරුන් නැව, අඟුනවිවියකැලේ, තල්පත් කුලමකැලේ, දෙමටවැවකැලේ, බෙල්ලන්කඩවලකැලේ. (මහකැලේ, දමන, කැලේ, හේන සහ අත්හැරපු වැව්)	60,795 0 0
---	---	-----	-----	------------

අනුරාධපුර නි. නි. 11—1953

ආණ්ඩුවේ ඉඩම් විකිණීම හෝ බදුදීම සඳහා දැන්වීමයි

Kegalle No. 91.—කෑගලු දිසාවේ ආණ්ඩු-වි උප ජ්‍යෙෂ්ඨ නිලධාරීන් විසින් දෙසී පහත සඳහන්වන රජය සහකා කිසිදු බදුද රජයේ නියෝගවලට ප්‍රකාරයට වම් 1953නේ අගෝස්තු මස 31වෙනි සඳුදා පුළුබාග 10ට කෑගලුප්ලේ කවිච්චිසේදි මෙන්දෙසිකර විකුණනු ලැබේ.

කෑගලු දිස්ත්‍රික්කයේ පිහිටා තිබෙන පහත විකුණවන බිම්කැඩලි තුන:—

සැලැස්මේ අංකය P. P. 3,093. ගම—පෙහෙරමේ

බිම් කඩවිය	ඉඩමේ නම	ආදාමි පාලක කොටසක	අයිතිකරුගේ සහ/හෝ ඉල්ලුම්කරුගේ නම	විකාර	ප්‍රමාණය අ. රු. ප.	ලංසු, රු. සහ
5	කොරඉඹුල්ලුකලාන	බෙලිගල් කෝරළේ	රජය	අවුරුදු 25ක් වියස්වූ රබර් ඇති ඉඩම්	0 3 10	9 60

සැලැස්මේ අංකය F. V. P. 93. ගම—හබිඹල

87	උණගාලේකැලේ	කිණිගොඩ කෝරළේ	අයිතිකරු: රජය, ඉල්ලුම් කරු: ඒ. ඩී. එන්දිරිස් සිංහසෝ මහතා	අවුරුදු 30ක් වියස්වූ රබර් ඇති ඉඩම්	6 1 29	10 20
87c	එම	එම	එම	අවුරුදු 10 සිට 30 දක්වා වියස්වූ රබර් ඇති ඉඩම්	6 2 21	10 20

වම් 1953ක්වූ මැයි මස 26වෙනි දින ඉඩම් කොමසාරිස්තුමාගේ කාර්යාලයේදීය.

ඊ. කේ. ආර්. අසරපා, ඉඩම් කොමසාරිස්තුමා මහතා.

ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දැන්වීමයි

අංකය: L. B 2151—J/LLD/2778.

1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උචිතතාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාච් බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මම මෙසින් ප්‍රකාශ කරමි:

(1) මාතර දිස්ත්‍රික්කයේ වැලිගම කෝරළේ පලල්ල යන ගම පිහිටි කුසුම්බාව නමැති ඉඩමෙන් අ.කර 0, රු. 3, පර්චස් 1.1ක බිම් ප්‍රමාණයක්, ඊට මායිම්:—

උතුරට: දූවකුඹුර;
නැගෙනහිරට: පොල්වත්තෙ ගඟ;
දකුණට: කෝරගමල,
බස්නාහිරට: එම ඉඩමෙන්ම ඔකාටසක්.

(2) මාතර දිස්ත්‍රික්කයේ වැලිගම කෝරළේ පලල්ල යන ගම පිහිටි කෝරගමල නමැති ඉඩමෙන් අ. 3, රු. 2, ප. 15 8ක බිම් ප්‍රමාණයක්, ඊට මායිම්:—

උතුරට: කුසුම්බාවකුඹුර;
නැගෙනහිරට සහ දකුණට: පොල්වත්තෙ ගඟ;
බස්නාහිරට: ඉල්වත්තෙවත්ත.

(3) මාතර දිස්ත්‍රික්කයේ වැලිගම කෝරළේ පලල්ල යන ගම පිහිටි ඉල්වත්තෙවත්ත නමැති ඉඩමෙන් අ. 0, රු. 0, ප. 6.6ක බිම් ප්‍රමාණයක්, ඊට මායිම්:—

උතුර, දකුණ සහ බස්නාහිරට: එම ඉඩමෙන්ම කොටස්;
නැගෙනහිරට: ඔකාගමල.

(4) මාතර දිස්ත්‍රික්කයේ වැලිගම කෝරළේ පලල්ල යන ගම පිහිටි දූවකුඹුර නමැති ඉඩමෙන් අ. 0, රු. 1, ප. 22 4ක බිම් ප්‍රමාණයක්. ඊට මායිම්:—

උතුරට සහ නැගෙනහිරට: පොල්වත්තෙ ගඟ;
දකුණට සහ බස්නාහිරට: කුසුම්බාව කුඹුර.

(5) මාතර දිස්ත්‍රික්කයේ වැලිගම කෝරළේ වටගෙදරලිය යන ගම පිහිටි ගලගමල නමැති ඉඩමෙන් අ. 0, රු. 0 ප. 11ක බිම් ප්‍රමාණයක්. ඊට මායිම්:—

උතුරට සහ දකුණට: එම ඉඩමෙන්ම ඔකාටස්;
නැගෙනහිරට: ජනන;
බස්නාහිරට: පොල්වත්තෙ ගඟ.

(6) මාතර දිස්ත්‍රික්කයේ වැලිගම කෝරළේ වටගෙදරලිය යන ගම පිහිටි ජනන නමැති ඉඩමෙන් අ. 0, රු. 1, ප. 9 6ක බිම් ප්‍රමාණයක්. ඊට මායිම්:—

උතුරට: නැගෙනහිරට සහ දකුණට: එම ඉඩමෙන්ම කොටස්;
බස්නාහිරට: ගලගමල.

පී. ඩී. මුලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.

මේ 1953ක් වූ ජූනි මස 17 වැනි දින කොළඹදීය.

1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ පහත විස්තර කරන ඉඩම පොදු කටයුත්තක් සඳහා ලබාගැනීමට අදහස් කරන බව ඉඩම් හා ඉඩම් සලකුණු පිළිබඳ ඇමතිතුමා ප්‍රාච් බණ්ඩාර මුලන්කුලමේ වන මම මෙසින් ප්‍රකාශ කරමි:

කුඹුර පිළියේ දිස්ත්‍රික්කයේ උඩගමුවාට අදාළ පාලක නිලධාරීතුමාගේ කොට්ඨාසයට අයත් අම්පිටිගොඩ කොටසේ

මලගහටකුඹුර දුකුණකඩද්ද වසංගම පිහිටි අක්කර දෙකක් පමණක් කැබැල්ල, ඊට මායිම්:—

උතුරට: මතුරට-මන්දරම් පාර;
නැගෙනහිරට: ඇම්. ඩී. අප්පහාමිගේ කුඹුර;
දකුණට සහ බස්නාහිරට: දිගමොල්ලිය ඇල සහ වැල්ලහිට යට ගත පාර.

පී. ඩී. මුලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමාගේ අණපරිදි,
අත්සන්කළේ: ඇස්. ඇෆ්. අමරසිංහ,
සාධාරණ ලේකම්තුමා.
නො. J/LG/138/53 (LD 1217)

මේ 1953ක් වූ ජූනි මස 19 වෙනි දින කොළඹදීය.

LD. 4715.

1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උචිතතාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාච් බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මම මෙසින් ප්‍රකාශ කරමි:

මහල පළාතේ මහකුඹුර දිස්ත්‍රික්කයේ උඩුකවර සහ යටිකුඹුර කොට්ඨාසයේ දක්කර වසංගම දක්කරගම පිහිටි අලකොලලියද්ද නමැති කුඹුර අසලින් අක්කර 3ක් පමණ විශාල කොටසට මායිම්:—

උතුරට සහ බස්නාහිරට: එම ඉඩමේ කොටස්;
නැගෙනහිරට: ගල්කොනඹය නමැති දිගපාර;
දකුණට: ගම්ගො පාර.

පී. ඩී. මුලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.
Ref. No J/LLD/232/53.

මේ 1953ක් වූ ජූනි මස 20 වැනි දින කොළඹදීය.

LA. 1023 J/LG/2902.

1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උචිතතාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950වන අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වෙනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රාච් බණ්ඩාර මුලන්කුලමේ නමැති මම මෙසින් ප්‍රකාශ කරමි:

(1) යාපනය දිස්ත්‍රික්කයට අයත් උතුරු මිලකාමෙහි පලාලි ගමේ පහත සඳහන්වන සිඳාවන්ගෙන් යුතු කුසුම්බාව නමැති ඉඩමෙන් අ. 31/38 කුලී පමණ ඉඩම් කැබැල්ලක්.

උතුරින්: නඹරන්ගේ භාග්‍යාව වන අවිච්චිලේගේ සහ අනිකුත් අයවලුන්ගේ ඉඩමින් හා කඳවනලේගේ ක. වැ. භාග්‍යාව වන සිත්තන-ගමේ ඉඩමින්ද;

නැගෙනහිරින්: කාසිපිල්ලියගේ භාග්‍යාව වන සහ සෙසු අයගේ ඉඩමින්ද;

දකුණට සහ බස්නාහිරට ප්‍රසිඬ පටුමාවක.
(2) යාපනය දිස්ත්‍රික්කයට අයත් උතුරු මිලකාමෙහි පලාලි ගමේ පහත සඳහන්වන සිඳාවන්ගෙන් යුතු කුසුම්බාව නමැති ඉඩමෙන් අ. 31/38 කුලී 4 පමණක් ඉඩම් කැබැල්ල.

උතුරින් ඇස්. සිත්තර්ගේ භාග්‍යාව වන එලියපිල්ලියගේ ඉඩමින්ද;

නැගෙනහිරින්: එසේමද, ඇස්. එලියකෙහි සහ මුත්තර්ගේ භාග්‍යාව වන සිත්තපොඬුවිගේ ඉඩමින්ද;

දකුණින්: පී. කසිලාගපිල්ලියගේ ඉඩමින් හා පටුමාවකින්ද;

බස්නාහිරින්: පී. කසිලාගපිල්ලියගේ ඉඩම.
පී. ඩී. මුලන්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා.
මේ 1953ක් වූ මැයි මස 15 වැනි දින කොළඹදීය.

L. D. 4133/J/HLG/506.

1950^ව අඛණ්ඩ 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950^ව අඛණ්ඩ 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පූ.වි බණ්ඩාර මුල්ලන්කුලසේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

මෙහිම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩුකුමර සහ යටිකුමර කොට්ඨාශයේ මැද පළාත කොට්ඨාසයේ නිරපසුව සහ දඹුලුගල යන ගම්වල පිලිවෙලින් පිහිටි වල්ලිවෙලවත්ත නොහොත් රැහින්

ගොඩවත්ත යන ඉඩමක් පාර්චස් 19ක්ද, කිරිමැටිවත්තෙන් පාර්චස් 6ක්ද වූ මුළු ප්‍රදාන නො. 8,048 ලොචි නො. 2 සහ 5 යන කොටස්වලට මායිම් :—

උතුරට : වල්ලිවෙලවත්ත නොහොත් මාහින්ගොඩවත්තෙන් වැවිල්ලේ කොළවර ;
නැගෙනහිරට : වල්ලිවෙලවත්ත සහ කිරිමැටිවත්තෙන් වත් වැවිල්ලේ කොළවර ;
දකුණට : කිරිමැටිවත්තෙන් හෝ වැවිල්ලේ කොළවර ;
බස්නාහිරට : දඹුලුගල මහපාර.

පි. ඩී. මුල්ලන්කුලසේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

විඹි 1953ක්වූ ජූනි මස 22 වෙනි දින කොළඹදීය.

අංකය : LA/7704/J/LG/2735.

1950^ව අඛණ්ඩ 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත්, එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත්, 1950^ව අඛණ්ඩ 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පූ.වි බණ්ඩාර මුල්ලන්කුලසේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි :

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ දඹදෙන හත්පත්තුවේ ගල්ගමුම් පළාතේ වෙලිකාර සහ හල්ලුර යන ගම්වල පිහිටි පහත සඳහන් ඉඩම් කොටස් වේ :—

කොටස	ඉඩමේ නම	ප්‍රමාණය	මායිම්
1	පරගහකුමුර	190' x 16'	උතුරට : සිරිමල්ලාමට සහ නවත් අයට අයිති කුමුර ; නැගෙනහිරට : ගම්සභා පාර දකුණට : සුබනේරිස්ට අයිති කුමුර බස්නාහිරට : පෙරේරාමාමට අයිති කුමුර
2	ඉහළගමේහේන	200' x 16'	උතුරට : ඉඩමේ ඉතිරි කොටස නැගෙනහිරට : සුබනේරිස්ට අයිති පරගහකුමුර දකුණට : සුවාරිස්ගේ ඉඩම බස්නාහිරට : ඉඩමේ ඉතිරි කොටස
3	කොලොංගහමුලවත්ත	320' x 16'	උතුරට : පෙරේරා මාමට අයිති ඉඩම නැගෙනහිරට : එංගොඩගොඩුවේ වෙල දකුණට : පෙරේරා මාමට අයිති ඉඩම බස්නාහිරට : ගල්ගමුමේ ගම් මායිම
4	කහටහහමුලවත්ත	165' x 16'	උතුරට : සුවාරිස්ට සහ නවත් අයට අයිති ඉඩම නැගෙනහිරට : ගුණරත්නාමට සහ නවත් අයට අයිති වෙල දකුණට : එම බස්නාහිරට : ගල්ගමුමේ ගම් මායිම ;
5	පොල්කොටුව	150' x 16'	උතුරට : පෙරේරා මාමට අයිති ඉඩම නැගෙනහිරට : එම දකුණට : එම බස්නාහිරට : එම
6	මහගමුලවත්ත	125' x 16'	උතුරට : ගුණරත්නාමට සහ නවත් අයට අයිති ඉඩම නැගෙනහිරට : පෙරේරා මාමට අයිති වෙල දකුණට : රමමැණිකාට අයිති ඉඩම බස්නාහිරට : ගුණරත්නාමට සහ නවත් අයට අයිති ඉඩම
7	ඉත්තවත්ත	130' x 16'	උතුරට : පෙරේරා මාමට අයිති වෙල නැගෙනහිරට : එම දකුණට : සිරිමල්ලාමට සහ එම බස්නාහිරට : ගුණරත්නාමට එම
8	කොලොංගහමුලවත්ත	140' x 16'	උතුරට : වෙරුමගේ රමමැණිකාට අයිති ඉත්තවත්ත නැගෙනහිරට : ඉඩම අයිතිකරුවන්ටම අයිති වෙල දකුණට : කුසල්ලාමට සහ නවත් අයට අයිති ඉඩම බස්නාහිරට : කදුරුගොල්ලේ හේන්
9	එම	192' x 16'	උතුරට : සිරිමල්ලාමට සහ නවත් අයට අයිති ඉඩම නැගෙනහිරට : කුසල්ලාමට සහ නවත් අයට අයිති වෙල හා සිරිමල්ලාමට හා නවත් අයට අයිති වෙල දකුණට : සෝමාවතීට හා නවත් අයට අයිති ඉඩම බස්නාහිරට : කදුරුගොල්ලේ ආණ්ඩුවේ හේන්
10	එම	155' x 16'	උතුරට : කිරිමැටිවත්ත සහ නවත් අයට අයිති ක්‍රමිකුමුරවෙලගේ වෙල් කොටස නැගෙනහිරට : මීලඟුල ; දකුණට : අයිතිකරුවන්ගේම ඉඩමේ කොටස බස්නාහිරට : දසනායකමුදලිතුමාගේ ඉඩම හා සෝමාවතීගේ ඉඩම
11	කිරිමුට්ටාමකුමුර	50' x 16'	උතුරට : කුසල්ලාමට සහ නවත් අයට අයිති ඉඩම නැගෙනහිරට : පොඬුපලපුහාමට සහ නවත් අයට අයිති වෙල දකුණට : දසනායක මුදලිතුමාගේ ඉඩම බස්නාහිරට : කදුරුගොල්ලේ හේන්
12	කිරිමුට්ටාමවෙල්ලේපල්ලුව	65' x 16'	උතුරට : කුසල්ලාමට හා නවත් අයට අයිති ඉඩම නැගෙනහිරට : ක්‍රමිකුමුරවෙල රුලගේ වෙල දකුණට : දසනායක මුදලිතුමාගේ ඉඩම බස්නාහිරට : කදුරුගොල්ලේ ආණ්ඩුවේ හේන්

ඉහත සඳහන් ඉඩම් පිළිබඳ අයිතිවාසිකම් ඇති පෞද්ගලිකව හෝ ලියවිල්ලකින් බලය දෙන ලද නියෝජිතයෙකුගේ මානිෂ්ඨයන් මා ඉදිරිපිට කොඳුණි නගර ශාලාවේ, නාගරික කාංචාරයේ 1953 අංශස්ථ 18 වන දින ප. ඓ. 2.15 ව පෙනී සිටිය යුතුය. එසේම බඩුන්ගේ අයිතිවාසිකම් හෝ ලැබිය යුතු මුදල් පිලිබඳ විභාගයක් (ලිපි දෙකකින්) අදාළව සිදු කිරීමට මා වෙත ලැබීමට සැලැස්විය යුතුය.

මේ 1953ක්වූ ජූලි මස 2 වෙනි දින කොළඹ නගර ශාලාවේදීය.

විලියම් ගොපල්ලාව,
නාගරික කොමසාරිස්තුමා.

අණවුම් කටයුත්තකට, එනම්:—කර්තෘ දිනකින් කෙරේ බඳුගොඩයාගේ වෙල්ලක්, සොරෙම් සහ කානු පෞද්ගලිකව පහත සඳහන්වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ අඟුපත්‍රයේ” පස්වෙනි කොටසේ කරකිවෙන පංගාර්තු වල ප්‍රකාරයට පළාත් පාලන කාරක සභාවේ නියෝගය පරිදි උතුමාණන්වහන්සේගෙන් නිසි අකාර මට අණ ලැබී තිබේ. ඒ ඉඩම් නම්:—

නො. ඉඩමේ නම	මුල් සිතියමේ නො. 78, අතිරේක නො. 4. ගම—ඉත්තාපාන විස්තර	ප්‍රමාණය, අ. රූ. ප.
337	කකුරුගේවත්ත අද්දර .. ඉත්තාපානේ පදිංචි පී. ඩී. එන්. ජයරත්න පී. ඩී. සැසිනෝනාහාමි, ඩී. ඩී. ඩී. නානාසකාර සහ ඇම්. මාවින් යන අය විසින් අයිතිකම් කිසිදු අරුතකින් අලුත්වන ලද ඉඩම් කොටසක් ඇති කුඹුර	0 1 0.4
338	අඹිපුඬිගේවත්ත අද්දර .. එම	0 0 5
339	දිවුල් ඇල මඩුව .. ඉත්තාපානේ පදිංචි පී. ඩී. එන්. ජයරත්න පී. ඩී. සැසිනෝනාහාමි, පී. ඩී. පේදික්කප්පු සහ ඩී. ඇල්. කන්තන්ගර යන අය විසින් අයිතිකම් කිසිදු අරුතකින් අලුත්වන ලද ඉඩම් කොටසක් ඇති කුඹුර	1 1 19
340	අද්දර මඩුව .. ඉත්තාපානේ පදිංචි පී. කරේල්ලි, පී. ඇම්. ඩී. පේන්සිකොණ, ඒ. ඩී. බබාසිකොණ, ඇම්. ඩී. ලියන් පිකොණ සහ ඇම්. ඩී. ඩුම්පි විසින් අයිතිකම් කිසිදු අරුතකින් අලුත්වන ලද ඉඩම් කොටසක් ඇති කුඹුර	0 3 14.3
341	කාරිප්පි මඩුව .. ඉත්තාපානේ පදිංචි ඩබ්ලිව්. ඩී. සුචාර්ස්, ඒ. ඩී. බබාසිකොණ, පී. බබාසිකොණ සහ පී. කරේල්ලි යන අය විසින් අයිතිකම් කිසිදු අරුතකින් අලුත්වන ලද ඉඩම් කොටසක් ඇති කුඹුර	0 2 11.8
342	කබලකෝණ මඩුව .. ඉත්තාපානේ පදිංචි කේ. ඩී. පී. ජයතිලක, ඩී. බබාසිකොණ, ප්‍රනායු, ඇස්. එරලිස් සිල්වා සහ ඇස්. පැලිස් සිල්වා යන අය විසින් අයිතිකම් කිසිදු අරුතකින් අලුත්වන ලද ඉඩම් කොටසක් ඇති කුඹුර	0 1 39.5

එබැවින් ඉඩම් අයිතිකරගැනීමට අණවුම් කල්පනාව තිබෙන බව පොදු ජනයාට දනගැනීම සඳහා ගවේෂිතව වහන්සිලේ මනාකර තිබෙන හැටියට මෙයින් දැනුම් දෙමි.

ඉහත කී ඉඩම් වලට අයිතිවාසිකම් ඇති පෞද්ගලිකව හෝ ලියවිල්ලකින් බලය දෙන ලද නියෝජිතයෙකුගේ මානිෂ්ඨයන් මා ඉදිරිපිට කොඳුණි නගර ශාලාවේ, නාගරික කාංචාරයේ 1953 අංශස්ථ 18 වන දින ප. ඓ. 2.15 ව පෙනී සිටිය යුතුය. එසේම බඩුන්ගේ අයිතිවාසිකම් හෝ ලැබිය යුතු මුදල් පිලිබඳ විභාගයක් (ලිපි දෙකකින්) අදාළව සිදු කිරීමට මා වෙත ලැබීමට සැලැස්විය යුතුය.

මේ 1953ක්වූ ජූලි මස 1 වෙනි දින කර්තෘ කමිටුවේදීය.

ඒ. ඒ. ගොගල්ල මොරගොඩ,
කර්තෘ අණවුම් ලප ඒජන්තතුමා.

L.H. 171

අණවුම් කටයුත්තකට, එනම්:—කර්තෘ දිනකින් කෙරේ ඉත්තාපාන කරදිග ඉවත්කිරීමේ ව්‍යවස්ථාපිත යටතේ ලුල්බද්දුලියාගේ වෙල්ලක් සහ සොරෙම් යනාදිය නැතිව පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන පිණිස “203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ අඟුපත්‍රයේ” පස්වෙනි කොටසේ කරකිවෙන පංගාර්තු වල ප්‍රකාරයට පළාත් පාලන කාරක සභාවේ නියෝගය පරිදි උතුමාණන්වහන්සේගෙන් නිසි අකාර මට අණ ලැබී තිබේ. ඒ ඉඩම් නම්:—

නො. ඉඩමේ නම	පලාතේ නො. F. V. P 80 ව අතිරේක නො. 1. ගම—ලුල්බද්දුලි අන්දම	ප්‍රමාණය, අ. රූ. ප.
46	කාමරාලකෝණ මඩුව .. ලුල්බද්දුලි පදිංචි කේ. ඩී. ඇල්. ජයතිලක යන අය විසින් අයිතිකම් කිසිදු අරුතකින් අලුත්වන ලද ඉඩම් කොටසක් ඇති කුඹුර	0 3 6.4
47	එම .. බේරුවල පිත්තේගේ පදිංචි ඒ. ඩී. කුලසේකර සහ කේ. කේ. කුමාරත්න ජයතිලක යන අය විසින් අයිතිකම් කිසිදු අරුතකින් අලුත්වන ලද ඉඩම් කොටසක් ඇති කුඹුර	0 1 36.6
51	එම .. හල්වල පදිංචි ඩී. ඩී. ගුණසේකර යන අය විසින් අයිතිකම් කිසිදු අරුතකින් අලුත්වන ලද ඉඩම් කොටසක් ඇති කුඹුර	4 1 25
272	බෝගහ මඩුව .. ඉත්තාපානේ පදිංචි ඩී. බබාසිකොණ, ඩී. ඩී. දසනායක, හල්වල පදිංචි ඩී. බබාසිකොණ, ද අල්විස් ගුණවර්ධන, ඩී. ඒ. මුණසිංහ, කේ. ඩී. ඩී. ඒ. ගුණවර්ධන යන අය විසින් අයිතිකම් කිසිදු අරුතකින් අලුත්වන ලද ඉඩම් කොටසක් ඇති කුඹුර	1 0 14.3
273	හල්ගහ මඩුව .. හල්වල පදිංචි ඩී. බබාසිකොණ, ද අල්විස් ගුණවර්ධන, ඇස්. ද අල්විස් ගුණවර්ධන, ඩී. කේ. ජයවර්ධන සහ ඩී. ද අල්විස් ගුණවර්ධන යන අය විසින් අයිතිකම් කිසිදු අරුතකින් අලුත්වන ලද ඉඩම් කොටසක් ඇති කුඹුර	0 1 23.8
274	එම .. හල්වල පදිංචි කේ. කේ. පේන්සිකොණ, කේ. කේ. පිටර්, කේ. කේ. පොඩ්නෝනා, ඩී. ඒ. පතිරජ යන අය විසින් අයිතිකම් කිසිදු අරුතකින් අලුත්වන ලද ඉඩම් කොටසක් ඇති කුඹුර	0 2 1.6
275	එම .. හල්වල පදිංචි ඩී. ඇම්. ගුණවර්ධන සහ ඩී. ඒ. ඒ. ගුණවර්ධන යන අය විසින් අයිතිකම් කිසිදු අරුතකින් අලුත්වන ලද ඉඩම් කොටසක් ඇති කුඹුර	0 1 25.6
276	එම .. හල්වල පදිංචි ඩී. ඇම්. ගුණවර්ධන සහ ඩී. පී. නෙවරප්පෙරුම යන අය විසින් අයිතිකම් කිසිදු අරුතකින් අලුත්වන ලද ඉඩම් කොටසක් ඇති කුඹුර	0 1 14.6
277	දුම්බාල මඩුව .. හල්වල පදිංචි එම්. ද අල්විස් කුලසේකර යන අය විසින් අයිතිකම් කිසිදු අරුතකින් අලුත්වන ලද ඉඩම් කොටසක් ඇති කුඹුර	0 1 11.5
278	කේකන්දෙවෙල .. හල්වල පදිංචි ඇම්. ඒ. කරේල්ලි, ඩී. එම්. ද අල්විස් කුලසේකර සහ පිටිගල පදිංචි ඩී. ඒ. සිරිමාන්න යන අය විසින් අයිතිකම් කිසිදු අරුතකින් අලුත්වන ලද ඉඩම් කොටසක් ඇති කුඹුර	0 0 35
279	එම .. හල්වල පදිංචි ඩී. ඒ. ගුණවර්ධන යන අය විසින් අයිතිකම් කිසිදු අරුතකින් අලුත්වන ලද ඉඩම් කොටසක් ඇති කුඹුර	0 0 4
280	එම .. හල්වල පදිංචි කේ. ඩී. ඒ. ගුණවර්ධන, කේ. ඩී. සෝපායා ගුණවර්ධන සහ ඉත්තාපානේ පදිංචි ඒ. මදනායක යන අය විසින් අයිතිකම් කිසිදු අරුතකින් අලුත්වන ලද ඉඩම් කොටසක් ඇති කුඹුර	0 2 27.6

නො. අංකය	ඉඩමේ නම	අන්දම	ප්‍රමාණය, අ. ර. ප.
		පලායන් නො. F. V. P. 87ව අතිරේක නො. 1. සම—සම්මත.	
115	දිගනෙම්මිව	.. ගම්මන පදිංචි ආම්. කේ. හරමානිස්, එච්. සර්දියෙල්, ඩී. ඩී. මිලිගම්, ඩී. ඩී. අදිරිසේන්, රක්. ඩී. බෙම්මි, ඩී. ඩී. හෙය්ලික්, ඩී. ඩී. පොඬිසිංහලා, ඒ. ආර්. ඩී. ඊවම්, ඩී. ඩී. සිංහලාඥප්පු, ආර්. ඩී. සාදිරිස් සහ කේ. ඩී. පොඬිසිංහලා අපද්‍රව්‍ය අග මිසින් අයිති කම් කියන ආරුක් සහ චේල්ලකින් යුක්ත කුඹුර	1 3 38.2
116	දෙදියම්මිව	.. ගම්මන පදිංචි බඩලිව. ආර්. පොඬිසිංහලා, බඩලිව. ආර්. පිත්තා, ආර්. ආර්. දනා සහ ආර්. ආර්. රක්. ඩී. සර්දියෙල් අග මිසින් අයිතිකම් කියන ආරුක් සහ චේල්ලකින් යුක්ත කුඹුර	0 2 7.4
117	ගම්මන්චේලම්මිව	.. ගම්මන පදිංචි ඒ. කේ. ඩී. හරමානිස්, කේ. කේ. පිරිස්, කේ. කේ. ජේම්ස්, කේ. කේ. හරමානිස්, රක්. කේ. මොට්ස් සහ කේ. කේ. ලුමිස් යන අග මිසින් අයිතිකම් කියන ආරුක් සහ චේල්ලකින් යුක්ත කුඹුර	0 3 28.8
118	එම	.. ගම්මන පදිංචි ඒ. කේ. පොඬිසිංහලා, සහ ඒ. කේ. පොඬිසිංහලා, යන අග මිසින් අයිතිකම් කියන ආරුක් සහ චේල්ලකින් යුක්ත කුඹුර	0 1 19.2
119	එම	.. ගම්මන පදිංචි බඩලිව. ඒ. වාර්ලිස් සහ එච්. ආනන්ද්‍රික් සිංහලා යන අග මිසින් අයිති කම් කියන ආරුක් සහ චේල්ලකින් යුක්ත කුඹුර	0 0 34
120	එම	.. ගම්මන පදිංචි රක්. ආර්. ජේප්පික්, කේ. ආර්. ජේප්පිස්, බඩලිව. ඒ. ආරුන් සහ රක්. ආර්. ඩ්‍රිමිස් යන අග මිසින් අයිතිකම් කියන ආරුක් සහ චේල්ලකින් යුක්ත කුඹුර	0 0 31.9
121	එම	.. ගම්මන පදිංචි ආර්. පී. ඩී. අමරිස් යන අග මිසින් අයිතිකම් කියන ආරුක් සහ චේල්ලකින් යුක්ත කුඹුර	0 0 26.8
122	ලීගනගේකුඹුර නො. කොත් ගම්මන්චේලම්මිව	.. ගම්මන පදිංචි ඒ. ඩී. හැන්ඩ්, ඒ. කේ. ඩී. හරමානිස්, සහ බඩලිව. ඩී. ඒ. ආරුන් යන අග මිසින් අයිතිකම් කියන ආරුක් සහ චේල්ලකින් යුක්ත කුඹුර	0 1 6.6
123	ගඟඅද්දරදෙකිය	.. ගම්මන පදිංචි ඒ. ආර්. මිලිගම්සිංහලා සහ ඒ. ආර්. නිමලසේන යන අග මිසින් අයිතිකම් කියන ආරුක්, චේල්ලකින් සහ බදුගෙවන් නැහූ සොරෙම්මිකින්ද යුක්ත කුඹුර	1 1 7
124	ගඟඅද්දරදෙකිය නො. රොන් කොඩාලකේරම්	.. ලුල්බද්දුවේ පදිංචි රක්. කේ. පිටර් ජයතිලක, ගම්මන පදිංචි ඒ. ආර්. මිලිගම්සිංහලා සහ ඒ. ආර්. නිමලසේන යන අග මිසින් අයිතිකම් කියන ආරුක් සහ චේල්ලකින් යුක්ත කුඹුර	0 1 19.7
128	එම	.. ලුල්බද්දුවේ පදිංචි කේ. කේ. පිටර් ජයතිලක, ගම්මන පදිංචි ඒ. ආර්. මිලිගම්සිංහලා සහ ඒ. ආර්. නිමලසේන යන අග මිසින් අයිතිකම් කියන ආරුක් සහ චේල්ලකින් යුක්ත කුඹුර	0 0 9

එබැවින් ඉඩම් අයිතිකර ගැනීමේ ආණ්ඩුකම කලාපනාච නිබන්ධන බිම් පොදු ජනාධිපති සඳහා සහභාගි වශයෙන් මහාකර නිබන්ධන හැටියට ගෙවිය යුතු බවයි.

ඉහත කී ඉඩම්වලට අයිතිවාසිකම් ආර්ථිකව සෑදීමේදී නඩුන්ට නොහොත් නඩුන් වෙනුවට ක්‍රියාකරන අග වම් 1953ක්වූ අගෝස්තු මස 15 වෙනි දින උදේ 9.30ට මතුගම නානාමේපොලේදී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොසි අයුරේ අයිතිවාසිකම්ද කියා කියා සිටින්නට මහාචාර්ය සහ මම ඉඩම් වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනක් ඒට ආර්ථිකව නඩුන්ගේ අයිතිකම් කොරතුරුන් කියා සිටින්නට මහාචාර්ය වෙතින් දැනගත යුතුයි.

මේ 1953ක්වූ ජූලි මස 10 වන දින
 කාර්ය මණ්ඩලයේදී,
 ඒ. ජී. ගොර්ලි මොරගොඩ,
 කාර්ය මණ්ඩල උප ඒජන්තතුමා

L. D. 4584.

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විවිධි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැවින් 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම් මහල. —
 මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ හාරිස්පත්තු කොඩාගලේ උලන්දුපිටිය සහ ගෝතිගොඩ ගම්වල මුල් පලාත් නො. පී. පී. ඒ 1,970 වන ලොව්ස් 1, 2, 3, 4, 5 සහ 6 දරණ අ. 46, ර. 2, ප 32 වගාලවූ උලන්දුපිටිය වත්ත.
 අයිතිකරුවන්ගේ පී. සී. ද බල්වා මහත්මයා, නො. 10, කොළඹ පාර, මහනුවර.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ මෙහෙත් සම්බන්ධ කිසි කිසි සියලුදෙනාම නම් නමින් හෝ බඩුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අගවලුන් හෝ මේ 1953ක්වූ අගෝස්තු මස 13 වෙනි දින පෙරවරු 11 ව මහනුවර කම්මේරියේදී මා සම්මුඛව විභවය.

නවද මේ 1953ක්වූ අගෝස්තු මස 6 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් බඩුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන්, එක් ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ආර්ථිකව පිළිබඳ විස්තරන්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳී හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිකින් දැනුම්දිය යුතුයි.

මේ 1953ක්වූ ජූලි මස 6 වන දින
 මහනුවර කම්මේරියේදී,
 ඩී. ඊස් රජවි,
 මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුකම උප ඒජන්තතුමා.

LD 4127/J/HLG/114.

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විවිධි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැවින් 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම් මහල. —
 මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ පානදුම්බර කොඩාගලේ උඩගම්පහ කෝරළේ ගුන්නාපායේ පල්ලේගමදේදී පිහිටි මුල් පලාත් නො. A 1,969ගේ ලොව් නො. 1 දරණ කහවතැන්නේ මලුවේ වත්තෙන් පාර්ච්ස් 16.1ක්ද, එම පලාතේ ලොව් නො. 2 දරණ කහවතැන්නේ වත්තෙන් 0 9ක්ද වූ කොටස් දෙක.
 අයිතිවාසිකම් කියන්නන්:

ලොව් නො. 1, ගුන්නාපායේ පදිංචි ඩී. ආම්. පී. බණ්ඩා මහතා
 ලොව් නො. 2, මහනුවර මහසියාවේ පදිංචි පී. ඩී. ආනාඩුබ මහතා
 ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම් අයිතිවාසිකම් හෝ මෙහෙත් සම්බන්ධ කිසි කිසි සියලුදෙනාම නම් නමින් හෝ බඩුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අගවලුන් හෝ මේ 1953ක්වූ අගෝස්තු මස 18 වෙනි දින පෙරවරු 9.30ට මහනුවර කම්මේරියේදී මා සම්මුඛව විභවය.

කවද වම් 1953ක්වූ අගෝස්තු මස 10 වන දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත්, එක් ඉඩම් ලබාගැනීම සඳහා වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු හැටිත් මා මේක (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක්වූ ජූලි මස 4වෙනි දින මහනුවර කවිවේදියේ දිස.

ම. රේන් රයිඩ්, මහනුවර දිනුක්කයේ අණුවේ උප ඒජන්තතුමා.

LD. 4193.

1950ගේ අග්නික 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ඉමහත් පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුවේ අදහස් කරන බැව් 1950ගේ අග්නික 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

මධ්‍යම පළාතේ මහනුවර දිනුක්කයේ උඩුනුවර සහ යටිනුවර රටේ මහත්මයාගේ කොඩාසෙට් අයත් (යටිනුවර) ගහපළාත කෝරළේ පහළ ඊරියගම පිහිටි මුල් පලාත් නො. A 1,754හි ලොව 1, 2, 3 සහ 5 යනුවෙන් හැඳින්වෙන කොඩිලියාමගේගෙන් අක්කර 6, රූඩ් 1, ප. 0.9 පමණක් කොටස.

ලොව නො.

අයිතිවාසිකම්කරුවන්ගේ නම

- 1 .. ඒ. ආර්. ස්ටෙම්බෝ, ජේ. ඒ. ප්‍රනාන්දු මහත්මය, වික්ටර් ප්‍රනාන්දු මහත්මය, වෝල්ටර් මැන්දිස් මහත්මය සහ ඒ. ඇම්. ද සිල්වා මහත්මය, ඊරියගම
- 2 .. එම් සහ කේ. ඩී. ඇස්. ජයසිංහ, හිඟුල, මාමනැල්ල
- 3 .. ආර්. ආර්. ස්ටෙම්බෝ, ජේ. ඒ. ප්‍රනාන්දු මහත්මය, වික්ටර් ප්‍රනාන්දු මහත්මය සහ ඒ. ඇම්. ද සිල්වා මහත්මය, ඊරියගම
- 5 .. ඒ. ආර්. ස්ටෙම්බෝ, ජේ. ඒ. ප්‍රනාන්දු මහත්මය, වික්ටර් ප්‍රනාන්දු මහත්මය, වෝල්ටර් මැන්දිස් මහත්මය, ඒ. ඇම්. ද සිල්වා මහත්මය, ඊරියගම සහ කේ. ඩී. ඇස්. ජයසිංහ, හිඟුල, මාමනැල්ල

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සියලු දෙනාම කම් කමින් හෝ ඔවුන්ගේ ලියවිල්ලකින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ගේ අගෝස්තු මස 18 වැනි දින පස්වරු 2ට මහනුවර කවිවේදියේ දී මා සම්මුඛව පිය යුතුයි.

කවද වම් 1953ක්වූ අගෝස්තු මස 11වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත්, එක් ඉඩම් ලබාගැනීම සඳහා වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු හැටිත් මා මේක (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක්වූ ජූලි මස 7වෙනි දින මහනුවර කවිවේදියේ දිස.

ම. රේන් රයිඩ්, මහනුවර දිනුක්කයේ අණුවේ උප ඒජන්තතුමා.

LD. 4542.

1950 ගේ අග්නික 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ඉමහත් පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුවේ අදහස් කරන බැව් 1950ගේ අග්නික 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර:—

මධ්‍යම පළාතේ මහනුවර දිනුක්කයේ පානගේවාහැවේ කොස්සින්න, දෙල්පිටිය සහ තිප්පොල ගම්වල පිහිටි මුල් පලාත් නො. පී. පී. ඒ 1,860වේ ලොව 1 සිට 9 දරණ අ. 31, රූ. 3, ප. 5 මහලටු කොස්සින්නවත්තෙන් කොටසක්.

- අයිතිකරුගේ නම: ලොව 1 සිට 9 දක්වා උරුමල ගල්කැලේවත්තේ ආර්. ඒ. ජෝන්ස්ටන් මහත්මයා
- ලොව 2: අම්පිටියේ කොස්සින්නේ සඳිංවි එච්. කොස්මින් මහත්මයා ආරුමුල් කරයි.
- ලොව 3: අම්පිටියේ මනිගුරුණ ආරම්පිටියේ මේරිනෝනා ආරුමුල් කරයි.
- ලොව 7: අම්පිටියේ කොස්සින්නේ හන්තිලියෙදර හින්අපපු, එම් රත්නසිඳ්, එම් විකිට්අපපු සහ එම් පුන්විතාමි යන අය ආරුමුල් කරති.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සියලු දෙනාම කම් කමින් හෝ ඔවුන්ගේ ලියවිල්ලකින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ගේ අගෝස්තු මස 25වෙනි දින පෙරවරු 10ට මහනුවර කවිවේදියේ දී මා සම්මුඛව පිය යුතුයි.

කවද වම් 1953ක්වූ අගෝස්තු මස 18වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත්, එක් ඉඩම් ලබාගැනීම සඳහා වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු හැටිත් මා මේක (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක්වූ ජූලි මස 6වෙනි දින මහනුවර කවිවේදියේ දිස.

ම. රේන් රයිඩ්, මහනුවර දිනුක්කයේ අණුවේ උප ඒජන්තතුමා.

අණුවේ කටයුත්තකට, එනම්:—නාලන්දමය ඒලාග ව්‍යාපාරය පිණිස මෙහි පහත සඳහන්වෙන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරන පිණිස “203 පරිවර්දයේ ඉඩම් ලබාගැනීමේ අඥාපනතේ” පස්වෙනි කාණ්ඩයේ කරනිමෙන ප.ගාර්තුම්වල ප්‍රකාරයට කාඩ්කම් හා ඉඩම් පිළිබඳ ඇමතිතුමාගෙන් නිසිආකාර මට් අණ ලැබී තිබේ. ඒ ඉඩම් නම්:—

නො.	ඉඩමේ නම	අම්සාන සම් සිතියමේ නො. 35, අතිරේක නො. 1.	ගම්—දෙමැදබිස	ප්‍රමාණය, අ. රූ. ප.
265	උඩගෙදරවත්ත	හීස් ඉඩම, අවුරුදු 50ක පමණ සියලුලාගසක් සහ කොස් ගසක්ද, අවුරුදු 15ක කැකුනගස් 3ක් සහ අවුරුදු 3ක කොසෙල් පඳුරු 2ක්ද තිබේ	අයිතිකම්කරුවන්ගේ නම අදිකාරම්නාගේක මුදියන්සෙලාගේ කරුණතිලක සහ එම් පිංචිඅම්මා	0 1 6
266	එම්	අවුරුදු 50ක් පමණ ඇති කොස්ගස් 2ක් ඇති ඉඩම	මැල්ලවගෙදර අබේරත්න, එම් උක්කු බණ්ඩා, එම් පුංචිඳුල	0 0 15
267	මැල්ලවගෙදර වත්ත	අවුරුදු 50ක් පමණ ඇති කොස්ගසක් සහ පොල් ගසක්ද; අවුරුදු 3ක් පමණ ඇති පුවක් පැල ගසක්ද ඇති ඉඩම	මැල්ලවගෙදර ඕංගිට්බණ්ඩා	0 0 7
268	දුකුම්බලාගමවත්ත	අවුරුදු 50ක් පමණ ඇති පොල්ගසක් සහ අවුරුදු 25ක් පමණ ඇති ජම්බෝලගසක්ද තිබෙන වත්ත	මැල්ලවගෙදර අබේරත්න	0 0 6

නො. (No.)	ඉඩමේ නම (Name of Land)	විස්තර (Description)	අයිතිකම්කීර්තනා (Tenure)	ඉඩම්, අ. රු. ප. (Area, Sq. Rds.)
269	මැල්ලවගෙදරවත්ත	අවුරුදු 40ක් පමණ ඇති පොල්ගස් 2ක්ද, අවුරුදු 4ක් පමණ ඇති පුර්ණගස් 3ක්ද, අවුරුදු 3ක් පමණ ඇති කොසෙල්පඳුරු 8ක් සහ පොල්අතු වසනලද මැව් බිත්ති ඇති ගෙයක්ද තිබෙන වත්ත	අදිකාරම් නායක මුදියන්සේලාගේ මෙරරත්න	0 0 14
270	දුක්ඛමලාගහමුවත්ත	පොල්වත්ත, අවුරුදු 40ක කොස්ගස් 4ක්ද, අවුරුදු 30ක පොල්ගස් 4ක්ද, අවුරුදු 10ක පොල්ගස් 3ක්ද, අවුරුදු 8ක කිතුල්ගස් 4ක්ද, අවුරුදු 8ක උකාච්චගස් 5ක්ද, අවුරුදු 15ක පුර්ණගස් 13ක් සහ ගත්පුරිස ගසක්ද, අවුරුදු 10ක හල්මල්ලගස් 2ක්ද, අවුරුදු 3ක කොසෙල් පඳුරු 26ක් සහ පොල්අතු සෙවිලිකරනලද මැව් බිම්මකින් සාදා ඇති ගෙයක්ද තිබේ	මැල්ලවගෙදර පුංචිරල	0 1 9
271	එම	අවුරුදු 40ක් පමණ ඇති පොල්ගස් 5ක්ද, කොස් ගස් 6ක්ද, මිහසක්ද ඇති වත්ත	මැල්ලවගෙදර ලොකු විංචිරි බණ්ඩා, එම උක්කුමැණිකා, එම උක්කුබණ්ඩා, එම විංචිරි අම්මා, එම පුංචිරල, එම විංචිරි බණ්ඩා සහ එම කුරුණිකා	0 1 7
272	දුක්ඛමලාගහවත්ත	පොල්වත්ත, අවුරුදු 40ක් පමණ ඇති පොල් ගස් 13ක්ද, කොස්ගස් 7ක්ද, අම්මසක්ද, අවුරුදු 2ක් පමණ ඇති අම් පැලයක්ද, උකාසෙල්පඳුරු 4ක් සහ මැව් බිම්මකින් සාදනලද පොල්අතු වසනලද ගෙයක්ද තිබේ	මැල්ලවගෙදර උක්කුබණ්ඩා, එම විංචිරි බණ්ඩා සහ බණ්ඩා, ගෙයට මැල්ලව ගෙදර විංචිරිබණ්ඩා පමණක් අයිති කම් කියයි	0 0 34
273	ලෝචගහමුවත්ත	වත්ත, අවුරුදු 30ක් පමණ ඇති කොස්ගස් 10ක්ද, අම්මගස් 3ක් සහ පොල්ගස් 3ක්ද තිබේ	අදිකාරම් නායක මුදියන්සේලාගේ විංචිරි අම්මා සහ එම ලොකුමැණිකා	0 0 13
274	එම	පොල්වත්ත, අවුරුදු 40ක් පමණ ඇති පොල් ගස් 2ක්ද, කොස්ගසක් සහ මැව් බිම්මකින් සාදනලද පොල්අතු වසනලද ගෙයක්ද තිබේ	මැල්ලවගෙදර උක්කුමැණිකා සහ උක්කුබණ්ඩා	0 0 21
275	එම	පොල්වත්ත, අවුරුදු 40ක් පමණ ඇති පොල් ගස් 4ක්ද, කොස්ගසක් සහ අවුරුදු 15ක දිවුල්ගසක්ද තිබේ	මැල්ලවගෙදර උක්කුමැණිකා සහ එම උක්කුබණ්ඩා, එවන්ඩු කොටස	0 0 29
276	සල්ගොඩගෙන	පිටිය	අදිකාරම් මුදියන්සේලාගේ කරුණතිලක, එවන්ඩු කොටස	0 0 11
277	එම	ගෙන	අදිකාරම් නායක මුදියන්සේලාගේ කරුණතිලක	0 1 25
278	බග්ගාමුවත්ත	ගන්න, අවුරුදු 8ක් පමණ ඇති පුර්ණගස් 3ක් සහ උණපඳුරක් තිබේ	මැල්ලව මුදියන්සේලාගෙදර ගසෝ මැණිකා	0 3 16
280	මිල්ලගහමුවත්ත	පොල්වත්ත, අවුරුදු 30ක් පමණ ඇති පොල් ගස් 30ක්ද, කොස්ගස් 6ක්ද, අම්මසක් සහ සීයම්ලාගස් දෙකක්ද, අවුරුදු 10ක් පමණ ඇති දිවුල්ගසක්ද, බෙලිගස් 3ක් සහ දෙමම් ගසක්ද තිබේ	මිල්ලවගෙදර විංචිරිබණ්ඩා, එම උක්කු මැණිකා සහ එම කරුණවති	0 1 12
281	එම	පොල්වත්ත, අවුරුදු 40ක් පමණ ඇති පොල් ගස් 13ක්ද, අම්මගස් 2ක්ද, කොස්ගස් 16ක්ද, අවුරුදු 15ක මිහසක්ද, අවුරුදු 6ක පුර්ණගස් 2ක්ද, අවුරුදු 5ක මුලත්මැල් 6ක්ද, අවුරුදු 4ක ගම්මිරිස්මැලක්ද, අවුරුදු 3ක් පමණ ඇති පොල් පැල 13ක්ද, අවුරුදු 3ක් පමණ ඇති කොසෙල් පඳුරු 70ක් සහ මැව් බිම්ම ඇති අතු වසනලද ගෙයක්ද තිබේ	මිල්ලවගෙදර කුරුණිකා	0 1 39
282	බෝගහමෙල, වීරගහ ගොඩ	මඩකුමුර සහ පිටිය	අදිකාරම් නායක මුදියන්සේලාගේ විංචිරිඅම්මා සහ එම ලොකුමැණිකා, අ. රු. ප. මඩකුමුර .. 0 2 15 පිටිය ... 0 0 30 එකතුව .. 0 3 5	0 3 5
283	වීරගහගොඩ	වත්ත, අවුරුදු 6ක් පමණ ඇති දුක්ඛමුල්ල ගස් 6ක්ද, කපුර්ගස් 2ක් සහ පුර්ණගස් 7ක්ද තිබේ	මැල්ලවගෙදර කුරුණිකා, එම උක්කු මැණිකා, එම විංචිරිබණ්ඩා සහ එම කරුණවති, නාවුල, පිටුපුටුගොල්ල නමැති ගම් අන්තිම නම සඳහන් අය පදිංචිව සිටිය	0 0 24
284	බෝගහමුව කමහ	කමහ, අවුරුදු 50ක් පමණ ඇති සීයම්ලාගසක් සහ අවුරුදු 10ක් පමණ ඇති පුර්ණගස් 4ක්ද තිබේ	අදිකාරම් නායක මුදියන්සේලාගේ මෙරරත්න, එම කුරුණිකා (හිටිපු අරවිච්චි) සහ මිල්ලව මුදියන්සේලාගේ බණ්ඩාරල (මෙල්ලිදගේ)	0 0 20
285	ඇහැටුගහගොඩකුමුර	මඩකුමුර, අවුරුදු 40ක් පමණ ඇති මිහසක් ඇත (සාද නරක්වී ඇත)	අදිකාරම් නායක මුදියන්සේලාගේ කරුණතිලක සහ එම පිංචිඅම්මා	0 2 15
286	බෝගහමෙල ගොඩකුමුර	මිහස මඩකුමුර	මැල්ලවගෙදර කිරිමැණිකා, එම විංචිරි අම්මා	0 1 15
287	බෝගහමෙල ඒදකඩ මුවකුමුර	මඩකුමුර, අවුරුදු 15ක් පමණ ඇති අම් ගසක් සහ මිහසක් තිබේ	මැල්ලවගෙදර උක්කුඅම්මා, එම විංචිරි බණ්ඩා, එම කුරුණිකා සහ එම කරුණ	1 1 29

නො. (No.)	ඉඩමේ නම (Name of Land)	විස්තර (Description)	ආසන්නතමයන්ගේ නම (Name of Nearest Land)	ප්‍රමාණය, අ.ර.ප. (Area, A.R.P.)
288	බෝගමවෙල කබර භෝගියන්ගේකුඹුර	මඩකුඹුර	මැල්ලවගෙදර උක්කුබණ්ඩා, එම පුංචි රල, එම කඵබණ්ඩා සහ එම භිංහිරි අම්මා	0 0 19
289	එම	එම	මැල්ලවගෙදර උක්කුමැණිකා සහ එම භිංහිරිණ්ඩා	0 0 13
290	එම	එම	මැල්ලවගෙදර මුදියන්සේලාගේ උක්කුබණ්ඩා	0 0 9
291	එම	එම	මැල්ලවගෙදර උක්කුබණ්ඩා, එම පුංචි රල, එම කඵබණ්ඩා සහ එම භිංහිරි අම්මා	0 0 23
292	බෝගමවෙල මැදබිඳි දරපැල සහ බෝගම භෝගියවෙල	එම	මැල්ලවගෙදර මුදියන්සේලාගේ බණ්ඩා රල මෙල්විදුනේ සහ එම සසෝ මැණිකා	0 3 2
293	බෝගමභෝගිය	එම	මැල්ලවගෙදර අංචිරත්න, එම විකිරි බණ්ඩා, එම කඵබණ්ඩා, එම පුංචි බණ්ඩා සහ එම රම්බණ්ඩා	0 0 15
294	බෝගමවෙල ම ගලේ කුඹුර	එම	එම	0 0 29
295	බෝගමවෙල කබර, භෝගියන්ගේකුඹුර	එම	අදිකාරමිනායක මුදියන්සේලාගේ කරුණතිලක	0 1 30
296	එම	එම	මැල්ලවගෙදර භිංහිරිඅම්මා	0 2 5
297	බෝගමවෙල ම ගලේ කුඹුර	එම	මැල්ලව මුදියන්සේලාගෙදර බණ්ඩරල මෙල්විදුනේ	0 2 12
298	බෝගමවෙල සක්කුර මහල	එම	මැල්ලවගෙදර උක්කුබණ්ඩා සහ එම පුංචි රල	0 3 20
299	බෝගමවෙල මුදුමෙල	එම	අදිකාරමිනායක මුදියන්සේලාගේ කරුණතිලක සහ එම පිංචිඅම්මා	0 3 16
300	බෝගමවෙල මුන් වලේකුඹුර	එම	මැල්ලවගෙදර අංචිරත්න, එම විකිරි බණ්ඩා, එම කඵබණ්ඩා සහ එම පුංචි බණ්ඩා	0 0 10
301	බෝගමවෙල මුදුමෙල	එම	අදිකාරමිනායක මුදියන්සේලාගේ කරුණතිලක	0 0 32
302	බෝගමවෙල	එම	මැල්ලව මුදියන්සේලාගේ බණ්ඩරල මෙල්විදුනේ සහ මැල්ලව මුදියන්සේලාගේ උක්කුමැණිකා	0 1 24
303	මුදුමෙලගේන	එක්ක, මාස 3ක් පමණ ඇති කෙසෙල්පදුරු 10ක් තිබේ	අදිකාරමිනායක මුදියන්සේලාගේ කරුණතිලක සහ එම පිංචිඅම්මා	0 0 3
306	කඵදකුඹුර	මඩකුඹුර	මැල්ලවගෙදර උක්කු අම්මා, එම භිංහිරි බණ්ඩා, එම පුංචි රල සහ එම කඵබණ්ඩා	0 1 25
307	කඵන්දකුඹුරේ මිත්ත	පොල්මිත්ත, අවුරුදු 6ක් පමණ ඇති පොල් ගසක්ද, කොස්ගස් 3ක්ද, කිතුල්ගසක් සහ පුවක්ගස් 4ක්ද තිබේ	මැල්ලවගෙදර උක්කුබණ්ඩා, එම භිංහිරි අම්මා, එම පුංචි රල සහ එම කඵබණ්ඩා	0 0 3
309	කොකිවියවෙල කඵද කුඹුර, කඵදකුඹුරේ පිල්ලුව	මඩකුඹුර සහ ගේන	අදිකාරමිනායක මුදියන්සේලාගේ කරුණතිලක සහ අදිකාරමිනායක මුදියන්සේලාගේ පිංචි අම්මා, අ.ර.ප. මඩකුඹුර .. 0 2 1 ගේන .. 0 0 2 එකතුව .. 0 2 3	0 2 3
310	කොකිවියවෙල	මඩකුඹුර	කෝරළේගෙදර උක්කුඅම්මා සහ එම පුංචි රල	0 1 9
311	එම	එම	කෝරළේගෙදර අල්පුහාමි	0 0 26
				එකතුව .. 14 0 20

එමැතිව ඉඩම් ආසන්නතමයන්ගේ මිඳුමෙල කලාපයේ නිවෙහ වෙ පොදු ජනයාට දනගැනීම සඳහා හසලවෙති වගන්තියේ මිනුමකර නිවෙහ හැවියම මෙසින් දැනුම් දෙමි.

ඉහත කී ඉඩම්වලට ආසන්නතමයන්ගේ මිඳුමෙල කලාපයේ නිවෙහ වෙ පොදු ජනයාට දනගැනීම සඳහා හසලවෙති වගන්තියේ මිනුමකර නිවෙහ හැවියම මෙසින් දැනුම් දෙමි. ඉහත කී ඉඩම්වලට ආසන්නතමයන්ගේ මිඳුමෙල කලාපයේ නිවෙහ වෙ පොදු ජනයාට දනගැනීම සඳහා හසලවෙති වගන්තියේ මිනුමකර නිවෙහ හැවියම මෙසින් දැනුම් දෙමි.

මි 1953ක්වූ ජූලි මස 4 වැනි දින මාතලේ කවිචේරියේදී. ඒ. ආර්. රත්නවෙල් මාතලේ ආණ්ඩුමේලයේ ජ්‍යෙෂ්ඨ ජ්‍යෙෂ්ඨ නිලධාරී.

සම්බන්ධ අංකය LP. 6516.

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමකි

පොදු කවුලුන්ගේ සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටිමි. ඒ./ලංකාමෝදර රජගේ කණිටු පාසැල සඳහා—

නො. (No.)	ඉඩමේ නම (Name of Land)	විස්තර (Description)	ආසන්නතමයන්ගේ නම (Name of Nearest Land)	ප්‍රමාණය, අ.ර.ප. (Area, A.R.P.)
1	කොක්-මිත්ත	අවුරුදු 50 වසර ඇති පොල් ගස කොස් ගසක්ද, සීර ගෙයක්ද, නාමිකාලික ගෙයක්ද, මුදුක් සහ අඹපාරකින් කොටසක්ද තිබේ	හබිරිපුම්, ලංකාමෝදර පදිංචි අමරමිර මිදුනේ කොකානගේ හිත්තිහාමි සහ සෝ. බබ්ලිව්. ඇල්මිනිස් පිල්ලා	1 0 8.2
				එකතුව .. 1 0 8.2

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසියම් සිවිත සියලුදෙනාම නම් නමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලපැවැත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ අගෝස්තු මස 10 වැනි දින පෙරවරු 9.30 ට භාලේලේ කවිචේරියේදී මා සම්මුඛ විභාෂණයකි.

නවද වම් 1953ක්වූ අගෝස්තු මස 3 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැරීන් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම්දිය යුතුයි.

වම් 1953ක්වූ ජූලි මස 6 වැනි දින භාලේලේ කවිචේරියේදීය.

සී. විස්වාසම්,
භාලු දිසානායකයන්ගේ අණුවේ උප ඒජන්තතුමා.
සම්බන්ධ අංකය : L.P. 6414

1950 අගෝස්තු 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ආවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුවේ අදහස්කරන බැවින් 1950 අගෝස්තු 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි. ඒ/කලෙස අවගත අණුවේ කණිනි පාඨශාලාව සඳහා—

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

නො.	ඉඩමේ නම	විස්තර	මුලික සිතියමේ නො. A 1,460.	ගම්—මිගොඩ.	අයිතිකම්කීන්ගේ නම	ප්‍රමාණය, අ.රු.ප.
1	එළක්කැවිය	අවුරුදු 30 මිසය ඇති ටොල් ඉඩම	භාලේලේ-මාහලේලේ, "සර්කියුලර් පාරේ"	කේ. පීලියම්	4 3 21	
2	එම	එම	එම	එම	0 3 2.5	
එකතුව						5 2 23 5

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසියම් සිවිත සියලුදෙනාම නම් නමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලපැවැත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ අගෝස්තු මස 10 වැනි දින පෙරවරු 10 ට භාලේලේ කවිචේරියේදී මා සම්මුඛ විභාෂණයකි.

නවද වම් 1953ක්වූ අගෝස්තු 3 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැරීන් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම්දිය යුතුයි.

වම් 1953ක්වූ ජූලි මස 3 වැනි දින භාලේලේ කවිචේරියේදීය.

සී. විස්වාසම්,
භාලු දිසානායකයන්ගේ අණුවේ උප ඒජන්තතුමා.
සම්බන්ධ නම්වරය L.P. 6515.

1950 අගෝස්තු 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ආවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට අණුවේ අදහස්කරන බැවින් 1950 අගෝස්තු 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි. ඒ/මත්තෙන් මා සම්බන්ධ රජයේ පාසැලට පිදුම් කැනීම සඳහා,

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

නො.	ඉඩමේ නම	විස්තර	මුලික සිතියමේ නම්වරය A 1,444.	ගම්—අත්ගොඩ	අයිතිකම්කීන්ගේ නම	ප්‍රමාණය, අ.රු.ප.
1	මගවත්ත	ටොල්ගස් 3 ක්ද, දෙල්ගස් 6 ක්ද, මාරුගස් 2 ක් සහ (බිම්) කනිනලද පිදුම් ඇති අවුරුදු 50 වූ ඉඩම	බෙන්කොට කෝමල ඒවුගම් බැද්දේපිනාන සහ අර්නෝලිස් බැද්දේපිනාන, බෙන්කොට, බෝබිමිච්චේ ඒවුගම් බැද්දේපිනාන, බෙන්කොට අංගොඩ ගු. කේ. ඩී. ඩී. ඒ. කරුණරත්න, ඒ. පී. පොඹුනෝන කරුණරත්න, ඒ. පී. මුලුසේන කරුණරත්න, එච්. කේ. පොඹුඅප්පුහාමි, බෙන්කොට, පහුරුමුල්ලේ වෙලිකිර එලියබැත් අල්විස් සහ දෙසිලිනිකපේ ඒමා සිරිමාන, මේ අග පොදුවේ වූ කිසිදීනි	0 0 9.2		
2	එම	ටොල්ගස් 2 ක් සහ දෙල් ගස් 2 ක් ඇති අවුරුදු 50 වූ ඉඩම	එම	එම	0 0 3.6	
එකතුව						0 0 12.8

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසියම් සිවිත සියලුදෙනාම නම් නමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලපැවැත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ අගෝස්තු මස 12 වැනි දින පෙරවරු 10.0 ට මාහලේලේ කවිචේරියේදී මා සම්මුඛ විභාෂණයකි.

නවද වම් 1953ක්වූ අගෝස්තු මස 5 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැරීන් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම්දිය යුතුයි.

වම් 1953ක්වූ ජූලි මස 3 වැනි දින භාලේලේ කවිචේරියේදීය.

සී. විස්වාසම්,
භාලු දිසානායකයන්ගේ අණුවේ උප ඒජන්තතුමා.
සම්බන්ධ අංකය L. P. 6435.

1950 අගෝස්තු 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ආවශ්‍ය පහත දැක්වෙන රජයේ ඉඩමෙහි බදු උරුමය ලබාගැනීමට රජය අදහස් කරන බැවින් 1950 අගෝස්තු 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි. ඒ/ඉහලතරාම රජයේ සම්පාත මිශ්‍ර පාඨශාලාව සඳහා

බදු උරුමය ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර :—

නො.	ඉඩමේ නම	විස්තර	මුලික සිතියමේ නම්වරය A 254.	ගම්—ඉහල	අයිතිකම්කීන්ගේ නම	ප්‍රමාණය, අ.රු.ප.
57	කලාව	ඉඩමෙහි බිම්මෙන් බදුනලද පිදුම්ද, බැම්මෙන් බදුනලද වැසිකිලියක්ද, බැම්මෙන් බදු උරුමයෙහි ලිකුණ කොස්ද, නාවකාලික පොල්අතු මවු වක්ද, අවුරුදු 3-5 දක්වා වූ අඹගස් 12 ක්ද, අවුරුදු 5-15 වූ පොල්ගස් 59 ක්ද, කොස්ගස් 12 ක්ද, දෙසිලිය 4 ක්ද, දෙබිලිය 18 ක්ද, අවුරුදු 1-15 වූ පුත්තල 90 ක්ද, අවුරුදු 5 වූ අඹදල්ලාගස් ක්ද, අවුරුදු 15 වූ මුරුගාගස් ක්ද, අවුරුදු 10 දෙල්ගස් ක්ද, අවුරුදු 3 වූ හිලියාගස් ක්ද, අවුරුදු 5 වූ දෙර්මිගස් ක්ද, අවුරුදු 5 වූ දෙල්ගස් ක්ද, අවුරුදු 2-4 වූ කෝපිපැල 3 ක්ද, අවුරුදු 5-7 වූ ඇහැලගස් 2 ක්ද, අවුරුදු 10 වූ රවුමන්ගස් ක්ද, අවුරුදු 3-5 වූ මවුගස් 2 ක්ද, කුරුඳු පඳුරු 15 ක් සහ කොසෙල් පඳුරු 3 ක් කිච්චි	A 254.	ඉහල	රජය, නලාවේ අර්. අර්. ද අල්විස් මහත් මයාට බදු උරුමය අයිතිය	0 3 31

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා නිසා සිටින සියලුදෙනාම තම නමන් හෝ ඔවුන්ගේ නමින් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1953ක්වූ අගෝස්තු මස 14 වැනි දින පෙරවරු 9 30ට හාල්ලේ කවිවේරියේදී මා සම්මුඛව පෙනී සිටිය යුතුයි.

තවද එම 1953ක්වූ අගෝස්තු මස 7 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායයන් එක් ඉඩම් ලබාගැනීම සඳහා වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි.

එම 1953ක්වූ ජූනි මස 6වෙනි දින හාල්ලේ කවිවේරියේදීය.

සී. විජමාසම්,
ගාලු දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

සබ්බණි හො. L. P. 6465.

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි මහත්තිය යටතේ වූ දත්විමසි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි මහත්තියේ (1) වැනි උප මහත්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටිමි. ඒ/දන්ගහමිල ජපයේ සහාය මුහුණ පාතිසාරාම සඳහා—

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර :—

නො.	ඉඩමේ නම	මුලික සිතියමේ හො. A 1,454. ගම්—දන්ගහමිල උතුර විස්තර	අයිතිකම්කීයන්ගේ අයිතිකම්කීයන්ගේ නාම	ප්‍රමාණය, අ.රු.ප.
1	ගොරකහමවත්ත	ඉඩමෙහි අවුරුදු 1-2 වශය ඇති රබර්ගස් 44ක්ද, අවුරුදු 2-20 කිතුල්ගස් 21ක්ද, අවුරුදු 5-10 දක්වාමු දෙහිගස් 2ක්ද, අවුරුදු 5-15 දක්වාමු මුල් පැද්දගස් 15ක්ද, අවුරුදු 10-40 දක්වාමු ගොඹපර ගස් 21ක්ද, අවුරුදු 3-20 දක්වාමු පොල්ගස් 24ක්ද, අවුරුදු 3-60 දක්වාමු කොස්ගස් 12ක්ද, අවුරුදු 20-50 දක්වාමු කොටහෙලගස් 4ක්ද, අවුරුදු 15ක්වූ ගොරකාහසක්ද, අවුරුදු 10-40 දක්වාමු දෙල්ගස් 3ක්ද, අවුරුදු 10ක්වූ පැපලිගස් 1ක්ද, අවුරුදු 3-15 දක්වාමු දළුමගස් 5ක්ද, අවුරුදු 5-50 දක්වාමු මිල්ලගස් 2ක්ද, අවුරුදු 5-15 දක්වාමු ආම්බස් 3ක්ද, අවුරුදු 3-15 වූ පුම්බස් 5ක්ද, අවුරුදු 5-15 දක්වාමු දෙහිගස් 6ක්ද, අවුරුදු 20ක්වූ මුරුංගාගස් 1ක් සහ කුරුඳුපවුරු 1,300ක් පමණ තිබේ	මතුගෙදර දන්ගහමිල පදිංචි අයි. සී. එරෝලිස් මහතා	0 3 10.2
2	දෙල්ගමවත්ත	කුරුඳු ඉඩමෙහි අවුරුදු 3-5 දක්වාමු පොල්ගස් 4ක්ද, අවුරුදු 50 වූ පොල්ගසක්ද, අවුරුදු 15 වූ බෙලිගසක්ද, අවුරුදු 15-25 දක්වාමු කඳුගස් 2ක්ද, අවුරුදු 15 වූ අම්බසක්ද තිබේ	මතුගෙදර දන්ගහමිල අයි. සී. මැලිවිමො මහත්මිය	0 1 23.4
3	ගොඹුල්ලෙටු බවත්ත ගොරකාහමවත්ත	ඉඩමෙහි අවුරුදු 15-40 දක්වාමු පොල්ගස් 7ක්ද, අවුරුදු 50 වූ කොස්ගසක්ද, අවුරුදු 20 වූ කිතුල්ගස් 2ක්ද, අවුරුදු 15 වූ පුම්බස් 5ක්ද තිබේ	මතුගෙදර දන්ගහමිල ගණ. සී. ගොසනේරිස් සහ ගණ. සී. ජේම්ස්ගේ මහත්වරු එකතුව ..	0 0 15.2 1 1 8.8

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා නිසා සිටින සියලුදෙනාම තම නමන් හෝ ඔවුන්ගේ නමින් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ එම 1953ක්වූ අගෝස්තු මස 27 වැනි දින පෙරවරු 10ට අම්බලන්ගොඩ කානායමේදී මා සම්මුඛව පෙනී සිටිය යුතුයි.

තවද එම 1953ක්වූ අගෝස්තු මස 20 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායයන් එක් ඉඩම් ලබාගැනීම සඳහා වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි.

එම 1953ක්වූ ජූනි මස 6වෙනි දින හාල්ලේ කවිවේරියේදීය.

සී. විජමාසම්,
ගාලු දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

L W 3633.

1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි මහත්තිය යටතේ වූ දත්විමසි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි මහත්තියේ (1) වැනි උප මහත්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම් විස්තර :—

නො.	ඉඩමේ නම	මුලික සිතියමේ හො. 10 දරණ අතිරේකය. ගම්—අර්ධවෙල විස්තර	අයිතිකම්කීයන්ගේ නාම	ප්‍රමාණය, අ.රු.ප.
58	මුදුමත්ත (කොට්ඨාස හො. 2ගණ හො. 13 දරණ 'වර්ජනම් නොමරය')	වත්ත, අවුරුදු 12ක් වයහැකි අම්බගසක් සහ සිමෙන්ති මුදුමක් තිබේ මුදු මහර සහායෙන් කරවන ලද්දකි	දිසානායක මුදුමාන්ගේලාගේ සුදුබාමා, අර්ධවෙල, බදුල්ල	0 0 6.5

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා නිසා සිටින සියලුදෙනාම තම නමන් හෝ ඔවුන්ගේ නමින් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ එම 1953ක්වූ අගෝස්තු මස 27 වැනි දින උදේ 10 වේලාවට බදුලු කවිවේරියේදී මා සම්මුඛව පෙනී සිටිය යුතුයි.

තවද එම 1953ක්වූ අගෝස්තු මස 20වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායයන්, එක් ඉඩම් ලබාගැනීම සඳහා වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරයන්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිලකින් දැනුම්දිය යුතුයි. උරුමය සම්බන්ධ සියලුම බවපු නිරප්පු මා වෙත විභාගයේදී ඉදිරිපත්කළ යුතුයි.

එම 1953ක්වූ ජූනි මස 30වෙනි දින බදුලු කවිවේරියේදීය.

ඒ. අයි. මොඩිස්ට්,
උරුම පළාතේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

L W 3667.

1950෨෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ආවර්ෂ පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950෨෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර.—

නො. ෧෩.	ඉඩමේ නම	විස්තර	අංක 3 දරණ අතිරේක 2-නො. 39 දරණ අන්තිම ගම් සිතියම. ගම්—කටුගල්ල	ප්‍රමාණය, අ.ර. ප.
26	ගල්ගොඩොස්පහන .. පහන	..	සීමාසහිත වැලිමඩ හෝ සමාගම, වැලිමඩ, ඒජන්තවරු: 2 3 39.6	
			සීමාසහිත හෝ වෝලන් සමාගම, කොළඹ	

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ අගෝස්තු මස 28 වැනි දින උදේ 10 ව මේලාවට බදුලු කවිවේරියේදී මා සම්මුඛව පෙනී සිටිය යුතුයි.

තවද වම් 1953ක්වූ අගෝස්තු මස 21 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායමත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කාරුණික පිළිබඳ විස්තරත්, මත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා මේක (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි. උරුමය සම්බන්ධව සියලුම බඳුන් තීරණය මා මේක විභාගයේදී ඉදිරිපත් කළ යුතුයි.

වම් 1953ක්වූ ජූනි මස 30 වැනි දින බදුලු කවිවේරියේදීය. ඒ. අයි. මොහිඩින්, උච්ච පළාතේ ආණ්ඩුමේ උප ඒජන්තතුමා.

LW. 3600.

1950෨෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ආවර්ෂ පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950෨෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර.—

නො. ෧.	ඉඩමේ නම	විස්තර	P. P. A 265. ගම්—පිලිපොත්තම	ප්‍රමාණය, අ.ර. ප.
1	ගො: වූ ක් න අ ර ම, වරිපනම් ෧෩. 14/5 කොටසක්, ජප්ප් හිල් පාර	..	වීරසිංහ මුදියන්සේලාගේ සුදුසාඩා, උතුරුසහගම මත්තේගෙදර. පිංඤ්ච, බදුල්ල හහ වීරසිංහ මුදියන්සේලාගේ කිරිසිංඛා, නානුකාර බංගලාම්, ජප්ප් හිල්, බදුල්ල	0 0 0.5
2	නන්දේඅරම, වරිපනම් ෧෩. 14/4 කොටසක්, ජප්ප් හිල් පාර	..	ඇල්. සී. සී. වකිගණේකර, බැමේරියාවත්ත, පස්සර	0 0 1.8

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ අගෝස්තු මස 28 වැනි දින ගම් 2.30 හේ මේලාවට බදුලු කවිවේරියේදී මා සම්මුඛව පෙනී සිටිය යුතුයි.

තවද වම් 1953ක්වූ අගෝස්තු මස 21 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායමත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කාරුණික පිළිබඳ විස්තරත්, මත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා මේක (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි. උරුමය සම්බන්ධව සියලුම බඳුන් තීරණය මා මේක විභාගයේදී ඉදිරිපත් කළ යුතුයි.

වම් 1953ක්වූ ජූනි මස 30 වැනි දින බදුලු කවිවේරියේදීය. ඒ. අයි. මොහිඩින්, උච්ච පළාතේ ආණ්ඩුමේ උප ඒජන්තතුමා.

අංකය: ෧෪/෪/2558/ඇල්. ඇම්. 5492.

1950෨෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත. 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා ආවර්ෂ පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950෨෪ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර.—

නො. ෧.	ඉඩමේ නම	විස්තර	අංක ෪ 766 දරණ මුල් සැලැස්ම. ගම්—අරමේගම	ප්‍රමාණය, අ.ර. ප.
1	කපුගහමුලවත්ත	අච්චුල්ල 15 බැගින් වයස්වූ පොල්කඳ 57කද. කෑගල්ලේ දුලුවල පාදම් බඩලිච්චි. ඇම්. සී. 0 3 4.3 කොහෙල් පඳුරුද ඇති ඉඩම	සෙනෙවිරත්න	0 3 4.3
			එකතු වූ	0 3 4.3

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතා කිසිවක් සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1953ක්වූ අගෝස්තු මස 28 වැනි දින පෙරවරු 9 ව. කෑගල්ලේ කවිවේරියේදී මා සම්මුඛව පෙනී සිටිය යුතුයි.

තවද වම් 1953 අගෝස්තු මස 21 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහායමත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වත්දී ඉල්ලීමට ඇති කාරුණික පිළිබඳ විස්තරත්, මත්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටිත් මා මේක (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලිවලින් දැනුම් දිය යුතුයි.

වම් 1953ක්වූ ජූලි මස 1 වැනි දින කෑගල්ලේ කවිවේරියේදීය. ඇම්. ජී. ඩී. බඩලිච්චි. සේරසිංහ, කෑගල්ල දිගුකිකුණේ ආණ්ඩුමේ උප ඒජන්තතුමා.

**නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවත් සඳහා
ආණ්ඩුවට ඉඩම් ගැනීම**

L. D.—B 49/50.

No. LD. 4620/LRO/APL 4766/J/LLD/2403.

1950 ආ.ක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් බස්වත් රේන් රයිප් වන මම, 1950 ආ.ක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප උද්ධමනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පහත යටතේ 1942 ආ.ක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවත් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස්කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් බඩනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි;
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) මි 1953 ක්වු අගෝස්තු මස 18 වන දින ප්‍රවිෂ්ට 10 ට මහනුවර කවුච්චියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව උපකී සිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද කමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;

(ආ) කවද එසේ උපකී සිටින නැතැත්තා මි 1953 ක්වු අගෝස්තු මස 11 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල සහාය, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලටම විස්තර යන මේවා මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

මි 1953 ක්වු ජූලි මස 7 වෙනි දින මහනුවර කවුච්චියේදී.

ම. රේන් රයිප්, මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

උප ලේඛනය

මුල් ප්ලාන් නො. A 1,786. ගම—කරමඩ

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ.රු.ප.
1	කුරුකොහේවත්ත .. කේ සහ වලු වගාම, අවුරුදු 3 සිට 50 දක්වා .. ගෙලබියේ පදිංචි කේ. ඩී. අච්චේග ..		1 3 22
		එකතුව ..	1 3 22

ආ.කය: LRO/APL/5615-J/LLD/2950 L P. 6548.

1950 ආ.ක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

ගාලු දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ක්‍රිස්ටෝපර් විස්මාසම් වන මම, 1950 ආ.ක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප උද්ධමනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පහත යටතේ 1942 ආ.ක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවත් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස්කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් බඩනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) මි 1953 ක්වු අගෝස්තු මස 18 වෙනි දින පෙරවරු 9.30 ට කික්කඩුවේ කානායමට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව උපකී සිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද කමන්ගේ (ඒජන්ත) නියෝජිත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි.

(ආ) කවද එසේ උපකී සිටින නැතැත්තා මි 1953 ක්වු අගෝස්තු මස 11 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල සහාය, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලටම විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

මි 1953 ක්වු ජූලි මස 6 වෙනි දින ගාල්ලේ කවුච්චියේදී.

ක්‍රිස්ටෝපර් විස්මාසම්, ගාලු දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

උප ලේඛනය

මුලික සිතියමේ නොවීමට A 1,391. ගම—ගෝනපිනුවල නැගෙනහිර

නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ.රු.ප.
1	කලුවගහවත්ත පොල් ඉඩමෙහි අවුරුදු 50 ක්වු කොස් ගහක් සහ පොල්ගස් 2 ක්ද තිබේ	කික්කඩුවේ ගෝනපිනුවල පදිංචි ලැබුණේවාගේ ජේන් නෝනව, ගෝනපිනුවල නැගෙනහිර පදිංචි කලුඅප්පු මැත්තාදියේ සොයිසගෝන එදිරිව සිටී	0 0 4
2	එම .. අවුරුදු 50 ක්වු පොල් ඉඩම ..	කික්කඩුවේ ගෝනපිනුවල ලැබුණේවාගේ ජේන්ගෝන	1 2 20
3	එම .. එම ..	එම ..	0 0 7
4	එම .. එම ..	එම ..	0 0 8
5	එම .. එම ..	එම ..	2 1 31
		එකතුව ..	4 0 30

L. D.—B 49/50.

ආ.කය: LB. 2194/LRO/APL/5607—J/LLD/317/53.

1950 ආ.ක 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් එම්බන්ඩ් මිනිස්ද විජේනායක වන මම, 1950 ආ.ක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පහත යටතේ 1942 ආ.ක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවත් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස්කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් බඩනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි;

(3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

- (අ) වම් 1953ක්වූ නොමැරුමට මහ රුවෙහි දින පුළුභාග 10ට වාහර කවච්චියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනීසිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද නමින්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
- (ආ) තවද එසේ පෙනීසිටින නැතත්තා මිසින් වම් 1953ක්වූ බන්කෝබර් මහ 30වෙනි දින හෝ ඊට පුළුඹ හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල සහිතව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන මිසිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

වම් 1953ක්වූ ජූලි මස 7වෙනි දින
වාහර කවච්චියේ දිග.

ඊ. ඇම්. මිලේනායක,
වාහර දිනුකකගේ අණුවම් උප ඒජන්තතුමා.

උප ලේඛනය

මූලික ජලාගයේ නො. A 1,443. ගම්—හෙව්වියවෙල

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කියත්තා	ප්‍රමාණය, අ.රූ.ප.
1	අත්මගේවත්ත	පොල්, කොස්, දෙල් සහ පුළුක්ගස්ද, නාමකාලික ගොඩනැගිල්ලක්ද නිබෙන වත්තක්	කෝරලගේ සිරිසාමි, හෙව්වියවෙල අන්දරයාස්, කිරිත්දමගින් ඉහල	2 1 23 එකතුව .. 2 1 23

L. D.—B 49/50

LA/LRO/53/18/LRO/APL 3637/J/LLD/174/53.

1950 අංක 9 දරණ අණුවම් ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කුරුණෑගල අණුවම් උප ඒජන්ත තැන්පත් ඇන්. ඇන්. ඩී. ජිල්ලා මහ මම, 1950වන අංක 9 දරන ඉඩම් අණුවම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ අඟුපනතේ අවශ්‍යතාවන් සඳහා අණුවම් ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

- (අ) වම් 1953ක්වූ අගෝස්තු මස 27වෙනි දින පුළුභාග 9.30ට කුරුණෑගල කවච්චියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනීසිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද නමින්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
- (ආ) තවද එසේ පෙනීසිටින නැතත්තා මිසින් වම් 1953ක්වූ අගෝස්තු මස 20වෙනි දින හෝ ඊට පුළුඹ හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල සහිතව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

වම් 1953ක්වූ ජූලි මස 3වෙනි දින
කුරුණෑගල කවච්චියේදිග.

ඇන්. ඇන්. ඩී. ජිල්ලා,
කුරුණෑගල දිනුකකගේ අණුවම් උප ඒජන්තතුමා.

උප ලේඛනය

නො. 394 සහ 395 දරණ අවශ්‍යතා ගම් මැනීමේ පැලැස්මේ 1වෙනි අතිරේකය
ගම්—පහලකඩුගම්පොල සහ මකව

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කියත්තා	ප්‍රමාණය, අ.රූ.ප.
8	රූක්අත්තනගහමුලවත්ත	අවුරුදු 60ක පොල්ගස් 2කින් යුත් පොල්	M. M අරනෝලිස් අප්පු හාටර්, ඉතා මිනවිම්, පහල කඩුගම්පොල, දඹදෙනිය	0 0 4
23	එම	අවුරුදු 25-60ක පොල් ඉඩමක්	එම	2 1 27
				එකතුව .. 2 1 31

L. D.—B 49/50.

LA/LRO/53/21/LRO/APL 5270/J/LLD/224/53.

1950 අංක 9 දරණ අණුවම් ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කුරුණෑගල අණුවම් උප ඒජන්ත තැන්පත් ඇන්. ඇන්. ඩී. ජිල්ලා මහ මම, 1950 අංක 9 දරන ඉඩම් අණුවම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ අඟුපනතේ අවශ්‍යතාවන් සඳහා අණුවම් ගැනීමට අදහස් කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි;
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

- (අ) වම් 1953ක්වූ අගෝස්තු මස 27වෙනි දින පුළුභාග 9.30ට කුරුණෑගල කවච්චියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනීසිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද නමින්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
- (ආ) තවද එසේ පෙනීසිටින නැතත්තා මිසින් වම් 1953ක්වූ අගෝස්තු මස 20වෙනි දින හෝ ඊට පුළුඹ හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල සහිතව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

වම් 1953ක්වූ ජූලි මස 3වෙනි දින
කුරුණෑගල කවච්චියේදිග.

ඇන්. ඇන්. ඩී. ජිල්ලා,
කුරුණෑගල දිනුකකගේ අණුවම් උප ඒජන්තතුමා.

උප ලේඛනය

නො. 479 දරණ අවශ්‍යතා ගම් මැනීමේ පැලැස්මේ 1වෙනි අතිරේකය. ගම්—අඛිබෝව

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කියත්තා	ප්‍රමාණය, අ.රූ.ප.
100	ඉඳුකගේනවත්ත, දූන් ඉල්ලුක් කැලගේනවත්ත	ලීදක් සහිත අවුරුදු 2-50ක පොල් ඉඩමක්	කේ. තෙත්තමහදුරයා, අඛිබෝව, අලවිව	1 3 32
101	එම	අවුරුදු 30ක කොස්ගසක් සහ පොල්පැල 3ක් සහිත පොල් ඉඩමක්	එම	0 0 8
				එකතුව .. 2 0 0

L. D.—B 49/50.

LA/LRO/53/26/LRO/APL/5795/J/LLD/226/53.

1950 අග අග්‍රහණ 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි.

සුරැකුණු දිනුම් කලාපයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත කැන්පන් ඇන්. ඇන්. ඩී. ජිල්ලා වින මම, 1950 අග්‍රහණ 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් මෙහි සඳහන් වන්නේ වන්නේ ලියාගැනීමේ සඳහා මා වෙන අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 (අ) මහ 1953 ක්‍රි. අගෝස්තු මස 27 වෙනි දින ප්‍රථමය 9.30 ට සුරැකුණු කවුච්ටර් පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද කමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එමග යුතුයි;
 (ආ) කවද එසේ පෙනී සිටින නැතැත්තා මිසින් මහ 1953 ක්‍රි. අගෝස්තු මස 20 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල සහාය, මන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන මන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

මහ 1953 ක්‍රි. අගෝස්තු මස 3 වෙනි දින සුරැකුණු කවුච්ටර්ගේ දින.

ඇන්. ඇන්. ඩී. ජිල්ලා, සුරැකුණු දිනුම් කලාපයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

උපලේඛනය

නො. 362 දරන අවසාන ගම් මැණීමේ සැලැස්මේ 2 වෙනි අතිරේකය.	ගම—බෝපිටිය	ප්‍රමාණය, අ. රූ. ප.	
නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	
52	රූකන්නන්ගේ සුමුරු .. සුමුරු ..	P. M. මාර්ල්ස් අප්පුහාමි, මැවැල්විල, බෝපිටිය, ගිරිඋල්ල	1 0 18
53	එම .. එම ..	එම ..	0 0 24
54	මිහඹලුවත්ත .. පොල් සහ පුම්බුන්ගේ මල්ලන් සුන් පොල් ඉඩමක් ..	එම ..	0 0 18
55	එම .. කාවකාලික ගොඩනැගිල්ලකින් සුන් පොල් ඉඩමක්	එම ..	0 1 9
56	එම .. දෙකිගසකින් සුන් පොල් ඉඩමක්	එම ..	0 0 9
		එකතුව	1 2 38

L. D.—B 49/50.

LA/LRO/53/24/LRO/APL/1958/J/LLD/214/53.

1950 අග අග්‍රහණ 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි.

සුරැකුණු දිනුම් කලාපයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත කැන්පන් ඇන්. ඇන්. ඩී. ජිල්ලා වින මම, 1950 අග්‍රහණ 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ.
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් මෙහි සඳහන් වන්නේ වන්නේ ලියාගැනීමේ සඳහා මා වෙන අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 (අ) මහ 1953 ක්‍රි. අගෝස්තු මස 27 වෙනි දින ප්‍රථමය 9.30 ට සුරැකුණු කවුච්ටර් පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද කමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එමග යුතුයි.
 (ආ) කවද එසේ පෙනී සිටින නැතැත්තා මිසින් මහ 1953 ක්‍රි. අගෝස්තු මස 20 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල සහාය, මන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන මන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

මහ 1953 ක්‍රි. අගෝස්තු මස 3 වෙනි දින සුරැකුණු කවුච්ටර්ගේ දින.

ඇන්. ඇන්. ඩී. ජිල්ලා, සුරැකුණු දිනුම් කලාපයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

උපලේඛනය

නො. A 1,224 දරන මුල් ප්ලානය.	ගම—ගෙණේගොඩ	ප්‍රමාණය, අ. රූ. ප.	
නො. ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	
1	අගලේවත්ත නොගොඩ සුලුගමවත්ත .. පොල් අතු සෙම්ලිකරනලද මැටි පැලක් සහ පොල් අතු මඩුවක්	D. D. සිරිමින, ගෙණේගොඩ, තාරම්මල	2 1 2
2	එම .. අවුරුදු 30 කට වඩා ඇති කොස්ගසක් සහ අවුරුදු 30 කට වඩා ඇති පොල්ගස 3 කින් සුන් පොල් ඉඩමක්	එම ..	0 0 8
3	එම .. අවුරුදු 5 ක අම්ඟසක්ද, අවුරුදු 20 ක ගල්ලි ගසක්ද, මිහඹක්ද, කොස්ගසක් සහ අවුරුදු 35 ක පොල්ගසකින් සුන් පොල් ඉඩමක්	එම ..	0 0 9
		එකතුව	2 1 19

L. D.—B 49/50.

LA/LRO/53/22/LRO/APL 5746/J/LLD/193/53.

1950 අග අග්‍රහණ 9 දරණ ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි.

සුරැකුණු දිනුම් කලාපයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත කැන්පන් ඇන්. ඇන්. ඩී. ජිල්ලා වින මම, 1950 අග්‍රහණ 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7 වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ, 1942 අග්‍රහණ 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් මෙහි සඳහන් වන්නේ වන්නේ ලියාගැනීමේ සඳහා මා වෙන අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.

(3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙකුට—

- (අ) මිලී 1953ක්වූ අගෝස්තු මස 27වෙනි දින ප්‍රවෘත්ත 9.30ට කුරුණෑගල කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනීසිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙකු එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
- (ආ) තමද එසේ පෙනී සිටින තැනැත්තා මිසින් මිලී 1953ක්වූ අගෝස්තු මස 20වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, එන්ද්‍රි ලුල්ලා සිටිම පිළිබඳ විස්තර, ඉල්ලන එන්ද්‍රියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

මිලී 1953ක්වූ ජූලි මස 3වෙනි දින
 කුරුණෑගල කවිචේරියේදීය. ඇන්. ඇන්. ඩී. ජේලා,
 කුරුණෑගල දිනත්‍රිත්තයේ අණුවම් උප ඒජන්තතුමා.

උපලේඛනය

නො. A 1,220 මුල් ජලයේ ගම—ඉපුල්ගොඩ

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ.රු.ප.
1	රත්මලගල්ල, මුරුත ගහමුලයේන	අවුරුදු 40ක පොල් ඉඩමක්	ඉන්ගුරුවත්ත, දේවගේ හව්වා, ඉපුල්ගොඩකඟු සහ ලංකාපුරදේවගේ ගුණවර්ධන වැරවැල්ල, ඉපුල්ගොඩකඟු	4 2 27
				එකතුව . 4 2 27

L. D.—B 49/50. LA/LRO/53/16/LRO/APL 5622/J/LLD/184/53.

1950ගේ අංක 9 දරණ අණුවම් ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කුරුණෑගල අණුවම් උප ඒජන්ත තැන්පත් ඇන්. ඇන්. ඩී. ජේලා වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් අණුවම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කුරුණෑ ගැන මෙයින් කල් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උපලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා අණුවම් ගැනීමට අදහස් කරනු ලැබේ,
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් එන්ද්‍රි ලියාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙකුට—

- (අ) මිලී 1953ක්වූ අගෝස්තු මස 31 වැනි දින ප්‍රවෘත්ත 9.30ට කුරුණෑගල කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනීසිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙකු එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
- (ආ) තමද එසේ පෙනී සිටින තැනැත්තා මිසින් මිලී 1953ක්වූ අගෝස්තු මස 24 වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, එන්ද්‍රි ලුල්ලා සිටිම පිළිබඳ විස්තර, ඉල්ලන එන්ද්‍රියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

මිලී 1953ක්වූ ජූලි මස 6වෙනි දින
 කුරුණෑගල කවිචේරියේදීය. ඇන්. ඇන්. ඩී. ජේලා,
 කුරුණෑගල දිනත්‍රිත්තයේ අණුවම් උප ඒජන්තතුමා.

උපලේඛනය

නො. A 216 දරණ අවසාන ගම් මැනීමේ සලැස්මේ 1වෙනි අතිරේකය. ගම—දේනාමා

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ.රු.ප.
24	මෝගහමුලයේන	මැව්වලින් සාදනලද ගොයකින් යුත් අවුරුදු 5-60ක පොල් ඉඩමක්	W. A. දනවර්ධන වීරසිංහ. දේනාමා, මැව්වත්ත ගමේ සහ A. M. මාරුන්සිසිංහයා නො හොත් කීර්තිසේද, දෙකිරිකෑම, මැව්වත්ත ගමේ	1 1 0
25	එම	අවුරුදු 25ක පුමක්ගස් 5ක් සහ අවුරුදු 60ක සහ අවුරුදු 5ක පොල්ගස් 2ක් යුත් පොල් ඉඩමක්	එම	0 0 3
26	එම	අවුරුදු 60ක් පොල්ගස් 2කින් යුත් පොල් ඉඩමක්	එම	0 0 3
27	එම	වතුරවලක් සහිත අවුරුදු 5-60ක පොල් ඉඩමක්	එම	0 1 24
				මුළු එකතුව . 1 2 30

L. D.—B 49/50. LA/LRO/53/24A/LRO/APL 1958A 1958B/LLD 213/53.

1950ගේ අංක 9 දරණ අණුවම් ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කුරුණෑගල අණුවම් උප ඒජන්ත තැන්පත් ඇන්. ඇන්. ඩී. ජේලා වන මම, 1950 අංක 9 දරණ ඉඩම් අණුවම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කුරුණෑ ගැන මෙයින් කල් දෙමි:—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ, 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා අණුවම් ගැනීමට අදහස් කරනු ලැබේ,
- (2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් එන්ද්‍රි ලියාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙකුට—

- (අ) මිලී 1953ක්වූ අගෝස්තු මස 31වෙනි දින ප්‍රවෘත්ත 9.30ට කුරුණෑගල කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනීසිටිය යුතුයි. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද තමන්ගේ ඒජන්ත කෙනෙකු එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;
- (ආ) තමද එසේ පෙනී සිටින තැනැත්තා මිසින් මිලී 1953ක්වූ අගෝස්තු මස 24වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල ස්වභාව, එන්ද්‍රි ලුල්ලා සිටිම පිළිබඳ විස්තර, ඉල්ලන එන්ද්‍රියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

මිලී 1953ක්වූ ජූලි මස 3වෙනි දින
 කුරුණෑගල කවිචේරියේදීය. ඇන්. ඇන්. ඩී. ජේලා,
 කුරුණෑගල දිනත්‍රිත්තයේ අණුවම් උප ඒජන්තතුමා.

උපලේඛනය

නො. A 1,203 දරණ මුල් ජලයේ ගම—පහලගම

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම්කීයන්ගේ	ප්‍රමාණය, අ.රු.ප.
1	දෙසියන්දෙදියකුමුර	කුමුර	J. M. බක්මිමුර, මිවුරු, භාරම්මල	0 1 3
2	එම	එම	එම	0 2 3
3	එම	එම	එම	0 0 17
				එකතුව . 0 3 23

L. D.—B 49/50.

LA/LRO/53/321/LRO/APL 5577/J/LLD/185/53.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි.

කුරුණෑගල ආණ්ඩු මිටි උප ඒජන්ත තැන්පත් ඇන්. ඇන්. ඩී. ජිල්ලා මහ මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවේ ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුව ගැනීමට අදහස් කරනු ලැබේ,
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා මහත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) මිලි 1953 ක්වූ අගෝස්තු මස 31 වැනි දින ප්‍රථමය 9.30ට කුරුණෑගල කවුච්වල පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව ඔපහිසිවිය යුතුය. ගැනුමෙන් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුය,
 - (ආ) තවද එසේ ඔපහිසිවන කැණැත්තා මිසින් මිලි 1953 ක්වූ අගෝස්තු මස 24 වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කවරාගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධ, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා මහත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුය.

මිලි 1953 ක්වූ ජූලි මස 3 වැනි දින කුරුණෑගල කවුච්වලදීය. ඇන්. ඇන්. ඩී. ජිල්ලා, කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩු මිටි උප ඒජන්තතුමා.

උපලේඛනය

නො. 341 දරණ අවසාන ගට වැනිවේ සැලැස්මේ ලේඛන අතිරේකය. ගම්—ඉන්ගරදවුල	විස්තරය	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
30 කුරුණෑගල මහලය, පොල්අතු වවුමකින් නොවසකින් යුත් අවුරුදු 2-35 ක පොල් ඉඩමක්	කවුච්වල 2-35 ක පොල් ඉඩමක්	A. M. උක්කුබණ්ඩා, ඉන්ගරදවුල, ගස්වල	5 2 37
31 එම .. අවුරුදු 1 ක පොල් පැලකින්ද, අවුරුදු 4 ක අඹගස් 3 කින්ද, අවුරුදු 1 ක පුම්බගස් 7 ක් සහ පොල්අතු මවුමකින් නොවසකින්ද, අවුරුදු 35 ක පොල්ගස් 41 කකින් යුත් පොල් ඉඩමක්	කවුච්වල 1 ක පොල් පැලකින්ද, අවුරුදු 4 ක අඹගස් 3 කින්ද, අවුරුදු 1 ක පුම්බගස් 7 ක් සහ පොල්අතු මවුමකින් නොවසකින්ද, අවුරුදු 35 ක පොල්ගස් 41 කකින් යුත් පොල් ඉඩමක්	එම .. එකතුම	0 1 30 6 0 27

L. D.—B 49/50.

LA/LRO/53/31/LRO/APL/1891/J/LLD/177/53

1950 අංක 9 දරණ ආණ්ඩුවේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි.

කුරුණෑගල ආණ්ඩු මිටි උප ඒජන්ත තැන්පත් ඇන්. ඇන්. ඩී. ජිල්ලා මහ මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවේ ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුව ගැනීමට අදහස් කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා මහත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය.
- (3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—
 - (අ) මිලි 1953 ක්වූ අගෝස්තු මස 27 වැනි දින ප්‍රථමය 9.30ට කුරුණෑගල කවුච්වල පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව ඔපහිසිවිය යුතුය. ගැනුමෙන් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුය,
 - (ආ) තවද එසේ ඔපහිසිවන කැණැත්තා මිසින් මිලි 1953 ක්වූ අගෝස්තු මස 20 වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කවරාගේ අයිතිවාසිකම්වල සම්බන්ධ, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා මහත ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුය.

මිලි 1953 ක්වූ ජූලි මස 3 වැනි දින කුරුණෑගල කවුච්වලදීය. ඇන්. ඇන්. ඩී. ජිල්ලා, කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩු මිටි උප ඒජන්තතුමා.

උපලේඛනය

නො. 14 දරණ අවසාන ගම්වැනිවේ සැලැස්මේ 3 වැනි අතිරේකය. ගම්—මුරුතොත්ගේ	විස්තරය	අයිතිකම්කීයත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
134 ඉහලගම එස්. ටී. ඩී. නොටොන් ඉන්තවත්ත	අවුරුදු 15-50 ක පමණ පොල් ඉඩමක මැව් බිත්ති මිලින් සහ පොල්අතු සෙවිලිකරන ලද වගලින් යුත් කාවනාලික ගොඩනැගිල්ලකින්ද සහ කරන් පාරකින් නොවසකින්ද මේ	P. M. P. රත්නායක, S. C., පෙර කළු රූ නැන, කුරුණෑගල	6 0 1
135 එම ..	අවුරුදු 15-50 ක පොල්ගස් 29 කින් යුත් පොල් ඉඩමක අවුරුදු 25 ක පුම්බගස් ඇති	එම ..	0 1 5
136 ජනකවිසකුඹුර	කුඹුර ..	එම ..	0 3 1
137 ගෙදරකුඹුර	එම ..	එම ..	0 1 11
එකතුම			7 1 18

L. D.—B 49/50.

අංකය : ඇල්. ආර්. ඩී. පී. ඇල් /5618/එච්/ඇල්. ඇල්. ඩී./2526-ඇල්. ජී/2.

1950 අංක 9 දරණ ආණ්ඩුවේ ඉඩම් ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි.

කුරුණෑගල දිස්ත්‍රික්කයේ ආණ්ඩු මිටි උප ඒජන්ත තැන්පත් ඇම්. ජී. පී. ඩී. ජිල්ලා මහ මම, 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවේ ගැනීමේ පනතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල් දෙමි—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත සඳහන් පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුව ගැනීමට අදහස් කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා මහත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය;

(3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) මි 1953ක්වූ අගෝස්තු මස 13වෙනි දින පූර්ණ 9ව රඹුක්කන සැසි බලාපොරොත්තු පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනීසිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද නමක්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;

(ආ) කවිද එසේ පෙනී සිටින නැතැත්තා මිසින් 1953ක්වූ අගෝස්තු මස 16වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල සම්භාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

මි 1953ක්වූ ජූලි මස 2වෙනි දින කැගල්ල කවිවේරියේදීය.

ඇම්. ඒ. ඩී. පී. බබිලිච්චි, සමරසිංහ, කැගල්ල දිනපත්‍රිකයේ අණුවේ උප ඒජන්තතුමා.

උප ලේඛනය

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම් කියත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
86	ඉහල පොදුකුඹුම් කුඹුර සහ ඉහල පොදුකුඹුම් කුඹුරේ පිල්ලුව	කුඹුර සහ එලවලකොටු	රඹුක්කන උඩගලදෙකියේ කෝදියේ එන්සිනා සහ රත්තිරන්ගේ මේරී	0 3 39
87	ඉහල පොදුකුඹුම් කමන	.. කමන..	.. එම 0 0 7
88	—	.. අඹිපාර	.. එම 0 0 3
එකතුව				.. 1 0 9

L. D.—B 49/50.

Ref: No. LRO/APL/4540-J/AL/1652—LM. 5417.

1950 අංක 9 දරණ අණුවේ ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කැගල්ල දිනපත්‍රිකයේ අණුවේ උප ඒජන්ත තැන්පත් ඇම්. ඒ. ඩී. පී. බබිලිච්චි, සමරසිංහ මහ මම, 1950 අංක 9 දරණ ඉඩම් අණුවේ ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙහිින් කල් දෙමි:—

(1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පහත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාවෙන් අවශ්‍යතාවන් සඳහා අණුවේ ගැනීමට අදහස් කරනු ලැබේ;

(2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය;

(3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) මි 1953ක්වූ අගෝස්තු මස 17වෙනි දින පූර්ණ 9ව හෝ වැඩිවල ඉඩම් සම්බන්ධව පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනීසිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද නමක්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;

(ආ) කවිද එසේ පෙනී සිටින නැතැත්තා මිසින් මි 1953ක්වූ අගෝස්තු මස 10වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල සම්භාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

මි 1953ක්වූ ජූලි මස 23වෙනි දින කැගල්ල කවිවේරියේදීය.

ඇම්. ඒ. ඩී. පී. බබිලිච්චි, සමරසිංහ, කැගල්ල දිනපත්‍රිකයේ අණුවේ උප ඒජන්තතුමා.

උප ලේඛනය

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම් කියත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
774	කහටකුඹුර	.. කුඹුර	පොල්ගහවෙල, ආරභොඩ, සී. සී. පාදුලේ නිසුක්ක කෝදියේ ඒ. සැමුවෙල් මිලිට්ටිය	0 2 2
එකතුව				.. 0 2 2

L.D.—B49/50.

අංකය: LRO/APL/5536-J/LLD/2674—L G. 13.

1950 අංක 9 දරණ අණුවේ ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කැගල්ල දිනපත්‍රිකයේ අණුවේ උප ඒජන්ත තැන්පත් ඇම්. ඒ. ඩී. පී. බබිලිච්චි, සමරසිංහ මහ මම, 1950 අංක 9 දරණ ඉඩම් අණුවේ ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙහිින් කල් දෙමි:—

(1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පහත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස්කිරීමේ ආඥාවෙන් අවශ්‍යතාවන් සඳහා අණුවේ ගැනීමට අදහස්කරනු ලැබේ;

(2) එසේ ගැනීමට අදහස්කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය;

(3) එසේ ගත්ව යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) මි 1953ක්වූ අගෝස්තු මස 19වෙනි දින පූර්ණ 9.00ව රඹුක්කන සැසි බලාපොරොත්තු පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙනලද නමක්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;

(ආ) කවිද එසේ පෙනී සිටින නැතැත්තා මිසින් මි 1953ක්වූ අගෝස්තු මස 12වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ කමාගේ අයිතිවාසිකම්වල සම්භාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම් දී සිටිය යුතුයි.

මි 1953ක්වූ ජූලි මස 24වෙනි දින කැගල්ල කවිවේරියේදීය.

ඇම්. ඒ. ඩී. පී. බබිලිච්චි, සමරසිංහ, කැගල්ල දිනපත්‍රිකයේ අණුවේ උප ඒජන්තතුමා.

උප ලේඛනය

නො.	ඉඩමේ නම	විස්තර	අයිතිකම් කියත්තා	ප්‍රමාණය, අ. රූ. ප.
152	අස්වැද්දුම් කුඹුර	.. කුඹුර	කලුආරච්චිගෙදර හෙවත් ඇම්. ඒ. ඩී. කීර්ආප්පුගාමි, පුම්බමොවෙ, රඹුක්කන	0 1 3
153	එම	.. එම	.. එම	.. 0 0 10
එකතුව				.. 0 1 13

காணி நிர்ணய முன்னறிவித்தலைக்குறித்த விளம்பரங்கள்

காணியுரிமை நிர்ணயச் சட்டம்
காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 2,890 (அநுராதபுரம்)

இதேஜே.ஊ.ணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சோதனைக்கேனும் தமக்கு உரித்தானதென்று 1953 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 10 ம் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவிப்பாமலிருக்குமீடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினையடி அக்காணியை முடிசூழிய காணியென வெளிப்படுத்தி முடிசூழிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்கொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினையடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1953 ம் ஆண்டு (ஏப்ரல்) சிவந்திரை மாதம் 20 ந் தேதியிலன்று கொழும்பினுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக் கந்தோறிக் கொடுக்கப்பட்டது

ருஜா கதிராமன்,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தர்

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காணிக் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (சென்றி)மென் றெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்பாடங்கள் (சாவேயா டெனரைல்) நில அளவைக் காரியகத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(ஆ) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துணடுகளைவிட, விவரித்துள்ள எல்லைகட்குள் எரிருக்கும் வேறு காணித் துணடுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துணடுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

வடமத்திய மாகாணம், துவற்கலாவிய டில்லிநிக் (இப்பொழுது அநுராத புர டில்லிநிக்கின் ஓர் பாகம்), ஹூறுறு பலாதத்த, கலப்பே கோறண, இறலை கலப்பே துலானவைச்சோந்த மஹாவெவ விராமத்தினுள்ள கீழ்க்காணும் காணித்துணடுகளை இக்காணித்துணடுகளெல்லாம் கீழ்க்காணும்மெல்லைகட்குள்ளிருக்கின்றன —

வடக்கு விறண்டுகொள்ளாவ விராமத்தின் எல்லை,
கீழ்க்கு மஹாபொத்தான கோறணையச்சேர்ந்த படடிப்புடிவெவ விராமத்தின் எல்லை, கலப்பெறுவெவ விராமத்தின் எல்லை,
தெற்கு கலப்பெறுவெவ விராமத்தின் எல்லை, கஹாடகலெகிலிய விளிநுந்து கோளவெவவுக்குப் போகும் சிறு தெருவின் ஓர் பாகம், (கொழும்புமகல்கட விராமத்தின் எல்லை),
மேற்கு குடாமெல்லையே விராமத்தின் எல்லை, உட்டியன்குளம் கோறணையச் சேர்ந்த கஹாடகலெகிலிய விராமத்தின் எல்லை

இவ்வகை அளவை விராமப்படம் இல் 1,318

காணித் துணடு	காணியின் பெயர்	விசாலம் எ று ப
1	—எல் (வறறிய)	0 0 31
2	மஹாவெவெழுககலான, கட்டுவானகலெழுககலான, வீற்கஹாழுககலான	507 2 33
3	—எல் (வறறிய)	0 2 31
4	யினிபிறறிய (சவககலை)	0 3 5
5	—அடிப்பாஸ்த	0 0 39
6	கட்டுவறகலெழுககலான, வீற்கஹாழுககலான	19 3 24
7	ஹாடவககஹாழேன, மொறகஹாழேன, கஹாழேன, பாழுகஹாழேன, மடபகஹாழேன	44 3 19
8	—அணைக்கட்டு (பாணியாமல் விடப்பட்ட)	0 1 11
9	—அடிப்பாஸ்த	0 0 3
10	நிக்கவெவெழுககலான	2 1 4
11	—அடிப்பாஸ்த	0 0 1
12	பொறடமுழுகஹாழேன, நிக்கவெவெழுககலான, கஹாழேன	21 2 16
13	—அணைக்கட்டு (பாணியாமல் விடப்பட்ட)	0 1 11
15	ஹாறெ எல் (வாயக்கால)	0 1 21
17	—அடிப்பாஸ்த	0 0 12
19	வான எல் (அருவி) (வறறிய)	0 0 5
20	ஹாறெ எல் (வாயக்கால)	0 0 19
22	ஷெ (ஷெ)	0 0 31
25	படுஅக்கறே	1 0 3
26	—எல்	0 0 5
27	படுஹாடம்	0 3 21

காணித் துணடு	காணியின் பெயர்	விசாலம் எ று ப
28	ஹாறெ எல் (வாயக்கால)	0 0 29
29	வெல்லக்கறே	0 1 17
30	—எல்	0 0 33
31	ஹாறெ எல் (வாயக்காலும் கிழையும்)	0 0 26
32	வான எல் (அருவி) (வறறிய)	0 0 37
33	மில்லகஹாவத்த	0 1 16
34	மில்லகஹாவத்த (எல்வடன சேமிப்பு)	0 0 6
35	மில்லகஹாஹாடம் (ஹாறெ எல்வடன சேமிப்பு)	0 0 23
36	மில்லகஹாவத்த (பாறக்ககான சேமிப்பு)	0 0 23
37	படுவத்த	1 0 1
41	மஹாவெவெழுககலான, வீற்கஹாழுககலான	1 3 6
42	மஹாவெவ (குளமும் அணைக்கட்டும்)	37 1 22
43	—வண்டியப்பாஸ்தையும் சேமிப்பும்	1 3 7
44	மஹாவெவெழுககலான, வீற்கஹாழுககலான	8 3 22
45	—அடிப்பாஸ்த	0 0 4
46	வீற்கஹாழேன, அமுனேழேன, கோங்கஹாழேன, மஹாவெவெழுககலான, நிக்கவெவெழுககலான	77 3 37
47	—சிறு தெருவும் சேமிப்பும் (அரைவாசி விசாலம்)	4 2 20
மொத்தம்		737 1 34

அநுராதபுரம் நி உ 1—1953

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 2,891 (அநுராதபுரம்)

இதேஜே.ஊ.ணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சோதனைக்கேனும் தமக்கு உரித்தானதென்று 1953 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 10 ம் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவிப்பாமலிருக்குமீடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினையடி அக்காணியை முடிசூழிய காணியென வெளிப்படுத்தி முடிசூழிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்கொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினையடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1953 ம் ஆண்டு (ஏப்ரல்) சிவந்திரை மாதம் 20 ந் தேதியிலன்று கொழும்பினுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக் கந்தோறிக் கொடுக்கப்பட்டது

ருஜா கதிராமன்,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தர்

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காணிக் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (சென்றி)மென் றெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்பாடங்கள் (சாவேயா டெனரைல்) நில அளவைக் காரியகத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(ஆ) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துணடுகளைவிட, விவரித்துள்ள எல்லைகட்குள்ளிருக்கும் வேறு காணித் துணடுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துணடுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

வடமத்திய மாகாணம், துவற்கலாவிய டில்லிநிக் (இப்பொழுது அநுராத புர டில்லிநிக்கின் ஓர் பாகம்), ஹூறுறு பலாதத்த, கலப்பே கோறண, இறலை கலப்பே துலானவைச்சோந்த இவ்வெவற்றுமெவ்வ விராமத்தினுள்ள கீழ்க்காணும் காணித்துணடுகளை இக்காணித்துணடுகளெல்லாம் கீழ்க்காணும்மெல்லைகட்குள்ளிருக்கின்றன —

வடக்கு வெவெவெவ விராமத்தின் எல்லை,
கீழ்க்கு யான ஓயவின் ஓர் பாகம் (மஹாபொத்தான கோறணையச்சேர்ந்த கொக்கேயே விராமத்தின் எல்லை),
தெற்கு, மஹாபொத்தான கோறணையச்சேர்ந்த மெல்ல ஹமில்லையே விராமத்தின் எல்லை,
மேற்கு சிறு தெருவின் ஓர் பாகமும் சேமிப்பும் (மஹாபொத்தான கோறணையச்சேர்ந்த தலத்தாவ விராமத்தின் எல்லை); மஹாபொத்தான கோறணையச்சேர்ந்த தலத்தாவ விராமத்தின் எல்லைமும்-மஹாபொத்தான கோறணையச்சேர்ந்த படடிப்புடிவெவ விராமத்தின் எல்லை.

காணித் துணடு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
16	நாககறாறேன, பொங்கடடுவாவெறேன	64 1 17
17	—அடிப்பாதை	0 0 27
18	வம்பொட்டுறேன, நாககறாறேன, அலுபலெவேறேன, ககறகலெறேன	205 0 18
19	நீண்டெறகொடடுறேனகெலே, கடவலங்ககெலே, தல்கறாகொடடுறேனகெலே	15 1 33
20	கடவலங்ககெலே	8 0 18
21	—அருவி (வறறிய)	0 0 11
22	மறா எல (அருவி) (வறறிய) (அரைவாசி விசாலம்)	3 3 28
23	—அடிப்பாதை	0 0 38
24	டம்பகறாறேன	5 3 18
25	வளேறேன (அடிப்பாதையுடன் சேமிப்பு)	0 0 26
29	ஹொறெ எல (வாயக்கால்)	0 0 1
30	—குளத்துக்கும் அணைக்கட்டுக்கும் சேமிப்பு	0 1 13
31	மெக்சிசாவெவெவ (குளமும் அணைக்கட்டுகளும்)	52 2 17
32	கோங்கறாறேன	0 2 19
34	குறறகறாறேன	0 1 19
36	வறகலேறேன	0 0 30
37	வாகலேறேன	0 0 28
38	டம்பகறாறேன	0 1 9
40	பளலலங்ககெலே	1 2 26
41	கறேகறாறேன, லொலுக்கறாறேன	0 0 15
42	போகறாறேன, திஸம்ப	0 3 18
43	—குளத்தின் அணைக்கட்டுடன் சேமிப்பு	0 0 20
44	கறேகறாறேன	0 0 18
46	ஹொறெ எல (வாயக்கால்)	0 0 1
47	மீகறாகுமபுற (குளத்தின் இலக்கமற்ற பழம் அணைக்கட்டின் சேமிப்பை கூட்டியபிடித்தது)	0 2 20
48	ஹொறெ எல (வாயக்கால்)	0 0 14
49	ஹே (ஹே)	0 0 8
50	ஹே (ஹே)	0 0 2
52	சியம்பலகறாறேன	1 3 33
53	ஹே	1 3 36
54	கட்டுறேன, கறாம்பிலியாறேன, டிபுலகறாறேன	56 2 28
	மொத்தம்	836 3 17

அநுராதபுரம் நி. உ. 3—1953

காணியுரிமை நிரணயச் சட்டம்

காணியுரிமை நிரணய விஷய அறிவித்தல்
நி 2,893 (அநுராதபுரம்)

இதன்கீழ்க்கண்டிருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கெனும் அதன் எப்பங்குகளையும் அதில் எச்சோதனைகளுக்கும் தமக்கு உரிதன்கொண்டேறு 1953 ம் ஆண்டு ஜூலை 10 ம் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள்ளே இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு ஒருவரும் அறிவியாமலிருக்கமுடிவது, காணியுரிமை நிரணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவின்படி அக்காணியை முடிசுக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிசுக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செயலவேண்டியன செய்து முடிசுக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவின்படி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1953 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 20 ந தேதியிலன்று கொழும்பினுள்ள காணியுரிமை நிரணயப்படுகிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டன

குறுகாணியுரிமை நிரணய உதவி உத்தியோகத்தார்

மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரிதன்களைக்கொண்ட காணிக் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் “நிரணய அறிவித்தல் உரிமை” என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றில்மென றெபிசா) காணி நிரணய உத்தியோகத்தாரிடமும் அவைகளின் அளவைப்பலகை (சாவேயா ஜெனரல்) நில அளவைக்காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(ஆ) இக்காணிகளெவற்றிலேயுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரிதன்கொண்ட அறிந்தகொள்க

(ஆ) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துணைகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துணைகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துணைகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

வட மத்திய மாகாணம், நுவரகலாவிய டிஸ்திரிக், (இப்பொழுது அநுராதபுரம் டிஸ்திரிக்கின் ஒரு பகுதி), ஹூறுபு பலாத்த, கலபே

கோரண, பறல கீலபே துளானவைச சோந்த நிறப்பனகடவல் (ஒரு பகுதி) கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துணைகளை இக்காணித்துணைகளை எல்லாம் கீழ்க்காணும் எல்லைகளுக்குள் இடுககின்றன —

வடக்கு ஹொறவுபொத்தன கிராமத்தின் எல்லை, வான எலவி ஒரு பகுதி (ஹொறவுபொத்தன கிராமத்தின் எல்லை), ஹொறவுபொத்தன, நம்பேவா (ஒரு பகுதி), கிராமங்களின் எல்லைகள்,

கீழ்க்கு அனலொந்தாவ காட்டுச் சேமிப்பின் எல்லை—காட்டு அளவைப் பிரதமப்படம் 50, டி ஆர் சி. மைனா றேட்டும் அதன் சேமிப்பும் (அனலொந்தாவ காட்டுச் சேமிப்பின் எல்லை—காட்டு அளவைப் பிரதமப்படம் 50), யான ஓயாவின் ஒரு பகுதி, (மகாப்பொத்தன கோரணையைச் சேர்ந்த பறகியாவாடியு (ஒரு பகுதி), கிராமத்தின் எல்லை),

தெற்கு யான ஓயாவின் ஒரு பகுதி, (மகாப்பொத்தன கோரணையைச் சேர்ந்த பறகியாவாடியு (ஒரு பகுதி), கிராமத்தின் எல்லை), பத்தனயாகம் அல்லது குடஹம்பறயாகம் கிராமத்தின் எல்லை,

மேற்கு ஒலுக்கை, பறடெறியாகட, ஹொறவுபொத்தன

இலங்கை அளவை கிராமப்படம் இல. 1,361.

காணித் துணடு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1	டம்பகறாறேனயாய, சேறுகறாறேனயாய, கோங்கறாறேனயாய, கலபொத்துறேனயாய	123 1 1
2	கோங்கறாயாய, கோங்கறாறேனயாய	16 0 18
3	—அடிப்பாதை	0 1 10
4	—டி ஆர் சி மைனா றேட்டும் அதன் சேமிப்பும்	0 3 21
5	கோங்கறாறேனயாய	6 1 2
6	கோங்கறாறேனயாய (அருவிக்குடன் சேமிப்பு)	4 2 9
7	வான எல (அருவி) (வறறிய) (அரைவாசி விசாலம்)	0 3 27
8	ஹே (ஹே) (ஹே)	0 3 1
9	கோங்கறாறேனயாய, கோங்கறாயாய, (குளத்தின் அணைக்கட்டுடன் சேமிப்பு)	0 3 32
10	—டி ஆர் சி பிரதான விதியும் அதன் சேமிப்பும்	5 2 11
11	கோங்கறாயாய, கோங்கறாயிடம், சியம்பலகறாயிடம் (குளத்தின் அணைக்கட்டுடன் சேமிப்பு)	4 1 31
12	கோங்கறாயாய	1 1 24
13	கோங்கறாக்கெறகொப்புல (சலக்காலை)	1 2 6
14	கோங்கறாயாய, கனகுறியகலப்பிறறியாய, கோங்கறாறேனயாய, பாலுக்கறாயாய, வீரகறாறேனயாய	63 1 31
15	கனகுறியகலப்பிறறியாய (எலவுடன் சேமிப்பு)	0 2 20
16	—அடிப்பாதை	0 1 3
17	பாலுக்கறாயாய, வீரகறாறேனயாய, கோங்கறாறேனயாய (அருவிக்குடன் சேமிப்பு)	23 2 23
18	வான எல (அருவி) (வறறிய)	3 1 12
19	பாலுக்கறாயாய (அருவியுடன் சேமிப்பு)	8 1 34
20	பாலுக்கறாயாய	6 2 14
21	—அடிப்பாதை	0 0 9
22	பாலுக்கறாயாய	5 1 7
23	பாலுக்கறாயாய (அருவியுடன் சேமிப்பு)	11 0 6
24	—அருவி (வறறிய)	0 3 8
25	—அடிப்பாதை	0 0 4
26	பாலுக்கறாயாய	3 0 24
27	ஹே	9 1 28
28	பாலுக்கறாயாய, பாலுக்கறாறேனயாய (அருவியுடன் சேமிப்பு)	10 2 24
29	பாலுக்கறாயாய (அருவியுடன் சேமிப்பு)	6 3 8
30	ஹே	9 3 17
31	பாலுக்கறாயாய (அருவியுடன் சேமிப்பு)	1 0 8
32	வான எல (அருவி) (வறறிய)	0 0 11
33	—அருவி (வறறிய)	2 0 8
34	பாலுக்கறாயாய (அருவியுடன் சேமிப்பு)	6 2 8
35	ஹே	20 1 36
36	ஹே	2 2 24
37	—அருவி (வறறிய)	1 1 14
38	தமமொத்தேறேன, பாலுக்கறாயாய (அருவியுடன் சேமிப்பு)	8 1 25
39	பாலுக்கறாயாய, தமமொத்தேறேன	22 3 8
40	பாலுக்கறாயாய (எலவுடன் சேமிப்பு)	0 2 25
42	ஹொறவ எல (எல)	0 3 35
43	நிக்கேறேன (ஹொறவ எலவுடன் சேமிப்பு)	0 0 20
44	நிக்கேறேன	0 1 3
45	கோங்கறாயாய (ஹொறவ எலவுடன் சேமிப்பு)	0 1 31
47	ஹொறவ எல (எல)	0 0 1
49	கோங்கறாயாய, கோங்கறாறேனயாய	17 1 30
50	கோங்கறாறேனயாய, கோங்கறாயாய	1 3 29
51	கோங்கறாயிடம், சியம்பலகறாயிடம் (சுகாதாரச சேமிப்பு)	2 1 20
52	—அடிப்பாதை	0 0 11
53	சியம்பலகறாயிடம்	0 0 36
54	மீகறாயிடம்	0 1 21
55	வீரகறாயிடம் (ஹொறவ எலவுடன் சேமிப்பு)	0 1 21
56	மீகறாயிடம் (ஹொறவ எலவுடன் சேமிப்பு)	0 0 9

காணித துணடு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
58	ஹொறவ எல் (எல்)	0 1 11
59	ஹெலம்பகஹாசுமபுற (குளத்தின் அணைக்கட்டுடன் சேமிப்பு)	1 1 21
63	மைலகஹாயிடம்	0 3 6
64	வீதேறன்	0 0 7
66	ஹெலம்பகஹாயிடம்	1 0 37
67	தெலம்புகல்ஹேன்	2 1 9
69	வீதேறன், தெலம்புகல்ஹேன் (ஹொறவ எல்வுடன் சேமிப்பு)	0 2 24
70	ஹொறவ எல் (எல்)	0 1 2
71	சியம்பலகஹாயிடம் (ஹொறவ எல்வுடன் சேமிப்பு)	0 0 36
72	ஹொறவ எல் (எல்)	0 2 26
73	ஹெலம்பகஹாயிடம்	1 0 10
74	ஷே	1 0 8
75	— எல்	0 1 30
76	ஹெலம்பகஹாயிடம் (எல்வுடன் சேமிப்பு)	0 2 35
77	கொங்கஹாயிடம் (எல்வுடன் சேமிப்பு)	0 0 6
78	பாலுகஹாயாய (எல்வுடன் சேமிப்பு)	0 0 24
79	பாலுகஹாயாய, றதமலேஹேன், கிறியேகஹாயாய	48 0 16
80	றதமலேஹேன்	39 2 14
81	— அணைக்கட்டு (கைவிடப்பட்ட)	1 0 8
82	கொங்கஹாயிடம்	0 2 3
85	மைலகஹாயிடம்	4 3 10
86	பாலுகஹாயிடம் அல்லது கோங்கஹாயிடம் (நீர்க்குழியுடன் சேமிப்பு)	0 1 11
87	பாலுகஹாயிடம் (நீர்க்குழியுடன் சேமிப்பு)	0 1 19
88	— நீர்க்குழி	0 2 1
89	தெலம்புகல் (கற்பாறை)	1 1 37
90	தெலம்புகல்ஹேன் (நீர்க்குழியுடன் சேமிப்பு)	0 2 19
91	டியுலகஹாசுமபுற	0 0 25
93	தெலம்புகல்ஹேன்	107 1 1
94	ஷே (குளத்தின் அணைக்கட்டுடன் சேமிப்பு)	5 3 19
95	ஷே (கற்பாறை)	1 1 19
96	மஹாசூகலான, தெலம்புகல்வெலே	22 0 15
97	தெலம்புகல்வெலே (குளத்தின் அணைக்கட்டுடன் சேமிப்பு)	1 1 23
98	வெவகாவெகல் (எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கற்பாறை)	4 3 14
99	நிறப்பனகடவலவெவ (குளமும் அணைக்கட்டும்)	276 1 8
100	பாலுகஹாஹேனாய	5 3 14
101	ஷே (வானஎல்வுடன் சேமிப்பு)	1 2 27
102	வான எல் (அருவி) (வறறிய)	0 1 4
103	மஹாசூகலான, பாலுகஹாஹேனாய (வான எல், யுடன் சேமிப்பு)	1 2 38
104	பாலுகஹாஹேனாய	6 2 27
105	மஹாசூகலான, தெலம்புகல்வெலே	398 1 10
106	வெஹேறகல் (கற்பாறை)	10 3 24
107	ஹூலகல் (கற்பாறை)	2 2 32
108	வெஹேறகல் (கற்பாறை)	5 1 8
109	மெக்சிசாவேஹேன்	50 1 29
110	மஹாசூகலான	283 2 30
111	— டி ஆர் சி, மைனா ரோடும் அதன் சேமிப்பும்	10 0 21
112	நிறப்பனகடவலவெலே	24 0 2
113	ஷே (அருவியுடன் சேமிப்பு)	6 3 13
114	ஷே ()	0 2 33
115	யானாஹய (அருவி) (அரைவாசி விசாலம்)	13 1 39
116	— அருவி (வறறிய)	0 1 27
117	நிறப்பனகடவலவெலே (அருவிகளுடன் சேமிப்பு)	26 2 20
118	— அருவி (வறறிய)	0 2 33
119	— நீர்க்குழி	0 2 11
120	மஹாசூகலான (அருவிகளுடன் சேமிப்பு)	5 2 7
121	— அருவி (வறறிய)	1 1 22
122	மஹாசூகலான (அருவியுடன் சேமிப்பு)	12 2 20
123	ஷே (யான ஹயவுடன் சேமிப்பு)	35 0 7
மொத்தம்		1,857 2 31

அநுராதபுரம் நி உ. 4—1953

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 2,894 (அநுராதபுரம்)

இதேசேஷணத்திற்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தகையேனும் தமக்கு உரித்துண்டென்று 1953 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 10 ம் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம

பிரிவினாடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்ய முடிக்கப்படுமென்று மேற்கொலைய சட்டத்தின் 4 ம் பிரிவினாடி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1953 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 20 ந் தேதியிலுள்ள கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதி கந்தோரிற் கொடுக்கப்பட்டது

குறு கதிராமன்,

காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தர்

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காங்கி உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென் ரெயிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படிக்கள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக் காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(ஆ) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(ச) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துணடுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துணடுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துணடுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

வடமத்திய மாகாணம், நுவரகலாவிய டிஸ்திரிக் (இப்பொழுது அநுராத புர டிஸ்திரிக்ளின் ஓர் பாகம்), ஹூறுலு பலாதத், கல்பே கோறன், பறல கலபே துலானைவசநேந்த ஓலுக்கைட கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித் துணடுகள் இக்காணித்துணடுகளெல்லாம் கீழ்க்காணும்மெல்லைக்கு விருக்கின்றன —

வடக்கு இறைகம் கிராமத்தின் எல்லை, பிரதான வீதியின் ஓர் பாகமும் சேமிப்பும், (இறைகம் கிராமத்தின் எல்லை), பறடெஹியாகட கிராமத்தின் எல்லை, வான எல்வின் ஓர் பாகம், (பறடெஹியாகட கிராமத்தின் எல்லை), ஹொறெர் எல்வின் ஓர் பாகம் (பறடெஹியாகட கிராமத்தின் எல்லை) பற டெஹியாகட கிராமத்தின் எல்லை

கிழக்கு கிரப்பனகடவல் (ஒரு பகுதி) கிராமத்தின் எல்லை
தெற்கு பத்தநயாகம் அல்லது குடா ஹம்பறாயாகம், விலேவெவ கிராமங்களின் எல்லைகள்

மேற்கு எல்விலைக்கொட, றடாஹமில்லேவ கிராமங்களின் எல்லைகள், பிரதான வீதியின் ஓர் பாகமும் சேமிப்பும் (றடஹமில்லேவ கிராமத்தின் எல்லை), றட ஹமில்லேவ கிராமத்தின் எல்லை

இலங்கை அளவை கிராமம் படம் இல 1,377

காணித் துணடு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
1	பனகல்சூகலான, வீறகஹாசூகலான	47 0 32
2	— பிரதான வீதியும் சேமிப்பும்	2 1 8
3	ஷே (அரைவாசி விசாலம்)	0 3 5
4	டம்பகஹாயாய, டம்பகஹாஹேன்	45 3 9
5	டம்பகஹாவத்த	1 0 5
6	ஷே	1 0 3
7	ஷே	1 0 6
8	ஷே	1 0 1
9	ஷே	1 0 5
10	ஷே	1 0 3
11	— அடிப்பாதை	0 0 9
12	வீறகஹாசூகலான	12 1 19
13	— பிரதான வீதியும் சேமிப்பும் (அரைவாசி விசாலம்)	0 3 32
14	டம்பகஹாயாய (வான எல்வுடன் சேமிப்பு)	3 3 20
15	— வண்டிப் பாதையும் சேமிப்பும்	1 0 3
16	டம்பகஹாயாய, மீகஹாயாய, திம்பிறிகஹாஹேன், மீகஹாஹேன்	9 0 28
17	— அடிப்பாதை	0 0 7
18	திம்பிறிகஹாஹேன், மீகஹாஹேன் (வான எல்வுடன் சேமிப்பு)	4 0 38
19	திம்பிறிகஹாஹேன் (வான எல்வுடன் சேமிப்பு)	1 1 17
20	வான எல் (அருவி) (அரைவாசி விசாலம்)	0 0 8
21	ஷே ()	0 0 3
24	எஹேறறுகஹாஹேன், குடம்பகஹாஹேன்	2 2 21
25	எஹேறறுகஹாஹேன் (ஹொறெர் எல்வுடன் சேமிப்பு)	0 1 11
26	ஹொறெர் எல் (எல்)	0 0 19
27	எஹேறறுகஹாஹேன் (ஹொறெர் எல்வுடன் சேமிப்பு)	0 0 31
28	ஹொறெர் எல் (எல்) (அரைவாசி விசாலம்)	0 0 16
31	ஷே ()	0 0 11
32	ஷே ()	0 0 13
33	வினடகாவழகலான (ஹொறெர் எல்வுடன் சேமிப்பு)	0 0 25
34	டியுலகஹாஹேன்	2 2 30

காணித் துணை	காணியின் பெயர்	விசாலம் எ ரூ ப.
37	லிடைகாவழககலான	3 3 0
39	பினசுமபுற (வான எலவுடன் சேமிப்பு)	0 0 22
40	வான எல (அருவி)	0 3 11
41	டம்பகறாயாய, மீகறா இடம் (வான எலவுடன் சேமிப்பு)	2 2 32
42	டம்பகறாயாய (குளத்தின் அணைக்கட்டுடன் சேமிப்பு)	1 0 8
43	வேகந்தேஇடம் (னை)	0 3 37
44	— வண்டிப்பாதையும் சேமிப்பும்	0 1 17
45	மீகறாஇடம் (சுகாதார சேமிப்பு)	0 2 35
46	னை (னை)	0 1 27
48	ஹெரெடு எல (எல)	0 0 38
48½	மீகறாநேன (ஹொரே எலவுடன் சேமிப்பு)	0 0 8
50	பனசலேசுமபுற (குளத்தின் அணைக்கட்டுடன் சேமிப்பு)	1 0 38
51	னை (ஹொரே எலவுடன் சேமிப்பு)	0 1 24
52	ஹொரே எல (அருவி)	0 3 30
53	டம்பகறாயாய, லிடைகாவழககலான (ஹொரே எலவுடன் சேமிப்பு)	1 1 25
54	லிடைகாவழககலான (ஹொரே எலவுடன் சேமிப்பு)	1 3 3
55	பாலுகறாநேன, டம்பகறாயாய, லிடைகாவழககலான (ஹொரே எலவுடன் சேமிப்பு)	1 1 39
56	பாலுகறாநேன	79 0 31
57	லிடைகாவழககலான	9 0 12
58	பாலுகறாயாய	8 3 35
59	டம்பகறாயாய, பாலுகறாயாய, லிடைகாவழககலான (வான எலவுடன் சேமிப்பு)	17 0 16
60	டம்பகறாயாய, ஹெலம்பகறாயாய	1 0 6
61	கெறகோப்பு (சவக்காலை)	4 2 10
62	டம்பகறாயாய, ஹாலம்பகறாயாய (குளத்தின் அணைக்கட்டுடன் சேமிப்பு)	136 0 24
63	ஒலுகலகடவெவ (குளமும் அணைக்கட்டும்)	0 2 2
64	— அடிப்பாதை	1 0 8
66	வானஎல (அருவி)	8 0 31
67	பாலுகறாயாய, டம்பகறாயாய, லிடைகாவழககலான (வான எலவுடன் சேமிப்பு)	2 0 30
68	பாலுகறாயாய	8 1 0
69	லிடைகாவழககலான	3 2 20
70	டம்பகறாயாய, லிடைகாவழககலான, (அருவியுடன் சேமிப்பு)	0 2 30
71	— அருவி (வறறிய)	4 2 16
72	டம்பகறாயாய, லிடைகாவழககலான (அருவியுடன் சேமிப்பு)	3 2 6
73	டம்பகறாயாய	0 3 11
74	குடாஎபேலெகந்த (அணைக்கட்டு) (பாவியாமலவிடபட்ட)	3 1 12
75	லிடைகாவழககலான	247 1 6
76	டம்பகறாயாய	23 2 31
77	னை , கோனகறாயாய	23 3 23
78	பாலுகறாயாய, டம்பகறாயாய	180 0 22
79	மொறகறாழககலான, நுககறாழககலான	0 1 36
80	— அணைக்கட்டு (பாவியாமல விடபட்ட)	
மொத்தம்		932 2 12

அநுராதபுரம் நி உ 5—1953

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
நி 2,895 (அநுராதபுரம்)

இதனோடேனத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோந்தகேனும் தமக்கு உரித்துண்டென்று 1953 ம் ஆண்டு ஜூலை ஆடி மாதம் 10 ம் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவிமாமலிருக்கமுடிந்தது, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினையடி அக்காணியை முடிக்கூறிய காணியென வெளிப்படுத்தி முடிக்கூறிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினையடி இதனூல் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1953 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 20 ந் தேதியிலென்று கொழும்பினுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக் கந்தேரிற் கொடுக்கப்பட்டது

குளா கந்திராமன்,
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தார

**மேற்காணும் அறிவித்தலினையடி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித் துணைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் “நிர்ணய அறிவித்தல் உரிமை” என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(1) இக்காணியைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெபிசா) காணி நிர்ணய உத்தியோகத்தாரிடமும் அவைகளின் அளவைப்பட்டங்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக்காரியகார்த்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிகளெவற்றிலேனும்முள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

வடமத்திய மாகாணம், நுவரகலாவிய டிஸ்திரிக், (இப்பொழுது அநுராதபுர டிஸ்திரிக்கின் ஒரு பகுதி) ஹூறுலு பலாதக, கலபே கோறனை, பஹல கலபே துலானவைச் சோந்த நம்பேவ (ஓர் பாகம்) கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள் இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லைக்குள் இருக்கின்றன —

வடக்கு மரதனகடவல் (ஓர் பாகம்) கிராமத்தின் எல்லை ,
கிழக்கு , மறதனகடவல் (ஓர் பாகம்) கிராமத்தின் எல்லை, அன ஓலொந்தாவ காட்டுச் சேமிப்பு (காட்டு அளவை பிரதமபட்டம் 50) ,
தெற்கு ரிறப்பனகடவல் (ஒரு பாகம்) கிராமத்தின் எல்லை ,
மேற்கு வறறிய அருவியின் ஒரு பகுதி (ஹொறவுப்பாதை கிராமத்தின் எல்லை), ஹொறவுப்பாதை கிராமத்தின் எல்லை, மறதனகடவல் (ஒரு பகுதி) கிராமத்தின் எல்லை

இவ்வகை அளவை கிராமப்படம் இல 1,389

காணித் துணை	காணியின் பெயர்	விசாலம் எ ரூ ப
1	லஹாகலஹேனாயாய, கொடவலாயாய, லஹாகல ஹேன	19 3 27
2	லுனலாகலமுககலான, ஹறறுகறாழககலான	34 3 18
3	லுனலாகலாயாய, வீரகறாநேன	10 1 5
4	நம்பேவெவ (குளமும் அதன் அணைக்கட்டும்)	59 1 10
5	வீரகறாநேன, நுககறாழககலான சியம்பல தறாயாய, குமபுககறாயிடம், மீகறாநேன (குளத்தின் அணைக்கட்டுடன் சேமிப்பு)	2 2 16
6	—அடிப்பாதை	0 2 1
7	குடாஎபேலெகலான, நுககறாழககலான	18 2 24
8	மீகறாநேன	19 2 18
9	நுககறாழககலான	1 1 19
10	நுககறாழககலான, குமபுககறாழககலான, மீகறா ஹேன (அருவியுடன் சேமிப்பு)	9 3 28
11	எபே எல (அருவி) (வறறிய)	2 3 4
12	குடாஎபேலெகலான, நுககறாழககலான (அருவியுடன் சேமிப்பு)	9 1 31
13	குடாஎபேலெகலான, நுககறாழககலான	41 0 36
14	நுககறாழககலான (அருவியுடன் சேமிப்பு)	3 0 8
15	கலபாலம் எல (அருவி) (வறறிய)	0 2 2
16	குடாஎபேலெகலான, பாலுகறாழககலான, (அருவி யுடன் சேமிப்பு)	2 0 32
17	குடாஎபேலெகலான	1 1 21
19	மீகறாநேன, கொங்கறாநேன	14 2 35
20	பாலுகறாவத்தே	1 1 3
21	னை	1 0 19
22	பாலுகறாயிடம், மீகறாநேன (குளத்தின் அணைக்கட்டுடன் சேமிப்பு)	2 3 5
23	—அடிப்பாதை	0 0 1
24	—கிராமச்சங்க வண்டிப்பாதையும் அதன் சேமிப்பும்	2 0 22
25	லஹாகலஹேனாயாய	14 0 22
26	கொங்கறாநேனாயாய	25 0 9
27	நம்பேவெலெகலான, ஹறறுகறாழககலான, வீர கலமுககலான	72 1 17
28	ஹறறுகறாழககலான, வீரகலமுககலான (வான எலவுடன் சேமிப்பு)	2 2 6
29	வான எல (அருவி) (வறறிய)	0 1 28
30	குமபுககறாழககலான (வான எலவுடன் சேமிப்பு)	2 0 36
31	குமபுககறாழககலான	38 0 3
32	—அணைக்கட்டு (கைவிடப்பட்ட)	0 3 37
33	குமபுககறாழககலான (வான எலவுடன் சேமிப்பு)	1 3 37
34	வான எல (அருவி) (வறறிய)	0 2 20
35	கலபிந்தவெவேகல் (கற்பாறை)	1 0 14
36	—அணைக்கட்டு (கைவிடப்பட்ட)	1 2 14
37	கொங்கறாநேனாயாய, பாலுகறாயாய, (அருவி யுடன் சேமிப்பு)	4 0 24
38	—அருவி (வறறிய) (அரைவாசி விசாலம்)	0 1 23
39	பாலுகறாயாய	12 0 36
40	பாலுகறாயாய (வான எலவுடன் சேமிப்பு)	1 2 18
41	குமபுககறாழககலான (சவக்காலை)	1 1 19
மொத்தம்		441 0 27

அநுராதபுரம் நி உ. 6—1953

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
 தி 2,896 (அநுராதபுரம்)

இதன்கீழ்க்கண்டிருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எந்த கீழ்க்கண்ட அந்நாள் எப்பாக்களையும் அதில் எச்சோதனைக்கேட்கும் தமக்கு உரித்துள்ளதென்று 1953 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 10 ம் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்கும்படித்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினப்படி அக்காணியை முடிக்கரிய காணியென வெளிப்படுத்தி முடிக்கரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியுள்ள செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினப்படி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.

1953 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 20 ந் தேதியிலுள்ள கொழுமபி ஆளான காணியுரிமை நிர்ணயப்பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது

குறுகா கதிராமன்

காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தா

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித உறைகளில் இடது பைப்பக்க மேல் பூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை நெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறியடி—(அ) இக்காணிக்களைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழுமபி (செற்றில்லெம்மென் றெய்சிர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அமைப்பப்பங்களை (சாவேயா றெனரல்) நில அளவைக் காரியகாந்ரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிகளெவற்றிலேயுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்துமெய்ப்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

டிவடமத்திய மாகாணம், நுவரகலாவிய டிஸ்திரிக், (தற்போது அநுராதபுர பலத்திரிக்ஷின் ஓர் பாகம்) ஹூறுலுப்பலத்த, கலப்பே கோறலையில் உள்ள ஹல்கலப்பே துண்டுகளையே சேர்ந்த மாதவல் ஓர் பாகம் கிராமத்தி ளுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள் இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் மெல்லகைக்குள்ளிருக்கின்றன—
 வடக்கு புறாலெவ்வ, நெல்பாலவ, மெத்தகம் கிராமங்களின் எல்லைகள், அநுராதபுரத்திலிருந்து திரிகோணமலைக்குச் செல்லும் ரோட்டின் ஓர் பாகம் (மெத்தகம் கிராமத்தின் எல்லை)
 கீழ்க்கு: அனாஹோந்தேவ காட்டு சேமிப்பு (F. S. P. P 50)
 தெற்கு. நம்பேவ கிராமத்தின் எல்லை (ஒரு பாகம்)
 மேற்கு ஹொறொவுப்பொத்தான கிராமத்தின் எல்லை, புறாலெவ்வ கிராமத்தின் எல்லை

தேச விலைநாள் அளவைக் கிராமப்படம் இல. 1,390

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம். ஏ. ரூ. ப.
1	மொறகொடேமூக்கலான (அருவியுடன் சேமிப்பு)	2 3 1
2	ஹே (ஹே)	2 2 39
3	ஹே (கைவிடப்பட்ட இரண்டு குளங்களின் பரப்பின் பாகங்கள கொண்ட)	85 1 9
4	— அணைக்கட்டு (கைவிடப்பட்ட)	0 2 6
5	மொறகொடேமூக்கலான (அருவியுடன் சேமிப்பு)	1 3 29
6	— அருவி (வறறிய)	0 0 12
7	பத்தலயாய (கைவிடப்பட்ட குளத்தின் பரப்பின் ஓர் பாகம் கொண்ட)	107 1 16
8	பத்தலயாயமூக்கலான, மொறகொடேமூக்கலான	21 3 35
9	— பிரசித்த வேலைக் கந்தோர் மெயின் ரோட்டும் சேமிப்பும் (அரைவாசி விசாலம்)	2 3 6
10	அனாஹோந்தேவமூக்கலான, கெருனுவேமூக்கலான (கைவிடப்பட்ட கெருனுவ குளத்தின் மேற் பரப்பின் பாகம் கொண்ட)	20 2 8
11	கெருனுவேகலவல் (கற்குழி)	0 1 34
12	— (வண்டிப்பாதையும் சேமிப்பும்)	0 1 5
13	கெருனுவேமூக்கலான, அனாஹோந்தேவமூக்கலான	5 0 18
14	ஹே (அருவியுடன் சேமிப்பு)	2 3 27
15	— அருவி (வறறிய)	0 2 14
16	கெருனுவேமூக்கலான (அருவியுடன் சேமிப்பு)	2 0 32
17	ஹே	3 2 13
18	— அணைக்கட்டு (கைவிடப்பட்ட)	2 1 9
19	கெருனுவேமூக்கலான	0 2 23
20	கெருனுவேகலவல் (நீர்க்குழி)	0 0 23
21	கெருனுவேமூக்கலான (அருவியுடன் சேமிப்பு)	1 0 24
22	— அருவி (வறறிய)	0 1 25
23	கெருனுவேமூக்கலான (அருவிடன் சேமிப்பு)	1 1 28
24	ஹே (கைவிடப்பட்ட, கெருனுவ குளத்தின் பரப்பின் ஓர் பாகம்)	0 3 4
25	ஹே	4 2 19
26	வெவளப்பே (நீர்க்குழி)	0 3 29

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம். ஏ. ரூ. ப.
27	மூக்கலே அத்தனாடுவாவ	6 1 26
28	கெருனுவேமூக்கலான, மிளிகலையாய, கோனகஹூ இடம், வனேலையாய, டம்பகஹூஇடம், மினிபிறறியே ஹேன (கைவிடப்பட்ட கெருனுவெவ குளத்தின் பரப்பின் ஓர் பாகம்)	170 2 9
29	கெருனுவேமூக்கலான, மினிபிறறியேமூக்கலான, அனாஹோந்தேவமூக்கலான, கெருனுவேமூக்கலான (அருவியுடன் சேமிப்பு)	13 1 9
30	— அருவி (வறறிய)	0 2 39
31	டம்பகஹூ இடம் (சவக்கால)	1 0 7
32	— அடிப்பாதை	0 0 1
33	— அடிப்பாதை	0 0 12
34	டம்பகஹூஇடம், மினிபிறறியேமூக்கலான, டம்பகஹூ மூக்கலான	6 3 15
35	— கிராமச் சங்க ரோட்டும் சேமிப்பும்	0 1 30
36	டம்பகஹூஇடம் அல்லது மறடனகடவல் கெலே	3 0 14
37	மறடனகடவல்கெலே, கஹகொடேஹேன	3 1 28
38	அலுத்த கங்கொட	1 0 0
39	ஹே	0 3 39
40	ஹே	1 0 1
41	ஹே	1 0 3
42	ஹே	1 0 1
43	கங்கொடேஹேன	1 1 39
44	கங்கொடேமூக்கலான, மறடனகடவல்இடம்	7 0 7
45	— பிரசித்த வேலைக் கந்தோர் மெயின் ரோட்டும் சேமிப்பும்	7 2 36
46	மறடனகடவலெவல் (குளத்தின் பாகம்)	2 2 22
47	பத்தலயாய, மொறகொடேமூக்கலான (அருவியுடன் சேமிப்பு)	5 2 28
48	— அணைக்கட்டு (கைவிடப்பட்ட)	1 0 0
49	— அருவி (வறறிய)	0 3 22
50	பத்தலயாய, மொறகொடேமூக்கலான (அருவியுடன் சேமிப்பு)	5 0 21
51	பத்தலயாய	1 3 15
52	மொறகொடேமூக்கலான (கைவிடப்பட்ட குளத்தின் பரப்பின் ஓர் பாகம்கொண்டது)	52 3 35
53	மொடகொடேமூக்கலான (அருவியுடன் சேமிப்பு)	2 0 11
54	— அருவி (வறறிய)	0 0 14
55	பத்தலயாய	5 3 7
56	— அருவி (வறறிய)	0 0 11
57	பத்தலயாய (அருவியுடன் சேமிப்பு)	1 2 6
58	ஹே	1 0 6
59	தெலம்புகஹூமூக்கலான	9 2 29
60	தெலம்புகஹூயாய, கொடேஹேனயாய	32 0 25
61	ஹே	13 1 13
62	— அடிப்பாதை	0 1 19
63	மொறடனகடவலெவல் (குளம் (பாகம்) அணைக்கட்டு)	102 3 16
64	— அடிப்பாதை	0 0 33
65	— கிராமச் சங்க வண்டிப்பாதை	0 1 1
66	வனேலையாய, கெருனுவேமூக்கலான, மிலலகஹூ ஹேன (அணைக்கட்டுடன் சேமிப்பு)	2 2 1
67	மீகஹாவத்த	0 0 33
68	ஹே (அணைக்கட்டுடன் சேமிப்பு)	0 1 8
69	திலப்பம் (அணைக்கட்டுடன் சேமிப்பு)	0 3 6
70	பனமடுவேவத்த (அணைக்கட்டுடன் சேமிப்பு)	0 0 4
71	கிராமச் சங்க வண்டிப் பாதையும் சேமிப்பும்	0 1 26
72	விஹாரேவத்த	0 0 20
73	சியம்பலகஹூ இடம்	0 3 0
74	வனேலையாய	0 1 3
75	வனேலையாய, சியம்பலகஹூ இடம், கீனியகஹூஹேன, கோனகஹூயிடம் (வான எலவுடன் சேமிப்பு)	1 0 35
76	வான எல் (அருவி) (வறறிய)	0 1 39
77	வனேலையாய, கோனகஹூயிடம், கீனியகஹூஹேன (வான எலவுடன் சேமிப்பு)	1 3 18
78	மிளிகலையாய, கீனியகஹூஹேன (ஹொறொவ எல்வுடன் சேமிப்பு)	0 1 32
79	ஹொறொவ எல் (வாயக்கால்)	0 0 5
80	டம்பகஹூகும்புற	0 0 14
81	ஹே	0 0 25
82	ஹே (வான எலவுடன் சேமிப்பு)	0 0 8
83	ஹொறொவ எல் (வாயக்கால்)	0 0 1
84	கோனகஹூ இடம்	0 1 35
85	மீகஹாவத்த	0 2 0
86	திலப்பம் (சுகாதார சேமிப்பு)	1 0 38
87	கீனியகஹூஹேன திலப்பம் (ஹொறொவ எலவுடன் சேமிப்பு)	0 1 27
88	திலப்பம் (சுகாதார சேமிப்பு)	0 0 35
89	டம்பகஹூவத்த	0 1 14
90	ஹே (அணைக்கட்டுடன் சேமிப்பு)	0 0 29
91	ஹொறொவ எல் (வாயக்கால்)	0 0 11
92	ஹொறொவ எல் (வாயக்கால்)	0 0 19

காணித் துறை	காணியின் பெயர்	விசாலம் ஏ. மு. ப.	காணித் துறை	காணியின் பெயர்	விசாலம். ஏ. மு. ப.
94	தேறுவ, மறடனகடவ ல-வெவஅடெறகெலேகுடா வெவேயாய, டம்பகறா இடம், மீகறா மூக்கலான (அணைக்கட்டு சேமிப்பு) ..	2 2 0	153	டெமற்றகலேமூக்கலான, மஹாஎபேமூக்கலான	1 3 17
96	ஹொறொவ எல (வாயக்கால) .	0 0 9	151	— அருவி (வறறிய)	0 1 36
97	ஷெ (ஷெ) ..	0 0 3	155	மஹா எபேமூக்கலான, டெமற்றகலேமூக்கலான (அருவிகளுடன் சேமிப்பு)	6 1 11
98	கோனகஹேனெ ஹொறொவ எலவுடன் சேமிப்பு)	0 0 20	156	டெமற்றகலேமூக்கலான	5 2 1
99	ஷெ ஹொடொக்கறாயிடம்	1 0 15	மொத்தம்		1,209 1 13
100	சீறியகஹேனெ . .	0 1 39	அநுராதபுரம், நி. உ. 7—1953		
101	சீறியகஹாகுமபுற . .	0 0 17	காணியுரிமை நிர்ணயச் சட்டம்		
102	ஹொறொவ எல (வாயக்கால)	0 0 22	காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்		
103	ஷெ (ஷெ) . .	0 0 22	நி. 2,897 (அநுராதபுரம்)		
104	மறடனகடவலகெலே, மின்கலேயாய (ஹொறொவ எலவுடன் சேமிப்பு)	0 2 3	இத்தேடணைத்திருக்கும் அட்டவணையில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சொந்தகேனும் தமக்கு உரித்தானடென்று 1953 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 10 ம தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற கையொப்பமிடவருகும்* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினாபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற்கு செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினாபடி இத்தலை அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது.		
105	மறடனகடவலகெலே	1 3 7	1953 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 20 ந தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக் கந்தோற்றி கொடுக்கப்பட்டது		
106	மின்கலேமூக்கலான, டிக்கலேமூக்கலான	29 1 12	குறு காணியுரிமை,		
107	— அருவி (வறறிய)	0 0 9	காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தா		
108	கிம்பலகேவலேயாய, சியம்பலகலையாய, மஹா எப்பேனெ கொடஹேன, மஹா எபேமூக்கலான, டிக்கலேமூக்கலான (அருவியுடன் சேமிப்பு) (வறறிய) (மஹாஎபே நீர்க்குழி) ..	22 0 25	*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காசிக் உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் “நிர்ணய அறிவித்தல் உரிமை” என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்		
109	— அருவி (வறறிய) ..	2 0 27	குறிப்பு—(a) இக்காணிகளை பறறிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செறறிலமென ரெபிசர்) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படிக்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரியகத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்		
110	நிக்கலேயாய, கிம்பலகேவலேயாய, மஹாஎப்பேயாய, மஹாஎபேமூக்கலான, டெமற்றகலேமூக்கலான, டிக்கலேமூக்கலான (அருவியுடன் சேமிப்பு), (வறறிய), (மஹாஎப்பே நீர்க்குழி) ..	24 1 12	(b) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க		
111	மஹாஎப்பேயாய, நிகாஹேனாய, மின்கலேயாய, கிம்பலகேவலேயாய	41 0 31	(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணையில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித - காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.		
112	மயிலகஹாயிடம் அல்லது மறடனகடவலகெலே	3 2 6	அட்டவணை		
114	டம்பகஹாகுமபுற (ஹொறொவ எலவுடன் சேமிப்பு)	0 0 25	வட்டமத்திய மாகாணம். நுவரகலாவிய டிஸ்திரிக் (இப்பொழுது அநுராதபு டிஸ்திரிக்) ஓர் பாகம்) ஹூறுறு பலாதத், கலபே கோற்றி, பஹல கலபே துலானவைச சோந்த மெதகம் கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள். இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும்மெல்லாக் குளிருக்கின்றன —		
115	ஷெ (ஷெ)	0 0 9	- வடக்கு ; நெல்படுவ கிராமத்தின் எல்லை ;		
116	ஷெ (ஷெ)	0 0 6	கிழக்கு பனவெவ கிராமத்தின் எல்லை ,		
117	ஷெ (ஷெ)	0 0 16	தெற்கு அந்நெலாந்தாவ காடாச சேமிப்பு (காடாச அளவை பிரதமப்படம் 50), அநுராதபுரியிலிருந்து திருகோணமலைக்குச் செல்லும் பிரதான வீதியின் ஓர் பகுதி, மாறடனகடவல (ஒரு பகுதி) கிராமத்தின் எல்லை ,		
119	ஹொறொவ எல (வாயக்கால)	0 0 37	மேற்கு மாறடனகடவல (ஒரு பகுதி) கிராமத்தின் எல்லை, நெல்படுவ கிராமத்தின் எல்லை.		
120	— அடிப்பாதை ..	0 1 2	இலங்கை அளவை கிராமப்படம் இல. 1,391		
121	ஹொறொவ எல (வாயக்கால)	0 0 13	காணித் துண்டு		
122	ஷெ (ஷெ) ..	0 1 34	காணியின் பெயர்.		
123	டம்பகஹாயிடம், பஹுகஹாயிடம் (ஹொறொவ எலவுடன் சேமிப்பு)	0 0 27	1 மெத்கம்கந்த (கற்பாறை, ஓர் பழய பாழடைந்த தேவாலயத்தைக் கொண்டது)		
124	மீகஹாமூக்கலான, மீகஹா இடம், பஹுகஹா இடம்	4 3 30	2 மெத்கமஹீனேமூக்கலான, கொணஹீனேமூக்கலான, கலகேமூக்கலான		
125	குடாவெவேயாய, திம்பிறிகஹா இடம், மீகஹா இடம்	14 3 34	3 கலகேமூக்கலான (அருவியுடன் சேமிப்பு)		
126	குடாவெவேயாய, போகஹாயாய (குளத்துடனும் அதன் கட்டுடனும் சேமிப்பு)	1 1 29	4 —அருவி (வறறிய)		
127	ஹொகலேமூக்கலான, மறடனகடவலேமூக்கலான	3 1 34	5 கலகேமூக்கலான (அருவியுடன் சேமிப்பு)		
128	ஷெ ஷெ	3 0 30	6 கலகேமூக்கலான		
129	ஹொகலேயாய	6 1 2	7 கொலொங்கலையாய		
130	— கிராமச் சங்க வண்டிப்பாதையும் சேமிப்பும்	0 2 3	8 கொலொங்கலையாய, கடக்கஹாயாய, கோங்கஹாய		
131	ஹொகல அததண்ணெவா ..	5 3 31	9 கலகொடுமூக்கலான		
132	குடாவெவேயாய, போகஹாயாய, கொடஹேனாய (எக்கிப்பட்ட குடாவெவ குளத்தின் பரப்பின் ஓர் பாகம்) ..	82 2 32	11 கொலொங்கலையாய, ஹக்கஹாயாய		
133	அணைக்கட்டு (கைவிடப்பட்ட) ..	1 3 31	12 கெக்குவெமூக்கலான		
134	— ஹூலைகலமூக்கலான	7 3 26	13 ஷெ ..		
135	பஹுகஹா இடம் ..	2 0 1			
136	மீகஹா இடம் ..	2 0 2			
137	கொணகஹாயிடம் ..	3 3 9			
138	குடாவெவேயாய, கோணகஹா இடம், டம்பகஹா இடம், ஹூலைகலையாய, மெனேனிகலேனென, மஹாஎப்பே யாய (ஹொறொவ எலவுடன் சேமிப்பு)	1 0 2			
139	டம்பகஹாயிடம்	2 0 1			
140	ஹூலைகலையாய, கஹுகஹாயிடம்	22 0 23			
141	மெனேனிகலேம்கத்த	0 2 16			
142	மெனேனிகலேமூக்கலான, டெமற்றகலேமூக்கலான	15 2 8			
143	— அடிப்பாதை ..	0 1 22			
144	மஹா எபே (நீர்க்குழி) ..	4 2 39			
145	மஹாஎப்பேனெகொடஹேன, சியம்பலகலையாய	35 2 29			
146	டிக்கலேமூக்கலான, டெமற்றகலேமூக்கலான, மஹா எபேமூக்கலான	56 3 24			
147	டெமற்றகலேமூக்கலான (டெமற்றகலே எலவுடன் சேமிப்பு) ..	12 3 6			
148	டெமற்றகலே எல (அருவி) (வறறிய)	2 1 2			
149	ஷெ (அருவி) (வறறிய)	0 1 2			
150	டெமற்றகலேமூக்கலான மஹா எபேமூக்கலான, டெமற்றகலேனென (அருவிகளுடன் சேமிப்பு)	8 1 16			
151	டெமற்றகலேமூக்கலான	0 3 39			
152	டெமற்றகலேனென	5 1 30			

காணித் துணடு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப
14	கெக்குளவெழுக்கலான (அருவியுடன் சேமிப்பு)	9 2 32
15	கெக்குளவெ எல (அருவி) (வறறிய)	2 1 19
16	கெக்குளவெழுக்கலான (அருவியுடன் சேமிப்பு)	9 0 11
17	—அடிப்பாதை	0 0 31
18	கெக்குளவெழுக்கலான	22 1 35
19	—பிரதான பாதையும் சேமிப்பும்	5 3 14
20	கெக்குளவெழுக்கலான	22 0 31
21	—அடிப்பாதை	0 0 33
22	ஹடகறாயாய, கோங்கறாயாய	17 1 8
23	கெக்குளவெழுக்கலான, விறநகறாமுக்கலான, வேகநதேபாஉலமுககலான	49 3 16
24	வேகநதேபாஉலமுககலான, கோங்கறாயாய, ஹடகறாயாய (எல்வுடன் சேமிப்பு)	3 0 34
25	ஹொறொ எல (வாயக்கால்)	0 1 15
26	வேகநதேபாஉலமுககலான	23 2 26
27	வேகநதேபாஉலமுககலான (கட்டுடன் சேமிப்பு)	3 1 10
28	கனசபாவப்பாதை	0 1 6
29	—அடிப்பாதை	0 1 13
30	மெதகமெவெவ (குளமுட கட்டு)	48 1 24
31	கலகறுதேறன	34 0 27
32	ஷெ	24 1 29
33	விறநகறாமுக்கலான	34 0 35
34	—பிரதான வீதியும் சேமிப்பும் (அரைவாசி விசாலம்)	2 3 6
மொத்தம்		515 3 0

அநுராதபுரம் நி உ 8—1953

காணியுரிமை நிரணயச் சட்டம்

காணியுரிமை நிரணய விஷய அறிவித்தல்
நி 2,898 (அநுராதபுரம்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோநதைக்கேனும் தமக்கு உரிதனுண்டென்று 1953 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 10 ம் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிரணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினாபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்கொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினாபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1953 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 20 ந் தேதியிலன்று கொழும்பி யுள்ள காணியுரிமை நிரணயப்பகுதிக் கந்தோறிக் கொடுக்கப்பட்டது

குஜா கதிராமன்
காணியுரிமை நிரணய உதவி உத்தியோகத்தார்

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிரணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இனணும் மேலதிகமான விபரம் கொழும்பு (சென்றில்மென் ரெபிசா) காணி நிரணய உத்தியோகத்தாரிடமும் அவைகளின் அளவைப்படற்கள் (சாவேயா ஜெனரல்) நில அளவைக் காரியகாத்தாரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிகளெவற்றிலேயுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

வடமத்திய மாகாணம், நுவரகலாவிய டிஸ்திரிக் (இப்பொழுது அநுராத புர டிஸ்திரிக்கின் ஓர் பாகம்), ஹூறுலுப் பலாத்த, கல்பே கோறன், பஹல கல்பே துலானவைச் சேர்ந்த பனவெவ கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித்துண்டுகள் இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும்மெல்லைக் குளிருக்கின்றன—

வடக்கு மஹாபொத்தான கோறணையச் சேர்ந்த குடாஅம்பகலவெவ கிராமத்தின் எல்லை,

கிழக்கு யன் ஓயலின் ஓர் பாகம் (மஹா பொத்தான கோறணையச் சேர்ந்த நமலே (ஒரு பகுதி) கிராமத்தின் எல்லை,

தெற்கு அனலொந்தாவ காட்டுச் சேமிப்பு (காட்டு அளவை பிரதமப் படம் 50),

மேற்கு மெதகம் கிராமத்தின் எல்லை, நெல்பனுவ கிராமத்தின் எல்லை, நமபடாவே எல்லை பகுதி (நெல்பனுவ கிராமத்தின் எல்லை), நெல்பனுவ கிராமத்தின் எல்லை, நமபடாவெவ கிராமத்தின் எல்லை

காணித் துணடு	காணியின் பெயர்	விசாலம் ஏ ரு ப.
1	பாலுகறாமுக்கலான, பனவெவேகநத, டம்பகறாமுக்கலான, மொறகறாமுக்கலான, பஹாலவெவ முககலான	467 3 32
2	சியம்பலகறாயாய, டம்பகறாமுக்கலான	20 2 20
3	பனவெவ (குளமுட அணைக்கட்டு)	15 3 6
4	சியம்பலகறாமுக்கலான, பாலுகறாமுக்கலான (அணைக்கட்டுடன் சேமிப்பு)	6 0 0
5	—அடிப்பாதை	0 0 21
6	மொறகறாமுக்கலான, சியம்பலகறாயாய, (அருவியுடன் சேமிப்பு)	5 3 2
7	நேபட எல (அருவி) (வறறிய)	0 1 0
8	மொறகறாமுக்கலான சியம்பலகறாமுக்கலான, (அருவிக்குடன் சேமிப்பு)	2 0 20
9	நமபடாவே எல (அருவி) (வறறிய) (அரைவாசி விசாலம்)	0 1 3
10	டம்பகறாமுக்கலான, மொறகறாமுக்கலான, சியம்பலகறாயாய (அருவிக்குடன் சேமிப்பு)	7 2 2
11	நேபட எல (அருவி) (வறறிய)	0 1 37
12	ஹொறொ எல (வாயக்கால்)	0 0 16
13	பாலுகறாமுக்கலான	0 2 18
14	பாலுகறாமுக்கலான (எல்வுடன் சேமிப்பு)	0 1 2
16	ஹெல்மபகறாமுக்கலான, டம்பகறாமுக்கலான	20 1 18
17	—அணைக்கட்டு (பாவிளாமல் விடப்பட்ட)	0 3 25
18	ஷெ (ஷெ)	0 0 6
19	பாலுகறாமுக்கலான (அருவியுடன் சேமிப்பு)	35 1 10
20	கழநீல் எல (அருவி)	6 2 34
21	பாலுகறாமுக்கலான (அருவிக்குடன் சேமிப்பு)	3 0 23
22	—அருவி (வறறிய)	0 2 32
23	பாலுகறாமுக்கலான (அருவிக்குடன் சேமிப்பு)	31 1 10
24	கழநீல் எல (அருவி)	2 3 3
25	பாலுகறாமுக்கலான (அருவிக்குடன் சேமிப்பு)	59 3 24
26	—அருவி (வறறிய)	1 2 4
27	பாலுகறாமுக்கலான (அருவிக்குடன் சேமிப்பு)	15 2 31
28	—அருவி (வறறிய)	0 1 38
29	பாலுகறாமுக்கலான (அருவிக்குடன் சேமிப்பு)	37 0 0
30	மொன்றுஹற்றியஎப்ப (நீர்க்குழி)	0 1 12
31	ஷெ (ஷெ)	0 3 6
32	பாலுகறாமுக்கலான (அருவிக்குடன் சேமிப்பு)	26 3 14
33	வாடிஹற்றிய எல (அருவி, பகுதி வறறிய)	2 2 20
34	கெக்குளவே எல (அருவி, பகுதி வறறிய)	4 2 5
35	பாலுகறாமுக்கலான (அருவியுடன் சேமிப்பு)	10 1 25
36	பாலுகறாமுக்கலான, திகவனனபொத்தானே, பனவெவேமுககலான, டம்பகறாமுக்கலான	173 2 14
37	பாலுகறாமுக்கலான, திகவனனபொத்தானே (அருவியுடன் சேமிப்பு)	11 3 0
38	குடமுககறாமு எல (அருவி, வறறிய)	1 2 30
39	கலகநத (கறபாறை)	20 3 23
40	பாலுகறாமுக்கலான (அருவியுடன் சேமிப்பு)	10 3 14
41	பாலுகறாமுக்கலான, திகவனனபொத்தானே	137 3 20
42	பாலுகறாமுக்கலான (அருவியுடன் சேமிப்பு)	27 2 30
43	யன் ஓய (அருவி) (அரைவாசி விசாலம்)	14 0 38
44	—பிரசிடத வேலைக் கந்தோர் பிரதான வீதியும், சேமிப்பும் பாலத்தின் ஓர் பாகமும்	6 3 32
45	திகவனனபொத்தானவல் (நீர்க்குழி)	0 0 30
மொத்தம்		1,194 3 30

அநுராதபுரம் நி உ 9—1953

காணியுரிமை நிரணயச் சட்டம்

காணியுரிமை நிரணய விஷய அறிவித்தல்
நி 2,899 (அநுராதபுரம்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோநதைக்கேனும் தமக்கு உரிதனுண்டென்று 1953 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 10 ம் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு** ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிரணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினாபடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற்கொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினாபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1953 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 20 ந் தேதியிலன்று கொழும்பி யுள்ள காணியுரிமை நிரணயப்பகுதிக் கந்தோறிக் கொடுக்கப்பட்டது

குஜா கதிராமன்,
காணியுரிமை நிரணய உதவி உத்தியோகத்தார்

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காசீத உறைகளின் இடது கைப்பக்க மேல் ஸ்டீலியில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(A) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படிபுகள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக காரியகாதரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமைப்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

வடமத்திய மாகாணம், நுவரகலாவிய டிஸ்திரிக் (இப்போது அநுராதபுர டிஸ்திரிக்) ஓர் பாகம்) ஹூறுலுப் பலாதத், கல்பே கோற்றன், பறலை கல்பே துலானவைச்சேர்ந்த நம்படாடுவெல கிராமத்திலுள்ள கீழ்க்காணும் காணித் துண்டுகள் இக்காணித்துண்டுகளெல்லாம் கீழ்க்காணும்மேல்க்கட்டுள்ளிருக்கின்றன —

வடக்கு மஹாபொத்தான கோற்றையைச்சேர்ந்த அம்பகலவெல கிராமத்தின் எல்லை
கிழக்கு மஹாபொத்தான கோற்றையைச்சேர்ந்த அம்பகலவெல, குடா அம்பகலவெல கிராமங்களின் எல்லைகள், பனவெல கிராமத்தின் எல்லை தெற்கு ரெலப்பனுவ கிராமத்தின் எல்லை
மேற்கு ரெலப்பனுவ, மொறாவெல, ஒலுக்கலவெல, பாலுக்கலவெல கிராமங்களின் எல்லைகள்

இலக்கை அளவை கிராமப் படம் இல 1,394

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ று ப
1	மில்லெகஹாமுக்கலான, மில்லெகலெமுக்கலான, மீகஹாமுக்கலான	168 1 12
2	மில்லெகஹாமுக்கலான (அருவியுடன் சேமிப்பு)	15 0 38
3	— அருவி (வற்றிய)	2 0 13
4	மில்லெகஹாமுக்கலான (அருவியுடன் சேமிப்பு)	14 2 31
5	மில்லெகலெமுக்கலான, நம்படாடுவெலமுக்கலான, பாலுக்கஹாமுக்கலான, மில்லெகஹாமுக்கலான	128 1 31
6	— அடிப்பாதை	0 2 7
7	நம்படாடுவெலமுக்கலான, வீறகஹாமுக்கலான, பாலுக்கஹாமுக்கலான	280 0 18
8	நாமபடாடுவெல (குளமும் கட்டுமும்)	56 3 32
9	மில்லெகஹாமுக்கலான, மீகஹாமுக்கலான, (அருவியுடன் சேமிப்பு)	4 0 13
10	— அருவி (வற்றிய)	0 2 25
11	மீகஹாமுக்கலான, பாலுக்கஹாமுக்கலான, (அருவியுடனும் வான எல்வுடனும் சேமிப்பு)	6 1 8
12	வான எல் (அருவி) (வற்றிய)	0 0 39
13	மீகஹாமுக்கலான, பாலுக்கஹாமுக்கலான (குளக்கட்டுடன் சேமிப்பு)	0 1 39
14	பாலுக்கஹாமுக்கலான (குளக்கட்டுடன் சேமிப்பு)	0 1 20
15	நம்படாடுவெலவெல (ஷு)	1 0 38
16	— அடிப்பாதை	0 0 2
17	பாலுக்கஹாமுக்கலான (குளக்கட்டுடன் சேமிப்பு)	1 1 9
18	நம்படாடுவெலவெல	1 1 32
19	ஷு (ஹொரெ எல்வுடன் சேமிப்பு)	1 0 32
20	ஹொரெ எல் (எல்)	1 1 0
21	நம்படாடுவெலவெல (ஹொரெ எல்வுடன் சேமிப்பு)	1 1 26
22	ஷு	29 0 16
23	ஷு (அடிப்பாதைக்கான சேமிப்பு)	0 2 4
24	ஷு	5 0 36
25	ஷு (வான எல்வுடன் சேமிப்பு)	0 2 33
26	பாலுக்கஹாமுக்கலான, மீகஹாமுக்கலான	49 0 26
27	கொலொகஹாய	22 3 34
28	— அடிப்பாதை	0 0 13
29	நம்படாடுவெலவெல (வாயக்காலுடன் சேமிப்பு)	0 0 32
30	— நீர்ப்பாசன வாயக்காலு (அரைவாசி விசாலம்)	0 0 4
31	பாலுக்கஹாமுக்கலான	3 0 32
32	பாலுக்கஹாமுக்கலான (ஹொரெ எல்வுடன் சேமிப்பு)	2 1 32
33	பாலுக்கஹாமுக்கலான (ஷு)	1 3 16
34	பாலுக்கஹாமுக்கலான	9 2 20
35	பாலுக்கஹாமுக்கலான (அருவியுடன் சேமிப்பு)	1 1 20
36	— அருவி (வற்றிய)	0 1 0
37	பாலுக்கஹாமுக்கலான (அருவியுடன் சேமிப்பு)	1 1 13
38	— கட்டு (பாவிமாமல் விடப்பட்ட)	0 2 0
மொத்தம்		814 3 36

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்
தி 2,900 (அநுராதபுரம்)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணியில் அதன் எப்பங்குகளையும் அந்நில எச்சோநகைக்கேளும் தாங்கு உரித்துண்டென்று 1953 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 10 ம் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிடவருகும்** ஒருவரும் அறிவியாமலிருக்கமுடிக், காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின்படி அக்காணியை முடிக்கரிய காணியென வெளிப்படுத்தி முடிக்கரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியுள்ள செயலு முடிக்கப்படுமென்று மேற்கொலைய சட்டத்தின் 4 ம் பிரிவின்படி இதனும் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1953 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 20 ந் தேதியிலென்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக் கந்தோறிய கொடுக்கப்பட்டது

எம் டபிளூ எம் அபேயக்கோன,
காணியுரிமை நிர்ணய உத்தியோகத்தரிடா

**மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துகளைக்கொண்ட காசீத உறைகளின் இடது கைப்பக்க மேல் ஸ்டீலியில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(A) இக்காணியைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென ரெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகத்தரிடமும் அவைகளின் அளவைப்படிபுகள் (சர்வேயர் ஜெனரல்) நில அளவைக காரியகாதரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணியிலுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமைப்பதை அறிந்துகொள்க

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட மாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டியதில்லை.

அட்டவணை

வடமத்திய மாகாணம், நுவரகலாவிய டிஸ்திரிக், (இப்போது அநுராதபுர டிஸ்திரிக்) ஓர் பாகம்) ஹூறுலுப் பலாதத், மகாபொத்தான கோற்றன், அடம்பனே துலான வடக்கும, தெற்கும், கல்பே கோற்றன் பறலை கல்பே துலானவைச் சேர்ந்த அனாஹொநேக்ல காட்டுச் சேமிப்பிலுள்ள கீழ்க் காணும் காணித்துண்டுகள் இக்காணித்துண்டுகள் கீழ்க்காணும்மேல்க்கட்டுள்ளிருக்கின்றன —

வடக்கு புத்தனத்திலிருந்து திரிகோணமலைக்குச் செல்லும் பாதை, நத்தமலெகெலே, புத்தனத்திலிருந்து திரிகோணமலைக்குச் செல்லும் பாதை ;
கிழக்கு கீழமாகானத்தைச் சேர்ந்த திரிகோணமலை டிஸ்திரிக்ளின் எல்லை, யோதி எல், நெலு ஓய, அனாஹொநேக்லெகெலே, கீழ் மாகாணத்தைச் சேர்ந்த திரிகோணமலை டிஸ்திரிக்ளின் எல்லை,
தெற்கு காட்டு அளவை பிரதமப்படம் 50 திலுள்ள 2 ம் காணித்துண்டு ;
மேற்கு ஹொரெ உப்பொத்தானவிலிருந்து அலுத் ஓயவுக்குச் செல்லும் பாதை, டெமற்றாவெலகெலே, ஹொரெ உப்பொத்தானவிலிருந்து அலுத் ஓயவுக்குச் செல்லும் பாதை, திரப்பனகடவலகெலே, பிரகமனவெலகெலே, கொலுவாவலகெலே, பறங்கியாவாடியகெலே, நிககவெலகெலே, குமபுகவெலகெலே, கொட்டுப்பொத்தானகெலே, டியுத்தித்தமெலகெலே, ஹொரெ உப்பொத்தானவிலிருந்து அலுத் ஓயவுக்குச் செல்லும் பாதை, மாறடனகடவலகெலே, நம்பேவகெலே, திரப்பனகடவலகெலே, ஹொரெ உப்பொத்தானகெலே

காட்டு அளவை பிரதமப்படம் இல 50

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் ஏ று ப
1	அனாஹொநேக்லெகெலே, பறங்கியாவாடிய மூக்கலான, நத்தமலெகெலே, டியுத்தித் தெலவெலகெலே, டெமற்றாவெலகெலே, பிரகமனவெலகெலே, உலகலெலெவெலகெலே, சிலெம்பேவெலகெலே, நத்தமலை (பகுதி), சிலெம்பேவெலகெலே, நாகொலேவெலகெலே, நாகொலேவெலகெலே, தனிகெற உலப்பாதை, கட்டுலொப்பனெனவெலகெலே, கழு வனாடு உலப்பாதைகெலே, மாறடனகடவலகெலே, திரப்பனகடவலகெலே, மதவாச்சிய கெலே, பத்திரடேவகெலே, பிரகமனவெலகெலே, கலுவாவல, பறங்கியாவாடிய, பன டாறமுடிக்கெலே, அனாஹொநேக்லெகெலே, உல்கொலேவெலகெலே, ஹொரெ உப்பொத்தானகெலே, மகாசேறுனெனவெலகெலே, அனாஹொநேக்லெகெலே, தலபத்தானகெலே, டெமற்றாவெலகெலே, பெலலனகடவலகெலே, (காட்டு, டமாணமும், அடாநத காட்டு, சேனவும், கைவிடப்பட்ட குளங்களும்)	60,795

அரசாட்சியாரின் தேள்வைக்காகிய காணி விளம்பரங்கள்

இலக்கம் : LA/7704 J/LG/2735

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கும் சட்டம் 5 ம பிரிவினையுடைய பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசீலனை தேள்வைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்கும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புலகொண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,
1953 ம (ஸ்ரீ) (ஜூன்) ஆனிமீ 8 ந உ.

பி. பி. புலங்குலம்,
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

மாகாண அலுவலர் டிஸ்திரிக் எண்ணுவின இலக்கம் : LA/7704
நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் : J/LG/2735

காணியின் விபரம்

குறுகுறுக்கல் டிஸ்திரிக், தம்பத்தெனி அத்தத்து, கல்கமுடி பகுதி, வெலிகாரயும் நல்லூர் எனனும் கிராமங்களில் கீழ் வரும் காணிகளாகும். — விசாலம், எல்லைகள்.

குறுகுறுக்கல் காணியின் பெயர்.	விசாலம்.	எல்லைகள்.
1 பரகங்குமபுர	.. 190' X 16'	.. வடக்கு : சிரிமலஹாமிக்கும் மறுபேருக்குமுரிய வயல் கீழ்க்கு : கிராம சங்க ரேட்டி தெற்கு : சுபதேரிஸ்க்குரிய வயல் மேற்கு : பெரோராஹாமிக்குரிய வயல்
2 இஹலகமேஹேன	.. 200' X 16'	.. வடக்கு : காணியின் மீதிப்பாகம் கீழ்க்கு : சுபதேரிஸ்க்குரிய பரகங்குமபுர தெற்கு : சுவாரிஸ்க்குரிய காணி மேற்கு : காணியின் மீதிப்பாகம்
3 கொலொனகஹமுலவத்த	.. 320' X 16'	.. வடக்கு : பெரோராஹாமிக்குரிய காணி கீழ்க்கு : எகொடயாகொடுவேவெல தெற்கு : பெரோராஹாமிக்குரிய காணி மேற்கு : கல்கமுடி கிராம எல்லை
4 கஹட்டகஹமுலவத்த	.. 165' X 16'	.. வடக்கு : சுவாரிஸ்க்குரிய மறுபேருக்குமுரிய காணி கீழ்க்கு : குளரதஹாமிக்கும் மறுபேருக்குமுரிய நெல்வயல் தெற்கு : குளரதஹாமிக்கும் மறுபேருக்குமுரிய உரிய நெல்வயல் மேற்கு : கல்கமுடி கிராம எல்லை
5 பொலகொடுவ	.. 150' X 16'	.. வடக்கு : அதே காணி கீழ்க்கு : பெரோராஹாமிக்கும் மறுபேருக்குமுரிய உரிய நெல்வயல் தெற்கு : அதே காணி மேற்கு : அதே காணி
6 மீகஹமுலவத்த	.. 125' X 16'	.. வடக்கு : குளரதஹாமிக்கும் மறுபேருக்குமுரிய உரிய காணி கீழ்க்கு : பெரோராஹாமிக்குரிய நெல் வயல் தெற்கு : ரமமெனிக்காவுக்குரிய காணி மேற்கு : குளரதஹாமிக்கும் மறுபேருக்குமுரிய காணி
7 இன்னவத்த	.. 130' X 16'	.. வடக்கு : பெரோராஹாமிக்கும் மறுபேருக்குமுரிய நெல்வயல் கீழ்க்கு : பெரோராஹாமிக்கும் மறுபேருக்குமுரிய நெல்வயல் தெற்கு : சிரிமலஹாமிக்கும் மறுபேருக்குமுரிய நெல்வயல் மேற்கு : குளரதஹாமிக்கும் மறுபேருக்குமுரிய நெல்வயல்
8 கொலொனகஹமுலவத்த	.. 140' X 16'	.. வடக்கு : டபிளயு. ரமமெனிக்காவுக்குரிய இன்னவத்த கீழ்க்கு : உரிமைக்காரரின் காணியில் பாகம் தெற்கு : குளரதஹாமிக்கும் மறுபேருக்குமுரிய காணி மேற்கு : கதுருகொலலேஹேன
9 கொலொனகஹமுலவத்த	.. 192' X 16'	.. வடக்கு : சிரிமலஹாமிக்கும் மறுபேருக்குமுரிய காணி கீழ்க்கு : குளரதஹாமிக்கும் மறுபேருக்குமுரிய வயலும், சிரிமலஹாமிக்கும் மறுபேருக்குமுரிய வயல் தெற்கு : சோமவத்திக்கும் மறுபேருக்குமுரிய காணி மேற்கு : கதுருகொலல அரசாங்க சேனை
10 கொலொனகஹமுலவத்த	.. 155' X 16'	.. வடக்கு : சிரிமலஹாமிக்கும் மறுபேருக்குமுரிய ஹும்புலுவெதராலகே வலியின் பாகம் கீழ்க்கு : மலஎல தெற்கு : உரிமைக்காரரின் காணியில் பாகம் மேற்கு : தலையக முத்தலிதமாவுக்கும் சோமவத்திக்கும் உரிய காணி
11 ஹீனபுடியாவருமபுற	.. 50' X 16'	.. வடக்கு : குளரதஹாமிக்கும் மறுபேருக்குமுரிய காணி கீழ்க்கு : பொடி அபுஹாமிக்கும் மறுபேருக்குமுரிய நெல்வயல் தெற்கு : தலையக முத்தலிதமாவுக்குரிய காணி மேற்கு : கதுருகொலல சேனை
12 ஹீனபுடியாவேவேலேபிலேவ	.. 65' X 16'	.. வடக்கு : குளரதஹாமிக்கும் மறுபேருக்குமுரிய உரிய காணி கீழ்க்கு : ஹும்புலுவராலகேயின் வயல் தெற்கு : தலையக முத்தலிதமாவின காணி மேற்கு : கதுருகொலல அரசாங்க சேனை
13. பெலிகொலலேவத்த	.. 2,560' X 33'	.. வடக்கு : கல்கமுடி கதுருகொலல எனனும் கிராமங்களின் எல்லை கீழ்க்கு : வெலிகரேருமபுரியாய் தெற்கு : வெலிகரேருவெலயும் எலயும் மேற்கு : வெலிகுமபுறவும் நல்லூர் கிராம எல்லை
14 மஹவத்த அல்லது பரணவத்த	.. 160' X 6'	.. வடக்கு : பனடுஹாமியுடைய உட்கெதரவத்த கீழ்க்கு : தலையக முத்தலிதமாவின பெலிகொலலவத்த தெற்கு : மிதெலலேருமபுற மேற்கு : கெடகாலாகஹவத்த
15 கெடகாலாகஹவத்த	.. 465' X 16'	.. வடக்கு : சேருகஹகேனை கீழ்க்கு : மஹவத்த அல்லது பரணவத்த தெற்கு : மிதெலலேருமபுற மேற்கு : போகஹமுலவத்த

துண்டு. காணியின் பெயர்.	விசாலம்.	எல்லைகள்
16 போகஹமுலவத்த	160' X 16'	வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு
17 அம்பகஹமுலவத்த	180' X 16'	வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புலங்குலம் அலுவலகம் ஆகிய நான்கு இடங்களில் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம் 19 (ஜூன்) ஆனி 20 ந் உ.

பி. பி. புலங்குலம்,

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி.

மாகாண அல்லது டிஸ்ட்ரிக்ட் ஏஜன்ஸி இலக்கம் LD 4715

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/LLD/232/53

காணியின் விபரம்

கண்டி டிஸ்ட்ரிக்ட், உடுநுவர, யட்டிநுவர பகுதி, டல்கார வசம், டல்கார கிராமத்திலிருக்கும் அலகொலையத்த எனப்படும் நெல்வயலிலிருந்து சுமார் 1/2 ஏக்கர் விசாலமுள்ள நிலப்பகுதியின் எல்லைகள் பின்வருவனவை —

வடக்கு, மேற்கு அதே காணியின் மிகுதி பாகங்கள்,
கிழக்கு. கல்கொளைய எனப்படும் நீர் ஊற்று,
தெற்கு கனசபாவ ரோட.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி புலங்குலம் அலுவலகம் ஆகிய நான்கு இடங்களில் பிரகடனம் செய்கின்றேன்.

கொழும்பு,

1953 ம் 19 (ஜூன்) ஆனி 22 ந் உ.

பி. பி. புலங்குலம்,

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி

மாகாண அல்லது டிஸ்ட்ரிக்ட் ஏஜன்ஸி இலக்கம் LD 4133.

நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/HLG/506

காணியின் விபரம்

கண்டி டிஸ்ட்ரிக்ட், உடுநுவர, யட்டிநுவர பகுதி, மெதபலாத கோறனே, திரப்புவ, டவவுலக கிராமங்களிலிருக்கும் வெலிவெலவத்த, அல்லது மஹின்கொடவத்த எனப்படும் காணியிலிருந்து சுமார் 19 பொச்சல் விசாலமுள்ள நிலப்பகுதியும், கிறிமெட்டியவத்தயிலிருந்து சுமார் 6 பொச்சல் விசாலமுள்ள நிலப்பகுதியும் பி. பி. எ. 8048 ல் துணைகள் 2, 5 என விவரிக்கப்பட்டிருக்கிறது இதன் எல்லைகள் பின்வருவனவை —

வடக்கு: வெலிவெலவத்த அல்லது மஹின்கொடவத்த எனப்படும் தேயிலைக்காணியின் எல்லை,
கிழக்கு: வெலிவெலவத்த கிறிமெட்டியவத்த எனப்படும் தேயிலைக்காணியின் எல்லை,
தெற்கு கிறிமெட்டிய எனப்படும் தேயிலைக்காணியின் எல்லை,
மேற்கு தவவுலக பி. டபிளபு டி. ரோட.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி, எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புலங்குலம் அலுவலகம் ஆகிய நான்கு இடங்களில் பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,

1953 ம் 19 (ஜூன்) ஆனி 17 ந் உ.

பி. பி. புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி

மாகாண அல்லது டிஸ்ட்ரிக்ட் ஏஜன்ஸி இலக்கம்: L B 2151

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/LLD/2778

காணியின் விபரம்

(1) மாததறை, வெலிகம கோறனையிலுள்ள பல்லல் என்ற கிராமத்தில் குளம்புவ என்ற காணியிலிருந்து 0 ஏ. 1 ரூ. 1.1 பொச்சல் நிலம் எல்லைகள் —

வடக்கில் துவெகுமபுற,
கிழக்கில் பொலவத்த கங்க,
தெற்கில்: கோங்குறவில்,
மேற்கில் அதே காணியின் ஒரு பாகம்

(2) மாததறை, வெலிகம கோறனையிலுள்ள பல்லல் என்ற கிராமத்தில் 3 ஏக்கர் 2 ரூ 15.8 பே நிலம். கொங்குறவில் என்ற காணியிலிருந்து எல்லைகள் —

வடக்கு: குசம்புவ குமபுற,
கிழக்கு: } பொலவத்த கங்க
தெற்கு: }
மேற்கு இலவத்தேவத்த

(3) மாததறை வெலிகம கோறனை, பல்லல் கிராமத்தில் இலவத்தேவத்தை என்ற காணியிலிருந்து 66 பொச்சல் எல்லைகள்:—

வடக்கு, தெற்கு, மேற்கு அதே காணி,
கிழக்கு: கொங்குறவில்

(4) மாததறை, வெலிகம கோறனை பல்லல் என்ற கிராமத்தில் துவெகுமபுற என்ற காணியிலிருந்து 1 ரூட, 22.4 பொச்சல் நிலம் எல்லைகள்:—

வடக்கும கிழக்கும பொலவத்தே கங்கை;
தெற்கும் மேற்கும் குசம்புவ குமபுற.

(5) மாததறை, வெலிகம கோறனை, வடக்கெற்றமுல்ல என்ற கிராமத்தில் கல்கொளையில் என்ற காணியிலிருந்து 11 பொச்சல் நிலம் எல்லைகள்:—

வடக்கும தெற்கும் அதே காணி,
கிழக்கு: வேளைய;
மேற்கு: கங்கை.

(6) மாததறை, வெலிகம கோறனை, வடக்கெற்றமுல்ல என்ற கிராமத்தில் ஹெளசை என்ற காணியில் 1 ரூட 9.8 பே, நிலம் எல்லைகள்:—

வடக்கு, தெற்கு, கிழக்கு அதே காணி;
மேற்கு: கல்கொளையில்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொளளும் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்கண்ட பிரகாரம் காணி ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்.

இல. J/LG/138/53 (LD 1217)

கொழும்பு,
1953 ம் ௨௩ (ஜூன்) ஆனிமீ 19 ந் உ.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி
எஸ். எம். அமரசிங்கம்,
நிரந்தர காரியதரிசி.

காணியின் விவரம்

நுவரெலியா டிஸ்திரிக், உட்கொண்டுவாறைய பிரிவு காணியாகியிருக்கின்ற பகுதி, துணுக்கப்பெற்ற மலகலாயுட்குடும்பு (அமபிடிகுடும்பு) பகுதி கிராமத்தில் ஏறக்குறைய 2 ஏக்கர் பரப்பளவு ஒரு காணி. கீழ்க்கண்ட விவரப்படி சூழ்நிலைகள் —

வடக்கு மதவாட்ட மந்தாரம் குளம்,
கிழக்கு எம் டி அபுஹாமியின் வயல்,
தெற்கு தியமொளையி எலவும், வெல்கிரிய குளம்,
மேற்கு : ஷே

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொளளும் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

கீழ்க்கண்ட காணி ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதாயிருக்கின்றதென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புகுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

கொழும்பு,
1953 ம் ௨௩ (ஜூன்) ஆனிமீ 15 ந் உ.

பீ. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

மாகாண ஏசுண்டின இலக்கம் : LA 1023.

காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/LG/2902.

காணியின் விவரம்

(1) யாழ்ப்பாணம் டிஸ்திரிக், வலிகாமம் வடக்கு, பலாலி கிராமத்தில் உள்ளதும் குருசுப்பணிகளையேமாவும கொட்டிசீமாவும இயட்டியடியும் எனனும் காணியில் கீழ்க்கண்ட எல்லைகளுட்பட்டதும் உத்தேச விசாலம் 8 31/38 குளி கொண்டதுமான ஒரு பகுதி காணி எல்லைகள் —

வடக்கு நராசா பெண ஆச்சிபிள்ளைக்கும் மறுபேருக்கும் உரிய ஆதனமும், கந்தவனம் கைம்பெண சினைத்தங்கத்திற்குரிய ஆதனமும்,
கிழக்கு : காசிபிள்ளை பெண சினைச்சிக்கும் மறுபேருக்கும் உரிய ஆதனம்,
தெற்கும், மேற்கும் பிரத்தியேக ஒழுங்குகள்.

(2) யாழ்ப்பாணம் டிஸ்திரிக், வலிகாமம் வடக்கு, பலாலி கிராமத்தில் உள்ளதும் காக்கையனார்வளவு அல்லது காமினிசீமா அல்லது கொட்டிசீமா என்பபடும் காணியில் கீழ்க்கண்ட எல்லைகளுட்பட்டதும் உத்தேச விசாலம் ஒரு பரப்பு 4 குளி கொண்டதுமான ஒரு பகுதிக்காணி எல்லைகள்:—

வடக்கு எஸ். சினைா பெண இளையிளங்குரிய ஆதனம்,
கிழக்கு எஸ் சினைா பெண இளையிளங்குரிய ஆதனம், எஸ் இளையிளங்குரிய ஆதனம், கந்தவனம் கைம்பெண சினைத்தங்கத்திற்குரிய ஆதனம்,
தெற்கு பீ கைலாயபிள்ளைக்குரிய ஆதனமும் பிரத்தியேக ஒழுங்குகளும்,
மேற்கு பீ. கைலாயபிள்ளைக்குரிய ஆதனம்.

MA/AC/2884/51

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொளளவளவு சட்டம் 7 ம் பிரிவின கீழ் அறிவித்தல்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொளளவளவு சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின கீழ் ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான பின் சொல்லப்படும் காணிகளை அரசாட்சியா ஆட்சி ஒப்புக்கொள்ள எண்ணியிருக்கிறார்களென்று நான இத்தால அறிவித்தல் கொடுக்கின்றேன்.

ஆட்சி ஒப்புக்கொள்ளப்படும் காணி அல்லது ஆதினத்தின் விவரம் —

பிரதமபட்ட இல. A. 3298-பிரிவு 1ம, 2ம—பொறளை, பகுதி 24, கறுவாக்காரும் பொறளையும், பகுதி 23-பொறளை மேலமாகாணம் கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு நகர எல்லைகளுட்பட்டது

துண்டு	காணியினது பெயர்	விவரம்	உரித்தானியின் பெயர்	விசாலம் ஏ. மு. ப.
1	மருதானீதி வரிப்பண இல. 956, 976, 990 உள்ள காணியின் பகுதி	50 வருஷ தென்கை மரங்கள் 9ம, 50 வருஷ பலா மரம் 1ம, 50 வருஷ விலவ மரங்கள் 2ம, 10-50 வருஷ வாளை மரங்கள் 17ம, 30 வருஷ டாவறறு மரம் 1ம, 10-50 வருஷ சப்பு மரங்கள் 2ம, 40 வாழைமரக் கூடலும், ஒரு போட்ட கறகட்டங்களின் பகுதிகளும், தகர் மர காவல குடிசை 1ம, சீமெந்து தரை 2ம, கறசவரம், கல்பித்த தெருவின் பகுதி களும், கிறவல் தெரு 2ம, கம்பிவேலியுமுள்ள தோட்டம்	உயாசிரைப் பிரதான சற்குரு (ஆர்ச விசு) கொழும்பு	0 2 31 98
2	மருதானீதி வரிப்பண இல. 1089 உள்ள காணியின் பகுதி	6 வருஷ குரோட்டன் மரங்கள் 7ம, கற சவரின் பகுதிகளு முள்ள தோட்டம்	எவ இ வாட்டல்ல, 1089, மரு தானீ தீதி, மருதானீ	0 0 0 80
3	மருதானீதி வரிப்பண இல. 1091 உள்ள காணியின் பகுதி	10 வருஷ மாமரம் 1ம, 4 வருஷ பலா மரம் 1ம, 10 வருஷ ஆத்தா மரம் 1ம, 20 வருஷ சித்தல மரம் 1ம, 10 வருஷ பாம செடி 1ம, கறசவரின் பகுதிகளுமுள்ள தோட்டம்	பொறளை செனாணுக் கோவிலின் சிங்கள வழிபடுவோர் தாம காததா சி. வி. வெலிக்கல், ரிக்கல்வீதி, பொறளை	0 0 1 02
4	மருதானீதி வரிப்பண இல. 996 உள்ள காணியின் பகுதி	40 வருஷ தென்கை மரங்கள் 2ம, 20 வருஷ விலவமரம் 1ம, வாழை மரக்கூட்ட 3 ம, கறசவர்களின் பகுதிகளும், கிறவல் தெருவுமுள்ள தோட்டம்	எ. எஸ் கறுணரடன, கொழும்பு வீதி, கண்டி	5 0 0 8.44
5	மருதானீதி வரிப்பண இல. 998 உள்ள காணியின் பகுதி	30-50 வருஷ தென்கை மரங்கள் 9ம, அரலிய மரங்கள் 10 வருஷ 3ம, 2 வருஷ விலவ மரம் 1ம, 3 வருஷ பாமமரம் 1ம, கறசவரின் பகுதிகளும், கிறவல் தெருவுமுள்ள தோட்டம்	எச் எஸ். குணசேகர, கொட்டாரு சேனை மில்ல, கொட்டாருசேனை	0 0 10 66
6	மருதானீதி வரிப்பண இல. 1000, 1002, 1008, 1006 உள்ள காணியின் பகுதிகள்	50 வருஷ தென்கை மரங்கள் 7ம, 20 வருஷ செப்படிமரம் 1ம, 10 வருஷ வோம்பி மரம் 1ம, 8 வருஷ அறறெ ரியா மரம் 1ம, 15 வருஷ கிறுமல மரம் 1ம, 30 வருஷ மா மரம் 1ம, 10 வருஷ அரெலியா மரங்கள் 5ம, கற சவர களின் பகுதிகளும், கற கானக 2ம, கம்பி வேலிகள் 2ம, கிறவல் தெருக்கள் 4ம, புல தரையும், கறசவரின் முன தாங்கியின் பகுதிகளுமுள்ள தோட்டம்	முடிக்குரியது	0 0 38 55

නං. කාணியின பெயர்.	காணி விபரம்.	உரிமை கேட்பவர் பெயர்	விசாலம். ஏ. ரூ. ப.	
7	மருதானீதி வரிப்பண இல 1012 உள் காணியின பகுதி	50 வரிக் தென்ன மரங்கள் 8ம, 25 வரிக் நன்னுள் மரங்கள் 2ம, 20-40 வரிக் மாமரங்கள் 2ம, 2-8 வரிக் மாமரங்கள் 3ம, 6 வரிக் ஈரப்பலா மரம் 1ம, 6 வரிக் பலா மரங்கள் 4ம, 6 வரிக் தோடை மரம் 1ம, 3 வரிக் பப்பாசி மரம் 1ம, 20 வரிக் சால் மரம் 1ம, 6 வரிக் அகத்தி மரம் 1ம, 6 வரிக் பாமமரம் 1ம, 6 வரிக் அரலியா மரங்கள் 8ம, கரகவர்களின் பகுதிகளும், கிழவல் தெருக்கள் 2ம, அலகார வேலிகள் 4 முள்ள தோட்டம்	டி. ஏ. குணவாத்தன, 1012 மருதானீதி, மருதானீ	0 0 19.73

மொத்தம் 1 0 31.18

மேற் சொல்லப்பட்ட காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது எழுத்துமூலம் அதிகாரம்பெற்ற காரியகரர் மூலமாய் கொழும்பு நகர மண்டபம், நகரசபைக் கந்தோரில் 1953 ம் ஆண்டு ஆவணி மாதம் 18 ந் திகதி, பிற்பகல் 2 15 மணிக்கு என்முன்பாக வெளிப்பட்டு அக்காணியிலிருக்கும் உடநடைகளின் தன்மைக்கும் மேற்சொல்லப்பட்ட காணிகளுக்கு கொடுக்கவிருக்கும் பணத்திற்கு உரிமையையும் விவரங்களையும், பணத்தொகையையும் அத்தொகையின் விவரங்களையும் எழுத்துமூலமாக (இணைப்பிரதியில்) 1953 ம் ஆண்டு ஆவணி (ஆகஸ்ட்) மாதம் 8 ந் திகதி அல்லது அதற்குமுன் அறிவிக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகின்றது

கொழும்பு நகரமண்டபம்,
1953 ம் ஆண்டு (ஜூலை) ஆடிமீ 2 ந் உ.

உவில்லியம் கோபாலாவ,
நகர கமிஷனர்.

L H 275.

கருத்துரைப் பகுதியிலுள்ள படுகொட பாதைக்கு வரம்பும், தணைப் பாயும் மதவுக்கணணும் தணைச் சேகரிக்கும் தொடர்பும் அமைப்பதற்காக எனலும் பரிசுக் தேவைக்கு வேண்டியதான பின்னா சொல்லப்படும் காணியை, அட்வாவுது —

நா. க. காணியின பெயர்	கிராமப்பட இல 78 இன் திருத்த இல 4 கிராமம்—இடப்பான விபரம்	விசாலம். ஏ. ரூ. ப.
337	நெல் வயல், அங்கே வரம்பின் பகுதிகளும், வாய்க்காலும் உண்டு, இவையெல்லாம் இடப்பானிலி லிருக்கும் பீ. டி. எனடோறில், பீ. டி. செசி நோனூறாமி, பீ. டி. நாணயக்கார, எம். மாடடின, எனவாகளுக்குச் சொந்தமானது	0 1 0.4
338	ஊ	0 0 5
339	நெல் வயல், அங்கே வரம்பின் பகுதிகளும், வாய்க்காலும் உண்டு, இவையெல்லாம், இடப்பானிலி லிருக்கும் பீ. டி. எனடோறில், பீ. டி. செசி நோனூறாமி, பீ. டி. பெடறிக்க அப்பு, டி. எஸ். கன னாகரா, எனவாகளுக்குச் சொந்தமானது	1 1 19
340	நெல் வயல், அங்கே வரம்பின் பகுதிகளும், வாய்க்காலும் உண்டு, இவையெல்லாம் இடப்பானிலி லிருக்கும் பீ. கரோலில், பீ. எம். டி. யோனசினூறாமி, ஜி. டி. பப்சினூறா, எம். பீ. வியான சினூறா, எம். பீ. பிறகபி, எனவாகளுக்குச் சொந்தமானது	0 3 14.3
341	நெல் வயல், அங்கே வரம்பின் பகுதிகளும், வாய்க்காலும் உண்டு, இவையெல்லாம் இடப்பானிலி லிருக்கும் பீ. கரோலில், பீ. பபி சினூறா, ஜி. டி. பபாசினூறா, டி. பி. என். ரீ. சுவாறில் எனவ வாகளுக்குச் சொந்தமானது	0 2 11.8
342	கடலக்கீழை கிராமப்பட இல 78 இன் திருத்த இல 5 கிராமம்—இடப்பான விபரம் நெல் வயல், அங்கே வரம்பின் பகுதிகளும், வாய்க்காலும் உண்டு, இவையெல்லாம் இடப்பானிலி லிருக்கும் எஸ். பெலில் சிலவா, எஸ். எறூலில் சிலவா, பீ. டி. பி. என். பொனூறா, கே. டி. பீ. ஜயத்திலெக்கா எனவாகளுக்குச் சொந்தமானது	0 1 39.5

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையுமாய்ப்படி காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம் அதிகாரம்) 5 ம் பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் தேசாதிபதியவர்களின் எண்ணப்படி சதுதிகார ஆட்சி மந்திராலோசனைச் சபை எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக் கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்களான எனபதை 6 ம் பிரிவின்படிவேண்டிய பிரகாரம் நான் இத்தனைக்கொண்டு பிரசுரித்தமாய் விளம்பரஞ்செய்கிறேன்,

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது அவரவருடைய காரியகரர்மூலமாய் 1953 ம் ஆண்டு (சூலை) ஆவணி மாதம் 8 ந் திகதியிலன்று முற்பகல் 9 30 மணிக்கு மத்தகம் விடுதிசாலைமில் எனமுன்பாக வெளிப்பட்டுத் தத்தமக்கு அக்காணியிலுள்ள உடநடைகளினது தன்மையையும் அவ்வடநடைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இத்தலை அவர்களிடத்திற்கு கேட்டுக்கொள்ளப்படுகின்றது

கருத்துரைக் கச்சேரி,
1953 ம் ஆண்டு (ஜூலை) ஆடிமீ 1 ந் உ.

ஏ. ஈ. கோகனி மொறகொட,
உதவி அரசாட்சி ஏசனரர்.

LH 171

கருத்துரைப் பகுதியிலுள்ள லூப்பட்டுவாப் பாதையின் இடப்பான உட்புத் தணைத் தவிப்புத் திட்டத்திற்காக வரம்பும், தணைப் பாயும் மதவுக் கணணும், தணைச் சேகரிக்கும் தொடர்பும், அமைப்பதற்காக எனலும் பரிசுக் தேவைக்கு வேண்டியதான பின்னாச் சொல்லப்படும் காணியை, அட்வாவுது —

நா. க. காணியின பெயர்	கிராமப்பட இல 80 இன் திருத்த இல 1 விபரம்	விசாலம். ஏ. ரூ. ப.
46	நெல் வயல், அங்கே ஒரு வாய்க்காலும், ஒரு வரம்பும் உண்டு, இவையெல்லாம் லூப்பத்தாவயிலிருக்கும் கே. டி. எவ ஜயத்திலெக்கா எனவருக்குச் சொந்தமானது என்று சொல்லப்படுகின்றது	0 3 6.4
47	ஊ நெல் வயல், அங்கே ஒரு வாய்க்காலும், ஒரு வரம்பும் உண்டு, இவையெல்லாம், பேருவலையிலுள்ள பின் ஹேனூ எனற இடத்திலிருக்கும் ஜே. குலசேகரா, கே. கே. கதரின ஜயத்திலெக்கா எனவருக்குச் சொந்தமானது என்று சொல்லப்படுகின்றது.	0 1 38.6
51	ஊ நெல் வயல், அங்கே ஒரு வாய்க்காலும், ஒரு வரம்பும், ஒரு கல்லால் கட்டப்பட்ட மதவும் உண்டு, இவையெல்லாம், கல்வலையிலிருக்கும் டி. சீ. குணசேகரா எனவருக்குச் சொந்தமானது என்று சொல்லப்படு கின்றது	4 1 25
272	போகலுறவித்த கிராமப்பட இல 81 இன் திருத்த இல 1. நெல் வயல், அங்கே ஒரு வாய்க்காலும், ஒரு வரம்பும் உண்டு, இவையெல்லாம் இறப்பானிலிருக்கும் டி. டி. என். டி. தசனாயக்கா எனவருக்கும் கல்வலையிலிருக்கும் டி. டி. என். டி. அல்விஸ் குணவதானூ, டி. ஏ. முன்னிஹூ, கே. டி. எ. குணவாதனூ எனவருக்கும் உரியது என்று சொல்லப்படுகின்றது.	1 0 14.3
273	கல்கலுறவித்த நெல் வயல், அங்கே ஒரு வாய்க்காலும், ஒரு வரம்பும் உண்டு, இவையெல்லாம், கல்வலையிலிருக்கும் டி. டி. என். டி. அல்விஸ் குணவாதனூ, எஸ். டி. அல்விஸ் குணவாதனூ, யூ. கே. யலரின, பீ. டி. அல்விஸ் குணவாதனூ எனவருக்குரியது என்று சொல்லப்படுகின்றது	0 1 23.8
274	ஊ நெல் வயல், அங்கே ஒரு வாய்க்காலும், ஒரு வரம்பும் உண்டு, இவையெல்லாம் கல்வலையிலிருக்கும் கே. கே. ஜோன சினூறா, கே. கே. பீ. நறா, கே. கே. பொடி. நோனூ, டி. ஏ. பத்திராசா, எனவருக்குச் சொந்த மானது என்று சொல்லப்படுகின்றது	0 2 1.6
375	கல்கலுறவித்த நெல் வயல், அங்கே ஒரு வாய்க்காலும், ஒரு வரம்பும் உண்டு, இவையெல்லாம் கல்வலையிலிருக்கும் டி. எம். குணவாதனூ, டி. ஜி. ஈ. குணவாதனூ எனவருக்குச் சொந்தமானது என்று சொல்லப்படுகின்றது	0 1 25.6
276	ஊ நெல் வயல், அங்கே ஒரு வாய்க்காலும், ஒரு வரம்பும் உண்டு, இவையெல்லாம் கல்வலையிலிருக்கும் டி. எம். குணவாதனூ, டி. பீ. தெவரப்பெறுமும், எனவருக்குச் சொந்தமானது என்று சொல்லப்படுகின்றது	0 1 14.6

துண். கானியின பெயர்	விபரம்	விசாலம் ஏ. ரூ. ப
277	நெல் வயல், அங்கே ஒரு வாயக்காலும், ஒரு வரம்பும் உண்டு, இவையெல்லாம் கல்வலயிலிருக்கும் எச் 1 உலகவிடை குலசேகரா என்பவருக்குச் சொந்தமானது என்று சொல்லப்படுகின்றது	0 1 11 5
278	நெல் வயல், அங்கே ஒரு வாயக்காலும், ஒரு வரம்பும் உண்டு, இவையெல்லாம் கல்வலயிலிருக்கும் எம் எ கரேலிஸ், டி. எச். டி. அலவிஸ் குலசேகரா என்பவர்களுக்கும், பிறந்தவிலிருக்கும் டி. எச். சிறிமானே என்பவருக்கும், சொந்தமானது என்று சொல்லப்படுகின்றது	0 0 35
279	நெல் வயல் அங்கே ஒரு வாயக்காலும், வரம்பின் ஒரு பகுதியும் உண்டு, இவையெல்லாம் கல்வலயிலிருக்கும் டி. எச். குணவர்தன என்பவருக்குச் சொந்தமானது என்று சொல்லப்படுகின்றது	0 0 4
280	நெல் வயல் அங்கே ஒரு வாயக்காலும், ஒரு வரம்பும் உண்டு, இவையெல்லாம், கல்வலயிலிருக்கும் கே. டி. ஈ. குணவர்தன, கே. டி. சொவாயா குணவர்தன, என்பவர்களுக்கும், இறப்பானியிலிருக்கும் எ. ம. நாயக்கா என்பவருக்கும் சொந்தமானது என்று சொல்லப்படுகின்றது	0 2 27-6

சிராமப்பட இல 87 ன் திருத்த இல. 1

115	நெல் வயல், அங்கே ஒரு வாயக்காலும், ஒரு வரம்பும் உண்டு, இவையெல்லாம், கமமனயிலிருக்கும் எம். கே. கறமானிஸ், எச். சாடியெல், ஓ. வீ. உவில்லியம், பீ. வீ. அதிரியன், கே. வீ. பெம்பி, பீ. டி. ஹெனடி. ரிக், பீ. டி. பொடிசிஞ்சோ, ஜீ. என. டி. டி. சிஞ்சோ அபு, எஸ். டி. சடிநிஸ், கே. ஈ. பொடிசோனா அபு என்பவர்களுக்குச் சொந்தமானது என்று சொல்லப்படுகின்றது	1 3 38 2
116	நெல் வயல், அங்கே ஒரு வாயக்காலும், ஒரு வரம்பும் உண்டு, இவையெல்லாம் கமமனயிலிருக்கும் டி. பி. என். பொடிசிஞ்சோ, டி. பி. என். பினடா, எஸ். என. டி. என். செடிநிசே, என்பவர்களுக்குச் சொந்தமானது என்று சொல்லப்படுகின்றது	0 2 7-4
117	நெல் வயல், அங்கே ஒரு வாயக்காலும், ஒரு வரம்பும் உண்டு, இவையெல்லாம் மகமனயிலிருக்கும் ஜீ. கே. டி. ஹறமானிஸ், கே. கே. பீரிஸ், கே. கே. ஜேம்ஸ், கே. கே. ஹறமானிஸ், கே. கே. மாட்டியன், கே. கே. வெலிஸ் என்பவர்களுக்குச் சொந்தமானது என்று சொல்லப்படுகின்றது	0 3 28-8
118	நெல் வயல், அங்கே ஒரு வாயக்காலும் ஒரு வரம்பும் உண்டு, இவையெல்லாம் கமமனயிலிருக்கும் ஜீ. கே. கே. பொடி நோனா, ஜீ. கே. சொப்பிஞ்சோ, என்பவர்களுக்குச் சொந்தமானது என்று சொல்லப்படுகின்றது	0 1 19 2
119	நெல் வயல், அங்கே ஒரு வாயக்காலும் ஒரு வரம்பும், உண்டு, இவையெல்லாம் கமமனயிலிருக்கும் டி. பி. என். ஜீ. சாஸிஸ், எச். ஹெனடி. ரிக், பொடிசிஞ்சோ என்பவர்களுக்குச் சொந்தமானது என்று சொல்லப்படுகின்றது	0 0 34
120	நெல் வயல், அங்கே ஒரு வாயக்காலும், ஒரு வரம்பும் உண்டு, இவையெல்லாம் கமமனயிலிருக்கும் கே. எஸ். பேதிரிக், கே. எஸ். யொகானிஸ், டி. பி. என். ஜீ. அரோனா, கே. எஸ். பிறம்பி என்பவர்களுக்குச் சொந்தமானது என்று சொல்லப்படுகின்றது	0 0 31-9
121	நெல் வயல், அங்கே ஒரு வாயக்காலும், ஒரு வரம்பும் உண்டு, இவையெல்லாம் கமமனயிலிருக்கும் என். பீ. டி. அமாரிஸ் என்பவருக்குச் சொந்தமானது என்று சொல்லப்படுகின்றது	0 0 26-8
122	நெல் வயல், அங்கே ஒரு வாயக்காலும், ஒரு வரம்பும் உண்டு, இவையெல்லாம், கமமனயிலிருக்கும் ஜீ. டி. ஹெனடி. ஜீ. கே. டி. ஹறமானிஸ், டி. பி. என். ஜீ. அரோனா என்பவர்களுக்குச் சொந்தமானது என்று சொல்லப்படுகின்றது	0 1 6-6
123	நெல் வயல், அங்கே ஒரு வாயக்காலும், ஒரு வரம்பும், ஒரு கல்லால் கட்டப்பட்ட மதவும், உண்டு, இவையெல்லாம், கமமனயிலிருக்கும் ஜீ. எஸ். உவில்லியம் சிஞ்சோ, ஜீ. எஸ். நிமலசேனா என்பவர்களுக்குச் சொந்தமானது என்று சொல்லப்படுகின்றது	1 1 7
124	நெல் வயல், அங்கே ஒரு வாயக்காலும், ஒரு வரம்பும் உண்டு, இவையெல்லாம், லூஸ்பத்தாவயிலிருக்கும் கே. கே. பீற்றா ஜயத்திலெக்கா, என்பவருக்கும், கமமனயிலிருக்கும் ஜீ. எஸ். உவில்லியம் சிஞ்சோ, ஜீ. எஸ். நிமலசேனா, என்பவர்களுக்கும் சொந்தமானது என்று சொல்லப்படுகின்றது	0 1 19 7
128	நெல் வயல், அங்கே ஒரு வாயக்காலும், ஒரு வரம்பும் உண்டு, இவையெல்லாம் லூஸ்பத்தாவயிலிருக்கும் கே. கே. பீற்றர் ஜயத்திலெக்கா என்பவருக்கும், கமமனயிலிருக்கும் ஜீ. எஸ். உவில்லியம் சிஞ்சோ, ஜீ. எஸ். நிமலசேனா என்பவர்களுக்கும் சொந்தமானது என்று சொல்லப்படுகின்றது	0 0 9

எடுத்துக்கொள்வதற்கான எத்தனையுமடிக் காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய சட்டத்தினது (203 ம் அதிகாரம்) 5 ம் பிரிவின ஏற்பாடுகளின் பிரகாரம் தேசாதிபதியவர்களின் எண்ணப்படி -சனாதிக்கார ஆட்சி மந்திராலோசனை சபை எனக்குக் கற்பனைசெய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக் கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறா என்பதை 6 ம் பிரிவினப்படி வேண்டிய பிரகாரம் நான் இதனைக்கொண்டு பிரசிடதமாய் விளம்பரஞ்செய்கிறேன்.

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராழமலாய் 1953 ம் (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 15 ந் தேதியிலன்று முற்பகல் 9 30 மணிக்கு மதுகம் விடுதிசாலையில் எனமுன்பாக வெளிப்படாத தத்தமக்கு அக்காணியிலுள்ள உடன்களினது தன்மையையும் அவருடையவைகளுக்காய்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையையும் விவரங்களையும் சொல்லும்படி இதனால் அவர்களுக்குத் தெரிவிக்கப்படுகின்றது

கனாதிக்காரர் கச்சேரி,
1953 ம் (ஆகஸ்ட்) ஆகஸ்ட் 1 ந் உ.

ஏ. ஈ. கோகனி மொறகொட,
உதவி அரசாட்சி ஏசனா.

இல LD 4127/3/HLG/114.

1950 ம் ஆகஸ்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவினப்படி அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறாள் என்பதை 1950 ம் ஆகஸ்டின் 9 ம் இலக்க காணி எடுத்த சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

கண்டி. டி. லி. பாத துப்பற, உட்கம்பாஹ கோரே, குணசேனா பலலேகமமெத்தவிலிருக்கும் காட்டெனேவலவெவதவிலிருந்து 16.1 பாசசம், காட்டெனேவதவிலிருந்து 0 9 பாசசஸ் விசாலமுள்ள இரு நிலப்பகுதிகள், பி. பி. ஏ. 1969 ம் துணைகள் 1 ம், 2 ம் என முறையிப்படி விவரிக்கப்பட்டிருக்கிறது. —

உரிமை கோருபவர்கள்.

துண்டு 1. குணசேனானவிலிருக்கும் டி. எம். பி. பண்டா உரிமை கோருகிறார்,

துண்டு 2. கண்டி, மாயாவவிலிருக்கும் பி. பி. எத்தவவுடா உரிமை கோருகிறார்

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முற்படி. எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராழமலாய் 1953 ம் (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 18 ந் தேதி முற்பகல் 9.30 மணிக்கு கண்டி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படாததுமடிக் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்களின தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விவரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விவரங்களையும் 1953 ம் (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 10 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் இரு பிரதி களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கண்டி கச்சேரி,
1953 ம் (ஆகஸ்ட்) ஆகஸ்ட் 4 ந் உ.

குணசேனா ரேன ரையிட,
டி. லி. பாத உதவி அரசாட்சி ஏசனா

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்

LD 4584

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

மத்திய மாகாணம், கண்டி. டிஸ்திரிக், ஹாரிஸ்பத்தவ பகுதி, கலுமமனசியபுத்த, கோணிகொட, உலநதுபிட்டிய கிராமங்களிலிருக்கும் 46 ஏ 2 ரூ. 32 ப விசாலமுள்ள உலநதுபிட்டிய தோட்டம் எனப்படும் எல்லா நிலப்பகுதிகளும், பி. பி. ஏ 1970 துண்டுகள் 1, 2, 3, 4, 5, 6 என விவரிக்கப்பட்டிருக்கிறது. —

உரிமை கோருபவரின் பெயர்

கண்டி, இலக்கம் 10, கொழும்பு ரோட்டிலிருக்கும் டி. சி. டி. சில்வா

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமல்மா 1953 ம (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 13 ந தேதி முற்பகல் 11 மணிக்கு கண்டி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர் களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ரூபறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விவரங்களையும் 1953 ம (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 6 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் இருப்பிரதி களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

கண்டி கச்சேரி,

ஒலவின் ரேன ரையிட்,

1953 ம (ஆகஸ்ட்) ஆடிமீ 6 ந உ.

டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனரே.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்

இல. LD 4193

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

மத்திய மாகாணம், கண்டி. டிஸ்திரிக், றட்டெமாஹத்தமாவலின் உடுறுவர, யட்டறுவர பகுதி, (யட்டறுவர) கங்கப்பலத்த கோறளே, பாலுல்ல ஹீரியாகம் கிராமத்தில் 6 ஏ 1 ரூ. 0 9 ப விசாலமுள்ள காமபிலியாவலேன எனப்படும் நிலப்பகுதி பி. பி. ஏ 1754 ல துண்டுகள் 1, 2, 3, 5 என அளக்கப் பட்டும் விவரிக்கப்பட்டிருக்கிறது —

உரிமை கோருபவர்களின் பெயர்

துண்டு 1 ஹீரியாகமலிலிருக்கும் ஸ்ரீ ஏ ஆர் ஸ்டெமபோ, ஸ்ரீமதி ஜே. ஏ பொன்னு, ஸ்ரீமதி விசுடா பொன்னு, ஸ்ரீமதி வேல்ட்டா மெனடிஸ், ஸ்ரீமதி ஏ எம் டி. சில்வா

துண்டு 2 ஹீரியாகமலிலிருக்கும் ஸ்ரீ ஏ ஆர் ஸ்டெமபோ, ஸ்ரீமதி ஜே. ஏ பொன்னு, ஸ்ரீமதி விசுடா பொன்னு, ஸ்ரீமதி வேல்ட்டா மெனடிஸ், மாவன்னெல்ல, ஹிங்குலலிலிருக்கும் கே. வி எஸ் ஜயசிங்கம்,

துண்டு 3 : ஹீரியாகமலிலிருக்கும் ஆர். ஆர் ஸ்டெமபோ, ஸ்ரீமதி ஜே. ஏ பொன்னு, ஸ்ரீமதி விசுடா மெனடிஸ், ஸ்ரீமதி எம். டி. சில்வா

துண்டு 5 ஹீரியாகமலிலிருக்கும் ஆர். ஆர் ஸ்டெமபோ, ஸ்ரீமதி ஜே. ஏ பொன்னு, ஸ்ரீமதி விசுடா பொன்னு, ஸ்ரீமதி வேல்ட்டா மெனடிஸ், ஸ்ரீமதி ஏ எம் டி. சில்வாவும், மாவன்னெல்ல, ஹிங்குலலிலிருக்கும் ஸ்ரீ கே. வி எஸ் ஜயசிங்கமும்.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமல்மா 1953 ம (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 18 ந தேதி பிற்பகல் 2 மணிக்கு கண்டி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர் களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ரூபறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விவரங்களையும் 1953 ம (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 11 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் இரு பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

கண்டி கச்சேரி,

ஒலவின் ரேன ரையிட்,

1953 ம (ஆகஸ்ட்) ஆடிமீ 7 ந உ.

டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனரே.

இல. LD 4542.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின்படி அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

மத்திய மாகாணம், கண்டி. டிஸ்திரிக், பாத்த ஹேவாஹெற்ற, கொலசினன், டெல்பிட்டிய, ஹிப்பொல் கிராமங்களிலிருக்கும் கொலசினன் தோட்டம் எனப்படும் காணியிலிருந்து 31 ஏ 3 ரூ. 5 ப. விசாலமுள்ள நிலப்பகுதி, பி. பி. ஏ 1860 ல துண்டு 1—9 என விவரிக்கப்பட்டிருக்கிறது.

உரிமை கோருபவரின் பெயர்

துண்டுகள் 1-9 ஊருகல், கலெகெல் தோட்டத்திலிருக்கும் ஆர் ஜி ஜொனடென் உரிமை கோருகிறார்,

துண்டு 2 அம்பிட்டிய, கொலசினன்னிலிருக்கும் ஏச கொகாமன் ஆட்சேபிக்கிறார்,

துண்டு 3 அம்பிட்டியிலிருந்து வனிகரூயி ஆராச்சிகே மேரி நோன ஆட்சேபிக்கிறார்,

துண்டு 7 அம்பிட்டிய, கொலசினன்னிலிருக்கும் ஹன்கில்கெத்த ஹின்புடி, மேற்படி. நன்னயிடே, மேற்படி. டிக்கிரி அப்பி எல்லோரும் சேர்ந்து ஆட்சேபிக்கிறார்கள்

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரராமல்மா 1953 ம (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 25 ந தேதி முற்பகல் 10 மணிக்கு கண்டி கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர் களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தறகான நஷ்ட ரூபறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விவரங்களையும் 1953 ம (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 18 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் இருப்பிரதி களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

கண்டி கச்சேரி,

ஒலவின் ரேன ரையிட்,

1953 ம (ஆகஸ்ட்) ஆடிமீ 6 ந உ.

டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசனரே

நானந்த ஆற்றுத் தண்ணீர் தாங்கி திட்டத்தால் தாக்கப்பட்ட காணிகள எனும் பரிசுக் தேவைக்கு வேண்டியதான பின்னர் சொல்லப்படும் காணியை, அஃதாவது :—

அனுபந்தப்பட இல் 1, இறுதி கிராமம் இல் 35 குறிச்சி—தெமதலு

துண்டு	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளரின் பெயர்	விசாலம். ஏ ரூ. ப
265	உட்கெதரவத்தை	50 வருடங்களாய் 1 பலா மரமும், 1 புளியமரமும், 15 வருடங்களாய் 3 கெருள் மரங்களும், 3 வருடங்களாய் 2 வாழை மரங்களும் கொண்ட விடப்பட்ட தோட்டம்	அதிகாரம் முனியானசேலாகே கருணாநிலக்க, அதிகாரம் முதியானலசலாகே பஞ்சி அம்மா	0 1 6
266	ஷெ	50 வருடங்களாய் 2 பலா மரங்கள் கொண்ட மெல்லவகெதர அபேறத்தனத், மெல்லவகெதர தோட்டம்	உக்கு வண்டர், மெல்லவகெதர பஞ்சிரா	0 0 15
267	மெல்லவகெதரவத்தை	50 வருடங்களாய் 1 தென்னை மரமும், 1 பலா மரமும், 3 வருடங்களாய் 1 பாக்கு மரமும் கொண்ட தோட்டம்	மெல்லவகெதர டிக்கிறி வண்டர்	0 0 7

தன.ந.	காணியின பெயர்	விபரம்	உரித்தானியின பெயர்	விசாலம் எ ரு ப
268	துணைமடலகஹுவததை	50 வருடங்களாகிய 1 தென மரமும், 25 வருடங்களாகிய 1 யம்போல மரமும் கொண்ட தோட்டம்	மெல்லவகெதர அபேரத்தன	0 0 6
269	மெல்லவகெதரவததை	40 வருடங்களாகிய 2 தெனனை மரங்களும், 4 வருடங்களாகிய 3 இலவம மரமும், 3 வருடங்களாகிய 8 வாழை மரங்களும், கிடுகால வேயந்த ஓர் மண் குடிசையும் கொண்ட காணி	அதிகாரம் முதியானசேலாகே விஜேரத்தன	0 0 14
270	துணைமடலகஹுவததை	40 வருடங்களாகிய 4 பலா மரங்களும், 30 வருடங்களாகிய 4 தெனனை மரங்களும், 10 வருடங்களாகிய 3 தெனனை மரங்களும், 8 வருடங்களாகிய 4 கிததுல மரங்களும், 8 வருடங்களாகிய 5 இலவம மரங்களும், 15 வருடங்களாகிய 13 பாகு மரங்களும், 1 பூவரசு மரமும், 6 வருடங்களாகிய 2 ஹலமிலல மரங்களும், 3 வருடங்களாகிய 26 வாழை மரங்களும் கிடுகாலவேயந்த ஓர் மண் குடிசையும் கொண்ட தெனனை தோட்டம்	மெல்லவகெதர பஞ்சிராள்	0 1 9
271	ஷே	40 வருடங்களாகிய 5 தெனனை மரமும், 6 பலா மரங்களும், 1 மீமரமும் கொண்ட தெனனை தோட்டம்	மெல்லவகெதர லொககு டிங்கிளி பண்டா, மேற படி உககு மெனிக்கா, மேறபடி உககு வண்டா, மேறபடி டிங்கிளி அம்மா, மேறபடி பஞ்சிராள், மேறபடி டிங்கிளி பண்டா, மேறபடி களு வண்டா	0 1 7
272	துணைமடலகஹுவததை	40 வருடங்களாகிய 13 தெனனைகளும், 7 பலா, 1 மா மரமும், 2 வருடங்களாகிய 1 மாமாரம், 4 வாழை மரங்களும், கிடுகால வேயந்த மண் குறிசையும் கொண்ட ஓர் தெனனை தோட்டம்	மெல்லவகெதர உககு வண்டா, மேறபடி டிங்கிளி வண்டா, மேறபடி வண்டா	0 0 34
273	லோலுகஹுமுளவததை	30 வருடங்களாகிய 10 பலா மரங்கள், 3 மா மாரம், 3 தெனனை மரங்கள் கொண்ட தோட்டம்	அதிகாரம் நாயக முடியானசேலாகே டிங்கிளி அம்மா, மேறபடி லொககு மனிக்கா	0 0 13
274	ஷே	40 வருடங்களாகிய 1 பலா மரம், 2 தெனனையும், கிடுகால வேயந்த மண் குடிசையும் கொண்ட தெனனை தோட்டம்	மெல்லவகெதர உககு மனிக்கா, மேறபடி உககு பண்டா	0 0 21
275	லோலுகஹுமுளவததை	40 வருடங்களாகிய தெனனை மரங்கள், 1 பலா மரம், 15 வருடங்களாகிய 1 தியுல மரம்கொண்ட தெனனை தோட்டம்	மெல்லவகெதர உககு மனிக்கா, மேறபடி உககு வண்டா	0 0 29
276	கல்கொடேறான	வெளி நிலம்	அதிகாரம் நாயக முதியானசேலாகே கருண திலக்க	0 0 11
277	கல்கொடேறான	சேனை	அதிகாரம் முதியானசேலாகே கருணதிலக்க	0 1 25
278	ஓயகாவததை	8 வருடங்களாகிய 3 பாகு மரங்கள், 1 மூங்கில பதையும் கொண்ட சேனை	மெல்லவ முதியானசேலாகேதர யசோமனிக்கா	0 3 16
280	மில்லகஹுமுளவததை	30 வருடங்களாகிய 30 தெனனைகளும், 6 பலா மரங்கள், 1 மாமரம், 2 புளியம்மரம், 10 வருடங்களாகிய 1 விளாத்தி மரம், 3 பெலிமரம், 1 தோட்டம் மரமும் கொண்ட தெனனை தோட்டம்	மெல்லவகெதர டிங்கிளி வண்டா, மேறபடி உககு மனிக்கா, மேறபடி கருணுவதி	0 1 12
281	ஷே	40 வருடங்களாகிய 13 தெனனை மரங்கள், 2 மா மரம், 16 பலா மரங்கள், 15 வருடங்களாகிய 1 மீ மரம், 6 வருடங்களாகிய 2 இலவம மரங்கள், 5 வருடங்களாகிய 6 வெற்றிலை கொடிகள், 4 வருடங்களாகிய 1 மிளகு கொடி, 1 வருட 13 தெனனை மரங்களும், 3 வருடங்களாகிய 70 வாழை மரங்களும், ஓர் கிடுகால வேயந்த மண் குடிசையும் கொண்ட தெனனைத் தோட்டம்	மெல்லவகெதர களு பண்டா	0 1 39
282	போகஹுவெலவீறகஹுகொட	நெல் வயலும் வெளி நிலமும்	அதிகாரம் முதியானசேலாகே டிங்கிளி அம்மா, மேறபடி லொககு மனிக்கா	0 3 5
283	வீறகஹுகொட	6 வருடங்களாகிய 7 இலவம மரங்களும், 2 கஜு மரமும், 6 ஓலுமிதெலல மரங்களும், கொண்ட தோட்டம்	மெல்லவகெதர களு வண்டா, மேறபடி உககு மனிக்கா, மேறபடி டிங்கிளி வண்டா, மேறபடி மருணுவதி, பிலிகுதுகொலலை, நாவுல	0 0 24
274	போகஹுமுளகமத்தை	50 வருடங்களாகிய 1 புளிய மரமும், 10 வருடங்களாகிய 4 இலவம மரங்களும் கொண்ட களம்	அதிகாரம் முதியானசேலாகே பிரேமறத்தன, மேற படி களு வண்டா, மெல்லவ முதியானசேலாகே பண்டிராள், வெல்விதானை	0 0 20
285	அஹத்தகஹுகொட்குமபுற	40 வருடங்களாகிய 1 மீ மரம் கொண்ட நெல் வயல் மீமரத்தின தந்தம் உககிப்போயிறந்து	அதிகாரம் முதியானசேலாகே கருணதிலக்க, மேற படி பிஞ்சிஅம்மா	0 2 15
286	போகஹுவெலமகஹுகொட்குமபுற	நெல் வயல்	மெல்லவகெதர கிளி மனிக்கா, மேறபடி டிங்கிளி அம்மா	0 1 15
287	போகஹுவெலவீறகஹுகொட்குமபுற	15 வருடங்களாகிய 1 பாகு மரமும், 1 மீ மரமும் கொண்ட நெல் வயல்	மெல்லவகெதர உககு அம்மா, மேறபடி டிங்கிளி பண்டா, மேறபடி களுவண்டா, மேறபடி கருண மெல்லவகெதர உககு வண்டா, மேறபடி பஞ்சிராள், மேறபடி களு வண்டா, மேறபடி டிங்கிளி அம்மா	1 1 29
288	போகஹுவெலகபறகொயயனகே குமபுற	நெல் வயல்	மெல்லவகெதர உககு வண்டா, மேறபடி பஞ்சிராள், மேறபடி களு வண்டா, மேறபடி டிங்கிளி அம்மா	0 0 19
289	ஷே	ஷே	மெல்லவகெதர உககு மனிக்கா, மேறபடி டிங்கிளி வண்டா	0 0 13
290	ஷே	ஷே	மெல்லவகெதர முதியானசேலாகே உககுவண்டா	0 0 9
291	ஷே	ஷே	மெல்லவகெதர உககு வண்டா, மேறபடி பஞ்சிராள், மேறபடி களு வண்டா, மேறபடி டிங்கிளி அம்மா	0 0 23
292	போகஹுவெலமெதபித்தறபால வுமபோகஹுகொட்வெலவம	நெல் வயல்	மெல்லவகெதர முதியானசேலாகே பண்டிராள், வெல்விதானை, மேறபடி யசோமனிக்கா	0 3 2

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரூபமாக 1953 ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 12 ந் தேதி காலை 10 மணிக்கு பெருத்தொட ஓயலுசாலையில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்தகவல்களை தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 5 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

காலி கச்சேரி,
1953 ம் ஆண்டு ஜூலை மீ 3 ந் உ.

ஈ. விஸ்வாசம்,
புல்திறிக உதவி அரசாட்சி ஏசனாடு

LP 6435

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான மேற்காணும் வாடை உரிமை காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் வாடை, உரிமை காணியின் விபரம் இலக டலாவ அரசாங்க சிங்கள பாடசாலை

ஆரம்பபட்ட இலக A 254 கிராமம்—இஹல

துணை காணியின் பெயர்	விபரம்.	விசாலம்
57 டலாவ	5-15 வருஷம்கொண்ட 59 தென்கை மரங்கள், 12 பலா மரங்கள், 4 தேசிகை மரம், 18 தோடை மரம், 1 கிணறு, 1 கச்சை, ஒரு ஓட்டால் மேயநத வீடு, ஒரு நிலந்தர மறை ஓலை மடுவம்கொண்ட ஒரு தோட்டம், 5 வருஷம்கொண்ட 1 மாங்கனூரி மரம், 15 வருஷம்கொண்ட 1 முருங்கை மரம், 10 வருஷம்கொண்ட ஒரு டெல், 3 வருஷம்கொண்ட 1 பிலின், 5 வருஷம்கொண்ட 1 மாதலங்கா மரம், 5 வருஷம்கொண்ட ஒரு ராப்பலா மரம், 2-4 வருஷம்கொண்ட 3 கோபி மரங்கள், 5-7 வருஷம்கொண்ட ஒரு இஹல மரம், 10 வருஷம்கொண்ட ஒரு நுபுடன மரம், 3-5 வருஷம்கொண்ட 2 நுபுடன மரம், 15 கறுவா மந்தறைகளும் 3 வாழைபந்தறைகளும்	அரசாங்க, ஆர். ஆர். த 0 3 31 அல்லிசின் வாடை உரிமை

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரூபமாக 1953 ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14 ந் தேதி காலை 9 30 மணிக்கு காலிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்தகவல்களை தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 7 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

காலிக் கச்சேரி,
1953 ம் ஆண்டு ஜூலை மீ 6 ந் உ.

ஈ. விஸ்வாசம்,
புல்திறிக உதவி அரசாட்சி ஏசனாடு

LP 6485

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான மேற்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் அரசாங்க டங்கஹலில் பௌத கலவன் பாடசாலை கட்டுமபடி.

ஆரம்பபட்ட இலக A 1,454 கிராமம்—டங்கஹலில் வடக்கு

துணை காணியின் பெயர்	விபரம்.	விசாலம்.
1 கொற்ககஹவட்ட	1-2 வருஷம்கொண்ட 44 நுபுடர் மரங்கள், 2-20 வருஷம்கொண்ட 21 கிட்டுல் மரம், 5-10 வருஷம்கொண்ட 2 டொம்ப மரம், 5-15 வருஷம்கொண்ட 15 முல்பெட்ட மரம், 10-40 வருஷம்கொண்ட 21 கொடப்புறு மரங்கள், 3-20 வருஷம்கொண்ட 24 தென்கை மரங்கள், 3-60 வருஷம்கொண்ட 12 பலா மரம், 20-50 வருஷம்கொண்ட 4 கெடஹல மரம், 15 வருஷம்கொண்ட 1 கொற்ககா மரம், 10-40 வருஷம்கொண்ட 3 ராப்பலா மரம், 10 வருஷம்கொண்ட 1 பெயிலிய மரம், 3-15 வருஷம்கொண்ட 5 டவட மரங்கள், 5-50 வருஷம்கொண்ட 2 மிலல் மரங்கள், 5-15 வருஷம்கொண்ட 3 மா மரங்கள், 3-15 வருஷம்கொண்ட 5 பாகு மரங்கள், 5-15 வருஷம்கொண்ட 6 தேசிகை மரங்கள், 20 வருஷம்கொண்ட 1 முருங்கை மரம், இன்னும் 1300 கறுவா மந்தறைகள்கொண்ட ஒரு தோட்டம்	ஐ. டி. எரேஸிலை, டங்கஹலில், வடுகெடற்
2 டெல்கஹவட்ட	3-5 வருஷம்கொண்ட 4 தென்கை மரங்கள், 50 வருஷம்கொண்ட 1 தென்ன மரம், 15 வருஷம்கொண்ட 1 பெலி மரம், 15 வருஷம்கொண்ட 2 கஜு மரங்கள், 15 வருஷம்கொண்ட 1 மா மரம் கொண்ட கறுவா தோட்டம்	ஐ. டி. மாலிசேரா, டங்கஹலில், வடுகெடற்
3 கொடல்வட்ட அல்லது கொற்ககஹவட்ட	15-40 வருஷம்கொண்ட 7 தென்ன மரங்கள், 50 வருஷம்கொண்ட 1 பலா மரம், 20 வருஷம்கொண்ட 2 கிட்டுல் மரம், 15 வருஷம்கொண்ட 1 பாகு மரம், கொண்ட ஒரு தோட்டம்	கே. டி. கொலசேரா, ரிஸைம் கே. டி. ஜேயிஸைம், டன்கஹலில், வடுகெடற்

மொத்தம் 1 1 8 8

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரூபமாக 1953 ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 27ந் தேதி காலை 10 மணிக்கு அம்பலாங்கொண்ட வாடி வீட்டில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணிகளில் அவர்களுக்குள்ள உடன்தகவல்களை தனமையையும் குறித்த காணிகளை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 20 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

காலிக் கச்சேரி,
1953 ம் ஆண்டு ஜூலை மீ 6 ந் உ.

ஈ. விஸ்வாசம்,
புல்திறிக உதவி அரசாட்சி ஏசனாடு

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தத சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்

L. B. 6518

ஒரு பிரதேச தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனபதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தத சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்
எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் லனுமோடற அரசாங்க பாடசாலை

ஆரம்பபட இல A 1,452 கிராமம்—லனுமோடற

துண்டு	காணியின் பெயர்	விபரம்.	உரித்தாளியின் பெயர்	விசாலம்.
1	கொகவட	50 வருஷம்கொண்ட தெனையும பலாவும கொண்ட ஒரு அமறவீர கனகானககே ஹினனிஹாமி, கே. தோட்டம், ஒரு நிரந்தர வீடு, ஒரு நிரந்தரமற்ற வீடு, டபிளபு அலம்பினிஸ் சிலவா, லனுமோடற, ஒரு கிணறு இன்னும் அடிப்பாதையில் கொஞ்சம் ஹுறறவே	சீ. விஸ்வாசம், டி. லத்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு.	1 0 8.2
				1 0 8.2

மேற்குறித்த காணிக் கு உரித்துப்புகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமுலமாக 1953 ம இலக்குகல் 10 ம தேதி காலை 9 30 மணிக் கு காலிக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம இலக்குகல் 10 ம தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

காலிக் கச்சேரி, 1953 ம இலக்குகல் 6 ந உ. டி. லத்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தத சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்

L. W. 3633

ஒரு பிரதேச தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனபதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தத சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.
எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

துண்டு	காணியின் பெயர்.	சபரிமெண்ட இல. 10, பிரதமப்பட இல. 90. விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம்.
58	லின்டவத்த எஸ்டமெண்ட இல. 13, "வோட" இல 2	1 கிணறும், 12 வருஷமான ஒரு திசாலையக முடியானசோகே குதுப்பண்டா, அலுத்தவெல், வதுளை. மாமரமும கொண்ட காணி கிணறு, வதுளை, நகர சபையால் கட்டப்பட்டது	சீ. விஸ்வாசம், டி. லத்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு.	0 0 6.54

மேற்குறித்த காணிக் கு உரித்துப்புகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமுலமாக 1953 ம இலக்குகல் 27 ம தேதி காலை 10 மணிக் கு வதுளைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அவர்களுக்கான உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம இலக்குகல் 20 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

உறுதி அத்தாட்சிப் பத்திரங்கள் யாவற்றையும் விசாரணையன்று என் முன்பதாகச் சமர்ப்பிக்கவேண்டும்
வதுளைக் கச்சேரி, 1953 ம இலக்குகல் 30 ந உ. எ. டி. மொகிதீன், உதவி அரசாட்சி ஏசண்டு.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தத சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்

L. W. 3667

ஒரு பிரதேச தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனபதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தத சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.
எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

துண்டு.	காணியின் பெயர்	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம்.
26	கல்வெட்டியத்தன .. பத்தனை	அனுபந்தம் இல 3, கடைசிக் கிராமப்படம் இல. 39. "தெ வெலிமட உ. கொம்பனி", விமிட்டெட், எஜென்ட்ஸ் : சொ வெலெஸ் அன்ட் கோ., விமிட்டெட், கொழும்பு	சீ. விஸ்வாசம், டி. லத்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு.	2 3 39.6

மேற்குறித்த காணிக் கு உரித்துப்புகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமுலமாக 1953 ம இலக்குகல் 28 ம தேதி காலை 10 மணிக் கு வதுளைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம இலக்குகல் 21 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

உறுதி அத்தாட்சிப் பத்திரங்கள் யாவற்றையும் விசாரணையன்று எனமுன்பதாகச் சமர்ப்பிக்கவேண்டும்.
வதுளைக் கச்சேரி, 1953 ம இலக்குகல் 30 ந உ. எ. டி. மொகிதீன், உதவி அரசாட்சி ஏசண்டு.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தத சட்டம் 7 ம பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பிரதேச தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனபதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தத சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் நான் இத்தால் அறிவிக்கின்றேன்.
எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் :—

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்	உரித்தாளியின் பெயர்	விசாலம்.
1	கொடுணனரூவ, யச்சல் கில் பகுதி யிலுள்ள 14/5 இலக்கமுள்ள வீட்டின் ஒரு பகுதி	நெல் வயல்	வீரசிங்க முதியானசோகே சுதுப்பண்டா, உருறல்காவத்தகெதற, பின கறுவ, வதுளை, மேற்படி கிரிப்பண்டா, டி. லத்திரிக் நீதிபதி பங்களோ, யச்சல் கில் வதுளை	0 0 0.5
2	நளடரூவ, யச்சல் கில் பாதினுள்ள 14/4 இலக்கமுள்ள வீட்டின் ஒரு பகுதி	நெல் வயல்	எல். சீனி. சீ. வணிகசேகர, டமமேரிய தோட்டம், பசறை ..	0 0 1.8

மேற்குறித்த காணிக் கு உரித்துப்புகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமுலமாக 1953 ம இலக்குகல் 28 ம தேதி காலை 10 மணிக் கு வதுளைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம இலக்குகல் 21 ந திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

உறுதி, மற்றும் அத்தாட்சிப் பத்திரங்கள் யாவற்றையும் விசாரணையன்று என் முன்பதாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
வதுளைக் கச்சேரி, 1953 ம இலக்குகல் 30 ந உ. எ. டி. மொகிதீன், டி. லத்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு.

இலக்கம். J/ஊ/3558/LM/5492

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம்:—

ஆரம்பப்படம் A 766. கிராமம்—அரப்பேகம்.

தூண்டு. காணியின் பெயர்.	விபரம்	உரிமைக்காரர்.	விசாலம். ஏ. ஸூ. ப.
1 கசகாணுமுல்வத்த	வாழ்ப்புத்தையும், 15 வருஷ 57 தென்கிணை மரங்கையமுடைய டபிளயு. எம். பீ சென்வறடன, தென்கிணைதோட்டம்	எம். பீ சென்வறடன, தெலிவல, கேகாலை	0 3 4 3
			மொத்தம் 0 3 4 3

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1953 ம் ஆண்டு (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 28 ந் தேதி காலை 9 மணிக்கு கேகாலைக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணியில் அவர் களுக்குள்ள உட்கொண்டிருக்கின்ற தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 21 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதி களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கேகாலைக் கச்சேரி, எம். ஜி. வி. பி. டபிளயு சமரநிஹு, 1953 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆடிமீ 1 ந் உ. டி.ஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு.

இலக்கம். J/HLG/425/LM 5034.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின் (1) ம் உட்பிரிவின் பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிரும்பும் காணியின் விபரம் —

ஆரம்பப்படம் A 711. கிராமம்—வறக்காப்பொல.

தூண்டு. காணியின் பெயர்	விபரம்.	உரிமைக்காரர்.	விசாலம். ஏ. ஸூ. ப.
1 கனசுவத்த	50 வருஷத்திற்கு மேற்பட்ட வறக்காப்பொல வாசிகளான டபிளயு எம். கிரிபண்டா, டபிளயு எம் குணசேகரா, எல். விக்கிரமசிஹு	எம். கிரிபண்டா, டபிளயு எம் குணசேகரா, எல். விக்கிரமசிஹு	0 3 37
			மொத்தம் .. 0 3 37

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காரர்மூலமாக 1953 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதி மாதம் 2 ந் தேதி காலை 9 மணிக்கு அம்பேடூசு விடுதிவீட்டில் என்முன்பாக வெளிப்படுத்துமபடியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உட்கொண்டிருக்கின்ற தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1953 ம் ஆண்டு (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 28 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதி களாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கேகாலைக் கச்சேரி, எம். ஜி. வி. பி. டபிளயு சமரநிஹு, 1953 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆடிமீ 1 ந் உ. டி.ஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு.

காணி மீட்டற் சட்டம்

இல. LD. 4620/LRO/APL 4766/J/LLD/2403.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இன்னகத்தான அடவணியில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக 1953 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 18 ந் திகதி காலை 10 மணிக்கு என்முன்பாக வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 11 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் இரு பிரதிகளாக எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

கண்டி. டி.ஸ்திரிக் உதவி ஏஜனர ஓல்கின் ரெயின் ஹை ஆகிய நான் மேற்கொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

கண்டிக் கச்சேரி, ஒல்கின் ரெயின் ஹை, 1953 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆடிமீ 7 ந் உ. டி.ஸ்திரிக் உதவி அதிபா.

அடவணை ஆரம்பப்பட இல. A 1,786. கிராமம்—கறமட

தூண்டு. காணியின் பெயர்.	விபரம்.	உரித்தாளியின் பெயர்.	விசாலம். ஏ. ஸூ. ப.
1 குறுகோகிவத்த	இடைக்கிட நடப்பட்ட 3-50 வருஷ தேயிலையும் தோட்டமும்	கெலிடியலிக்கும கே. பி. அமரசிஹு	1 3 22

இல. LRO/APL 5615—J/LLD/2950—LP 6548

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இன்னகத்தான அடவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக 1953 ம் ஆண்டு (ஒகஸ்ட்) ஆவணி மாதம் 18 ந் திகதி காலை 9.30 மணிக்கு ஹிக்கோவ வாடிவீட்டில் என்முன்பாக வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் ஆண்டு (ஒகஸ்டர்) ஆவணி மாதம் 11 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்தா மூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

காலி டிஸ்திரிக்டு உதவி ஜனநாயக விவரம் ஆகிய நானே மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவினாடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

காலிக் கச்சேரி,
1953 ம் ஆண்டு (ஜூலை) ஆடிமீ 6 ந் உ.

ஈ. விஸ்வாசம்,
டிஸ்திரிக்டு உதவி அதிபர்

அட்டவணை
ஆரம்பப்பட இலக்கம் A 1,391. கிராமம்—கோணபினுவல்.

குண்டு	காணியின் பெயர்	விபரம்	உரிமை கேட்பவர் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	கலுவலகவத்த	50 வரலுகுகொண்ட 1 பலா மரம், 2 தென்ன மரங்கள் கொண்ட ஒரு தென்னந் தோட்டம்	லெவபுனதேவகே ஜேன நோனூ, கோணபினுவல், ஹிக்கேலவ, உருத்து பேசிறவா கலுவலபுல ஹென் னடிக்கே சொயசா, கோணபினுவல் சிழக்கு	0 0 4
2	டிடி	50 வரலுகுகொண்ட தென்னந் தோட்டம்	லெவபுனதேவகே ஜேன நோனூ, ஹிக்கேலவ	1 2 20
3	டிடி	டிடி	டிடி	0 0 7
4	டிடி	டிடி	டிடி	0 0 8
5	டிடி	டிடி	டிடி	2 1 31
மொத்தம்				4 0 30

இலக்கம் LB/2194—LRO/APL 5607/3/LLD/317/53

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவினாடி அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதன்கத்தனான அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தினாடி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக மாதத்தைக் கச்சேரியில் 1953 ம் ஆண்டு (நவம்பர்) மாதம் 6 ந் திகதி காலை 10 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் ஆண்டு (ஒகஸ்டர்) ஜூன் மாதம் 30 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்தா மூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

மாதத்தை டிஸ்திரிக்டு உதவி ஜனநாயக விவரம் ஆகிய நானே மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவினாடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

மாதத்தைக் கச்சேரி,
1953 ம் ஆண்டு (ஜூலை) ஆடிமீ 7 ந் உ.

ஈ. எம் விஜேயக,
டிஸ்திரிக்டு உதவி அதிபர்.

அட்டவணை
ஆரம்பப்பட இலக்கம் A 1,443 கிராமம்—ஹெட்டியவெல்

குண்டு	காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவர் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
1	ஆத்தமகேவத்த	தென்ன, பலா, ஈரப்பலா, இன்னும் பாகு மரக் களம், ஒரு தற்காலக் கட்டிடம் உள்ள தோட்டம்	கோலகே வரிடிஹாமி, ஹெட்டியவெல், இன்னும் வந்த னாயக் அந்திரயாஸ, சிரிந்த, மகின—இஹல்	2 1 23
மொத்தம்				2 1 23

LA/LRO/53/21/LRO/APL 5270/3/LLD/224/53.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டம் 7 ம் பிரிவினாடியான அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதன்கத்தனான அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தினாடி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக குருணாகல் கச்சேரியில் 1953 ம் ஆண்டு (சூன்) மாதம் 8 ந் திகதி காலை 9 30 மணிக்கு எனமுன்வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் ஆண்டு (சூன்) மாதம் 20 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

குருணாகல் உதவி ஜனநாயக விவரம் என. என. டி. ஜில்லா ஆகிய நானே மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவினாடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

குருணாகல் கச்சேரி,
1953 ம் ஆண்டு ஜூலை மாதம் 3 ந் உ.

என. என. டி. ஜில்லா,
உதவி அதிபர்.

அட்டவணை
479 ம் பிரதம படத்துக்கு 1 ம் இணைப்பும் கிராமம்—அப்போவ

குண்டு	காணியின் பெயர்	விபரம்.	உரிமை கேட்பவர் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
100	இலக்கெலேஹேனவத்த முன்னே இலக்கே ஹேனவத்த என்று கூறப்பட்டது	ஒரு சிணறும் அடக்கிய 2-50 வரலுகுகளம் தென்னந் தோட்டம்	அல்வல், அப்போவயிலிருக்கும் தென்ன மஹாரயா என்று சொல்லப் படுகிறது	1 3 32
101	டிடி	2 வரலுகுகளம் 2 தென்னங்களுக்கும் 30 வரலுகுகளம் ஒரு பிலா மரமும் அடக்கிய தென்னந் தோட்டம்	டிடி	0 0 8
மொத்தம்				2 0 0

LA/LRO/53/16/LRO/APL 5622/J/LLD/184/53

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினாடி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக குருணாகல் கச்சேரியில் 1953 ம (ஆ) ஆகஸ்ட் ஆவணி மாதம் 31 ந திகதி காலை 9.30 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத் தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம (ஆ) ஆகஸ்ட் ஆவணி மாதம் 24 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

குருணாகல் உதவி ஐஜனர என என டி. ஜில்லா ஆசிரியர் நான் மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவினாடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

குருணாகல் கச்சேரி,
1953 ம (ஆ) ஜூலை ஆடிமீ 3 ந உ

என். என். டி. ஜில்லா,
உதவி அதிபர்

அட்டவணை
216 ம் பிரதப்படத்துக்கு 1 ம இணைப்படம் கிராமம்—தெவ

துண்டு.	காணியின் பெயர்	விபரம்.	உரிமை கேட்பவரின் பெயர்	விசாலம். ஏ. றா ப
24	போகஹமுலதேரன	ஒரு மலா ஜில்லையும் அடங்கிய 5-60 வருஷமுள்ள தென்னந் தோட்டம்	மெடியகன், தெவயிலிருக்கும் டபிளபு. ஏ தன வார்தன வீரகெடியும், மெடியகன், தெசிகவயிலிருக்கும் ஏ. எம். பாரன சிங்கோ அல்லது சிறியத என்று சொல்லப்படுகிறது	1 1 0
25	ஷெ	60 வருஷமுள்ள ஒரு தென்னையும், 5 வருஷமுள்ள ஒரு தென்னையும், 25 வருஷமுள்ள 5 பாகு மரங்களும் அடங்கிய தென்னந் தோட்டம்	ஷெ	0 0 3
26	ஷெ	6 வருஷமுள்ள 3 தென்ன மரங்களும் அடங்கிய தென்னந் தோட்டம்	ஷெ	0 0 3
27	ஷெ	ஒரு தண்ணீர் குழியும் அடங்கிய 5-60 வருஷமுள்ள தென்னந் தோட்டம்	ஷெ	0 1 24
மொத்தம்				1 2 30

LA/LRO/53/24 A/LRO/APL 1958 A, 1958 B/LLD/213/53

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினாடி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக குருணாகல் கச்சேரியில் 1953 ம (ஆ) ஆகஸ்ட் மாதம் 31 ந திகதி காலை 9 30 மணிக்கு எனமுன்வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத் தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும், 1953 ம (ஆ) ஆகஸ்ட் மாதம் 24 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

குருணாகல் உதவி ஐஜனர என என டி. ஜில்லா ஆசிரியர் நான் மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவினாடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

குருணாகல் கச்சேரி,
1953 ம (ஆ) ஜூலைமீ 3 ந உ

என். என். டி. ஜில்லா,
உதவி அதிபர்

அட்டவணை
ஆரம்ப பட இலக்கம் A 1,203 கிராமம்—பஹலகம்

துண்டு.	காணியின் பெயர்	விபரம்.	உரிமைகேட்பவர் பெயர்.	விசாலம். ஏ றா ப.
1	தெயநதெனியகும்புற	நெல் வயல்	நாரமல, மீவெயிலிருக்கும் ஜே. எம். பகீர்வெல என்று சொல்லப்படுகிறது	0 1 3
2	ஷெ	ஷெ	ஷெ	0 2 3
3	ஷெ	ஷெ	ஷெ	0 0 17
மொத்தம்				0 3 23

LA/LRO/53/32/LRO/APL 5577/J/LLD/185/53

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினாடி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக குருணாகல் கச்சேரியில் 1953 ம (ஆ) ஆகஸ்ட் மாதம் 31 ந திகதி காலை 9 30 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும் அத் தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம (ஆ) ஆகஸ்ட் மாதம் 24 ந திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

குருணாகல் உதவி ஐஜனர என என டி. ஜில்லா ஆசிரியர் நான் மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவினாடி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

குருணாகல் கச்சேரி,
1953 ம (ஆ) ஜூலைமீ 3 ந உ

என். என். டி. ஜில்லா,
உதவி அதிபர்.

அட்டவணை

341 ம பிரதமபடததுக்கு 1 ம இணைப்படம் கிராமம்—இங்கரதவுல

துணர்.	காணியின பெயர்	விபரம்	உரிமைகேட்பவா பெயர்.	விசாலம் ஏ. ரூ. ப
30	கதருக்கலாழலவேண கஹட கஹாவத்த	ஓலை குடிசையின பாகமும் அடங்கிய 2-35 வருஷமுள்ள தென்னந் தோட்டம்	யகவில, இங்கரதவுலயிலிருக்கும் உக்குப்பண்டா என்று சொல்லப்படுகிறது	ஏ. எம். 5 2 37
31	ஓடி	35 வருஷமுள்ள 41 தென்னகரும், 1 வருஷமுள்ள 1 தென்னகரும், 4 வருஷமுள்ள 3 மா மரங்களும் 1 வருஷமுள்ள 7 பாகரு மரங்களும் ஓலை குடிசையின பாகமும் அடங்கிய தென்னந் தோட்டம்	ஓடி	0 1 30
மொத்தம்				6 0 27

LA/LRO/53/26/LRO/APL 5795/J/LLD/226/53

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்

- (1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டர் சட்டத்தின் பொருட்டு இதனத்தனான அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்
- (2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகளை எமக்கு அனுப்பப்படுவேண்டுமென்றும்,
- (3) அத்தகைய காணிகளில் உரிததுக்கேட்கும் ஒவ்வொருவரும்—
- (அ) நேர்முகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக குருணாகல் கச்சேரியில் 1953 ம் (ரூ) ஆகஸ்ட் மாதம் 27 ந் திகதி காலை 9:30 மணிகளுக்கு எனமுன்வந்து தெரியப்படும்,
- (ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் (ரூ) ஆகஸ்ட் மாதம் 20 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

குருணாகல் உதவி ஏஜனரான என என் டி. ஜில்லா ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

குருணாகல் கச்சேரி
1953, ம் (ரூ) ஜூலைமீ 3 ந் உ.

என. என். டி. ஜில்லா,
குருணாகல் உதவி அதிபர்.

அட்டவணை

362 ம பிரதமபடததிற்கு 2 ம இணைப்படம். கிராமம்—போபிடடிய

துணர்.	காணியின பெயர்.	விபரம்	உரிமைகேட்பவா பெயர்.	விசாலம் ஏ. ரூ. ப.
52	ருக்கத்தனகுமபுற	நெல் வயல	கிரீஉளா, போபிடடிய, வேவல்லயிலிருக்கும் பீ. எம். சாலல அப்புஹாமி என்று சொல்லப்படுபடுகிறது	1 0 18
53	ஓடி	ஓடி	ஓடி	0 0 24
54	மீகஹமுலவத்த	தென்னையும், பாகரு மரங்களும் அடங்கிய தென்னந் தோட்டம்	ஓடி	0 0 18
55	ஓடி	ஒரு தற்காலிகமான கட்டடமும் அடங்கிய தென்னந் தோட்டம்	ஓடி	0 1 9
56	ஓடி	ஒரு எலும்பிச்சமரமும் அடங்கிய தென்னந் தோட்டம்	ஓடி	0 0 9
மொத்தம்				1 2 38

LA/LRO/53/24/LRO/APL 1958/J/LLD/214/53

1950 ம ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்

- (1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டர் சட்டத்தின் பொருட்டு இதனத்தனான அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
- (2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகளை எமக்கு அனுப்பப்படுவேண்டுமென்றும்,
- (3) அத்தகைய காணிகளில் உரிததுக்கேட்கும் ஒவ்வொருவரும்—
- (அ) நேர்முகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக குருணாகல் கச்சேரியில் 1953 ம் (ரூ) ஆகஸ்ட் மாதம் 27 ந் திகதி காலை 9:30 மணிகளுக்கு எனமுன்வந்து தெரியப்படும்,
- (ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் (ரூ) ஆகஸ்ட் மாதம் 20 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

குருணாகல் உதவி ஏஜனரான என என் டி. ஜில்லா ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்க சட்டத்தின் 7 ம பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

குருணாகல் கச்சேரி
1953 ம் (ரூ) ஜூலைமீ 3 ந் உ.

என. என். டி. ஜில்லா,
குருணாகல் உதவி அதிபர்

அட்டவணை

ஆரம்பபட இலக்கம் A 1,224. கிராமம்—கனேகொட

துணர்.	காணியின பெயர்.	விபரம்.	உரிமைகேட்பவா பெயர்.	விசாலம் ஏ. ரூ. ப.
1	அகவத்த அல்லது புஞ்சுஹவத்த	ஒரு ஓலை பந்தாக்குடிசையும் அடங்கிய 10-35 வருஷமுள்ள தென்னந் தோட்டம்	நாரமமல், கனேகொடயிலிருக்கும் டி. டி. சிசிவாரதன என்று சொல்லப்படுகிறது	2 1 2
2	ஓடி	30 வருஷத்துக்கு மேற்பட்ட 3 தென்னையும், 30 வருஷத்துக்கு மேற்பட்ட ஒரு பிலா மரமும் அடங்கிய தென்னந் தோட்டம்	ஓடி	0 0 8
3	ஓடி	35 வருஷமுள்ள 1 தென்னையும், 20 வருஷமுள்ள 1 பிலாமரம், 1 இலுப்பமரமும் 1 ஹம்பில்லமரமும், 5 வருஷமுள்ள 1 மா மரமும் அடங்கிய தென்னந் தோட்டம்	ஓடி	0 0 9
மொத்தம்				2 1 19

LA/LRO/53/18/LRO/APL 3637/J/LLD/174/53

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின்படி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோழுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக குருணாகல் கச்சேரியில் 1953 ம (ரூ) ஆகஸ்ட் மாதம் 27 ந் திகதி காலை 9 30 மணிக்கு என்முனவந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத் தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம (ரூ) ஆகஸ்ட் மாதம் 20 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

குருணாகல் உதவி ஏஜனரர் என என டி. ஜில்லா ஆசிய யான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

குருணாகல் கச்சேரி
1953 ம (ரூ) ஜூலை 3 ந் உ.

என என டி. ஜில்லா,
குருணாகல் உதவி அதிபர்.

அட்டவணை

394 ம், 395 ம பிரதமபட்டத்துக்கு 1 ம இணைப்பட்டம். கிராமம்—புறலகடுகம்பொல, மதவ

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமைகேட்பவர் பெயர்.	விசாலம். ஏ. ரூ. ப.
8	ருக்கடனகஹமுலவத்த	60 வருஷமுள்ள 2 தென்ன மரங்களும் அடங்கிய தென்னந் தோட்டம்	தம்பத்தனி, புறல கடுகம்பொலவிலிருக்கும் எம் எம் அர்நோலிஸுபயு மேற்பார்த்த ஸ்ரீமதி ஈ. நா மீனாச்சி எனறு சொல்லப்படுகிறது	0 0 4
23	ஷெ	25-60 வருஷமுள்ள தென்னந் தோட்டம்	ஷெ	3 1 27
				மொத்தம் . 3 1 31

LA/LRO/53/31/LRO/APL 1891/J/LLD/177/53

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின்படி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோழுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக குருணாகல் கச்சேரியில் 1953 ம (ரூ) ஆகஸ்ட் மாதம் 27 ந் திகதி காலை 9 30 மணிக்கு என்முனவந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத் தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம (ரூ) ஆகஸ்ட் மாதம் 20 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

குருணாகல் உதவி ஏஜனரர் என என டி. ஜில்லா ஆசிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

குருணாகல் கச்சேரி
1953 ம (ரூ) ஜூலை 3 ந் உ.

என என டி. ஜில்லா,
உதவி அதிபர்.

அட்டவணை

14 ம் பிரதமபட்டத்துக்கு 3 ம இணைப்பட்டம். கிராமம்—முருத்தெக்கே

துண்டு.	காணியின் பெயர்	விபரம்.	உரித்தாளியின் பெயர்	விசாலம். ஏ ரூ. ப.
134	இறலகம் எலட்டே அல்லது இன்னவத்த	ஒரு தற்காலிகமான கட்டடம், ஓலை கூரையும், மண சுவரும், வண்டி போகும் பாதையின் பாகமும் அடங்கிய தென்னந் தோட்டம்	குருணாகலிலிருக்கும் பெறுகோ பீ. எம் பீ ரதனாயக எனறு சொல்லப்படுகிறது	6 0 1
135	ஷெ	15-50 வருஷமுள்ள 29 தென்ன மரங்களும், 25 வருஷமுள்ள 1 பாகம் மரமும் அடங்கிய தென்னந் தோட்டம்	ஷெ	0 1 5
136	ஜாகறயாகுமபுற	நெல வயல	ஷெ	0 3 1
137	கெதரகும்புற	ஷெ	ஷெ	0 1 11
				மொத்தம் . 7 1 18

LA/LRO/53/22/LRO/APL 5746/J/LLD/193/53

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின்படி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோழுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக குருணாகல் கச்சேரியில் 1953 ம (ரூ) ஆகஸ்ட் மாதம் 27 ந் திகதி காலை 9 30 மணிக்கு என்முனவந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈடுத தொகையையும், அத் தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம (ரூ) ஆகஸ்ட் மாதம் 20 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

குருணாகல் உதவி ஏஜனரர் என என டி. ஜில்லா ஆசிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

குருணாகல் கச்சேரி
1953 ம (ரூ) ஜூலை 3 ந் உ.

என. என. டி. ஜில்லா,
உதவி அதிபர்.

அட்டவணை

ஆரம்பப் பட்ட இலக்கம் A 1,220. கிராமம்—இந்தலகொட

துண்டு	காணியின் பெயர்.	விபரம்	உரிமைகேட்பவரின் பெயர்	விசாலம். ஏ. ரூ. ப.
1	ரதமல்கலெழுருதகஹ முலவேறன	40 வருஷமுள்ள தென நதே தோட்டம்	இந்தலகொடகந்த, இந்தலகொடயிலிருக்கும் இந்நறுவததேவகே ஹவாவும், இந்தலகொடகந்த, வெரேவெல்லியிலிருக்கும் லகபுறதேவகே குறணவாதன என்று சொல்லப்படுகிறது	4 2 27

இலக்கம். LRO/APL 5536-J/LLD/2674/LG/13

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தல் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்

- (1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
- (2) அந்தக் காணியை 'பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,
- (3) அதற்கைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—
 - (அ) நோடுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக நமதுகணசேகரியூட பங்களாவில் 1953 ம் (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 19 ந் திகதி காலை 9 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,
 - (ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 12 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் இருபிரதியுடன் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

கேகாலை டிஸ்திரிக்டு உதவி ஐயுற எம். ஜி. வி. பி. டபிள்யூ. சமரசிஹு ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

காலிக் கச்சேரி,
1953 ம் (ஆகஸ்ட்) ஆவணி மீ 24 ந் உ.

எம் ஜி வி பி. டபிள்யூ. சமரசிஹு,
டிஸ்திரிக்டு உதவி அதிபர்.

அட்டவணை

கடைசிக் கிராமப்பட்டம் 150 க்கு அணைத்துள்ள துண்டு 2. கிராமம்—புவாகமொட.

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமை கேட்பவரின் பெயர்	விசாலம். ஏ. ரூ. ப.
152	அலவெத்தமக்குப்புற	.. நெல்வயல்	களுஆராசிகெதற அல்லது எம் எ டிக்கிரி அப்புஹாமி, புவாகமொட, நமதுகண	0 1 3
153	ஷெ	.. ஷெ	ஷெ	0 0 10
மொத்தம்				0 1 13

இலக்கம் LRO/APL 5613-J/LLD/2528-LG/2.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்

- (1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
- (2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,
- (3) அதற்கைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—
 - (அ) நோடுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக நமதுகண சேகரியூட பங்களாவில் 1953 ம் (ஆகஸ்ட்) ஆகஸ்ட் மாதம் 13 ந் திகதி காலை 9 00 மணிக்கு எனமுன் வந்து தெரியப்படும்,
 - (ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும் தாம் ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் (ஆகஸ்ட்) மாதம் 6 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் இருபிரதியுடன் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

கேகாலை டிஸ்திரிக்டு உதவி ஐயுற எம். ஜி. வி. பி. டபிள்யூ. சமரசிஹு ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

கேகாலைக் கச்சேரி,
1953 ம் (ஆகஸ்ட்) ஜூலை மீ 2 ந் உ.

எம் ஜி வி பி. டபிள்யூ. சமரசிஹு,
டிஸ்திரிக்டு உதவி அதிபர்.

அட்டவணை

கடைசிக் கிராமப்பட்டம் 138 க்கு அணைத்துள்ள துண்டு 2. கிராமம்—உகலதெனிய

துண்டு.	காணியின் பெயர்.	விபரம்.	உரிமைகேட்பவரின் பெயர்	விசாலம். ஏ. ரூ. ப.
86	இஹலபொலுனுமுலவே பொலுனுமுலவே	குமபுறவும் இலல் நெல்வயலும் காய்கறித் தோட்டமும் குமபுறபிலாவவும்	.. கலதெனிய வாசிகளான யொடிககே எனசிலுவும் நனதிரங்கே மேரியும் உகலதெனிய, நமதுகண கிராமத் தலை வா மேற்பார்த்து	0 3 39
87	இஹலபொலுனுமுலவேகமத்த	.. நெல் அடிக்கும் நிலம்	.. ஷெ	0 0 7
88	—	.. காலடிப்பாதை	.. ஷெ	0 0 3
மொத்தம்				0 3 49

இலக்கம். LRO/APL 4540-J/AL/1652/LM 5417.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி அறிவித்தல்

- (1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதனகத்தான அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணியை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,
- (2) அந்தக் காணியை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோடுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர் மூலமாக ஹேவாதிவெல கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்தில் 1953 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 17 ந் திகதி, காலை 9 மணிக் கு என்முன வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அத தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1953 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 10 ந் திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்து மூலம் இருபிரதியுடன் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

கேகாலை டிஸ்திரிக்டு உதவி எஜனாற் எம் ஜி. வி. பி. டபிளயு சமரசிங்ஹ ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவினபடி இததால் அறிவித்தல் கொடுக்கிறேன்,

கேகாலைக் கச்சேரி,
1953 ம் ஆண்டு (ஜூன்) ஆனிமீ 23 ந் உ.

எம் ஜி. வி. டபிளயு சமரசிங்ஹ,
டிஸ்திரிக்டு உதவி அதிபர்.

அட்டவணை

கடைசிக் கிராமப்படம் 127 க்கு அணைத்துள்ள இலக்கம் 3. கிராமம்—ஹேவாதிவெல.

துணை. காணியின பெயர்.

விபரம்.

உரிமை கேட்பவா பெயர்.

விசாலம்.

எ ரு ப

774 காஹறறகுமபுற

நெல்லவயல்

யோதகே ஈ. சாமுவல் விமலசிறி, ஜி. பாட்சாலை, அறகொட, பொலகா 0 2 2
வெல

மொத்தம்

0 2 2